

—  
ஸ்ரீராமஜயம்

# ஸ்ரீ மத் வால்மீகி ராமாயணம் கிஞ்சிந்தா காண்டம்

ஸ்ரீ ஜகத்கரு காஞ்சி காமகோடி பீடாதிபதி அவர்கள்  
ஸ்ரீ மடம் வித்வானும், தர்ம ப்ரசாரகரும்,  
ஸ்ரீ ஜகத்கரு சுருக்கேரி மடம் ஸாகன தர்ம ப்ரசாரகரும்,  
சாஸ்த்ராதனம், வேத மூர்த்தி, கவிதுஞ்சரம், விதயாவாக்பதி,  
வெதாந்த தத்வ மஹாபதேசகர் முதலான அநேக பிருதுகளால்  
அலங்கரிக்கப்பட்டவருமான

ப. ரு. ம. ம. ஸ்ரீ  
தேதியூர் ஸப்ரஹ்மண்ய சாஸ்த்ரியன்  
அவர்களால் எழுதப்பட்டது.

---

1947

**FIRST EDITION**  
**1947**

**விலை ரூ. 4-8-0**

*Printed & Published by*  
**K. Kylasam Iyer**  
**at GIRI PRESS**  
**TRIPPLICANE, MADRAS**

கிட்டு கிட்டு நீதா காண்டம்

—  
ஸ்ரீராமணம்

## ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் சிங்கிந்தா காண்டம்

---

பொருளடக்கம்

கே.	விடையம்	பக்கங்கள்
1	ஆசார்ய புருஷ அன்வேஷணம்	1 - 8
2	ஆஞ்சனேயர் ராமனிடம் வருதல், ஸம்பாதணம்	9 - 36
3	ராம, ஸாக்ஷீவ ஸம்வாதம்—ஸாக்ஷீவ ஸக்யம்	37 - 74
4	வாலியை ஸாக்ஷீவன் யுத்தத்திற்கு அணுத்தல்—தாரையின் உபதேசம்—வாலிவதம்	75 - 100
5	ராம-வாலி ஸம்வாதம்—வாலிவத தத்வார்த்தம்	101 - 138
6	தாரா ஸ்துதி	139 - 164
7	சுக்ரீவ பட்டாபிஷேகம்	165 - 170
8	லக்ஷ்மணன், ஸாக்ஷீவனிடம் ராம கோபத்தைத் தெரிவிப் பது—தாரையின் ஸமாதானம்	171 - 191
9	ஸாக்ஷீவன் ராமனிடம் திரும்பிவருதல்—வாநரர்களை ஸீகை வைத் தேட ராலாதிக்குக்களிலும் அனுப்புதல்	192 - 196
10	தெற்கு திக்கை நோக்கி ஆஞ்சனேயஸ்காமி அங்கதன் முதலானேர் செல்லுதல்	197 - 217







वामे भूमिसुता पुरश्च हनुमान्पश्चात्सुमित्रासुतः  
 शत्रुघ्नो भरतश्च पार्श्वदलयोः वाय्वादिकोणेषु च ।  
 सुग्रीवश्च विभीषणश्च युवराट् तारासुतो जाम्बवान्  
 मध्ये नीलसरोजकोमलसुचिं रामं भजे श्यामलम् ॥



ஸ்ரீ மத் வாஸ்மீகி ராமரயணம்  
கிழ்கிந்தா காண்டம்

---

ஸதா புஷ்கரிணீங்களா பகோதலக்ஷாகுலாந் ।  
ராமஸ்ஸேமிலிஸஹித: வில்லாபாகுலேந்திய: ॥

வதா வாக்ஷரினீந்தகவா வசோதுஞ்சாகாட்டாநா ।  
ராகிஷ்ணவிதி வா ஹித: விறுராவாகாட்டாந்திய: ॥

ஸதாம் புஷ்கரிணீமகத்வா பத்மோத்பலஞ்ஜங்காகுலாம் ।  
ராமஸ்ஸெளாமித்ரிஸஹித: வில்லாபகுலேந்திய: ॥

முன் காண்டத்தில் கரணை வதித்து மஹர்ஷிகளுக்கு அபயப்ரதானம், செய்ததின் மூலமாக தீணஜன ஸம்ரக்ஷணம் என்ற தர்மமானது சொல்லப்பட்டது. இந்தக் காண்டத்தில் வாலியைக் கொன்று ஸாக்ரீவணை ரக்ஷிக்கப் போகிற தின் மூலமாக மித்ர ஸம்ரக்ஷணம் என்ற தர்மமானது சொல்லப்படும், அத்துடன் ஸ்ரீராமன் ஜடாயுஸ்ஸிற்கு மேரக்ஷமளித்த மஹிமையிலிருந்து ராமனுக்கு மோக்ஷத்தைக் கொடுக்கும் சக்தி உண்டு என்று பரதத்வத்தின் அடையாளமானது சொல்லப்பட்டது. இந்தக் காண்டத்திலோ கணக்கில் அகப்படாத கல்யாண குணங்கள் ராமன் பரம்போருள்தான் என்பதற்கு அடையாளமாகச் சொல்லப்படும். ஆரண்யகாண்டத்தில், பொய் மானுன மார்சனைக் கண்டு ஸ்ரீதை வயாமோஹத்தை அடைந்ததிலிருந்து பகவா

நுடைய ஸமீபத்திலேயே எப்பொழுதும்ருந்துகொண்டு நித்யானந்தத்தை அனுபவிக்க யோக்யமான ஸீதையைப் போலொத்த ஜீவனுக்கும் தன்னால் அடையப்படாததான விஷயத்தில் வ்யாமோஹமானது அக்ஞான வசத்தால் ஏற்படக்கூடும் என்று சொல்லப்பட்டது. அவ்விதம் விஷயத்தில் பாரவச்யத்தையடைந்த ஜீவனுக்கு ராவண ஞகிற மஹாமோஹம் என்கிற மூலாக் ஞானமாகிய அவிவேகத்தினுடைய பாரவச்யம் ஏற்பட்டுவிடும் என்பது ஸீதையை ராவணன் அபஹரித்த கதையால் வெளியாகிறது. ஸீதையை அபஹரித்துப்போன ராவண னேடு ஜூடாயுஸ் என்ற பகவியானது உயிரைக் கொடுத்து யுத்தம் செய்தும் ஸீதையை மீட்டுவைக்க முடியாததால் அவிவேகத்தின் பாரவச்யத்தை அடைந்து ஸம்ஸாரியாகக் கஷ்டப்படும் ஜீவனுக்கு கர்மாவினால் மோக்கும் கிடையாது என்பதும் வெளியாகிறது.

ஸீதைக்கு வங்காங்கர ப்ரவேசத்தால், அவிவேகத்தின் வசத்திலுள்ள ஜீவனுக்கு ஸம்ஸார துக்கத்தை அனுபவிக்கும் பரிச்சின்மான சீரத்தில் அனுப்ரவேசம் ஏற்படுகிறது என்பதையும் அறியவும். வங்கா நகரத்தில் ப்ரவேசித்த ஸீதைக்கு ஏகாகாக்கி, ஏககர்ணீ முதலான ராக்ஷஸ ஸ்தரீகள் மூலமாக ஏற்பட்ட பராபவத்தில்ருந்து, ஸம்ஸாரிக சீரத்தில் அனுப்ரவேசம் செய்த ஜீவனுக்கு ஆத்யாத்மிகம், ஆதி தெய்விகம், ஆதிபெளதிகம் என்ற தாபத்ரயத்தால் ஏற்படும் துக்கத்தை அனுஸங்கானம் செய்துக்கொள்வேண்டும். ஸீதையை ராமன் தேடிவந்ததியிலிருக்கும் கஷ்டத்தை அனுபவித்தாலும், ஜீவனுக்கு ராமபக்தியிலிருந்தால் அந்த ஜீவனைக் கஷ்டத்திலிருந்தும் விடுதலை செய்துவைக்க பகவானே அந்த ஜீவனைத் தேடிவருவார், எனற தத்வமும் வெளியாகிறது. மேல்கண்ட விஷயங்களைல்லாம் ஆரண்யகாண்டத்தில் ப்ரகாசப்படுத்தப்பட்டுள்ள விஷயங்களாகும். இந்த கிழக்கிந்தாகாண்டத்திலோ ஆசார்ய புருஷன் மூலமாக ஜீவனுக்குத் தன்னுடைய தத்வத்தை உபதேசித்து, தன்னுடைய பக்தியானது அந்த ஜீவனுக்கு வருத்தியாகும்படி செய்வதற்கு,

ஆசாயேவீரஸம்பந்த: விஷ்ணுமகோ விமத்ஸர:  
மந்தஜோ மந்தமக்ஶ சுடாமந்தார்த்தஶ்ஶுநிஃ: |  
குருமக்கிஸமாயுக்த: புராணஜோ விஶேஷத:  
எவ்லக்ஷண ஸம்பந்த: குருரித்யமி஧ியதே ||

சூதாயெதாவெதி வெந: விசீதாலைதொ விசீதா: |  
உதுவெஜூரா உதுவைப்பு வெநாகீதாயாதுபூர்ப்பாறி: |  
மாராலைக்கி வெளையாக்க: வெநானைவெஜூரா விசெபஷத: |  
வெவங்குக்களை வெந: மாராரிதாலி யீயதே ||

ஆசார்யோவேதஸம்பந்த: விசீதனுபக்தோ விமத்ஸர:  
மந்தரக்கேரு மந்த்ரபக்தச்ச ஸதாமந்த்ரார்ததச்சுகி: ||  
குருபக்தி ஸமாயுக்த: புராணக்கேரு விசேஷத: |  
எவ்மலக்களை ஸம்பந்த: குருநித்யபிதியதே ||

என்று சொல்லியபடி வேதாத்யயனம் செய்தவனுயும், வேதார்த்தகத்தைத் தானும் அறிந்து அனுஷ்டிப்பதோடும் கூட அந்யர்களையும் அனுஷ்டிக்கச் செய்கிறவனுயும், விசீதனு பக்தியோடு கூடினவனுயும், பரோத்கர்ஷத்தில் அஸுமையை விட்டவனுயும், அழர்வமான மந்த்ரங்களை அறிந்தவனுயும், தான் அந்த மந்த்ரத்தில் பக்தியள்ளவனுயும், மந்த்ரத்தின் அர்த்தத்தை ஸஜ்ஜனங்களிடம் ப்ரகாசப்படுத்துகிறவனுயும், ஸதாசாரஸம்பன்னனுயும், குருபக்தியில் சிறந்தவனுயும், புராணங்களுடைய ரஹஸ்யத்தை அறிந்தவனுயும், உள்ள மஹாபுருஷனே ஆசார்ய புருஷங்க ஆகமுடியும் என்று தெரிகிற படியால், அவ்வித ஸக்ஞனுள்ள ஆசார்ய புருஷனை பகவானுன ஸ்ரீராமன் தேடி வருகிறார். அந்த மஹானுபாவன் ஆஞ்சனேயஸ்வாமி என்ற மஹாபுருஷன்தான் என்பது பின்பு ஸ்பஷ்டமாக விளங்கும். அதிலும் இந்த கிழ்கின்தா காண்டம், முதல் ஸர்கத்தில் பம்பாஸரஸளின் வைபவத்தைப் பார்த்ததும் ‘இந்த ஸரஸளின் தீரத்தில் நித்யானாந்தத்தை அனுபவிக்க யோக்யமான ஸீதையைப்போலோத்தழீவன் இல்லாமலிருக்கின்றதே’ என்று பகவானுன ராமன்

வருந்துகிறூர். பகவானுக்கு, அவாப்தஸமஸ்த காமனைதினால், எவ்விதமான துக்கத்திற்கும் அவகாசமே இல்லை. துக்கப்படு வதுபோல் லோகத்தில் நடித்துக்காட்டுவதுதான் பகவானு ணைய ஸ்வபாவமாகும்.

மத்யாவதாரஸ்த்வஹ மத்யஶிக्षாஂ  
ரக்ஷோவ஧ாயைவ ந கேவலं வி஭ோः ।  
குதோந்யथாஸ்யாద்ரமதஸ்வ ஆத்மனः  
सीतாகृதாनி व्यसனानिश्वरस्य ॥

இதழ் சாவதாரக்ஷி ஹ உதழ் சுபரி க்ஷணம்  
ரக்ஷாவயா செயவ ந கேவலம் விசேஹா : ।  
காதொந்யாஸ்யா ஹ உதவை சூதந :  
வீதாகர்தாநி வீவஸ நாநிபூரவீ ॥

மர்த்யாவதாரஸ்த்வஹ மர்த்யசிக்ஷணம்  
ரக்ஷாவதாயைவ ந கேவலம் விபோ : ।  
குதோந்யதாஸ்யாத்ரமதஸ்வ ஆத்மன :  
வீதாக்ருதாநி வ்யஸனாநிச்வரஸ்ய ॥

என்று ஸ்ரீமத் பாகவதத்தில் பகவானுணைய லீலைகளைல் லாம் மனிதர்களுடைய ஆசாரத்தைப் ப்ரகாசப்படுத்துவதற் காக நாட்டியங்தான் என்பது ஸ்பஷ்டமாக வெளிப்படுத் தப்பட்டிருக்கிறது. பகவானுக்கு, தான் அனுபவிக்கும் ஆனந்தம் பேராணந்தமானதினால் தான் அ னுபவி த கு ம் பொழுது ஜீவகோடிகளான தன் குழந்தைகளும் தன்னுடன் கூட இருந்து இந்த ஆனந்தத்தை அனுபவிக்கவில்லையே என்ற வருத்தத்துடன் பகவானுன ஸ்ரீராமனும் பம்பாஸரஸ் ஸினுடைய சோபையைப் பார்த்து ப்ரலாபிக்கின்றார். இது அவிவேகிகளுக்கு ஸீதையென்ற தன் மனைவியை விட்டுப் பிரிந்திருப்பதினால் ராமன் துக்கத்தை அனுபவிக்கிறார் என பதுபோல் தோன்றுகிறது. தாமரைகளாலும், ஸீலோத்பல புஷ்பங்களாலும், அழகான மத்ஸ்யங்களாலும் அலங்கரிக்கப்

பட்ட பம்பா என்ற புஷ்கரினியை ராமன் அடைந்ததும் அதன் சோபையைப் பார்த்ததும் ஸீதையினுடைய நினைவு வந்து, லக்ஷ்மணனைப் பார்த்து ராமன் பரிதவிக்கிறார். ‘லக்ஷ்மணே ! பம்பாஸரஸினுடைய சோபையைப் பார்த்தாயா ! ரொம்பவும் ஸ்வச்சமான ஜலத்தால் நிரம்பியதாக இருந்து வருகிறது. கரைகளிலுள்ள வ்ருஷ்டிகளோ அழுவமான பத்ர விசேஷங்களாலும், புஷ்பக் கொத்துகளாலும், பழங்களின் விசேஷங்களாலும் அலங்கரிக்கப்பட்டு விளங்கி வருகின்றன. பம்பாஸரஸ்ஸில் ஸம்பந்தப்பட்ட வாயுவோ ரொம்பவும் ஸாகஸ்பர்சமாகவும், ஸாகந்தியாகவும், ஜிதேந்த்ரியர்களுக்குக் கூட மன்மத தாபத்தை உண்டுபண்ணக் கூடிய தாகவும் இருக்கின்றது. பக்ஷிகளுடைய சப்தங்களோ, கோகி ஸங்களுடைய தவனியோ, மழைங்களின் நர்த்தன விசேஷங்களோ, இவைகள் என்னுடைய மனதை, ஸீதையை விட்டுப் பிரிந்திருக்கும் காரணத்தால், மிகவும் கஷ்டப்படுத்துகின்றன.

இவ்விதம் வெகுப்ரகாரமாக, பம்பாஸரஸ்ஸின் சோபையைப் பார்த்தமாத்ரத்தில் ராமனும் காமனுக்கு வசமாகி ரொம்பவும் தபித்தார். இவ்விதம் ப்ரலாபித்துக் கஷ்டப்படும் ராமனைப் பார்த்து லக்ஷ்மணன் ஸமாதானம் சொல்லுகிறார்.

सम्मतम् रामभद्रन्ते माशुचः पुरुषोत्तम् ।

नेदृशानाभ्मतिर्मन्दा भवत्यकल्पुषात्मनाम् ॥

स्मृत्यावियोगजंदुःखं त्यजस्नेहंप्रियेजने ।

अतिस्नेहं परिष्वज्ञात् वर्तिराद्रापि दद्धते ॥

வா ஒ இ ரா ச ஹ தூ தெஞ் தா பா சா அ : வா பா செ தோ தூ : ।

தெந தூ பா நா உதி தீ தூ தா ஹ வலத்ரைக டை ஹரா தூ தா தூ : ॥

ஹர்க்குவா வியோ மஜங்கா : வா தீ ஜை ஹெ ஹூ வீ யெ ஜை தெ : ।

சதி வெ ஹூ வை வரி வீ ஜூ : கூ வதி தீ ரா தூ : ஹா வி தீ ஹூ : தெ : ॥

ஸம்ஸ்தம்ப ராமபத்ரக்தே மாசச: புருஷோத்தம |

நேத்ரசாநாம்மதிர்மங்தா பவத்யகலுஷாத்மநாம் ||

ஸ்ம்ருத்வாவியோகஜம்து:கம் த்ரஜஸ்நேஹம்பரியைஞே |

அதில்கே பரிவதவங்காத் வர்திரார்த்ராபி தஹ்யதே ||

“ராமா ! உன் தைர்யத்தை நீ கைவிடக் கூடாது. தீர புருஷர்களான உன்னைப்போலொத்தவர்களுக்கு புத்திகாலுஷயம் ஏற்படுவதென்பது ந்யாயமில்லை. ரொம்பவும் ப்ரேமமக்குப் பாத்ரமான ஸீதையை விட்டுப்பிரிந்த காரணத்தால் ஏற்பட்ட இந்த துக்கத்தை விட்டுவிட வேண்டும். இஷ்ட வஸ்துவினுடைய வியோகத்தால் துக்கத்தை அனுபவிக்கிறதென்பது லோக வழக்கங்களான். நீயோ லோக விலக்ஷணமான வஸ்துவான்தினால் பாமர ஜனங்களைப்போல் துக்கத்தை அனுபவிப்பது அழகல்ல. ஜலத்தில் நன்றாய் நனைந்திருக்கும் பஞ்சத்திரிகூட நன்றாய் எண்ணையில் ஸம்பந்தப்பட்டால் நெருப்பானது எரித்துவிடும். அதுபோல் சாந்தமான சித்தமும் விஷயாதிகளில் ஸநேஹத்தை வைத்தால் வியோகாக்கியானாலும் எரித்துவிடும். நமது சித்தம் சாந்தமாக இருக்கின்றதே என்று நினைத்து விஷயாதிகளில் ஸநேஹத்தை வைக்கக்கூடாது. அப்படி வைக்கும் பக்ஷத்தில் காலாந்தரத்தில் வியோகத்தால் ஏற்படும் தாபமானது காட்டுத் தீக்கும் மேலானதாகி எரித்துவிடும். ஆகையால் தாங்கள் தைரியத்தை விடக்கூடாது” என்று சொல்லிவிட்டு, “ஸீதையை அபவறாத்துப்போன ராவணன் பாதாள லோகமோ, அதற்கும் கீழான லோகமோ போய் ஒளிந்து கொண்டாலும், நிச்சயமாக அழிந்துவிடுவான். அந்தப்பாபி யினுடைய இருப்பிடத்தை மாத்ரம் நாம் அறிந்துகொள்ள வேண்டியதன்னியில் பிறகு அவனைக் கொல்லுவதில் நமக்கு ப்ரயாஸமே ஏற்படாது. நம்முடைய ஆகமனத்தை அறிந்த தினுலேயே அவனுக்கே ஸீதையை நம்மிடம் கொண்டுவங்கு விட்டு விடுவான். தவறினால் அவன் கட்டாயம் மறித்துவிடுவான். அதில் ஸங்தேஹமேயில்லை. தாங்கள் உத்ஸாஹத்தை விட்டுவிடக் கூடாது.

उत्साहो बलवानार्यं नास्त्युत्साहात्परंबलं ।  
सोत्साहस्यास्ति लोकेस्मिन् न किञ्चिदपि दुर्लभम् ।  
उत्साहवन्तः पुरुषाः नावसीदन्ति कर्मसु ।  
उत्साहमात्रमाश्रित्य सीताम्प्रतिलमेमहि ॥

உதாஹூரா வெடுவாராயாத் நால் தீந்தா ஹாது ராமபையு ।  
ஹோதாஹவைநோவி ஜோகேஸ்ரீநா கிண்ணிசுவிதாயாதுவா ।  
உதாஹவங்கா வாராநா : நாவவெந்தாந்தி காதுவா ।  
உதாஹாதுஹாபுதீநா வீதா புதுதீயதெஹவி ॥

உத்ஸாஹூரா பலவாநார்ய நாஸ்த்யுத்ஸாஹாத்பரம்பலம் ।  
ஸோத்ஸாஹஸ்யாஸ்தி ஸோகேஸ்மின் கீட்சிதபி துர்லபம்  
உத்ஸாஹவங்கா : புருஷா : நாவவெந்தாந்தி கர்மவா ।  
உத்ஸாஹமாத்ரமாச்சித்ய எதாம்ப்ரதிலமேமஹி ॥

மனிதன் தைர்யத்தைக் கைவிடக்கூடாது உத்ஸாஹத் திற்கு மேலான பலமுமில்லை. உத்ஸாஹமுள்ளவனுக்கு ஒன்றும் தூர்லபமுமில்லை. உத்ஸாஹமுள்ளவர்கள் எக்கார யத்திலும் ஜெயத்தை அடையலாம். ஆகையால நாம் உத்ஸாஹத்தைக் கைவிடாமல் இருந்தால் ஸீதையை சிச்சயமாக அடையலாம்.

இவ்விதம் லக்ஷ்மணைஸ்வராமியினால் போதிக்கப்பட்ட ராமன் சோகமோஹாதிகனை வட்டுவேட்டு தைர்யத்தை அடைந்து மார்க்கத்தில் மெள்ள மெள்ள நடந்துகொண்டு ரிச்யமுக பரவதத்தினுடைய தாழ்வரைக்கு வந்து சேர்ந்தார். ரிச்யமுக பரவதத்தினுடைய தாழ்வரையில் ஸஞ்சரித்துக் கொண்டிருந்த ராம லக்ஷ்யனர்களைப் பார்த்து அங்குள்ள சாகாம்ருகங்கள் மிகவும் பயத்துடன் நாலாபக்கமும் ஒடுவதற்கு ஆரம்பித்தன. சாகாம்ருகங்களுக்கு அதிபதியான ஸாக்ரீவனும் ஆயுதப்பாணிகளாயுள்ள ராமலக்ஷ்மணைளைப் பார்த்து மனதில் ‘வாலியினால் நம்மை வதிப்பதற்காக ஏவப்பட்டு யாரோ சூர்கள் வருகிறார்கள்’ என்று சங்கையை

அடைந்து நாலாடுக்கத்திலும் பார்த்துக்கொண்டு ரொம்ப வும் துக்கத்தை அனுபவித்தான். பிறகு ஸகல வான ரங்களோடுகூடவும் தன் மந்தரிகளோடு கூடவும் வெகு காலம் வரையிலும் ராம லக்ஷ்மணர்களைக் குறித்து ஆலோ சித்து விட்டு “ஹே மந்தரிகளே ! அதோ தாழ்வரையில் காணப்படும் இருவர்களும் வாலியினால் ஏவப்பட்ட தூதர்கள் என்று நான் நினைக்கிறேன். வேஷத்தை மறைத்துக்கொண்டு இங்கு வருகிறார்கள்” என்று சொல்லிவிட்டு மிகவும் பயத்தை அடைந்தான். ஸாக்ரீவனுடைய வார்த்தையைக் கேட்ட மற்ற வானரச்ரேஷ்டர்களும், ஸாக்ரீவனைச் சுற்றிச் சுற்றி ஸஞ்சாரம் செய்துக்கொண்டு, மரங்களிலும் ஏறிக் கிளைகளை முறித்துக்கொண்டு தனது ராஜைனா ஸாக்ரீவனுடைய ஸமீ பம் ராமன், லக்ஷ்மணன், இவர்கள் வந்தால் கல்களாலும், கிளை களாலும் அவர்களை விரட்டி ராஜைன் ரக்ஷிக்கவேண்டிய உத்தேசத்துடன் ஸாக்ரீவனைச் சுழுந்துக்கொண்டு நின்று வந்தார்கள்.

இவ்விதம் மஹா புருஷர்களான ராம லக்ஷ்மணர்களைப் பார்த்து மிகவும் பயத்தை யடைந்த வானராதி பதியான ஸாக்ரீவனுடைய ஸமீபத்திற்கு ஆஞ்சனேய ஸ்வாமியானவர் சென்று ஸாக்ரீவனுக்கு தைர்யத்தை உண்டுபண்ணினார். “ராஜைன ! இந்த ஸம்ப்ரயத்தை விட்டு விடவேண்டும். இந்த பர்வதமோ மலைய பர்வதத்தை ஒட்டிய ரிச்யமுக பர்வதமாகும். மதங்க மஹரஷியினுடைய சாபத்தால் வாலியினுடைய சேஷ்டைகள் ஒன்றும் இங்கு பலிக்காது என்று நாம் அறிந்து தானே இங்கு வாஸஞ்ச செய்கிறோம். ஆகையால் வாலியின் பயம் இந்த பர்வதத்தில் ஏற்பட ந்யாயமே இல்லை. மலைகளிலும், அரண்யங்களிலும் எவ்வளவோ மஹான்கள் ஸஞ்சாரம் செய்வார்கள். அந்த மஹா புருஷாள் யார், என்பதை விசாரிக்காமலே ஜாதி ஸ்வபாவத்தைத் தாங்கள் அடைந்துவிட்டார்கள். பொது வாக முன்பு யார் என்பதைத் தெரிந்துக்கொள்ள வேண்டும். பிறகு அவர்கள் எந்தக் காரியத்தை உத்தேசித்து வருகிறார்கள் என்ற விசேஷத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

அதற்குப் பிறகு அவர்களின் மனோபாவத்தை வெளிப்படுத்தக் கூடிய ஸம்பாஷணம் முதலான கார்யங்களை அறியவேண்டும். அதற்குப் பிறகுதான் ஸகல கார்யங்களையும் செய்யவேண்டும்.

बुद्धिविज्ञानसम्पन्न इज्जतस्सर्वमाचर ।

नश्चबुद्धिगतोराजा सर्वभूतानि रास्तिहि ॥

ஸ-ஈசிஜ்ஞாநவை பின் உத்திதெவை வை-ஈசாவா ।  
நாலைபொழீமதொராஜா ஸவ-ஈலுமதாநிராவலி திலி ॥

புத்திவிஞ்ஞானஸம்பங்க இங்கிளதஸ்ஸர்வமாசா ।

நாலையுத்திமகதோராஜா ஸர்வபூதாநி சாஸ்திஹி ॥

ஸாமான்ய ஞானம், விசேஷ ஞானம், இங்கிதம் முதலானவைகளைக் கவனிக்காத அரசன் ஜனங்களைப் பரிபாலனம் செய்யமுடியாது. ஆகையால் வருகிறவர்களுடைய விசேஷங்களை முன்பு சாரபுருஷன் மூலமாக அறிந்து, பிறகு தான் கார்யத்தை நடத்தவேண்டும். அவஸரப்படவேண்டாம். வாலியினுடைய சிமித்தமாக பயிரும் வேண்டாம். ஸம்ப்ரமத்தை விட்டுவிட வேண்டும்” என்று ஆஞ்சனேயஸ்வாமி ஸ-க்ரீவனுக்கு ஹிதோபதேசம் செய்தார்.

ஸ-க்ரீவனும் ஹனுமானுடைய வார்த்தையைக் கேட்டதும் தன்னுடைய ஸம்ப்ரமத்தையும் விட்டு விட்டு “ஹ ஹனுமன! தங்களுடைய வார்த்தையிக்கும் நீதியை அனுஸரித்து இருப்பதினால் உயர்ந்ததேயாகும். ஆகிலும், பரவதத்தினுடைய தாழ்வரையில் தென்படுகிற இருவர்களும் வில்லாளி களாகத் தென்படுகிறபடியால் அவர்களைப் பார்த்ததும் யார்தான் ஸம்ப்ரமத்தை அடையாட்டார்கள்? வாலியினால் அனுப்பப்பட்டுத்தான் இவர்கள் வருகிறார்கள் என்று என் மனதிற்குக் தோன்றுகிறது. அரசர்களுக்கு தன் ஜாதியைத் தவிர வேறு ஜாதியிலும் ஸநேஹிதர்கள் ஏற்பட நியாயமுண்டு. தசைதசக்ரவர்த்திக்கு ஜடாயுஸ் பரம ஸ-நம்ருத்தாக இல்லையா? அது போல் வாலியும் யுத்தவீரர்களான காதரியர்களை ஸ்ரீராம் செய்துக்கொண்டிருக்கலாம். இவர்களைப் பார்க்குப்போமுது தபஸ்விகளென்று

தோன்றினாலும், அவர்களை தபஸ்விகள்தான் என்று தீர்மானிக்க முடியாது. தன்னுடைய உண்மையான ஸ்வரூபத்தை மறைத்து வைத்துக்கொண்டு வேறு வேஷத்தை தரித்துக் கொண்டு சார புருஷர்களாக வந்து, அந்ய ராஜாக்களின் அபிப்ராயத்தை அறிவுது ராஜாக்களின் ஸ்வபாவமல்லவா! ஆகையால் பரீக்ஷிக்காமல் தீர்மானித்துவிட முடியாது. தாங்கள் இந்தக் கபிரூபத்தை விட்டு விட்டு வேறு வேஷத்தை தரித்துக்கொண்டு அந்த இருவர்களுடைய ஸமீபம் சென்று அவர்களுடைய மனோராவம் எவ்விதமிருக்கிறதென்று ஸம்பாஷணைகளாலும், ரூபத்தாலும், இங்கிதங்களாலும் நாம் தெரிந்துகொண்ட பிறத்தான், அவர்கள் மனது சுத்தமான பாவத்தோடிருந்தால் சாம் விச்வாலிக்கலாம். ஆகையால் தாங்கள் இப்பொழுதே அந்த இருவர்களுடைய ஸமீபஞ் சென்று எனக்கு அபிழுக்கமா? வே அவர்களோடு பேசவேண்டும். கம்பீரமான இந்த அரண்யத்தில் அவர்கள் வருவதென் ப்ரயோஜனம் என்ன? என்பதை முதலில் அறியவேண்டும். வில்லாளிகளாக எதற்காக வருகிறார்கள்? சுத்தமான ஸ்வபாவத்தோடு கூடியவர்களா? இவைகளை அவர்களோடு பேசி அறிந்துகொள்வது முக்கியமாகும்” என்று ஸாக்ரீவன் ஆஞ்சனேயஸ்வாமிக்கு ராம வகுமணைளின் ஸமீபம் போகும்படி உத்தரவளித்தார். ஆஞ்சனேயஸ்வாமியும் ஸாக்ரீவனின் வார்த்தையை சிரஸ்ஸால் வழித்துக்கொண்டு ராம வகுமணர்களின் ஸங்கிதிக்குச் சென்றார்.

கபிரூபரித்யज्य हनुमान्मारुतात्मजः ।

भिक्षुरूपं ततोमेजे शठबुद्धितयाकपि: ॥

कवीरात्मवाणीत्रैज्यै षड्तारान्तरारात्रात्तृज्जः ।  
हिकृष्टारात्मवाणी तदதोभैज्जे परंपरामृत्याकवीः ॥

कपிரூபमपரித்யज्ज्य ऊனுमान्मारुதாத்மஜः ।

पிகृ-रूपम् तதோटेज्जे स-पுत्रितयाकपि: ॥

ப்ராக்ருதமான வானர ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு, தரிதண்டிஸங்யா ஸியைப்போல் வேஷத்தையும் தரித்துக்கொண்டு, தான் யார் என்பதை ராம வகுமணைள் அறியாமல் மறைத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று

புத்தியோடு ராம லக்ஷ்மணர்களின் ஓய்மீபஞ் சென்றார். ஶந்தித்தயாகபி: (பால்பாயில் தயாகவி:) (சடபுத்தி தயாகபி:) என்ற இடத்தில் 'வஞ்சக புத்தியோடு' என்ற அர்த்தத்தை சில வ்யாக்யாளக்காரர்கள் ப்ரகாசப்படுத்தி யிருக்கின்றார்கள். ஆஞ்சனேயஸ்வாமியோ ஆசார்ய புருஷன் என்று இந்த நூலில் சொல்லப்படும். ராம லக்ஷ்மண ஞடைய ஸ்வரூபத்தையோ அவர் நன்றாய் அறிந்த வித வான் என்பது பின்பு அவர் சொல்லும் வார்த்தை களாலேயே வெளியாகி இருக்கிறது. அத்துடன், 'பகவா ஞடைய ஸங்கிதியில் வஞ்சக புத்தியோடு போன்று' என்பதும் இந்த ஆஞ்சனேயஸ்வாமியென்ற மஹாஞ்சபாவனுக்குப் பொருத்தமாகாது. ஆகையால் அந்தப் பதத்தை ஸாக்ரீ வழுடைய த்ருஷ்டியை அனுஸரித்து அங்கெயம் செய்து கொள்ளவேண்டும். 'ஸாக்ரீவன் வேஷம் மாறிப் போக வேண்டுமென்று சொன்னதனால் அவ்விதமே நான் போகி மேற்று' என்று ஸாக்ரீவனை த்ருப்தி செய்வதற்காக அவ்வித புத்தியோடு ஆஞ்சனேயர் சென்றார். புகவா ஞடைய பக்ஷமாக வைத்தால் ஶந்திஃ: (பால்பாயில்:) (சடபுத்தி:) என்ற சப்தத்திற்கு விச்வஸ்தபுத்தி என்ற அர்த்தத்தை அறிந்துகொள்ள வேண்டும். அதாவது, பகவான் என்ற த்ருடமான நம்பிக்கையோடுதான் ஆஞ்சனேயஸ்வாமி ராமஞ்சடைய ஸமீபஞ் சென்றார். 'பகவதஸனாரிதியில் விஷயலோலுபஞ்சுளவன் போக முடியாது. பரம வைராக்யத்தை யடைந்த ஸங்யாளிகள்தான் போகக்கூடும்' என்ற சாஸ்தர மர்யாதையை ப்ரகாசப்படுத்த, விஷயலோலுதயை ஜாதிஸ்வபாவமாக உள்ள ப்ராக்ருதமான , வானர ரூபத்தை விட்டு விட்டு, வைராக்யத்தை ஸ்வாபாவிக தர்மமாக ஸ்வீகரித்துக் கொள்ளும் ஸங்யாஸத்தை தரித்துக்கொண்டார் என்றே தாத்பர்யத்தை அறியவேண்டும். அதனால், ஆஞ்சனேய ஸ்வாமிக்கு ரிச்யமுக பர்வதத்தின் தர்மவரையில் காணப்படும் மஹா புருஷர்களில், ராமனை மஹாவிஷ்ணுவென்றும், லக்ஷ்மணஸ்வாமியை ஆதிசேஷபகவான் என்ற அறிவும் நம்பிக்கையும் த்ருடமாக இருந்துவருகிறது என்பது எத்த மாகும்.

ததஸ்ஸஹநுமாந்வாசா ஶக்ணயாஸுமனோக்யா ।

விநீதவதுபாமாய் ராघவை ப்ரணிபத்யச ॥

ஆவமாசே தடாவீரே யதாவத்ப்ரஶாஸ்தா ।

ததஸ்ஸஹநுமாந்வா ஶக்ணயாஸுமனோக்யா ।

விநீதவதுபாமாய் ராவைவள பூணிவத்யா ॥

ஆவமாசே தடாவீரே யதாவத்ப்ரஶாஸ்தா ।

ததஸ்ஸஹநுமாந்வா ஶக்ணயாஸுமனோக்யா ।

விநீதவதுபாமாய் ராகவெள ப்ரணிபத்யச ॥

ஆபபாஷே தடாவீரே யதாவத்ப்ரஶாஸ்தா ।

**ஆஞ்சனேயஸ்வாமியானவர்** ஸன்யாஸி வேஷத்துடன் ராம வக்ஷ்மனைவின் ஸன்னிதிக்குச் சென்று, ராமன் வக்ஷ்மனன் இருவர்களுக்கும் விதிவத்தாக நமஸ்காரத்தையும் செய்துவிட்டு, மனதை பிகவும் கவரச்செய்யக்கூடியதாயும், அர்த்தத்தை விசாரித்தால் பரமாச்சர்யத்தை உண்டுபண்ணக் கூடியதாயும் உள்ள வார்த்தையினால் ராம வக்ஷ்மனைஞ்ஞடைய ஸ்வரூபத்தையும் ச்லாகித்துவிட்டு விணயத்துடன் பேசினார்.

**ஆஞ்சனேயஸ்வாமியோ** ஸன்யாஸி வேஷதாரியாக ராம வக்ஷ்மனைஞ்ஞடைய ஸமீபங்கென்றார் என்று முன்பு சொன்னது னால் ‘ராம வக்ஷ்மனைஞ்ஞக்கு நமஸ்காரம் செய்தார் என்பது எப்படி ஒத்துவரும்?’ என்பதை விசாரிப்பது அவச்யமாகும். தர்ம தத்வத்தை ஸிரண்யம் செய்வதில் ஸ்ரீமத் ராமாயணமா னது ரெசம்பவும் முகாமியாக இருக்கக்கூடுமானதினால், அந்த நூலில் ஸன்யாஸியான ஆஞ்சனேயஸ்வாமி க்ரஹஸ்தனுன ராமனுக்கு நமஸ்காரஞ் செய்திருப்பதினால், ஸன்யாஸியைக் காட்டிலும் க்ரஹஸ்தனிடத்தில் ஞானத்திக்யமிருக்குமே யானால் அந்த க்ரஹஸ்தனுக்கு ஞானத்தில் குறைந்த ஸன் யாஸியும் நமஸ்காரம் செய்துதான் ஆகவேண்டும் என்ற தர்மமும் ஸ்ரீமத் ராமாயணத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. ஸன்யாஸிகள் க்ரஹஸ்தனுக்கு நமஸ்காரம் செய்யக்கூடா தென்ற சாஸ்த்ரத்தை அக்ஞானா க்ரஹஸ்தனுடைய விழிய மாக ஸங்கோசம் செய்துகொள்ள வேண்டும். அவ்விதமில்

வாமல் ஞானத்தில் உயர்த்த க்ரஹஸ்தனையும் பார்த்து ஸன்யாஸி கள் ஞானத்தில் குறைந்தவர்களா விருந்தாலும், தான் ஆசரமத்தில் பெரியவன் என்ற எண்ணத்தால் நமஸ்கரிக்காமலிருந்தால் விமான் ஜானதோயீஜன் (விப்ராணாம் ஜாநதொ செஷ்டீஸ்தி) (விப்ரானும் ஞாநதோஜ்யைஷ்ட்யம்) என்ற மனுஸ்ம்ருதியானது அப்ரமாணமானதாக ஆகி வி டு ம். ஞானத்தில் ச்ரேஷ்டனான க்ரஹஸ்தனுடைய விஷயத்தில் ஞானத்தில் குறைந்த ஸன்யாஸிகூட நமஸ்கரிக்கக்கூடாது என்ற நிஷேஷத்துவசனமானது மனுசாஸ்தரத்தில் காணப்படவு மில்லை. ஸன்யாஸிகளுடைய வருத்தாந்தத்தைச் சொல்லாத தான ஏதாவது ப்ரகரணத்தில் க்ரஹஸ்தனுடைய விஷயத்தில் ஸன்யாஸி நமஸ்காரஞ் செய்யக்கூடாதென்ற வசனம் படிக்கப்பட்டிருந்தாலும் அது அப்ரகரணபடித்தமானதினும், விவேகிகளின் அனுபவத்திற்கு விருத்தமானதினும், அந்தபரம்பரா ந்யாயஸித்தமென்று அதைத் தீர்மானித்து அக்ஞான க்ரஹஸ்தன் விஷயத்தில் என்றுதான் ஸங்கோசம் செய்யவேண்டும்.

சிலர்கள், க்ரஹஸ்தன் அக்ஞானே, ஞானி கே யா, க்ரஹஸ்தனுக்கு ஸன்யாஸி கள் நமஸ்கரிக்கவே கூடாது. ஆஞ்சனேயஸ்வாமியோ ராம வக்ஷ்மனுளுடைய அத்யத்புதமான ளௌந்தர்யத்தைப் பார்த்து பரமாச்சர் யத்தை யடைந்தவரானதினால் அதிலிருந்தும் பரவசமாய் தான் ஸ்வீகரித்த ஸன்யாஸி வேஷத்தையும் மறந்து நமஸ்கரித்துவிட்டார் என்று சொல்லுகிறோர்கள். அந்த ஸித்தாந்தமானது உபக்ரமத்திற்கு விரோதமாயிருப்பதனால் ஸரியல்ல. இங்கித வசனங்களால்சபரனுடைய ஹ்ருதயத்தை அறிய ஸாக்ரீவனுல் இந்த ஹனுமார் அனுப்பப்பட்டார். அவ்விதமனுப்பப்பட்டவராயும், மஹா புத்திமானாயும், ஸாக்ரீவனுடைய மந்த்ரிகளுக்குள் ப்ரதான மந்த்ரியாயுமுள்ள இந்த ஹனுமார், ராம வக்ஷ்மனர்களைப் பார்த்த மாத்ரத்தில் பாரவக்யத்தை அடைந்தார்; தன் ஸ்வரூபத்தைக்கூட மறந்து விட்டார் என்று சொல்லும் பகுத்தில், அன்யனுடைய ஹார்த்ரமான அபிப்ராயத்தை இவர் எப்படி அறியமுடியும்? ஆகையால் அவ்வளவு ஞாபகசக்திக் குறைவாக ஆஞ்ச

னேயர் நடந்துகொள்ளமாட்டார். அதனால் தன் வேஷத்தை மறக்கு நமஸ்கரித்துவிட்டார் என்று சொல்லக் கூடாது. ருசோஷஸ்திரங்கிருஷ்ண (ஏ முவலெவாவெஷத்தஞ்சியாதா வூதா அவெஷ) (ரூபோம்வாஸ்யைதக்மஹிமாநம் வ்யாசஷ்டே) என்ற நியாயத்தால், ராம வகுமணர்களை தர்சனம் செய்த மாத்ரத்தாலேயே ‘இந்த இ நுவர்களும் தேவ புருஷர்கள். ஸாக்ரீவனுக்கு விரோதியான வாலியைக் கொல்வதில் சக்தி யுள்ளவர்களே. அவர்களுக்கு எதிரில் நாம் வேஷம் மாறி இவ்விதம் சாரபுருஷனுக் கருவதே தப்பானது’ என்று “நான் ஸாக்ரீவனுடைய ஸித்தாந்தப்ரகாரம் அவனை தருப்பதே செய்து வைக்க நான் வேஷம் மாறி ஸன்யாஸி போல் தங்களுடைய ஸந்திதி வந்து சேர்ந்தேனே தவிர, உண்மையில் நான் ஸன்யாஸி அல்ல. உண்மையில் ஸன்யாஸியானால் க்ரஹஸ்த னுக்கு நமஸ்காரம் செய்வார்களா? நான் தங்களை நமஸ்காரஞ் செய்ததிலிருந்துமே தாங்கள் அதன் உண்மையை அறிந்துகொள்ளலாம்” என்று எண்ணி தன்னிடத்திலுள்ள சாரத்வம் என்பதை பற்கடனம் செய்வதற்காகத்தான் ஆஞ்சனேயஸ்வாமி ராமனுக்கு நமஸ்காரஞ் செய்தார். அதி விருந்து க்ரஹஸ்தனுக்கும் ஸன்யாஸி நமஸ்காரம் செய்ய லாம் என்பதாகாது. நோனியோ, அக்ஞானியோ, ஸன்யாஸி கள் க்ரஹஸ்தனுடைய விஷயத்தில் நமஸ்கரிக்கவே கூடாது. என்றும் சிலர்கள் கல்பிக்கிறார்கள். அதுவும் அவ்வளவு உசிதமாகத் தோன்றவில்லை. அப்படியானால் ஆரம்பத்தி வேயே தான் ஸாக்ரீவ தூதனென்று தன்னுடைய ப்ரஸங்கத்தை ஆரம்பித்திருக்க வேண்டும். ராம வகுமணஞ்சுடைய ஹ்ருதயத்தை இங்கித ஸம்பாஷிஞ்சிகளால் நன்றாய் அறிந்த பிறகுதான் ஆஞ்சனேய ஸ்வாமியானார் தான் யார் என்பதை ப்ரகாசப்படுத்துகிறார். அக்காரணத்தாலும் மேல் சொன்ன ஸித்தாந்தம் ஸரியல்ல.

சி லர் கள் சிகிருஷ்ண தத்தே ஜே (ஹிந்஦ு-ஸ்ரவங் ததை வெஜ) (பிகந்தாருபம் ததோ பேஜே) என்று சொல்லி யிருப்பதனால் கழி ருபத்தை விட்டு ஆஞ்சனேய ஸ்வாமி ஸ்வீகரி த் து க்கொண்ட பிகந்தாருபமானது ஸன்

யாளிகளுடைய ரூபமல்ல. நெங்டிக ப்ரம்மசாரியினுடைய வேஷமாகும். ப்ரம்மசாரி க்ரஹஸ்தனுக்கு நமஸ்காரம் செய்யக்கூடுமானதினால், ஆஞ்சனேயஸ்வாமி க்ரஹஸ்தனுள்ள ராமனுக்கு நமஸ்காரஞ் செய்தது தர்மந்தான். இதனால் க்ரஹஸ்தனுக்கும் ஸ்ந்யாளிகள் நமஸ்காரஞ் செய்யலாமென்ற கல்விட்ட கல்பனை செய்யக்கூடாது என்றும் சிலர்கள் சொல்கிறார்கள், அதுவும் ஸரியல்ல.

ஸிஷ்டரூபம் தஸோ ஭ஜे (ஹிக்ஷாராலுவம் ததொ ஹெஜெ) (பிக்ஷாரூபம் ததோ பேஜே) என்ற வாக்யத்தால் பிக்ஷாரூபத்தை தப்புதிதாக ஸ்வீகரித்துக் கொண்டார் என்று தெரிகிறது. அந்த பிக்ஷாரூபமானது நெங்டிக ப்ரம்மசர்யமானால் அந்த ப்ரம்மசர்யம் ஆஞ்சனேயஸ்தம் முன்பே ஸ்வதாஸ்தீதமாக இருக்கத்தினால், புதிதாக ஸ்வீகரித்துக் கொண்டார் என்ற அர்த்தத்தை ப்ரகாசப்படுத்தும் ஸிஷ்டரூபம் தஸோ ஭ஜே (ஹிக்ஷாராலுவம் ததொ ஹெஜெ) (பிக்ஷாரூபம் ததோ பேஜே) என்ற வாக்யம் அப்ரமாணமாகிவிடும்! அதனால் இந்த பக்ஷமும் ஈரியல்ல, கபிரஸ்பதிய (கவிராலுவம் வரிதழை) (கபிரூபம் பரிதயத்தை) என்ற வாக்யத்தை அனுஸரித்து, வானு ரூபத்தை வீட்டு விட்டார்' என்று வெளியாகிறபடியால், அந்த ஜாதியோடு கூடின நெங்டிக ப்ரம்மசர்யம் முன்பே ஸித்தாஸ்தமும், மனுஷ்யத்வ விசிஷ்டப்ரம்மசர்யமில்லாததனால் அதைப் புதிதாக ஸ்வீகரித்துக் கொண்டார். ஆதுதான் ஸிஷ்டரூபம் தஸோ ஭ஜே (ஹிக்ஷாராலுவம் ததொ ஹெஜெ) (பிக்ஷாரூபம் ததோ பேஜே) என்ற வாக்யத்தின் அர்த்தமாகும். அதனால் க்ரஹஸ்தனுடைய விஷயத்தில் ப்ரம்மசாரியின் நமஸ்காரத்தை ஸ்வீகரிக்க வேண்டுமன்னியில், க்ரஹஸ்தன் விஷயத்தில் ஸ்ந்யாளிகள் நமஸ்காரிக்கலாம் என்ற அர்த்தத்தை க்ரஹிக்கக்கூடாது என்றும் சிலர்கள் கஸ்பிக்கிறார்கள். அதுவும் ஸரியல்ல. ப்ரம்மசர்யம் அவரிடம் முன்பே ஸித்தமாயிருப்பதுபோல் மனுஷ்யத்வமும் ஸித்தமா? இல்லையா? என்பதை ஆலோசிக்க வேண்டும். மனுஷ்யத்வமும் முன்பு ஸித்தமென்று சொல்லும் பக்ஷத்தில், மனுஷ்யத்வ விசிஷ்டப்ரம்மசர்யமும் ஸித்தமானதினால்,

புதிதாக ஸ்வீகரிக்கவேண்டிய அவச்சயமேயில்லை. மனுஷ் யத்வம் முன்பு ஸித்தமில்லையென்று சொன்னால், மனுஷ்யத் வம் என்ற விசேஷணம் முன்பு இல்லாததினால் மனுஷ்யத்வ விசிஷ்ட ப்ரம்மசர்யமும் விசேஷங்கொடாவ ப்ரயுக்த விசிஷ்ட அபாவரீதியாக அவரிடத்தில் இல்லாமலிருப்பதினால் முன்பு இல்லாததற்கு உத்பத்தியைப் புதிதாக ஒப்புக்கொள்ளும் பகுத்தில் நாசதோ விசேஷதோ நாமாவோ விசேஷதோ (நாஸதோ விசேஷதோ நாமாவோ விசேஷதோ) நாஸதோ விசேஷதோ நாபாவோ விசேஷதோ என்ற ஸித்தாந்தத்திற்கு வ்யாகோபம் ஏற்படும். அவ்விதமானால் பாரிவராஜ்யம் என்பதற்கும் அந்த தோஷம் ஏற்படாதா? என்று சங்கிக்கக் கூடும். அது ஸரியல்ல. சாஸ்த்ரங்களில் ப்ரஸித்தமாயிருங்கு வருகிற பாரிவராஜ்யத்தை ஹனுமான் ஸ்வீகரித்தான் என்று ஏற்படும். அதனால் அபாவத்திற்கு பாவோத்பத்தியை ஒப்புக்கொண்டதாகாது. அதுபோல் ப்ரம்மசர்யமும் சாஸ்த்ரங்களில் ப்ரஸித்தம் என்று சொல்லக்கூடாதா என்றாலோ, அது ஸத்யமே. ப்ரம்மசர்யம் என்பது மட்டும் சாஸ்த்ர ப்ரஸித்தம். அன்னியில் மனுஷ்யத்வ விசிஷ்ட ப்ரம்மசர்யம், கபித்வ விசிஷ்ட ப்ரம்மசர்யமென்பது அப்ரஸித்தமானதே. ஆகையால் சிகிச்சையில் தத்துவம் ததோ (ஹிந்஦ு-ராமவும் ததோ செல்ஜெ) (பிக்ஷா-ரூபம் ததோ பேஜே) என்ற வாக்யத்திற்கு பாரிவராஜ்யம் என்ற அர்த்தத்தைத் தான் ஸ்வீகரித்துக்கொள்ள வேண்டும். ஸன்யாஸிகளும் தன்னைக் காட்டிலும் ஞானத்தில் அதிகமான கருவுள்தனுக்கு ப்ரணைமாதிகளைச் செய்வதி னால் யாதொருவிதமான தோஷமும் ஏற்படாது. இதுதான் சாஸ்த்ரத்தின் அபிப்ராயமாகும். அதை மனத்தில் வைத்துக் கொள்ளுதான் ஆஞ்சனேயஸ்வாமியும், ராமா பிரபு (ராவுவள பூணிவதீங்) (ராகவெள ப்ரணீபத்யச) என்றபடி தானும் அந்த தர்மத்தை அனுஷ்டித்தார்.

ராம லக்ஷ்மனானாக்கு நமஸ்காரம் செய்துவிட்டு அஞ்ஜலி பந்தத்துடன் மருதுவான வாக்கினால் ப்ரச்னம் செய்தார். “பெரியோர்களே! நீங்கள் இருவர்களும் யார்? என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.”

ராஜ்சிதேவத்ஸௌ தாஷஸௌ ஸ்திதவதௌ ।

தேஶ் கதமிம் பிரஸௌ மஹந்தௌ வரஷினௌ ॥

ராஜ்சிதேவபூதிலா தாவவள வங்பாதவுதனா ।

தெபரங் கயிலீல பூதா ஹவகள வரவணிதநளா ॥

ராஜ்சிதேவப்ரதிமென தாபஸென ஸ்திதவ்ரதென ।

தேசம் கதமிம் ப்ராப்தென பவங்கள வரவர்ணிகென ॥

தங்களுடைய சரீர காந்தியைப் பார்த்தால், தேவோகளாகவோ அல்லது ராஜ்சரேஷ்டர்களாகவோ இருக்கவேண்டும். அவ்விதமிருக்க தபஸ்விகளுடைய வேஷத்தை ஸ்வீகரித்துக்கொண்டு உக்ரமான வரதானுஷ்டான தத்பரர்களாக இந்த தூர்கமமான தேசத்திற்கு எதற்காக வந்தீர்கள்கீ தாங்களிருவார்களையும் கண்ட மாத்ரத்தில், அழுரவ் தர்சனாமான தினால், பம்பாதீரத்தின் வனத்தில் ஸஞ்சரிக்கும் ம்ருககளாங்களெல்லாம் பயத்துடன் நடுங்கி ஓடுகின்றன. பம்பாஸரஸ் ஸினுடைய கரையில் தாங்களிருவார்களும் சின்று வரும் காரணத்தால் உங்கள் திருமேனியின் சோபையானது பம்பாஸரஸ்ஸின் ஜலத்தில் பட்டு பம்பா நதியே முன்பு இல்லாத தாவ வீலக்ஷணமான சோபையோடு கூடியதா யிருந்துவருகின்றது. தாங்கள் ரீருவர்களும் ஸுவர்ணமை, பழப்பேஷனீ (வைவாசத்துமளை, வழூவரதீர்க்கைளை) (ஸாவர்ணைபெள, பத்மபத்ரேக்கிளைளை) சங்க மயமான சரீர காந்தியோடும், மலர்ந்த தாமரஸ் புஷ்பத்தின் தளம்போல் விசாலமான நேத்ரங்களோடும் கூடினவர்களாக விளங்குகிறீர்கள். அதனால்,

அய யஷோதந்தராதித்யே ஹிரம்ய: புருஷோ ஦ஶ்யதே ஹிரம்யமஶு: ஹிரம்யகேஸ: ஆபணஸ்வாதஸ்வர் ஏவ ஸுவர்ண: । தஸ்ய யதா கப்பாஸ் புஷ்டிரிக் ஏவ அக்ஷிணி । தஸ்யோதிதி நாம ச ஏஷ ஸவேம்ய: பாப்ம்ய: உதித: உதேதிஹவை ஸவேம்ய: பாப்ம்ய: ய ஏவ வேத ।

கய யவனதோட்தூராழிதெந் மிரணைய: வாரா-வேஷா தூபாத் தெ மிரணைப்பாத் தெ மிரணைகெபர: சூப்பணவாதவத் தெவனவனாவனத்: । தவீர் யயா கவாலீஸ் பாணீகங் வனவங்காவினீ । தவைநூழிதி நாச வை வனதி வைவெத்தலீ: வாவுஹநீ: உழித: உதெ திமைவெவ வைவெத்தலீ: வாவுஹநீ: ய வனவங்கெதி ।

அத யவதோங்தராதித்தே ஹிரன்மய: புருதோ த்ருச்யதே ஹிரன் யச்மச்சரு: ஹிரன்யகேச: ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸாவர்ண: | தஸ்ய யதா கப்யாஸம் புண்டீகம் ஏவம் அகுறினே | தஸ்யோதிதி நாம ஸ ஏத் ஸர்வேப்ய: பாப்மப்ய: உதித: உதேதிலூவை ஸர்வேப்ய: பாப்மப்ய: ய ஏவம் வேத |

என்று ஸாமவேதத்தில், ஸ-மர்யமண்டலத்தின் மத்யபாகத் தில் விளங்குகிறவன் என்றும்; சரீரம், நகம், சேசம் எல்லா அவயவாவயவி பாகங்களும் தங்கமயமாகவே அந்தப் பரம புருஷனிடம் பாளிக்கிறதென்றும்; செந்தாமரரயைப்போல் இரண்டு கண்களுடன்கூடினவன் என்றும்; அந்தப்பரமபுருஷ னிடம் புண்யபாப ஸம்பந்தமில்லாதகாரணத்தால் அவனுக்கு ‘உத்’ என்ற பெயர் விளங்கி வருகிறதென்றும்; இவ்விதம் அப்பரமபுருஷனின் ஸவரூபத்தை உடாளிக்கிறவர்கள் கர்மபங்கத்திலிருந்து விநிர்முகத்தர்களாக ஆகிறார்களென்றும் வர்ணிக் கப்பட்டிருக்கிறது. அந்தப் புருஷனுடைய லக்ஷணங்கள் யாவும் தங்களிருவர்களிடமும் காணப்படுகிற படியால் அந்த பரம புருஷன்தானே என்று நான் ஸந்தேஹிக்கிறேன்.

தவிரவும், தங்க விருவர்களையும் பார்க்கும்பொழுது, மாநுஷை ஦ேவரूபிணை (ஊநா-ஷள தெவரா-லவினா) (மாநுதேள தேவரூபினெள) ஸவரூபத்தைக் கவனிக்கும்பொழுது தேவர்களாகவும், அவயவங்களோ கவனிக்கும்பொழுது மனுஷ்ய வடிவமாகவும் காணப்படுகிறதையால் அஜாயமானோ வழு஧ாவிஜயதே (அஜாயங்கொ வைஷ்ணவிஜயதே) (அஜாயமானோ பழ-ாதா விஜாயதே) என்ற யஜூ-ார்வேத ச்ருதியில் எந்தப் பரம புருஷ னுன மஹாவிஷ்ணுவை ஸ-யம் பிறப்பற்றவனுயிருந்தாலும் தனது யோகமாயையைத் தன் வசத்தில் வைத்துக்கொண்டு தர்மஸ்தாபனம் செய்வதற்காக ராமன், கருஷ்ணன், முதலான அநேக அவதாரங்களை பூலோகத்தில் செய்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அந்த மஹாவிஷ்ணுதானே தாங்கள் என்றும் ஊஹிக்கிறேன்.

உமௌ யோயாவஹ் மன்யே ரக்ஷிதுஞ் புதிவிமிமாஂ |

ச ஸாగர வாந் கூத்ஸா் விந்஧மேரு வி஭ுषிதாஸ் ||

உவள யொழூவுமே சிதை ரக்ஷிதாம் வர்யிவிசிகாம் ।  
வீ ஸாமா வநாம் கூகிவாம் விஸூதெரா விலாமஷிதாஞ் ॥

உபேன யோக்யாவுறும் மங்யே ரக்ஷிதும் ப்ரதிலீமிமாம் ।  
வீ ஸாகர வநாம் க்ருத்ஸ்காம் விந்த்யமேரு விதுவிதாம் ॥

தாங்களிருவர்களையும் பார்க்கும்பொழுது ப்ரத்யக்ஷ  
மாய்க் காணப்படும் ப்ரபஞ்சத்தினுடைய ஸ்ரஷ்டி, ஸ்திதி,  
ஸ்ம்ஹாரம், இந்த மூன்றுகளுக்கும் மூலகாரணமான பர  
ப்ரம்மம் தானே என்றும் ஊஹிக்க்கூடியதா யிருக்  
கிறது. ஸமுத்ரம், வனம், இவைகளோடு கூடி ன  
பூமியை ரக்ஷி க்கிற விஷயத்தில் விந்த்ய பர்வதமும்  
மஹாமேருவும் ஏற்பட்டதுபோல, தாங்களிருவர்களும்  
இந்த பூமியை ரக்ஷிக்கிற விஷயத்தில் ஜாகருகர்களாக  
இருக்கும் ப்ரர்ம புருஷர்கள் என்றே நான் அறிகிறேன்.  
ஆத்மா இங்கே ஏவே அரிதானாய்கிங்கமிஷ்ட (குதூவா உடிசெக வைவா  
மீடு குவீக் நாந்துகிணுநலிஷ்ட) (ஆத்மாவா இதமேக  
ஏவாக்ரே ஆலீத் நாந்யகிஞ்சநமிஷ்ட) என்ற ரிக்வேத  
ச்சருதி யில், ஸர்வ ஜகத்தும் உத்பத்திக்கு முன்  
அவஸ்தையில் எந்த ஆத்ம ஸ்வரூபமாகவே இருந்தது  
என்று வர்ணிக்கப்படுகிறதோ, அந்த ஆத்மாதான் தாங்களிரு  
வர்களின் ஸ்வரூபமாக என் புத்திக்குப் புலப்படுகிறது. அத  
ஞால் ரிக்வேதத்தில் ப்ரதிபாதிக்கப்படுகிற அபின்ன  
நிமித்தோபாதான காரணமான பரப்ரம்மமே தாங்கள்  
என்று என்னுடைய நிச்சயம்.

இவ்விதம் வெகு ப்ரகாரமாக தங்களுடைய ஸ்வ  
ரூபத்தை நான் ஊஹி க்கவேண்டியதாக இருக்  
கிறது. ஸ்ராக்ரீவன் என்று பெயருள்ள வானர ராஜன்  
இந்த ரிச்யமுக பர்வத சிகரத்தில் வாஸஞ் செய்து வரு  
கிறான். வாலியென்ற தன்னுடைய ப்ரதாவிஞால் விரட்டுப்  
பட்டு அனேக இடங்களில் தனக்கு சரணமான ஸ்தானத்  
தைக் கண்டுபிடிக்க முடியாமல் இந்த பர்வதத்தின் சிகரத்தை  
அடியமான ஸ்தானமாகத் தீர்மானித்து இங்கு வாஸஞ்  
செய்து வருகிறான். நான் ஸ்ராக்ரீவனுடைய தாதன்,

அந்த வளர ராஜனுவ் அனுப்பப்பட்டு, ராஜனுடைய மனதிற்கு ப்ரியத்தை உண்டுபண்ணுவதற்காக இந்த பிசோ ரூபத்தே தாடு தங்கள் ஸங்கிதிக்கு நான் வந்தேன். என்னை ஹருமான் என்று சொல்லுவார்கள். நினைத்த மாத்ரத்தில் நான் எந்த எந்த ரூபம் வேண்டு மானுலும் எக்காலத்திலும் எடுத்துக்கொள்வேன். தங்களுடைய ஸ்க்யத்தை ஸாக்ரீவன் இச்சிக்கிறுன். ஆகையால் தங்களுடைய ஆகமன் வ்ருத்தாந்தத்தைச் சொல்லி என்மனதை தருப்தி செய்துவைக்க வேண்டும். ஸாங்கமமான கார்யத்தை நிர்ணயம் செய்யும் விஷயத்தில் ஸாக்ரீவனுக்கு நான் மந்த்ரியாகவும் ஆகுவேன்” என்று ஆஞ்சனேயஸ்வாமியானவர் ராமனிடம் தெரிவித்துக்கொண்டார்.

ஸ்ரீராமன் ஹனுமானுடைய வார்த்தையைக் கேட்டு பரம ஸந்தோஷத்துடன், தன்னுடைய பார்ச்வத்தில் நின்றுவந்த வகுமணஸ்வாமியைப் பார்த்துச் சொல்லுகிறார் :

“ வகுமணே ! நாம் எந்த ஸாக்ரீவனை எதிர்பார்த்து வருகிறோமோ அந்த ஸாக்ரீவனுடைய மந்த்ரியான ஹனுமனே நம்முடைய ஸமீபம் வந்துவிட்டார். இதுவே மேல் நடக்கவேண்டிய கார்யத்திற்கு ஒர் சுப ஸாசு கம். ஹனுமாரோடு நீ ஸம்பாஷணம் செய்து நமது வைகல வ்ருத்தாந்தங்களையும் தெரிவிக்கவேண்டும். இந்த ஹனுமாரோ, அவர் பேசுவதிலிருந்தே, மஹாவித்வானென்று தெரிகிறது. ஆகையால் அவரிடம் பேசும்பொழுது ஒரு விதத்திலும் தோஷம் வராமல் ஜார்க்குத்தையுடன் பேச வேண்டும்.

நாநஷ்வெ஦விநிதஸ्य நாயுஷ்வே஦ஸ்மாரிணः ।

நாஸாஸவெ஦விதுषः ஶக்யஸेवं ப்ரமாஷிதும् ॥

நूதं வ्याकरणं கृत्स्नं அनेन बहुधा श्रुतम् ।

बहुच्याहस्तानेन नकिष्विव्यशब्दितम् ॥

நாநாருமேஷ்வரி நீத்வாழ் நாயகைவெஷ்வரினை : ।  
நாவாசூரியெஷ்வரி பாகாநீதிலை பூஶாஷிதாஷி ॥  
நாமுநா வழாகாரணம் கரைவை சுதந வஶாயா பராஷு  
வெஷுவாவழாஹரதா எதநந நசினிதிவரவைதீடு ॥

நாங்குக்வேதலிதீதஸ்ய நாயஜார்வேததாரினை : ।  
நாஸாமவேதவிதுஷ : சக்யமேவம் ப்ரபாஷிதும் ॥  
நாம் வ்யாகரணம் க்ருத்ஸநம் அனேக பஹாதா ச்ருதம் ।  
பஹாவ்யாஹரதாநே சித்தபசப்திதம் ॥

வகுமணை! நாம் ஸீதையைத் தேடி க்கொண்டு வருகிறோம் என்பது பஹிர்முகர்களான மனிதர்களுடைய த்ருஷ்டியை அனுஸரித்ததாகும். உண்மையிலோ, பகவத் ப்ராப்தி யில் அத்யவஸாயத்தோடு கூடின சுத்தமான ஜீவனை அவி வேகமாகிய ராவணனுடைய பாரவச்யத்திலிருந்தும் விடுவித்து பகவானுண என்னுடைய திருவடியை அடைவதற்கு அந்தரங்க ஸாதனமான அஷ்டாஷ்வரீ முதலான மங்த்ரங்களை உபதேசிக்க வல்லமையுள்ள ஆசார்ய புருஷரைத் தேடி வருகிறோம் என்பதுதான். அந்த ஆசார்ய புருஷன் இந்த ஹநுமான்தான் என்பதில் ஸங்தேஹமேயில்லை. ஆசார்ய வகுணங்கள் இவரிடம் பரிபூரணமாக இருந்து வருகிறது. வேதாத்யயனம், விஷ்ணு பக்தி, அனஸுமையை, ஸதாசாரம், மங்த்ர ஞானம், மங்த்ர ஜூபம், மங்த்ரார்த்த ப்ரவசனம், மனச்சத்தி, குருபக்தி, புராண ப்ரவசனம், என்ற பத்துவிதமான வகுணங்களும் இவரிடம் பூரணமாக இருந்துவருகிறது. இந்த வகுணங்களுக்குள் வேதாத்யயனம் முக்யமாகும். ஹ நு மான் நம்மைப் பார்த்து, உமீ யோயாஹ் மனே ரகித்து ஸுதிவீசிமா (உதுள் யோஹாவஹ் உதெநாஷிதாா வர்யிவீலா) (இபெள யோக்யாவஹும் மங்கீய ரக்ஷிதும் ப்ருதிவீமாம்) என்ற வாக்யத்தால் ரிக்வேத ஜதரேயோபாஷத்தில் சொல்லி யிருக்கும் ஜகத்தின் ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களுக்கு நம்மை உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும்

குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். இவ்விதமான ஸம்பாத்னம் ரிக்வேதத்தில் நிபுணங்களுக்குத்தான் ஸம்பவிக்கும். அதிலும் ரிக்வேதத்தில் ஸ்வரங்கள் அதிகமாக இருப்பதனால், வெகு வருஷங்கள் குருகுலத்தில் சிகை செய்தவனுக்குத் தான் அந்த வேதத்தில் பாடவும் ஏற்படும். அதனால் இந்த ஹநுமான் ரிக்வேதத்தில் மஹா ஸமர்த்தன் என்று தெரிகிறது.

அவ்விதமே யஜார்வேதத்திலும் நல்ல தாரணை சக்தி யோடு கூடியவர். யஜார்வேதத்தில் ஓவ்வொரு அநுவாகத் திலும் மற்றொரு அநுவாகத்தின் ஸம்பந்தம் ஏற்படுகிறபடி யால் தாரணை சக்தியில்லாதவன் யஜார்வேதாத்யயனம் செய்தும், அத்யயனம் செய்யாதவனுக்கத்தான் ஆகுவன். ஆகையால் ஆவர்த்தியினால் தாரணை சக்தியை ஸம்பாதிப்பது யஜார்வேதத்திற்கு முக்யமாகும். யஜார்வேதத்திலும் இந்த ஹநுமான் மஹா நிபுணர் என்பதில் ஸந்தேஹமில்லை. மாநுஸி ஦ேவருணியீ (ஶாநாஷன தெவரா-மலினனா) (மாநுஷேஷன தேவருணியீ) என்று ஹநுமார் பேசுவதிலிருந்தே அஜயமான வகுபா விஜயதே (அஜாயாநநா வைதாயா விஜாயதெ) (அஜாயமாநோ பஹாதா விஜாயதே) என்ற யஜார் வேதத்தில் அவதார ரஹஸ்யத்தை இவர் அறிந்திருக்கிறார். யஜார்வேதத்தில் தாரணையில்லாத புருஷன் இவ்விதம் பேச முடியாது. ரிக்வேதத்திற்கு விசித்தியென்ற சிகையும், யஜார்வேதத்திற்கு தாரணையும் எப்படி அவச்யமானதோ அதுபோல் ஸாமவேதத்திற்கு ப்ரக்ருதி, ஊஹம், ரஹஸ்யம், என்ற அழுர்வமான பாகங்களாடங்கிய வேதமானதினால் ஞானமில்லாமல் ஸாமவேதத்தை அத்யயனம் செய்து ப்ரயோஜனமில்லை. அர்த்த பரிக்ஞானமே ஸாமவேதத்திற்கு அவச்யமானது. அதனால் ஸாமவேதத்திலும் இவர் மஹா வித்வான் என்பது வெளியாகிறது. சுவர்ணமீ, பத்பஷேஷனீ (வாவண்டாஹன, வழிவதெற்கணனா) (ஸாவர்ணைபெள, பத்மபத்ரேஷனா) என்று ஹநுமான் பேசியதிலிருந்துமே

ய ஏதோன்றாடுதே ஹிரப்பம்: புருஷோத்தேவி வீரண்யை; வாராவீஷாதூபர்ஜீதெ) (யங்கோந்தராதித்தேயே ஹி ரண்மய: புருஷோத்தருச்யதே) என்ற ச்ருதியில் சொல்லியிருக்கும் ஸகுண ப்ரம்மத்தினுடைய ஸ்வருபத்தை நன்றாய் அறிந்து உபாளிக்கிற மஹானுபாவன் என்று வெளியாகிறது. இதனால் ஸாமவேதத்திலும் இந்த ஹநுமான் பரம நிபுணன் என்பது சிச்சயமாக வெளியாகிறது.” சிகைஷி, தாரணை, வைதுஷ்யம், என்ற மூன்று தத்வத்தையும், ரிக்வேதம், யஜார்வேதம், ஸாமவேதம், என்று க்ரமமாக அன்வயித்துக் கொண்டாலும் அதுவும் ஸமஞ்ஜஸங்தான். அல்லது ஒவ்வொரு வேதத்திலும் சிகைஷி, தாரணை, வைதுஷ்யம், மூன்றையும் அங்வயித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு வாக்யத்திலும்

அனுஷேநவிநிதஸ் ஏவ்ப்ராஷிதும் ந ஶக்யं । அயஜுஷேந்஧ாரிணः ஏவ்  
ப்ராஷிதும் ந ஶக்யं । அஸாஷேநவிதுषः ஏவ் ப்ராஷிதும் ந ஶக்யं ॥

சுநூலெழுவிதீதவௌ் வாவங்ரூஹாவிதாா ந பக்காா ।  
சயஜாவெழுதீயாரினை வாவங்ரூஹாவிதாா ந பக்காா । சுவா  
உவெழுவிதீஷா வாவங்ரூஹாவிதாா ந பக்காா ॥

அங்குக்வேதவிதீதஸ்ய எவம்ப்ரபாவதிதும் ந சக்யம் । அயஜார்வேத  
தாரணை: எவம் ப்ரபாவதிதும் ந சக்யம் । அஸாஷேநவிதீஷா: எவம் ப்ரபா  
வதிதும் ந சக்யம் ॥

என்று இரண்டு நகாரங்களை ப்ரகாசப்படுத்தி யிருப்பதி  
விருந்தும் நஸ்தூய் பிரதமாந் வடிகரேதி (நகூா அயம் பூக்கரதையுடோ  
உரைக்கரொதி) (நஞ்சு தவயம் ப்ரக்ருதமர்தம் த்ரிமகரோதி)  
என்ற ந்யாயத்தை அருளரித்து ரிக்வேதம், யஜார்  
வேதம், ஸாமவேதம் என்ற மூன்று வேதங்களிலும்,  
சிகைஷி, தாரணை, வைதுஷ்யம் இந்த மூன்றுக்கஞமில்லா  
தவன் இந்த ஆஞ்சனேய ஸ்வாமியைப்போல் ஸம்  
பாஷணம் செய்ய முடியாது என்பது நிச்சயமாகிறது.  
இதனால் ஆஞ்சனேய ஸ்வாமியானவர் த்ரிவேதி யென்ற

தாத்பர்யம் வெளியாவதிலிருந்து, வேதாத்யயனம் என்ற ஆசார்ய வகைணம் ஆஞ்சனேய ஸ்வாமியினிடம் இருந்து வருகிறதென்பது ஸ்பஷ்டமாகிறது. மூன்று வேதத்தையும் நியமாத்யயன விதியை அநுஸரித்து பரிபூரணமாக அத்யயனம் செய்து, சிகை, தாரணை, வைதுஷ்யம் என்ற குணங்க ளோடும்கூடிய மஹா புருஷன் சக்வரரேனுடு நேரில் ஸம்பாஷனைசெய்ய சக்தியுள்ளவனுக ஆகிறுன். அந்த மஹிமையினால்தான் ஆஞ்சனேயஸ்வாமியும்

ஸर்வே கேடா: யத்பதமாமநந்த தபாஂசி ஸ்வாமிச யதூநித யதிச்சந்தோ  
஬ிஶந்தீ சரந்த ததே பஂ ஸ்திரை பதீ மஹிமை ஓமிதயேத்து ।

ஸர்வே கேடா: யத்பதமாமநந்தி தபாஂவி ஸ்வாமிதானிது  
யதூநிதி யதிச்சந்தோ ஸ்திரை அபாஂ அபாஂ அபாஂ ததே வதூஂ காந்தூ  
ஹனை ஸ்தீவி சுதிதெழுத்தக ।

ஸர்வே வேதா: யத்பதமாமநந்தி தபாஂவி ஸ்வாமிச யத்வதநந்தி  
யதிச்சந்தோ ப்ரஹ்மசர்யம் சரந்தி தத்தே பதம் ஸங்கரஹேன ப்ரவீமி  
ஓமிதயேதக ।

என்று ஸகல வேதங்களுக்கும் பரமதாத்பர்யம் எந்த பரப்ரம் மத்தினிடத்திலோ, ஸகல தபஸ்ஸாகளுக்கும் எந்த பரப்ரம் மம் பலடூதமோ, எந்த ப்ரர்மத்தை அடைவதற்கு மஹர்ஷி கள் நைஷ்டிக ப்ரம்மசர்யத்தை அனுஷ்டித்து வருகிறார்களோ, எந்த பரப்ரம்மானது ஸ்திரைதஸ்ஸிற்கு தர்மராஜா வினால் உபதேசிக்கப்பட்டதோ, எந்த பரப்ரம்மானது ப்ரணவார்த்தமோ அந்த தாரக பரப்ரம்மமே ப்ரக்ருதத்தி லுள்ள கதாநாயகனுன பூநி ராமனுதினால், அந்தப் பரம் பொருளோடு ஸம்பாரிக்க சக்தியுள்ளவராக ஆஞ்சனேய ஸ்வாமி ஆனார். அதாவன வேதமென்பது மூன்று வேதங்களிலடங்கிய பாகங்களானதினால் தரியாக அந்த வேதத்தை அத்யயனம் செய்ய வேண்டுமென்பதேயில்லை. ஸ்வாமியோ அத்யேதவ்ய: (ஸாயந்தோ சுவைதவநீ?) (ஸ்வாத்யயோ அத்யேதவ்ய:) என்ற நித்யாத்யயன விதியானது த்ரயீவித்யையைத்தான் விதிக்

கின்றது. த்ரிவேதியென்று சொன்னதினாலேயே ஸர்வவேத ஸம்பந்நத்வம் என்பது ஸித்தமாகிவிடும். ஆகையால் பரக்ருதத்தில் ஆஞ்சனேய ஸ்வாமி பரிஷுரணமான வேதஸ்ம பத்தியோடு கூடினவரானதினால் பரமாசார்யன், ஜீவனை ஸம்ஸார ஸாகரத்திலிருந்தும் கரையேற்றிவிட்டு பகவா னுடைய திருவடியில் அந்த ஜீவனைக்கொண்டு சேர்த்து நித்யானந்த பரிதனுக செய்துவைப்பதில் வள்ளவன் என்றும் ஸித்தமாகிறது. பகவனுன ஸ்ரீராமனின் திருவாக்கிலிருந்துமே முன் சொன்னபடி ஆஞ்சனேய ஸ்வாமியினுடைய ப்ரபாவம் வெளிவந்ததினால், ஆஞ்சனேய ஸ்வாமியானவர் ஸர்வ ஜனங்களுக்கும் உபாளிக்கத்தகுந்த முக்ய தேவதை என்பது ஸித்தமாகும். ஆஞ்சனேய ஸ்வாமியினிடம் கேவல வேதாத யயனம் மாத்திரமில்லை. அங்காதயயனமும் இருந்து வருகின்றது.

நூன் வ்யாகரण் குஸ்ந அனேன வழு஧ா ஶ्रுதம् ।

வழு஧ாஹரதானேன ந கிஞி஦பஜாதிதம் ॥

நமுதந வழீகாரணா சூத்தந சுதெந வைஷாயா ஶ்ருதி ।  
வைஷாவழாஹரதாதெந ந கிஞி஦பஜாதிவபஸஸ்தி தி ॥

நூம் வ்யாகரணம் க்ருதஸ்நம் அனே பஹாதா ச்ருதம் ।  
பஹாவ்யாஹரதானேந ச கிஞிதபசப்திதம் ॥

ஆஞ்சனேய ஸ்வாமி பேசியதில் அபக்ருஷ்டமான சபதம் ஒன்றாவது காணப்படவில்லை. வ்யாகரணம் என்ற வேதாங்கத்தைப் படித்தவன்தான் அபசப்தமில்லாமல் பேச முடியும். ஆகையால் வ்யாகரண சாஸ்திரத்தை ஸம்பூரணமாக படித்திருக்கிறென்றும் தெரிகிறது. ஸம்பூரணமாக வ்யாகரண சாஸ்த்ராத்யயனம் செய்யாதவன் பேசம் பொழுது அதிகமான அபசப்தம் காணப்படாமல் போன்றும் கொஞ்சமாவது ப்ரக்ருதி, ப்ரத்யயம், ஸமாஸம், ஸங்கி, இவைகளுக்குள் ஏதாவதொன்றில் அபசப்தம் ஏற்பட்டுவிடும். ஒன்றிலும் கொஞ்சமேனும் அபசப்தம் ஸாக்ஷமாயும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் ஸம்

பூர்ணமாக வ்யாகரண சாஸ்திரத்தை அத்யயனம் செய் திருக்கிறார் என்பது தீர்மானமாகிறது. அதிலும் ஒரு தடவை படித்தவரல்ல; பல தடவை திருப்பித்திருப்பி வ்யாகரண சாஸ்திரத்தைப் படித்திருக்கிறார். கடினமான சப்தங்களை பகுப்பரகாரமாக உச்சரிப்பதிலும் கொஞ்சமேனும் தோஷ லேசத்தைக் காணமுடியவில்லை. ஒரு தடவை சாஸ்திரத்தைப் படித்தவனிடம் ஏதாகிலும் ப்ரமாதத்தால் தோஷம் ஏற்படக்கூடும். அப்படி யாதொன்றுமில்லை. ஆகையால் பலதடவை வ்யாகரண சாஸ்திரத்தைப் படித்திருக்கிறார். அதனால் அவருடைய பேச்சில் தோஷலேசங்கூட இல்லை. இவ்விதம் வேதாங்கமான வ்யாகரண சாஸ்திரத்தில் மாத்ரம் இவருடைய பாண்டித்யமென்று ஒப்புக்கொண்டால் போதாது. சிஹ்நா, என்ற அங்கத்திலும் இவருடைய பயிற்சியானது அதிகமாக இருந்து வருகிறது.

ந ஸுரே நேகயோர்பி லலாந் ச ஸுரோஸ்தா ।  
அந்யேஷ்மி ச நாகேஷு ஦ாந்ஸ்வி஦ிதः கந்திர ॥  
அவிஸ்தரமஸ்ஸந்஦ம் அவில்விதமடுத்தம् ।  
உரஸ்ய கண்டங் வாக்ய வர்த்த ஸ்தா ஸ்வ ॥  
ஸ்ஸ்காரகமஸ்ம்பநா அடுதாமவித்தம்பிதாம् ।  
உच்சாரயதி கல்யாணி வாஞ் ஹட்யஹ்ரிணீம் ॥  
அனயா சிவயா நாஞா விஸ்஥ானவ்யஜனநாயா ।  
க்ஷ நாராயதே சித்த உத்தாஸः அரரபி ॥

ந சூரை நெத்ர யொவதாவி யுஞாடூஶா ஸூரைவாஸ்யா ।  
கநெந்தீஷ்வதி அ நாதத் தீஶ ஜெநாஷீஸங்விதிதீஶ குநிகீ ॥  
கவிதூராஸஸ்திரம் கவியுவைத கூரைத்து ।  
உரஸ்ய கண்மா வாக்யங் வத்தைத் தீயீஷை வூரை ॥  
வூலி கார குநிவை ஜநா கூரைத்து விலைதோடி ।  
உஞாரயதி குஞாணீ வாஅம் உஞாநயமாரிணீடி ॥  
குநயா அத்ருயா வாஹா அஷூநவீஞ்சநஸ்யா ।  
கவீந் நாராயந்தை அநீந் உநீதாவை கவோரவி ॥

ஏ முகே சேந்ரயோர் வாபி லலாடே ச ப்ருவோஸ்ததா !  
 அங்யேஷ்வபி ச காத்ரேஷ்டா தோஷஸ்ஸங்விதிதःக்வசித் ॥  
 அவிஸ்தரமஸங்திக்தம் அவிலம்பிதமத்ருதம் !  
 உரஸ்தம் கண்டகம் வாக்யம் வர்ததே மத்யமே ஸ்வரே ॥  
 ஸம்ஸ்காரக்ரமஸம்பங்காம் அத்ருதாமவிலம்பிதாம் !  
 உச்சாரயதி கல்யாணீம் வாசம் ஹ்ருதயஹாரிணீம் ॥  
 அங்யா சித்ரயா வாசா த்ரிஸ்தாங் வ்யஞ்ஜகஸ்தயா !  
 கஸ்ய நாராத்யதே சித்தம் உத்யதானே: அரோபி ॥

லோகத்தில் சிலர் வ்யவஹாரம் செய்யும்பொழுது முகம்  
 முதலான எல்லா அவயவங்களிலுமோ, அவ்வது ஏதாவ  
 தொரு அவயவத்திலோ விகாரமானது காணப்படும். அவ்  
 விதமான விகாரங்கள் ஒரு அவயவத்திலும் இந்த ஆஞ்ச  
 னேயஸ்வாபி பேசும்பொழுது காணப்படவில்லை. இவர்  
 பேசும்பொழுது எவ்வளவேவா ஸ-அங்குமாகக் கவனித்தேன்.  
 அந்தத் தோஷம் ஒன்றையும் காணும். தவிரவும்

கிரி ஦ீர்஘ி ஶிரः கம்பி தथா லி஖ிதபாடகः ।

அநந்தோல்பகஷ்டஶ ஷட்டே பாடகாயமா: ॥

மீதி தீவீ-தி பரிஸ: கங்கீ தயா யிவிதவாங்க: ।

கநநய-த-கண்டா-க-யகணா-ப-ய-க-ல-தெ வா-கா-ய-ஈ-ா: ॥

கீதி திர்கீ சிர: கம்பீ ததா லிகிதபாடகः ।

அர்த்தக்ஞோல்பகண்டச்ச ஷட்டேதே பாடகாதமா: ॥

என்று சிகையில் சொல்லியபடி வ்யவஹாரம் செய்யவேண  
 டிய விஷயத்தில் ஸங்கீதம்போல் பாடிக்கொண்டு பேசுகிறது;  
 ப்ரயோஜனமில்லாமல் வளர்த்துகிறது; தலையை ஆட்டிக்  
 கொண்டு பேசுகிறது; முதிப் படிக்கிறது; அர்த்தம் தெயியா  
 மலே பேசுகிறது. கேட்கும் ஜனங்கள் காதில்படாமலே  
 மெதுவாகப் பேசுகிறது. இந்த ஆறுபேர்களும் பாடகாத  
 மர்கள் என்று சிகையில் சொல்லப்பட்டிருக்கின்றது. இந்த  
 தோஷங்கள் யாதோன்றையும் இந்த மஹாநுபாவனிடத்தில்  
 காணமுடியாவில்லை. அத்துடன் இவருடைய பேச்சில் சப்தம்

அதிகமில்லை. அர்த்தத்தைக் கவனித்தாலோ கம்பீரமாகப் பாளிக்கின்றது. சப்தத்திலோ வர்ணங்களிலோ கேட்கும் ஜனங்களுக்கு யாதொரு ஸந்தேஹமும் இல்லாமலிருக்கிறது. ரொம்பவும் விளம்பமாகவும் பேசவில்லை. விளம்பமாக பேசினால் தன்னுடைய அசக்தியை ப்ரகடனம் செய்யும். அவ்விதமான தோஷமுமில்லை அதிக வேகத்துடனும் பேச வில்லை. ரொம்ப வேகமாகப் பேசினாலும் அன்யர்களால் கர்ணிக்க முடியாது. மத்யமமான ஸ்வரத்தில் இவர் பேச கிற அழகைக் கவனித்தால் மஹாவிதவான் என்பது ஸ்பஷ்டமாக வெளியாகிறது. சாஸ்த்ரங்களைப் படித்து அத னால் ஸம்ஸ்கருதமாயும் வேகமில்லாமலும், விளம்பமில்லாமலும் மதுரமாக இவர் பேசுகிறார்.

மா஧ுயமக்ஷரவ்யக்தி: படच்஛ேदஸ்தथா த்வரா ।

ஓய்யை லியஸமत்வ ச ஷட்டே பாடகாருணா: ॥

ஒய்யை ஷட்டே பாடகாருணா: ॥

தெய்யதே யை யை தூ அ ஷட்டே பாடகாருணா: ॥

மாதுர்யமங்காரவுயக்தி: பதச்சேதஸ்தா த்வரா ।

தைர்யம் வயஸமத்வம் ச ஷட்டே பாடகாருண: ॥

என்ற சாஸ்த்ரத்தில் மனதைக் கவரும்படியாகப் பேசுகிறது; அங்காங்கள் ஸ்பஷ்டமாக ப்ரகாசிக்கும்படிச் செய்கிறது; பதச்சேதம்; நடுவில் தங்குதடையன்னியில் பேசுகிறது; ஸபையைக் கண்டு பயமன்றியில் தைர்யமாக இருப்பது; லயித்துப் பேசுகிறது; இவ்விதமான பாடகர்களின் குணங்கள் ஸகலமும் இவரிடத்தில் இருந்து வருவதனால் இந்த மஹாநுபாவனுடைய வாக்கானது கேட்கின்ற யாருடைய மனதைத்தான் ஸந்தோஷிக்கச் செய்யாது? இவ்விதமான மஹிமையுள்ள தூதன் எந்த ராஜனுக்கு அகப்படுகிறுதே அந்த ராஜனுக்கு ஸகல கார்யங்களும் ஸித்தியாகுமென்பதில் ஆகேஷபணையில்லை. ஆகையால் இந்த ஆஞ்சனேய ஸ்வாமி யோடு ஜாகருகனுக் கூறுதுகொண்டு பேசி அவருடைய

வருத்தாந்தத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்று ராமன் வகுமணஸ்வாமிக்கு ஆக்னாபித்தார். வகுமணஸ்வாமியும் ஸ்ரீராமனுடைய வார்த்தையைக் கேட்டு ஆஞ்சனேயஸ்வாமி யைப் பார்த்துப் பேசுகிறார்.

“ஓஹ ஹநுமன், நாங்களும் ஸாக்ரீவனைத்தான் தேடி வருகிறோம். ஸாக்ரீவனுடைய கல்யாண குணங்களையும் நாங்கள் அறிந்தவர்களே. ஸாக்ரீவனுடைய ஆக்னாப்படி தாங்கள் எதைச் சொன்னாலும் அதைப் பரிபாலனம் செய்ய ஸித்தமாக இருந்து வருகிறோம்.” என்று வகுமணஸ்வாமியானவர் சொன்னார். ஆஞ்சனேய ஸ்வாமியும்.

ततस्य वाक्यं निपुणं निशम्य प्रकृष्टरूपः पवनात्मजः कपिः ।  
मनस्समाधाय जयोपपत्तौ सख्यं तदा करुमियेष ताभ्याम् ॥

தத்தூய வாக்கும் நிவாணம் நிஶம்ய பூர்க்குழிருமிலும் வவநாதாஜீகவீர் உதவூரூபாய ஜயோவவுதோ வையீந் தார சுதாஞ்சியேஷ  
தாலூாடி ॥

தத்தஸ்ய வாக்யம் நிபுணம் நிசம்ய ப்ரக்குஷ்டரூபः பவநாதமஜः கபி: ।  
மநஸ்ஸமாதாய ஜயோபபத்தெள ஸக்யம் ததா சர்துமியேஷ தாப்யாம் ॥

வகுமணஸ்வாமியின் வார்த்தையைக் கேட்ட மாத்ரத்தில் பரம ஸந்தோஷத்தை யடைந்து ஸாக்ரீவனுடைய ஜயத்திலும் ராம வகுமணர்கள் உத்ஸாஹமா யிருப்பதைக் கண்டு அளவிடாத ஆனந்தத்தை அநுபவித்து, ராமனுக்கும் ஸாக்ரீவனுக்கும் ஸக்யம் செய்துவைக்க வேண்டுமென்ற உத்தேசத்துடன் ராமனை ஸாக்ரீவனுடைய ஸமீபம் அழைத்துப்போகத் தீர்மானித்தார். பிறகு ராமனைப் பார்த்து பக்தியுடன்,

किमर्थं त्वं वनं घोरं पम्पाकाननमण्डितम् ।

आगतसानुजो दुर्गे नानाव्यालमृगायुतम् ॥

கிமர்஥ம் தும் வந் ஘ோரம் பம்பாகானமண்஡ிதம் ।

அுமதவூரநாடேஜா தூம்பூ நாநாவறாடு சீர்மாயாதி ॥

கிமர்த்தம் தவம் வங்மை கோரம் பம்பாகாநகமண்டிதம் ।  
ஆகதல்ஸாநாஜோ தூர்கம் நாஙாவ்யால ம்ருகாயுதம் ॥

“அகேக கோரமான ம்ருகங்களால் வ்யாபரிக்கப்பட்ட அரண்யத்திற்கு ப்ராதாவோடு தாங்கள் வந்ததின் காரண மென்ன ? அதை விஸ்தாரமாகத் தெரிந்துகொள்ள இச்சிக்கிறேன்” என்று ஹனுமார் தெரிவித்துக் கொண்டார். அதற்குப் பதிலாக வகைமண்ணஸ்வாமியே அரண்யத்திற்கு வந்த காரணத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

“ஹனுமன், உத்தரகோஸல தேசத்திற்கதிபதியாக தச ரதர் என்ற ஒரு அரசர் இருந்து வந்தார். தர்மமாக ப்ர ஜௌகளைப் பரிபாலனாஞ்செய்யும் அரசர்களுக்குள் அவர் முங்கினவராகத்தானாகவார். அக்னிஷ்டோமம் முதலான யக்ஞங்களால் அடிக்கடி தேவர்களை திருப்திசெய்து வைக்கிற வழக்கமுள்ளவர். அந்த மஹாநுபாவனுடைய ஜயேஷ்ட குமாரன் ராமனென்று பெயருள்ளவர். இதோ என் பார்ச் வத்தில் காணப்படும் இந்த மஹாநுபாவனுவார். ஸர்வ லோக சரண்யன், அநந்த கல்யாண குன்றங்க்ருதன். நானும் தசரதனுடைய புத்ரன்தான். எங்களைப்போல் இன்னும் இரு புத்திரர்களிருக்கிறார்கள். கான்கு புத்ரர்களுக்குள் குணங்களாலோ, வித்யையினுலோ, ராஜனுக்குப் பரம ப்ரேமமையக் கொடுக்கக்கூடிய புத்ரன் இவர்தான். ராஜ வகைண ஸம்பந்னனன். ராஜ ஸம்பத்தானது இவரிடம் வந்து சேரும் பொழுது ராஜ்யத்திலிருந்தும் ப்ரஷ்டனுகி வனத்தில் வாஸம் பண்ணும்படியாக இந்த மஹாநுபாவனுக்கும் காலம் நேர்ந்தது. நான் இந்த மஹாநுபாவனுடைய சரண சுச்சிருஷையைத் தவிர வேறென்றையும் தர்மமாக நிலைக் காதவனுனதினால் அவருடன்கூட அரண்யத்திற்கு வந்து என்னால் முடிந்த கைங்கர்யத்தைச் செய்து வருகிறேன். எனக்கு வகைமணன் எனப் பெயர். இந்த ராமனுடைய பார்தைய மிதிலாபுரிக்கதிபதியான ஜகாக மஹாராஜனின் பெண். பாதிவரதய தர்மத்தை முன்னிட்டு அந்த

தேவியும் பர்த்தாவான ராமனுடன் அரண்யத்திற்கு வங்தாள். ராமனே எப்பொழுதும் ஸாகத்தை அநுபவிப்பாதற்கே அருஹன். மஹா பூஜ்யன். ஸர்வஷுதங்களுக்கும் ஹிதத்தைச் செய்கிறவன். தத்காலத்தில் ராஜ்யத்திலிருந்தும் நழுவி தூர்கமமான வனத்தில் வாளஞ்செய்து வருகிறார். வனவாஸத்திலும் தர்மபத்னியான ஸீதையி னுடைய ஸம்பந்தத்தால் மனதில் கொஞ்சமேனும் தைன்ய பாவத்தை அடையாமலிருந்து வந்தார். நாங்கள் பஞ்சவமை தீரத்தில் வளித்துக் கொண்டிருக்கும்பொழுது யாரோ ராக்ஷஸன் எங்களை வஞ்சித்து விட்டு ஸீதையை அபஹரித்துக் கொண்டு போய் விட்டான். அந்த துக்கத்தால் ராமன் ரொம்பவும் கஷ்டப்பட்டதை வர்ணித்து முடியாது. ஏதோ நான் கூடிய மட்டில் ராமனுக்கு தைர்யம் சொல்லி ஸமாதானப் படுத்தினேன். பிறகு நாங்கள் இருவர்களும் ஸீதையன் மார்க்கத்தை அந்வேஷணம் செய்து வரும் வழியில் தனு: என்ற பெயருள்ள கந்தர்வன், சாபத்தால் ராக்ஷஸ பாவத்தையடைந்து கபந்தன் என்ற பெயரூடன் மார்க்கத்தில் வருகிறவர்களை பகுத்து வந்தான். அவன் கோரமான ரூபம் கொண்டு எங்களையும் பகுக்க ஆவலுடன் எங்களைத் தலைகந்தான். அவனை நாங்கள் வதித்து விட்டோம். அவன் திவ்யரூபத்துடன் ஸ்வர்க்கலோகம் போகும் காலத்தில் எங்கள் வருத்தாந்தத்தை அவன் அறிந்து ‘ரிச்யமுக பர்வதத்தில் வானரராஜன் சில மந்திரிகளுடன் விளங்கி வருகிறார். அவர் ரொம்பவும் ஸமர்த்தர். ஸீதையை கொண்டுபோன ராக்ஷஸன் யாரானாலும் அவனைக் கண்டு பிடித்து ஸம்ஹாரம் செய்துவிட்டு ஸீதையைத் தாங்கள் மறுபடி அடைய உதவி செய்ய வல்லமை உள்ளவர். ஆகையால் உடனே அவ்விடம் சென்று ஸாக்ரீவனேடு ஸக்யம் செய்து கொள்ளுங்கள்’ என்று சொல்லி விட்டு அந்த தனு: என்ற கந்தர்வன் தன் லோகம் போய்ச் சேர்ந்து விட்டான். எங்களுடைய வரலாறு இதுதான். ஸாக்ரீவனைத்தேடி வருகிறோம்.”

एतते सर्वमास्त्यातं यथातश्येन पृच्छतः ।  
 अहं चैव हि रामश्च सुग्रीवं शरणं गतौ ॥  
 एष दत्वा च वित्तानि प्राप्य चानुतंमं यशः ।  
 लोकनायः पुरा भूत्वा सुग्रीवं नाथमिच्छति ॥  
 पिता यस्य पुरा द्वासीत् शरण्यो धर्मवत्सलः ।  
 यस्य पुत्रः शरण्यश्च सुग्रीवं शरणं गतः ॥  
 सर्वलोकस्य धर्मात्मा शरण्यः शरणं पुरा ।  
 गुरुर्णे राघवस्सोयं सुग्रीवं शरणं गतः ॥

வனத்தெலுவுக்காபூதம் யாதெயிழ்ந வருதூதி ।  
 சுஹங்கெறுவங்குமி ராகிப்ப வௌதீருவ பராணம் மகெதா ॥  
 வனதூத்தாவு விதூதாநி பூவுறுநாதாதூதின் யரஸி ।  
 கெறுகநாயிஃ வாரா ஹ்மதூத வௌதீருவ நாயிதூதி ॥  
 விதா யலீஷ் வாரா ஹ்மாவீக் பபரனேநூர யசிதூதிலு ।  
 யலீஷ் வாதூது பபரனேநூர வௌதீருவ வௌதீருவ பராணமதூதி ।  
 வைவுக்கெறுகலீஷ் யசிதூதா பராணநீர் பராணம் வாரா ।  
 மாராடீஷ் ராவவபெராயம் வௌதீருவ வௌதீருவ பராணம் மதூதி ॥

एतत्तेऽसर्ववर्माक्यातम् यतातत्त्येन प्रक्षसतः ।  
 अஹम् ईक्षवम् लृपी रामस्च साक्षीवम् सरணम् कठेता ॥  
 एव तत्त्वाच वित्ताक्षी प्रराप्यसातुत्तमम् यसः ।  
 लेलोकातः पुरा पृथिवा साक्षीवम् नाथमिच्चन्ति ॥  
 प्रिता यस्य पुरा हृष्यालित् सरण्येयो तर्मवत्त्वलः ।  
 यस्य चुत्रः सरண्यस्च साक्षीवम् सरणमक्तः ॥  
 लर्वलेलोकस्य तर्मात्मा सरण्यः सरणम् पुरा ।  
 कुरुत्मै राकवल्लेलोयम् साक्षीवम् सरणम् कतः ॥

இந்த சிலோகங்களால் லக்ஷ்மணன்ஸ்வாமியானவர் ராமனுடைய வஞ்சித்தாந்தத்தை ஆஞ்ஜனேயஸ்வாமியிடம் சொல்லி விட்டு ஸாக்ஷීவன் மூலமாக ராவணனை வதித்து எதையை தான் அடையவேண்டுமென்ற எண்ணத்துடன் தானும் ஸ்ரீராமனும் ஸாக்ஷීவனை சரணம் அடைவதாகத்

தெரிவித்துக் கொண்டார். ஸர்வலோக சரண்யனுன  
ராகவன் ஸாக்ரீவை சரணமடைந்தார் என்று சொல்லுகிற  
வகுமணஸ்வாயினுடைய ஆந்தரமான தாத்பர்யம் எவ்வித  
மென்றதைக் கொஞ்சம் ஆலோசிக்க வேண்டும்.

ஶோகாவிஷோ ந ஜாநதி ஧ர்வாதர்மமேஹா ।

உத்குஷ்வாதபகுஷ்வா ஸூத்வசேஷ்டதே ஖யம् ॥

சேராகாவிலேஷா ந ஜாநாதி தர்மவா தர்மமேஹா :

உத்குஷ்வாதபகுஷ்வா உ-அஜிவதே அதே தஸ்யதி ॥

சேராகாவில்டோ ந ஜாநாதி தர்மவா தர்மமேஹா ।

உத்க்ருஷ்டம்ளா பக்ருஷ்டம்ளா ஸுடவச்சேஷ்டதே ஸ்வயம் ॥

என்ற ஸ்ம்ருதியை அநுஸரித்து ஸ்ரீ ராமன் பிரஸ்யாபி  
ஶரியसி (புாணைதெறை) பிரஸரீ (ப்ராணைப்போபி கா  
யளீ) என்றபடி தன் ப்ராணைக் காட்டிலும் மேலான  
ஸ்தோத்ரமையை விட்டுப் பிரிந்த காரணத்தால் சோக ஸாகரத்  
தில் முழுகிக்கொண்டு, தால் ஸர்வலோக சரண்யன் என்ற  
தன்னுடைய பெருமையையும் மறந்து ஸாக்ரீவை தான்  
சரண மடைவது தர்மமாகுமா என்பதைக்கவனிக்காமல்  
சோகத்தால் ஸுடப்பட்ட விவேக விக்ஞானத்தோடு கூடிக்  
கொண்டிருக்கும் காரணத்தால் ஸாக்ரீவை ராமன் சரண  
மடைந்தார் என்று ஊஹிக்கலாம். லோகத்திலும் தன்னு  
டைய பரம ப்ரேரமைக்கு ஆஸ்பதமான இஷ்டமான த்ரவ்யம்  
நஷ்டமாகப் போய்விட்டால் மறுபடியும் அந்த நஷ்டத்திற்கு  
லாபத்தை தனக்கு ஸம்பாதித்து வைக்கும் பந்துவைத்தான்  
நமஸ்கரிக்கிற வழக்கமும் ஸம்ப்ரதாயத்தில் இருந்துவரு  
கிறது. அதைத்தான் ஸ்ரீ ராமனும் அநுஸரித்தார். இவ்விதம்  
ஸாக்ரீவை ராமன் சரணைக்கும்படைந்தார் என்பதை ஒரு ப்ர  
காரம் ஸமஞ் ஜஸப்படுத்தலாம்.

இல்லாவிடில் ஸுய்புநஸ்து ஸுப்ரீவः (ஸ-முய-ங-வ-ந-து-ஷ-  
வ-ா-ந-வ-);) (ஸ-ம-ர-ய-பு-த-ர-ஸ-த- ஸ-ா-க-ர-வ-; ) என்ற வசனத்தை  
அநுஸரித்து ஸாக்ரீவன் ஸ-ம-ர-ய-ன-ந-ட-ய புத்ரன் ஆனதா

இரும் ‘ஆஸ்வை புனிநாமாஸி’ (குதாவெவ வாத்ருநாளாவி) (ஆத்மாவை புத்ரனுமாளி) என்ற ச்ரந்தியினால் புத்ரனுடைய சரீரத்தை பிதாவினுடைய ஸ்வரூபமாகவே சொல்லப் பட்டிருக்கிற காரணத்தைக் கொண்டு ஸ்வர்யன் தான் அவதரித்த குலத்திற்குக் கூடல்ஸ்தன் ஆவதால் கூடல்ஸ்தனை பின்பு ஜனித்தவர்கள் நமஸ்கரிக்க வேண்டியது அவச்யமானதால் அந்த நயாயத்தை அநுஸரித்தும் ஸாக்ரீவனை ராமன் சரணமடையலாம்.

இல்லோவிடில் பூர்ம ராமன் மஹாவிஷ்ணு வென்று அங்காங்கு பூர்மத்ராமாயணத்தில் ப்ரஸித்தமாகத் தெரிகிறபடியால், அந்த மஹாவிஷ்ணுவினிடம் ஸ்வர்யபகவான் விஷ்ணுவினுடைய ஹிரண்யகர்ப்பாவதாரத்தில் தத்தேவாபதேசம் செய்து கொண்டார் என்று ‘இஸ் விவச்சுதே யோஃ ப்ரோத்யாநஹமாய்’ (ஐ० விவஸ்வதே யோம் செப்புத்வாத மஹஸ்யம்) (இுமம விவஸ்வதே யோகம் ப்ரோக்தவாநல்லுமவ்யயம்) என்கிற பகவத் கீதாவசனத்தால் தெரிகிறபடியால் அந்த ஸ்வர்யனே ப்ரகக்ருதத்தில் ஸாக்ரீவனுக அவதரித்திருக்கிற படியால் ஸாக்ஷாத் மஹாவிஷ்ணுவான பூர்மாமன் தூர்ஸு ரகிதா ஸிஷை: ஶரிரஸ் ஸ்வா வி஭ோ (மாரோஸ்தூ ரக்ஷிதா பரிஷ்டீ: பரீஸ்வாஸ் ஸாக்ரீவனை ஷா ஷிதோ) (குரோஸ்து ரக்ஷிதா சிஷ்ய: சரீஸ்ய ஸதா விபோ) என்ற வாளிஷ்டவசன நயாயப்படி ஆசார்யனுடைய சரீரத்தை சிஷ்யன் ரக்கிக்கவேண்டிய கடமை உள்ளவனுனதால் ஸீதையைத் தான் அடைவதற்காக ராவணனுடு யுத்தம் செய்யுங்காலத்தில் தன் சரீரத்தை ரகவிப்பது ஸாக்ரீவனுடைய பொறுப்பு என்று தீர்மானித்து ‘ஶர்ண யூஹக்ஷிதோ:’ (ஸராணஂ மருமலரக்ஷிதோ:) (சரணம் க்ருஹரக்ஷித்ரோ) என்ற கோசப்ரகாரம் ஸாக்ரீவனை பூர்மாமன் ஸமீபத்தில் ஸம்பவிக்கப்போகிற மஹா ஸமரத்தில் தன் சரீரத்திற்கு ரகஷகனுக வரித்தார். என்றும் சுஷிவ் ஶர்ணாத: (ஸாமுவஂ பராணாமத: ) (ஸாக்ரீவம் சரணம்கத: ) என்ற வாக்யத்திற்குப் பொருளாக அறியக்கூடும்.

இல்லாவிடில் ராவணன் ஸீதையை அபஹரித்துக் கொண்டு போன வீஷயமானது ஸாக்ரீவனுக்கு நன்றாய்த் தெரிந்தே யிருக்கவேண்டும். வாலிக்கும் ஸாக்ரீவனுக்கும் விரோதம் வந்த காலத்தில் வாலியைக் கொல்லுவதற்கு ஸாக்ரீவன் யத்னம் செய்து அது பலிக்காமல் ஆபிசாரகர்மா வினால் வாலியைக் கொல்லவேண்டு மென்ற தீர்மானத்துடன் அந்த கர்மாவினுடைய ரஹஸ்யத்தை அறிந்த அஸ்ர குருவான சுக்ராசார்யரிடம் சென்று ஸாக்ரீவன் குருகுல வாஸஞ் செய்து சத்ரு மரணம் என்ற பலம் லீத்திக்க ஆபிசாரகர்மாவினுடைய ரஹஸ்யத்தை அறிந்து உபதேசம் செய்து கொண்டு ஸங்தோஷமாகத் திரும்பி வந்தான். அந்த கர்மா வினால் யாரை மறிக்கச் செய்யவேண்டு மென்று ஸாக்ரீவன் சினைத்தாலும் அது ஸாத்யமாகும். ஆனால் வாலியைக் கொல்லவேண்டு மென்று முன்பு சினைத்தாலும் வாலியை ப்ராதா என்று ஏற்பட்ட ஸ்நேஹபாசமானது அந்த கர்மா வில் ஸாக்ரீவனுக்கு ப்ரவ்ருத்தியைத் தடுத்துக்கொண்டே வந்தது. வாலி தன்னை எவ்விதமாக பாதித்தாலும் தனக்கு வாலியை மரிக்கச் செய்யப் பீடியத்தில் மனம் வராமல் ஸாக்ரீவன் இருந்து வந்தான். ஆனாலும் ஸாக்ரீவனுக்கு யாரிடத் திலாவது அந்தக் கர்மாவைச் செய்து அவன் வீர்யத்தைப் பார்க்கவேண்டு மென்று எண்ணம் மட்டுமிருந்து வந்தது. ராவணன் ஸீதையை அபஹரித்துப் போனதை இவன் கேரில் பார்த்தவன் ஆனதால், ராவணனுடைய வீஷயத்தில் அந்தக் கர்மாவை செய்து பார்ப்போ மென்று முயற்சித்தான். வாலிக்கு பயந்து கொண்டு தான் தேசம் தேசமாக ஒடுக்கிற காலத்தில், வங்கா கரம் சென்று ராவணனுடைய க்ருஹத் தில் வாலிக்குத் தெரியாமல் ஓளிந்து கொண்டு ஜீவிக்க ஒரு ஸ்தலத்தை யாசிக்கும் பொழுது, அவ்விதம் ராவணன் ஸம்மதிக்காமல் ஸாக்ரீவனை வீரப்பி விட்டதினால், அது முதல் ஸாக்ரீவனுக்கு ராவணரிடம் சத்ருபாவம் வருத்தியாகி வந்தது. “பரதாரத்தை அபஹரிப்ப தென்ற பாபழும் ராவண விடமிருந்து வருகிறது. நமக்கும் சத்ருவாகி விட்டான்.

அவனைக் கொல்லுவதில் ஏன் நாம் இந்த சர்மாவைச் செய்யக் கூடாது”, என்று ஸாக்ரீவன் ராவணன் ஸீதையை அபஹரித் துப் போகுங் காலத்தில் ராமனுடைய பத்னீ ஸீதைதான் என்ற விசேஷத்தை அறியாதவனும் இருந்தாலும், யாரோ ஒரு ஸாத்வீயான ஸ்தீரையை அபஹரித்துப் போகிறுன் என்று ஆக்ரஹம் வந்து ஆபிசாரத்தைச் செய்ய ஸங்கல்பம் செய் தான். அந்த ஸங்தர்ப்பத்தில் அதை உபதேசித்த சுக்ராசார் யார் ஸாக்ரீவனுடைய த்ருஷ்டிக்கு எதிரில் புலப்பட்டார். ஸாக்ரீவனும் தன் குருவை விதிப்படி வரவேற்றின். உடனே சுக்ராசார்யார் ஸாக்ரீவனைப்பார்த்து:—

“ஸாக்ரீவா, நான் உனக்கு உபதேசித்த ஆபிசாரத்தை ராவணனுடைய விஷயத்தில் நீ ப்ரயோகித்தால் ராமனுக்கு நீ ஸகாயம் பண்ணினதாக ஆகும் அது எனக்கு இஷ்ட மில்லை. ஸாக்ராத் விஷ்ணுவே தர்மஸ்தாபனத்திற்காக பூலோகத்தில் ராமனுக அவதரித்திருக்கிறார். அவர் தேவர் கஞக்காக என் தாயாரான ப்ருந்தையை, என் பிதா வான ப்ருகு இல்லாத காலத்தில், சுக்ராயுதத்தால் சிரச்சேதம் செய்து கொன்றுவிட்டார். அந்த பாபத்திற் காக—என் பிதாவை தன் பத்னியை விட்டுப் பிரியம்படி செய்தது போல் அவரும் இப்பொழுது கஷ்டப்படுகிறார். நீ ஸகாயம் செய்து அவர் மறுபடி ஸீதையை அடைந்து ஸாக மாயிருக்கும்படி செய்தால் என் மனதிற்கு அது வருத்தத்தை உண்டு பண்ணக் கூடுமானதினால், நீ குருத்ரோஹியாக ஆகி விடுவாய். ஆகையால் அதைச் செய்யக்கூடாது” என்று தடுத்துவிட்டு சுக்ராசாரியார் மறைந்துவிட்டார். இந்த வருத்தாந்தத்தை ஸர்வகஞனு ராமன் அறிந்திருப்பதால், கபங்தன் சொல்லியபடி ஸாக்ரீவன் “தனக்கு ஸகாயம் செய் வான் என்று நம்ப முடியாததால், அவனுடைய குருவின் தாயான ப்ருந்தையை நாம் கொன்றது அவனுடைய மாதாவை ஹத்தி செய்த பாபமாகிறபடியால், அந்த பாபத் திற்குப் பரிஹாரம் ஏற்பட சரணக்தியைக் காட்டி. அது

மேலான ப்ராயச்சித்த மில்லை; இதை மனதில் வைத் துக்கொண்டுதான் ராமன் ஸாக்ரீவனை சரணமடைகிறூர் என்றும் வகுமணஸ்வாமி சொன்னுரோ என்று அறிய வேண்டும்.

இந்த வருத்தாந்தத்தை ஸ்காந்த மஹா புராணத்திலும், ஆனந்த ராமாயணத்திலும் ஸ்பஷ்டமாகப் பார்க்கலாம். இவ் விதம் வகுமணஸ்வாமியின் வார்த்தையைக் கேட்டதும் ஆஞ்ஜனேய ஸ்வாமியானவர், பரம ஸங்தோஷத்துடன் ஸாக்ரீவனைடு ராமனை ஸக்யர் செய்து வைக்கவேண்டு மென்று தீர்மானித்து தானும் பிக்டோ ரூபத்தை விட்டுவிட்டு கபி ரூபத் துடன் இருந்து கொண்டு, ராமன் வகுமணன் இருவர்களை யும் தன்னுடைய இரண்டு தோள்களில் தூக்கிக்கொண்டு, ஸாக்ரீவனுடைய ஸமீபம் கொண்டு வந்து சேர்த்தார்.

ஆஞ்ஜனேய ஸ்வாமியரனவர் ராமலகுமணர்களோடு கூட ரிச்யமுக பர்வதம் சென்று, அதற்கருகாமையிலுள்ள மலை பர்வதத்தில் வளிக்கும் ஸாக்ரீவனுடைய ஸமீபம் சென்று, ராமலகுமணர்களுடைய வருத்தாந்தத்தை ஸாக்ரீவனிடம் தெரிவித்தார். “ராஜனே! இவர்களிருவர்களும் ப்ராதாக்கள்; அயோத்தியாதிபதியான தசரத சக்ரவர்த்தி யினுடைய குமாரர்கள். தங்களுடைய வலது பார்ச் வத்தில் நின்று கொண்டிருக்கும் மஹாநுபாவனைத்தான் ராமன் என்று சொல்லுவார்கள். அவருடைய ஸமீபத்தில் வில்லாளி யாக நின்றுவரும் மஹாநுபாவனை வகுமணன்; இந்த இரு ராஜ குமாரர்களும் ராமலகுமணர்கள் என்ற பெயருடன் லோகத்தில் ப்ரஸித்தி பெற்றவர்கள். இருவர்களுக்குள் ராமனே சத்ருக்களை நாசம் செய்வதில் வேறு ஸகாயத்தை அபேக்ஷிக்காமலே பராக்ரமசாலி யென்று ஜனஸ்தான நிவாஸியான கரணைக் கொன்றுதிலிருந்தே ப்ரஸித்தி பெற்றவர். அந்த மஹாநுபாவன் பித்ரு வாக்ய பரிபாலனம் என்ற தர்மத்தை அநுஷ்டிக்க அரண்யத்தில் வாஸம் செய்து வருகிறார். அவருடைய தர்ம பத்னியான ஸீதா தேவியை

ராவணன் அபஹரித்துக்கொண்டு போய்விட்டான். அது விஷயத்தில் தங்களுடைய உதவியை எதிர் பார்த்துக் கொண்டு தங்களிடம் வந்திருக்கிறார். இந்த ராமனுடைய தகப்பனான தசரதரோ ராஜஸ்ராமம், அச்வமேதம் முதலான உயர்ந்த கரதுக்களைச் செய்து அகனி பகவானை சரத் தையுடன் ஆராதித்திருக்கிறார். ஒவ்வொரு யாகத்திலும் வகுக்கணக்கான கோக்களை ரித்விக்குகளுக்கு தக்கணையாக வும் கொடுத்திருக்கிறார். ஸத்யம் என்ற விசேஷ தர்மத்தில் மிகவும் ப்ரீதியுள்ளவர். ஸத்யேன லோகாநு ஜயதி (ஸத்யை மொகாநு ஜயதி) (ஸத்யேன லோகான் ஜயதி) என்ற சாஸ்தரத்தை யனுஸரித்து ஸத்யத்தால் இந்த பூமண்டலம் முழுமையும் தன் வசமாக்கிக் கொண்டவர். மஹா தபஸ்வியான அந்த தசரத சக்ரவர்த்திக்கு புத்ரனாகப் பிறந்த ராமனுக்கும் இவ்விதமான கதி ஏற்பட்டுவிட்டது. தங்களோடு ஸக்யம் செய்து கொள்ள விரும்பி இந்த இருவர்களும் வந்திருக்கிறார்கள். ஆகையால் இந்த இருவர்களையும் வரவேற்று பாத்யார்க்ய ஆசமனீயாதிகளால் நீர் பூஜித்கவேண்டும்." என்று ஸாக்ரீவனிடம் தெரிவித்தார். ஸாக்ரீவனும் ஆஞ்ஜனேய ஸ்வாமியின் வார்த்தையைக் கேட்டு, அந்த ஆஞ்ஜனேய னுடைய வாக்கின் மூலமாக ராமனுடைய கல்யாண குணங்களைத்தான் அறிந்து, முன்பு வாலியினால் ஏவப்பட்டு சிறுவர்களும் வந்திருப்பார்களோ என்று தான் கொண்ட பயத்தை யும் தன்னிவிட்டு பரம ஸந்தோஷத்துடன் ராமன் லக்ஷ்மணன் இருவர்களையும் விதிப்படிப் பூஜித்து வரவேற்றினான். ஸாக்ரீவ னும் ராமனுடைய தர்சன மாத்ரத்தால் வானை ரூபத்தை க்ரஹித்துக்கொண்டு திவ்ய ஸௌந்தர்ய ஸ்தியாக ஆகி ராம ணைப் பார்த்துச் சொல்லுகிறான்.

भवान् धर्मविनीतश्च विकान्तस्सर्ववत्सलः ।

आख्याता वायुपुत्रेण तत्वतो मे भवद्गुणाः ॥

तन्मैषैष सत्कारः लाभश्वैवोत्तमप्रभो ।

यत्वमिच्छसि सौहार्दं वानरेण मया सह ॥

ரேசுதே யதி வா ஸஸ்ய வாஹுஶ பிஸாரித: |  
ஏஷ்வாதா பாய்வா-தெற்ன ததி தொ சீ லவதி-ஞா: ||

ஹவாஞ் யதி-விநீதப் பிசு-ஞலை-வதி-ஞ: |  
குவதீதா வாய்வா-தெற்ன ததி தொ சீ லவதி-ஞா: ||  
தங்கெலெவெஷி வத்தார: டாலெபெஶவா ததி-வு-கோ :  
யத்திதி-ஞவி வெலாஹா-ஞ-ஞ வாந-கெரண உயா வ-ஞ :  
சோ-உதெ யதி வா லவதி-ஞ வாந-கெர-ஞ வு-ஹா-ஞித: |  
மு-ஹ-ஞதா-ஞ வாணி-நா வாணி: உய-ஞா வ-ஞதா-ஞ யு-ஞவா ||

பவரன் தர்மவிநீதச்ச விக்ராக்தஸ்ஸர்வவத்ஸல: |  
ஆக்யாதா வாயுபுத்ரேண தத்வதோ மே பவத்குனு: ||  
தன்மமைவை-ஞ வத்கார: லாபச்சவோத்தம-ப்ரபோ :  
யத்வமிச்சவி ஸெலஹா-ஞம் வாந-ரேண மயா ஸஹு ||  
ரோசதே யதி வா ஸக்யம் பாஹ-ஞ-ரேஷ ப்ரஸாரித: |  
க்ருஷ்ணதாம் பாணின பாணி: மர்யாதா பத்யதாம் த்ருஙா ||

“ராமா! தங்களைப்போல் இனிமேல் தர்மத்தில் சிகிதீ  
மானபுத்தியோடு கூடினவன் மற்றெருருவன் இல்லை யென்றும்,  
யுத்தத்தில் தங்களுக்கு ஸமானமான பராக்ரமசாலி மற்றெரு  
வனைச் சொல்ல முடியாதென்றும், ஸர்வ ஜனங்களிடத்திலும்  
வாத்ஸல்யத்தோடு கூடினவனைன்றும், மற்றும் பல கல்யாண  
குணங்களையும், ஆஞ்ஜனேய ஸ்வாமியின் முகமாக நான்  
கேட்டு மிகவும் ஸங்கோஷத்தை அடைகிட்டேன். தங்களுடைய  
ஸமாகமம் எனக்கேற்பட்டதை நினைத்து நான் அதை  
ஒரு பெரிய ஸத்காரமாகவும் உத்தம ஸாபமாகவும், கருது  
கிறேன். ஸமேஷ ஸ்த்ரீ (ஸ-ஞ-ஞ சீ-ஞ) (ஸ-மேஷ-ஞ மைத்ரீ)  
என்ற சாஸ்த்ரத்திற்கு விரோதமாக கேவலம் வானர ஜாதி  
யில் பிறந்த என்னுடைய ஸக்யத்தைத் தாங்கள் விரும்பு  
கிறது, என்னுடைய பரம பாக்யத்தை யல்லவா வெளிப்  
படுத்துகிறது. என்னுடைய ஸக்யத்தைத் தாங்கள் விரும்பு  
வது வாஸ்தவமானால் எனது வலது கையைத் தங்களுடைய  
வலது கையினால் பிடித்துக்கொண்டு, ஸக்யம் ஸ்திரமாக

இருப்பதில் த்ருடமான சிச்சயத்துடன் ப்ரதிக்ஞா செய்ய வேண்டும்.” என்று ஸாக்ரீவன் ப்ரார்த்தித்துக் கொண்டான். ராமனும் ஸாக்ரீவனுடைய வார்த்தையைக் கேட்டு பரம ஸங்தோஷமான மனஸ்ஸோடு ஸாக்ரீவனுடைய வலது கையைத் தன் வலது கையால் பிடித்து, இருவர்களது ஸ்நேஹத்தை த்ருடம் செய்து கொண்டார். ராமனும் ஸௌஹ்ரத்தை முன்னிட்டு ஸாக்ரீவனை ஆவிங்கனம் செய்து கொண்டு ஸங்தோஷ மடைந்தார். ஆஞ்ஜி னேய ஸ்வாமியும் உடன் நல்ல வீறகுகளைக் கொண்டு வந்து, அக்னியை ஜவலிக்கச் செய்து, அக்னி ஸாக்ஷிகமாக ராமனுக்கும் ஸாக்ரீவனுக்கும் ஸக்யத்தை த்ருடம் செய்தார். ராமன் ஸாக்ரீவன் இருவர்களும் அக்னியைப் புஷ்பங்களால் பூஜித்து விட்டு, இருவர்களும் கைகளை விடாமல் பிடித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் ப்ரேமமயினால் நிறைந்த மனதோடும் கூடினவர்களாய்க் கொண்டு, ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு, ஸக்யத்தை த்ருடம் செய்து கொண்டார்கள்.

ராமன் ஸாக்ரீவனைப் பார்த்தும் ஸாக்ரீவன் ராமனைப் பார்த்தும் அளவற்ற ஆனந்த ஸாகரத்தில் முழுகினார்கள். ஸாக்ரீவனைப் பார்த்துச் சொன்னதாவது:—

त्वं वयस्योऽसि मे हृष्णः धैकं दुःखं सुखं च नौ ।

सुमीवं राघवो वाक्यं इन्द्र्यवाच प्रहृष्टवत् ।'

தீஂ வயவேஶாடவி டெ ஹெந்தீஂ ஹெந்தீகஂ தீஃவீஂ வைவா ।  
அ தெநா ।

ஹா தீவா ராவவோ வாக்தீஂ ஹதீஂவா அ ஸுஹா ஹ்வக ॥

த்வம் வயஸ்யோவி மே ஹருத்ய: ஹமேகம் துக்கம்ஸாகம் ச களை ।  
ஸாக்ரீவம் ராகவோ வாக்யம் இத்யுவாச ப்ரஹ்ருஷ்டவத் ॥

“நீ எனக்கு ஸ்நேஹிதனாக ஆகிவிட்டாய்; என்னுடைய மனதிற்குப் பரமானந்தத்தைக் கொடுக்கும் மித்ரன் நிதான் இனிமேல் நம்மிருவர்களுக்கும் ஸாகதுக்கம் ஸமானமானது. உனக்கு வந்த துக்கம் எனக்கு வந்ததாக ஆகும்.

எனக்கு வந்த துக்கம் உன்னுடைய துக்கமாகும். ஸாகத் திலும் அவ்விதமே இருவர்களுக்கும் பங்கு ஏற்படும்.” என்று சொன்னார். ஸாக்ரீவனும் அவ்விதமே ப்ரதிக்கனு செய்தான். பிறகு ஸாபர்ண வ்ருக்ஷத்தினுடைய சாகைகளை அதிகமாக ஒடித்து பூமியில் பரப்பி மருதுவான அந்த சாகைகளின் மேல் ராமனையும் ஸாக்ரீவனையும் உட்காரும்படி ஆஞ்ஜனேய ஸ்வாமியானவர் ப்ரார்த்தித்துக் கொண்டு, சந்தன வ்ருக்ஷத் தின் சாகைகளைப் பரப்பி லக்ஷ்மணனையும் அதன் மேல் உட்காரும்படி ப்ரார்த்தித்துக் கொண்டார். அவ்விதமே அவர் களும் அந்தந்த ஸ்தானத்தில் உட்கார்ந்தார்கள். ஸாக்ரீவன் ராமனைப்பார்த்து தன்னுடைய வ்ருத்தாந்தத்தைச் சொன்னான். அதாவது:—

“ராமா!, வாலியென்ற என்னுடைய ஜ்யேஷ்ட ப்ராதாவினால் ராஜ்யத்திலிருந்தும் விரட்டப்பட்டேன். தேசம் தேசமாக அலைந்த என்னுடைய கஷ்டத்தை வர்ணித்து முடியாது. ராஜ்யத்திலிருந்து மாத்ரம் நான் ப்ரஷ்டனாக ஆகவில்லை. ருமையென்ற அதிஸாந்தரியான என் பார்யையும் வாலியானவன் அபஹரித்துக் கொண்டு விட்டான். வாலி என்ற சப்தத்தைக் கேட்டாலே எனக் கேற்படும் பயத்தைச் சொல்லிமுடியாது. ஆகையால் ராகவா, நீதான் எனக்கு அபயத்தைக் கொடுக்கவேண்டும். உன்னை விட்டால் வேறு கதியே எனக்கில்லை” என்று ராமனிடம் ஸாக்ரீவன் தன்னுடைய வ்ருத்தாந்தத்தைத் தெரி வித்துக் கொண்டான். ராமனும், ஸாக்ரீவனின் வார்த்தையைக் கேட்டு மந்தஹாஸம் செய்து கொண்டு ஸாக்ரீவனை ஸமாதானம் செய்தார். “ஸாக்ரீவா!”

उपकारफलं मित्रं विदितं मे महाकपे ।

वालिनं तं वधिष्यामि तव मार्यापहारिणम् ॥

உவகாரமலை வித்ரு விதிதம் கீ உஹாகவை ।

வாலிநா தா வயிலூலி தவ ஹாயதாவஹாரினடி ॥

உபகாரபலம் மிதரம் விதிதம் மே மஹாகோப !  
வாலிகம் தம் வதிஷ்யாமி தவ பாஶ்யாபதூரினம் ॥

மனிதன் ஒருவளிடம் ஸ்நேஹம் செய்துகொண்டானே யானால் அந்த ஸ்நேஹத்திற்கு பரஸ்பரம் உபகாரம் செய் வதே அந்த ஸ்நேஹத்திற்கு மஹாபலன் என்பதை நான் அறிந்தவன். ஆகையால் உன்னுடைய பார்ணயையே அப ஹரித்த வாலியை அவச்யம் நான் வதித்து வீடுகிறேன். வாலி யின் நிமித்தமாக நீ யாதொரு பயத்தையும் அடையவேண் டாம். நீ என்னிடம் ப்ரபன்னங்க ஆகிவிட்டபடியால் உனக்குச் சத்ருவான் வாலி எனக்கும் சத்ருவாக ஆகிவிட்டான். என் சத்ருவை நான் கொல்கிறேன் என்ற ந்யாயம் ஏற்படுமன்னியில், உன் சத்ருவை நான் கொன்றதாக ஆகாது. என் னுடைய பாணங்களோ அமோகமான மஹிமை உள்ளவை. மிகவும் கூர்மையானவை. அதி சீக்ரத்தில் என்னுடைய பாணங்களால் அடிபட்டு அசை வற்று பூமியில் கிடக்கும் வாலியை நீ பார்ப்பாய்” என்று ராமன் ஸாக்ரீவளிடம் வாலிவத்தை ப்ரதிக்கஞ செய்தார். ஸாக்ரீவுடே தனக்கு ஹிதமான ராமனுடைய வார்த்தை யைக் கேட்டதும் பரம ஸங்தோஷத்துடன் தன்னுடைய அபீஷ்டத்தை மறுபடியும் ராமனிடம் ப்ரார்த்தித்துக் கொள்ளுகிறான்.

तव प्रसादेन नृसिंह रोघव प्रियां च राज्यं च समाप्तुयामहम् ।  
तथा कुरु त्वं नरदेववैरिणं यथा निहंसयरिपुं ममाग्रजम् ॥

தவ பூவாலெழந நரவரினம் ராவவ வியாஙவ ராஜீஂ அ  
வங்காவதூயாகிஷமி ।  
தயா காரா தங் நரதெழவெவரினம் யயா நிஷங்வாதூதூயி  
வாங கோமுகீடி ॥

தவப் ரஸாதே சக்ருவிம்ஹ ராகவ ப்ரியாம் ச ராஜ்யம் ச கமாப்தயரமஹம் ।  
ததா குரு தவம் நரதேவனவரினம் யதா நிழும்ஸ்யத்யரிபும் மமாத்ரஜம் ॥

“ஓஹ நரச்சேஷ்டா! உன்னுடைய ப்ரஸாதத்தால் என் னுடைய பார்யயையும் ராஜ்யத்தையும் நான் எப்படி அடைவேனோ, அவ்விதம் சிக்ரத்தில் என்னுடைய தமையன் என்ற வ்யாஜத்துடன் எனக்கு சத்ருவாக ஏற்பட்ட வாளியைக் கொல்லவேண்டும், என்று ப்ரார்த்தித் துக்கொண்டான். இந்த ராமஸாக்ரீவ ஸ்க்யமான காலத் தில் வாலமீகி மஹர்ஷியானவர் தன்னுடைய ஹ்ருதயத்தை ஒரு ச்லோகத்தால் ஸுதாபிப்பிக்கிறார்.

सीताकपीन्द्रक्षणदाचराणां राजीवहेमज्जलनोपमानि ।

सुश्रीवारामप्रणयप्रसंगे वामानि नेत्राणि समंस्फुरन्ति ॥

வீதாகவீங்கி கூடினாலா அராணாம் ராஜீவதேஷங்குதெநாவாநி ।  
ஸாக்ரீவாகிவருணயப்புவாமே வாாநிதெநக்ராணிவாங்

ஹீராஞ்சி ॥

வீதாகாபீங்காணாதாசராணாம் ராஜீவஹேமஜ்வலநோபமாநி ।  
ஸாக்ரீவாமப்ரணயப்ரஸங்கே வமாநிதேநராணிஸமம் ஸ்புரங்தி ॥

ராமனும் ஸாக்ரீவனும் ஸக்யம் செய்து கொண்ட ஸமயத்தில் ஸீதை, வாலி, ராவணன், இவர்கள் மூன்று பேர் களுடைய இடது கண்கள் ஒரே காலத்தில் துடித் தன. ஸீதையினுடைய நேத்ரம் தாமரஸ புஷ்பம் போலொத்தது. வாலி குரங்கானதினால் அவனுடைய நேத்ரம் சிகப்பாக இருக்கும் காரணத்தால் தங்கத்திற்கு ஸமானமானது. ராவணன் ராக்ஷஸங்களதினால் அவனுடைய நேத்ரம் அக்னியைப்போல் ஜ்வலிக்கு மானதினால் அக்னிக்கு ஸமானமானது. க்ரமமாக ஸீதை, வாலி, ராவணன், இம்முவர்களின் நேத்ரத்தையும் ராஜீவ, ஹீம, ஜ்ஜலனோபமானி (ராஜீவ, ஹீம, ஜ்ஜுதெநாவாநி) (ராஜீவ, ஹேம ஜ்வலநோபமாநி என்று கவியானவர் வர்ணிக்கிறார்.

ஸ்தரீகருடைய இடது கண்கள் துடித்தால் சுபமும், புரு ஷர்கருடைய இட கண்கள் துடித்தால் அசுபமும் ஏற்படும் என்று சாஸ்த்ரங்களில் சொல்லப் பட்டிருக்கிறபடியால் ராம ஸாக்ரீவ ஸக்யமானது வாலி, ராவணன், இருவர்கருடைய நாசத்திற்கும், ஸீதையின் பரம சௌபார்க்யத்திற்கும், மூல காரணமாக ஆகிற தென்பது கவியனுடைய அபிப்ராய மாகும்.

மறுபடியும் ஸாக்ரீவன் ராமனைப் பார்த்துச் சொல்லு வதாவது:—“என்னுடைய மந்திரியான ஹநுமான் தாங்கள் அரண்யத்திற்கு வந்த வருத்தாந்தத்தை என்னிடம் தெரி வித்து, ராவணனுல் ஸீதை அபஹரிக்கப்பட்டு அந்த ஸீதையின் வியோகத்தால் தாங்கள் படும் கஷ்டத்தையும் என்னிடம் தெரிவித்தார். ஸீதையை அபஹரித்துப் போகும் போது ஸீதையை ரக்ஷிக்கும்; விஷயத்தில் ஸன்னத்தமாக இருந்த ஜடாயுஸ்ஸையும் ராவணன் கொன்றுவிட்டுச் சென்று விட்டதாகவும் ஹநுமார் மூலமாகத் தெரிய வந்தது. பார்யையிலுடைய வீரஹத்திலிருந்தும் தங்களுக்கேற்றப்பட்ட துக்கம் ஸஹிக்க முடியாததான துக்கமானாலும் சீக்ரத்தில் அந்த துக்கத்திலிருந்து தாங்கள் விமோசனத்தை அடைந்து விடலாம். ஸீதையை ராவணன் எங்கு கொண்டு வைத் திருந்தாலும் நான் அந்த ஸீதையைக் கண்டுபிடித்து க்ரஹித் துக்க கொண்டுவந்து உங்களிடம் அர்ப்பணம் செய்கிறேன். அது விஷயத்தில் தாங்கள் கொஞ்சமேனும் கவலையை அடைய வேண்டாம். என்னுடைய வார்த்தையை ஸத்யமாக நம் புங்கள்.

त्यज शोकं महाबाहो तां कान्तां आनयामि ते ।  
अनुमानात् जानामि मैथिली सा न संशयः ॥  
हियमाणा मया दृष्टा रक्षसा क्रूरक्षमणा ।  
क्रोशन्ती राम रामेति लक्ष्मणेति च विखरम् ॥  
स्फुरन्तीरावणस्याङ्के पन्नगेन्द्रवघूर्यथा ॥

தழிஜ பொகும் இவ்வாவாசோ தாம் காண்டாம் குநயாசி தெ !  
 சுந்தராநாதூ<sup>த</sup> ஜாநாசி செயியில் ஸா ந ஸங்ரபய :  
 ஹியளாணா உபா உருவா ரஷ்ணா குடும்பகூத்துணா !  
 கெராஸஞ் ராக ராகெதி யுகூகினைதி அ விஷாநாடி !  
 வீராஞ் ராவணவீராங்கெ வந்தெழங்கு வயுமயூஷா !

தயஜ சோகம் மஹாபாஹூ தாம் காந்தாம் ஆயாமி தே !  
 அநுமாநாத்து ஜாநாசி மமதிலீ ஸா ந ஸம்சய :  
 ஹரியமாணா மயா த்ருஷ்டா ரஷ்ண க்ளரகர்மணா !  
 க்ரோசங்தி ராம ராமேதி லக்ஷ்மணைசி ச விஸ்வரம் !  
 ஸ்புரங்தி ராவணன்யாக்கே பங்கேக்த்ரவதார்யதா !

ஓம் ராமா நீ பாஹுபலத்தில் மிகவும் உயர்ந்த வீரன்.  
 ஆகையால், ஸீதா விரஹுத்தால் இவ்வளவு கஷ்டத்தை  
 அடையக் கூடாது. சோகத்தை விட்டுவிடு. அதி சீக்ரத்  
 தில் உன் தர்மபத்திரியான ஸீதையை உன்னிடம் கொண்டு  
 வந்து சேர்க்கிறேன். ராவணன்தான் ஸீதையை அபஹரித்  
 துக்கொண்டு போயிருக்கவேண்டு மென்றும் நான் ஊறிக்  
 கிறேன். ஏனென்றால் கொஞ்சகாலம் முன்பு நான் இங்கு  
 வளித்துக்கொண்டிருக்கும் போது இதற்கு நேரில் ஆகாசத்  
 தில் ஒரு ரதம் வேகமாகச் சென்றது. நான் அதை கவனித்  
 தேன். அந்த ரதத்தில் ராவணன் ஸமீபத்தில் ஸர்ப்ப ராஜ  
 னுடைய தர்மபத்திரோவல் அளவற்ற ஸெளாந்தர்யத்தோடு  
 கூடின ஒரு ஸ்தரீயும் என் கண்ணிற்குத் தென்பட்டாள்.  
 அந்த ஸ்தரீயும் தீன் ஸ்வரத்தோடு, 'ராமா' 'ராமா' 'லக்ஷ்மனை'  
 என்று கதறிக்கொண்டேயிருந்தாள். அந்த சப்தமும் என்  
 காதில் ஸ்பஷ்டமாகப்பட்டது. 'ராமா' 'லக்ஷ்மனை' என்ற,  
 சப்தத்தைச் சொல்லிக்கொண்டு அலறினா, அடையாளத்  
 தால் உன்னுடைய தர்மபத்திரியான ஸீதையாகத்தான் அவள்  
 இருக்க வேண்டுமென்று நான் ஊறிக்கிறேன். அத்துடன்,  
 என்னுடைய மந்தரிகள் நால்வர்களும் நானும் மிகவும் கவன  
 மாகப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த ஸ்தரீயா  
 னவள் தன்னுடைய உத்தரீய வஸ்த்ரத்தில் சில ஸ்வர்ணு

அழகையோடு ராமனைப் பார்த்து ராமா! ராவணனாலே மஹாதுஷ்டன் அவனுடைய குலமும் மஹாபாப குலமாகும். அந்த மஹாபாபியினுடைய வருத்தாந்தத்தை நான் வியக்தமாக அறிந்தவனால்ல.

தாங்கள் வீணைகத் தாபத்தை அடையவேண்டாம். அதி சீக்ரத்தில் ஸீதையைத் தாங்கள் எப்படி அடைவீர்களோ அதற்கு வேண்டிய யத்னம் செய்கிறேன். என் வார்த்தையை ஸத்யமாக நம்பலாம். கலத்தோடு அந்த ராவணனை அழித்து விட்டு என்னுடைய பெளருஷ்டத்தையும் ஸபலமாகச் செய்து கொண்டு, என்னுடைய விஷயத்தில் தங்களுக்கு அளவற்ற ப்ரேமை எப்படி ஏற்படுமோ அவ்விதம் நான் யத்னம் செய்யத் தயாராயிருக்கிறேன். தாங்கள் அதைர்யத்தை அடையக் கூடாது. தங்களைப்போன்ற மஹான்களுக்கு அல்ப விஷயத்தில் தைன்ய பாவம் ஏற்படுவதும் உசிதமில்லை. தங்களைப் போல் நானும் என் பார்யையைப் பரிகொடுத்தவன் தான். ஆகிளும் தங்களைப்போல் நான் துக்கத்தை அடையவில்லை. தைர்யத்தையும் விடவில்லை. ப்ராக்ருதமான வானரமாக இருங் தும் நான் தைர்யத்தைக் கைவிடாமலிருக்கும் போழுது தங்களைப் போன்ற மஹா புருஷர் தைர்யத்தைக் கைவிடுவது அழகாகுமா? கண்ணீர் ஜூலத்தை நிக்ரஹம் செய்து கொண்டு பரம உத்ஸாஹத்துடன் தைர்யத்தை அவலம் பிக்கவேண்டும்.

ॐ யसने வாर்஥க்கஞ்சை வா ஭யே வா ஜிவிதாந்தகே ।

விமுகநவைஸ்யா சூத்ரா ஧ृதிமாநாவரவீந்தி ॥

வழிவாதே வாக்யங்கூடீ வா ஹமே வாஜீஷிதாக்கை ।

விசீரங்கவெவையா பொஜீரா யரதீஷாநாவவீந்தி ॥

வ்யாகே வார்த்தக்ருச்சரே வா பயே வாஜீவிதாந்தகே ।

விம்ருசங்கவை ஸ்வயா புத்யா த்ருதிமாநாவலீந்தி ॥

வோகத்தில் இஷ்ட வஸ்துவை விட்டுப் பிரிந்த ஆபத் காலத்திலும், தனமானது தன கையைவிட்டு நழுவிய காலத்திலும், திருடன், புலி, முதலீய ப்ராணிகள் மூலமாய் பயம் ஏற்பட்ட காலத்திலும், ஜீவன் போய்விடுமென்ற தீர்மானமாகிய மரண காலத்திலும், புத்தி மானுனவன் ப்ரார்ப்த கர்மாவினுடைய வேகத்தை அநுஸந்தானம் செய்துகொண்டு தைர்யத்தைக் கைவிடாமல் இருந்தானேயானால் ஒருவிதத்திலும் ஒரு நாளும் அவனுக்கு ஆபத்தே வராது. மஹா புத்திமானுன தங்களுக்கு நான் சொல்லவும் வேண்டுமோ!

ஷோஜலிர்ம்யா ஬து: பண்யாத்வா் ப்ரசாத்யே ।

பௌருஷ ஶயஶோகஸ் நாந்தர் ஦ாதுமர்ஹஸி ॥

வனவெஷா ஜூ யூ யூ யா வெசிஃ பூ ணையாத்தா० பூ ஸாத்யே ।

கெவார் சாதி० பூ ய பெராகவூ் நாஞ்சா० சூதா॒ வெஷ் வீ ॥

எவெஷாஞ்ஜலிர்ம்யா பத்த: ப்ரண்யாத்வாம் ப்ரஸாத்யே ।

பெளருஷம் ச்ரய சோகஸ்ய நாந்தரம் தாதுமர்ஹவி ॥

- தங்களிடம் எனக்கேற்றபட்ட ஸ்னேஹ முறையில் அஞ்சலி பந்தனம் செய்துகொண்டு நான் தங்களை வேண்டிக்கொள்ளுகிறேன். பெளருஷத்தை ஆச்ரயிக்க வேண்டும். கொஞ்சமேனும் சோகத்திற்கு அவகாசம் கொடுக்கக்கூடாது. சோகத்திற் கவகாசம் கொடுத்தால் உயிருக்கே ஸம்சயம் ஏற்படும். தர்யத்தை அவலம்பிக்கவேண்டும். ஸ்னேஹ பாவத்தில் ஹிதத்தைச் சொல்கிறேனே தவிர நான் தக்களுக்கு உபதேசம் செய்யவில்லை. என்னிடத்திலுள்ள ஸ்னேஹத்தைப் பாராட்டுவதற்காகவாவது தாங்கள் துக்கத்தை அடையக்கூடாது. கண்ணீர் ஜலத்தைப் பெருகவிட்டுக் கதறுவது என் மனதைப் புண் படுத்துகிறது. ஆகையால் ஸந்தோஷமாக இருக்கவேண்டும், என்று ஸாக்ரீவன் ப்ரார்த்தித்துக் கேட்டுக்கொண்டான்.

ராமனும் ஸாக்ரீவனுடைய மதுரமான வார்த்தையைக் கேட்டு நெர்யத்தையும் ,வலம்பித்துத் தன் னுடைய வஸ்தரத்தால் கண்ணீர் ஜலத்தைத் துடைத் துக்கொண்டு ஸாக்ரீவனைக் கெட்டியாய்க் கட்டிக்கொண்டு “ஸாக்ரீவா! ஸநேஹி தனுயும் ஹிதனுயுமுள்ள பந்து தன் ஸாஹ்ருத்திற்குச் செய்யவேண்டிய உபகாரத்தை நீ செய்தாய். உனக்கு ஸமாலமான பந்துவே இந்த ஆபத்காலத்தில் வெருருவன் இருக்கிறுனென்று சொல்ல முடியாது. இப்போதுதான் என்னுடைய இயற்கையான நிலைக்கு நான் வந்துசேர்ந்தேன். ஸீதையைத் தேடுவதிலோ துராத்மாவான ராவணனைக் கண்டுபிடித்து அவனைக் கொல்வதிலோ நீ யத்னம் செய்யவேண்டும். நான் உனக்குச் செய்யவேண்டிய விஷயத்தையும் நீ சொல், நாம் இருவர்களும் அவரவர்களின் ப்ரதிக்ஞானைய நிறைவேற்றிக்கொண்டு கார்யத்தை ஸபலமாகச் செய்து கொள்ளலாம். வார்மாகாலத்தில் நல்ல கேஷத்ரத்தில் போட்ட விதை போல் நம்மிருவர்களுடைய ப்ரதிக்ஞானுயம் ஸபலமாகு மென்பதில் எனக்கு ஸங்தேஹமேயில்லை. உன்னுடய இஷ்டத்தையும் நான் நிறைவேற்றி வைப்பேன்” என்பதை நீ ழுர்ணமாய் நம்பு. என்னுடைய வார்த்தையை ஸத்யமாகவே நம்பு.

அநூத் நோக்ட்பூர்வீ மே ந ச வக்ஷே கதாநன ।

எதசே பிதிஜாநாமி ஸத்யை ச தே ஶபே ॥

குமரதூ நொக்வா-முவதூ சீ ந அ வகைஷீர் குழா அத ।  
வாததூ ஒத்திஜாநாமி ஸதெதூ செநவ அ தெ பாவை ॥

அங்குதம் நோக்தபூர்வம் மே ந ச வக்ஷே கதாநன ।

ஏதத்தே ப்ரதிஜாநாமி ஸதமேநவ ச தே சபே ॥

நான் பொய் சொன்னதும் இல், சொல்லப் போகிற வனுமில்லை, சொல்கிறவனுமில்லை. மூன்று காலத்திலும் விசேஷ தர்மமான ஸத்யத்தைக் கைப்பிடித்துக் கொண்டுவன். இந்த விஷயத்தை உனக்கு நான் ப்ரதிக்ஞா-

செய்து கொடுக்கிறேன். வாலிமைக் கொன்று கிஷ்டிக்தா ராஜ்யத்தில் உன்னை ராஜ்யாபிழேகம் செய்து அரசனுக்க் கொடுக்கின்றேன் என்ற விஷயத்தை ஸத்யமாகச் சொல்லி சபதம் கூறுகிறேன்” என்று சொன்னார். ஸாக்ரீவனே ராமனுடைய வார்த்தையைக் கேட்டு, ‘ஹநுமான் முதலான மங்த்ரிகளோடு ராமன் சபதம் செய்துவிட்டார், நாம் இனி அரசனுக்கிவிட்டோம்’ என்று சினைத்துப் பரம ஸங்கோ ஷத்தை அடைந்தான்.

மஹாநுமாவஸ வசோ நிஶம்ய ஹரிந்ராணமுஷமய தஸ ।

குத் ஸமே ஹரிவோரமுஸ்ய: ததா ஸகார்ய ஹ௃யேந வி஦்வாந् ॥

இஹாதாஹாவவழி வத அர திபரழி ஹரிந்ராணாஸுவிஷலவழி  
தவழி ।  
கூதம் வாடிதெந ஹரிவீராதாவழி: ததா ஸகாயது ஹ௃த்யெந  
விதாந ॥

மஹாநுபாவஸ் வசோ நிசம்ய ஹரிந்ராணாம்ருஷபஸ் தஸ்ய ।

க்ருத ஸமேநே ஹரிவீரமுக்ய: ததா ஸ்வகார்யம் ஹ௃த்யேந வித்வாந ॥

ஸாக்ரீவன் மஹாநுபாவனுன மூர்ராமனுடைய வார்த்தைத்தையைக் கேட்டுத் தன்னுடைய இஷ்டமான வாலி வதத்தையும், தனக்கேற்படப் போகும் ராஜ்யாபிழேகத்தையும் நடை பெற்றதாகவே சினைது பரம ஆனந்த பரிதனுக ஆனான். உடன் ராமனைப் பார்த்து, “ராமா! அனந்த கல்யாண குணங்களோடு கூடின தாங்கள் எனக்கு ஸகாவாக ஏற்பட்டதிலிருந்துமே ஸகல தேவர்களும் என்னுடைய பஷுத்திவிருந்து கொண்டு பரிபூர்ணமாக எனக்கு அநுக்ரஹம் செய்வதில் வித்தமாக இருக்கிறார்கள் என்பதை சிச்சயமாகச் சொல்லலாம். தங்களுடைய ஸகாயத்தால் தேவராஜ்யத்தைக்கூட நான் அடைந்துவிடுவேன். என்னுடைய பந்துக்களோ, ஸாஹருத்துக்களோ, என்னை உயர்ந்த நிலையில் வைத்துப் பூஜிப்பார்கள். அதற்குக் காரணமோ!

ரகுவம்சத்தில் பிறந்த தாங்கள் எனக்கு ஸ்நேஹிதனுக் ஆனதுதானுகும். நானும் தங்களுக்கு அநுரூபனா ஸாஹ் ருத்துத்தான். ஆனால் என்னுடைய பெருமைகளை நானுகச் சொல்லிக்கொள்வது அழகாகாது.

ஆஷோ வாபி ஦ிரி஦ோ வா டு:கிதஸ்ஸுவிதோபி வா ।  
நிர்஦ோஷோ வா ஸ்தோஷோ வா வயஸ்ய: பரமா஗தி: ॥  
஧நஸ்தாగஸ்ஸுக்தா஗: ஦ேஹஸ்தா஗ாபி வா புன: ।  
வயஸ்யார்஥ பிரவர்த்தனே ஸ்நேஹ் டஷா தथா வி஧ம् ॥

சூபீஜீரா வாவி தூரீசூரா வா தூ:வி தஹூ:வி தோவி வா ।  
நிர்தூதோவோ வா வைதூதோ வா வயஸ்ரீ: வராஹாமதி: ॥  
யநதூராமஹூவதூரா: தூதூமொடவீ வா வா:ந: ।  
வயஸ்ரீவேதூ வூ:வதூதேஞ் வைதூஹம் தூவூதூ தாங்கா வியடி ॥

ஆட்யோ வாபி தரித்ரோ வா து:கிதஸ்ஸாகிதோபி வா ।  
நிர்தோவேஷா வா ஸ்தோவேஷா வா வயஸ்ய: பரமாகதி: ॥  
தகத்யாகஸ்ஸாகத்யாக: தேஹுத்யாகோபி வா புந: ।  
வயஸ்யார்தே ப்ரவா:தங்கே ஸ்நேஹம் த்ருஷ்ட்வா ததா விதம் ॥

தங்களுக்கும் எனக்கும் ஏற்பட்ட அக்னி ஸாக்ஷிகமான ஸ்நேகம் போலொத்த ஸ்நேஹுபாவத்தில், ஸ்நேஹிதர் களான இருவர்களுக்குள் ஒருவருக் கொருவர் தனவானுயிருந்தாலும் தரித்ரனுயிருந்தாலும், துக்கியாயிருந்தாலும் ஸ்கியாயிருந்தாலும், பாபமுள்ளவனுயிருந்தாலும் சுத்தனுயிருந்தாலும் ஸ்நேஹிதனுக்கு ஸ்நேஹிதனே கதி. அவர்களுக்குள் ஒருகாலத்திலும் எக்காரணத்தை முன்னிட்டும் பிரிவு ஏற்படாது. தன்னுடைய ஸாஹ்ருத்திற்கு வந்த ஆபத்தை ஸிவர்த்திசெய்துவைக்க மற்றெருரு ஸாஹ்ருத்தானவன் தன் னுடைய ஏராளமான பொருளீஸ்யும், மேலான ஸாகத்தையும், பரியமான தேஹுத்தையுங்கூட த்யாகம் செய்து தன் ஸ்நேஹிதனை ரக்ஷிப்பதில் வெகு ஸ்நேஹிதர்கள் ப்ரவ்ருத்தித் திருக்கிருர்கள். ஆகையால் தங்களுக்கும் எனக்கு மேற்பட்ட

ஸ்னேஹமானது அக்னி ஸாக்ஷி மாகப் போனதினால் ப்ராமா  
ணிகமான ஸ்னேஹமாகிவிட்ட தென்ற காரணத்தைக்  
கொண்டு எக்காலத்திலும் இருக்கக்கூடிய ஸ்னேஹமாகும்.  
இது விஷயத்தில் நான் மிகவும் ஸங்தோஷமடைகிறேன்”  
என்றார்.

அவ்விதம் சொன்ன ஸாக்ரீவனைப் பார்த்து

தத்தேத்யவீடாமः ஸுப்ரிவ் பியவாடிநம् ।

லக்ஷ்மணஸ்யாப்ரதோ லக்ஷ்மா வாஸவஸேவ ஧ீமதः ॥

தத்தேத்யபூர்வீதூராஸः ஸாக்ரீவங் பியவாழிநடி ।

யக்ஷிணைவாழ்வாழ்வதோ யக்ஷிதூரா வாஸவவைஞ்வ பீதः ॥

தத்தேத்யப்ரவீத்ராமः ஸாக்ரீவம் பரியவாதிசம் ।

லக்ஷ்மணஸ்யாக்ரதோ லக்ஷ்மா வாஸவஸ்யேவ தீமதः ॥

“ஸாக்ரீவா! நீ சொல்வதெல்லாம் ப்ராமாணிகமான  
வார்த்தைதான். ஸாஹ்ருத்தின் விஷயத்தில் நானும் அவ்  
விதமே நடந்துகொள்ளுகிறவன்தான். வக்ஷ்மணன் விஷயத்  
தில் நான் எவ்விதமோ, அவ்விதமே உன் விஷயத்திலும்  
நடந்து கொள்வேன் என்பதை நீ அறிந்து கொள்ளலாம்.  
நீ வக்ஷ்மணனுக்கு ஸமானம்தான். கொஞ்சமேனும் நீ கவ  
லையை அடைய வேண்டாம்” என்று சொல்லி, ராயன்  
ஸாக்ரீவனை ஸங்தோஷப்படுத்தினார்.

ஸாக்ரீவனும் ராமனிடம் த்ருடமான நம்பிக்கையுடன்  
ராமனைப் பார்த்து “ராமா!, நான் என்னுடைய ப்ரராதாவான  
வாலீயினால் ரொம்பவும் வஞ்சிக்கப்பட்டவனுகி ராஜ்  
யத்தையும், என் பார்னயயையும் அவனிடம் பரி கொடுத்து  
விட்டு, தேசம் தேசமாக கஷ்டப்பட்டுக்கொண்டு நான் அநு  
பவித்த துக்கத்தைச் சொல்லி ஸாத்யப்படாது. என் பிதா  
வான ரிசந்ரஜஸ் காலமான பிறகு என் தமயனுன வாலி  
பரம்பரையாக வந்த ராஜ்யத்தில் ப்ரஜைகளால் ராஜ்

யாபிதேஷுகம் செய்யப்பட்டு ஸிம்ஹாஸனங்குடனுக் ராஜ்ய பரி பாலனம் செய்துவந்தான். என்னிடத்தில் வாலிக்கும் ப்ரேரமை உண்டு, நானும் அவனிடம் பரம ப்ரேரமையோடு ப்ராதா என்ற முறையிலும், அரசன் என்ற முறையிலும், நீடித்த காலம் கைங்கர்யம் செய்துகொண்டு ஒழுங்காகத்தான் இருந்துவாக்தேன். இப்படியிருக்கும் ஈந்தர்ப்பத்தில் மாயாவி என்ற ஒரு அஸூரனுக்கும் வாலிக்கும் ஒரு ஸத்ரீயின் ஸிமித்த மாக விரோதம் ஏற்பட்டு, வெகு காலமாக அந்த விரோத மானது வ்ருத்தியடைந்து வந்தது. மாயாவிக்கு யுத்தத்தில் வாலியைக் கொன்றுவிட்டால்தான் தனக்கு ஸெளாக்யம் என்று தோன்றி ஒரு நாள் நடுஷிசிபில் கிஷ்ணிக்கா நகரத்திற் குள் ஆர்பாட்டம் செய்து வாலியை யுத்தத்திற் கழைத்தான். வாலியும் கோபத்தையடைந்து மாயாவியை கொன்று விட வேண்டுமென்று எண்ணி வீரட்டினான். நானும் ப்ராதருஸ்னேஹத்தை முன்னிட்டுக்கொண்டு வாலியைத் துடர்ந்து போனேன். மாயாவியோ வெகுதூரம் ஒடிபயங்கரமான ஒரு அரண்யத்திற்குள் நுழைந்து ஒரு குறைஹக்குள் ஒடிவிட்டான். வாலியும் என்னைப் பார்த்து ‘ஸாக்ரவா இந்த குறைஹயின் வாசலில் நீ ஸிளாறுவா. நான் குகைக்குள் ப்ரவேசிக்கப்போகிறேன். நான் வெளியில் வரும் வரையில் நீ இங்கேயே நின்றுவர வேண்டும்’ என்று ஆக்ஞாபித்து விட்டு, மாயாவினுடைய மார்க்கத்தைக் கண்டுபிடிக்க வாலி குறைஹக்குள் ப்ரவேசித்தான். பரவேசித்து ஒரு வருஷ காலமாகியும் வெளியில் வரவில்லை. நான் குறைஹயின் வாசலில், மழையையும் வெய்யிஸில்லையும் ஸஹித்துக்கொண்டு உணவுக்குக்கூட வெளியில் போகாமல் அண்ணைவைப் பற்றி மிகுந்த கவலையுடன், நின்று வங்கதேன். கொஞ்ச நாளான வடன் குறைஹயிலிருந்தும் ரக்தங்கள் அருவிபோல் ப்ரவாஹித்து நுரையுடன் குறைஹக்குவெளியிலும் வங்கு ஒடிற்று. நான் பயத்தை அடைந்து ‘அண்ணுவைத்தான் மாயாவி யென்ற அஸூரன் கொன்றுவிட்டான்’ என்ற ஸிச்சயத் துடன் துக்க ஸாகரத்தில் முழுகிக்கொண்டு மூர்ச்சையை

அடைந்துவிட்டேன். பிறகு நினைவு வந்தவுடன் ‘நமது ப்ராதாவான வாலி தான் போய்விட்டான். மாயாவி மறு படியும் வெளியில் வந்து சத்ருக்கேள்வும் கூடாதென்ற என்னத்துடன் கிழ்கிந்தா நகரத்தைத் தகைந்து மற்ற வானரங்களையும் கொன்றுவிட்டால் என்ன செய்வது’ என்ற எண்ணத்துடன் அவன் வெளியில் வராமலிருக்கும்படி குஹாத் வாரத்தைக் கற்களால் அடைத்து மூடிவிட்டு, கிழ்கிந்தைக்கு வந்து வாலியின் பரவோக கதிக்கு வேண்டிய ஸம்ஸ்காராதி களையும் விதிவத்தாகச் செய்தேன். பிறகு ப்ரஜைகள் என்னியே அரசனாக இருக்கவேண்டுமென்று நிர்ப்பந்தித்து ராஜ்யாபிஷேகம் செய்துவைத்தார்கள். எனக்கு ராஜ்யத்தில் கொஞ்சமேனும் அபிலாதையேயில்லை. அண்ணு அமர்ந்த ஆஸனத்தில் நான் அரசனாக உட்கார மனமும் இல்லாதவானாக இருந்தேன் என்பது ஸ்த்யமே. ஆகிலும், ப்ரஜைகளின் நிர்ப்பந்தத்திற்குக் கட்டுப்பட்டும், அராஜகமாக ஆகி விடக் கூடாதென்று நினைத்தும் ஸிம்ஹாஸன பதவியை ஏற்றுக்கொண்டேன். இப்படியிருக்கும்பொழுது சில காலம் கழித்து மாயாவியை வாலி கொன்றுவிட்டு ஜயத்துடன் கிழ்கிந்தைக்கு வந்தான். நான் ராஜ்ய பரிபாலனாம் செய்வதைப் பார்த்து மிகவும் கேசபத்தை அடைந்து பெரிய ஸபையில் என்னை உதாரைனமாகப் பேசி அவயதித்தான். நானும் வாலியை சரணைக்கி செய்து ‘நான் ராஜ்யத்தில் அபிலாதையோடு பட்டாபிஷேகம் செய்துகொள்ளவில்லை. தாங்கள்தான் ராஜ்யபதவிக்கு அர்வன். குஹாயின் வாசலில் ஒரு வருஷ காலம் நான் நின்றும் தாங்கள் வராமலிருந்ததையும், ரக்தம் பெருகி வெளியில் வந்ததையும் பார்த்து மாயாவி மூலமாகத் தங்களுக்குத்தான் ஏதாவது ஆபத்து வந்துவிட்டதோ என்ற சங்கையினால், மறுபடியும் ராஜ்யத்திலும் அந்த மாயாவி ப்ரவேசிக்காமலிருக்க வேண்டுமே என நினைத்து குஹாத்வாரத்தை அடைத்துவிட்டு, நகரத்திற்கு வந்து சேர்ந்தேன். ப்ரஜைகளின் நிர்ப்பந்தத்தால் இந்த ஸ்தானத்தையும் ஏற்றுக்கொண்டும்படி நேர்ந்தது. என்னுடைய

மெளட்யத்தால் நான் செய்த ஸகல அபராதங்களையும் கூடித்து என்னை ரசுவிக்கவேண்டும். ராஜ்யம் தங்களுடையது. எனக்கு ராஜ்யத்தில் ஸம்பந்தமேயில்லை. சுவேதச் சத்ரம், வாலவ்யஜனாம், செங்கோல், சதுரங்க ஷேணை, கஜானு, முதலான ஸகலவிதமான ஸம்பத்தையும் தங்களிடம் ஒப்புவித்துவிட்டேன்' என்று எல்லாவற்றையும் வாலியினிடம் ஒப்பிவித்துவிட்டு சரணைக்கி செய்து கெஞ்சிக் கேட்டுக்கொண்டும் கொஞ்சமேனும் என்னிடம் வாலிக்குக் கருளை வராமல், என்னை ப்ரராத்ரு தரோகி என்று விரட்டிவிட்டு, நான் பயந்தோடுமீட்மெல்லாம் பின் துடர்ந்து வந்து, என்னை ஆங்காங்கு ஹிம்ஸை செய்து, மிகவும் கஷ்டப்பட்டுத்தினுன். நான் நடந்துகொண்ட மார்க்கம் நீதிக்கு விரோதமில்லாததால் ஹநுமார் முதலான சில மந்தரி கள் என்னை அநுஸரித்து என் பின் ஞேடு வந்துவிட்டார்கள். மதங்க மஹர்வியினுடைய சாபத்தால் வாலி இந்த பர்வதத் திற்கு வர முடியாதென்பதை அறிந்து இந்த பர்வதந்தான் வாலியினிட மிருந்து பயமில்லாதிருக்கும் ஸ்தானம் என்று இங்கு நான் வளித்து வருகிறேன். வாலி என்னை ராஜ்யத்தை விட்டு விரட்டிய வஞ்சுத்தாந்தம் இதுதான்.

எத்தே ஸ்வமாஸ்யாத் வைநுக஥ன் மஹது !

அனாஸா மயா பாப்த வ்யஸன் பத்ய ராଘவ ||

வாலிநஸ்து ஭யார்த்ய ஸ்வல்காமயங்கர |

கர்த்மர்ஹஸி மே வீர ப்ரஸா஦் தஸ் நி஘ாது ||

வாததெத் ஸவ-ஓவழாதாததம் வெவராதாகயநாம் உமகை |

சுநாம்வா யா பூஷாதும் வழவீநாம் வெபரீ ராவயவ ||

வாயுதிநவை-ஶயாத-ஷவீஶ ஸவ-ஷதோகாலயங்கர |

கதா-ஷஷ-ஷவி செ வீர பூவாதம் தவாஶ் நிம்ருஹாகை ||

ஏதத்தே ஸர்வமாக்யாதம் வைராதுகதநம் மஹத |

அநாகளா மயா ப்ரராப்தம் வ்யஸனம் பச்ய ராகவ ||

வாலிந்து பயார்த்தஸ்ய ஸ்வல்வோகாபயங்கர |

கார்த்மர்ஹஸி மே வீர ப்ரஸாதம் தஸ்ய சிரந்தாத ||

ராமா! தாங்களோ ஸர்வ ஜனங்களுக்கும் அபயத்தைச் செய்கிறவர். வாலியின் மூலமாகவோ நான் மிகவும் பயத்தை அடைந்திருக்கின்றேன். நானே ஸிரபராஜி. எனக்கோ இவ்விதமான துக்கம் வந்துவிட்டது. பார்ணைய யையு மிழங்கு, ஸொத்தையும் இழங்கு, ஒரு துணியோடு இவ்விதம் கஷ்டப்படும்படி என்னுடைய தலைவிதி ஏற்பட்டுவிட்டது! வாலியை நிக்ரஹம் செய்து எனக்கு அபயத்தைக் கொடுக்கவேண்டுமாக ப்ரார்த்திக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டு ஸாக்ரீவன் ராமனுக்கு எதிரில் மிகவும் வருந்தினான்.

இவ்விதமான ஸாக்ரீவனின் அவஸ்தையைப் பார்த்து ராமனும் மிகவும் எருத்தத்துடன் ஸாக்ரீவனைப் பார்த்து “ஸாக்ரீவா! நீ கொஞ்சங்கூட வருந்தக்கூடாது நீ வருந்து வது எனக்கு மிகுந்த துக்கத்தைக் கொடுக்கிறது.

யாவத் நாமிப்ஶ்யாமி தவ மார்யீப்ஹாரிணம् ।  
தாவத்ஸ ஜிவேத்பாபத்மா வாலி சாரித்ரூஷக: ॥  
ஆத்மாநுமானாத்பஶ்யாமி மந த்வா ஶாக்ஷாகரை ।  
த்வாமஹ் தாரயிஷ்யாமி காம் பிராஸ்யஸி புஷ்கலம् ॥

யாவத்தாம் நாமிப்ஶ்யாமி தவ பார்யாபஹாரிணம் ।  
தாவத்ஸ ஜிவேத்பாபாத்மா வாலி சாரித்ராஷக: ॥  
ஆத்மாநுமாநாத்பஶ்யாமி மக்கம் த்வாம் சோகஸாமரை ।  
த்வாமஹம் தாரயிஷ்யாமி காமம் ப்ராப்ஸ்யவி புஷ்கலம் ॥

இனி நான் எவ்வளவு காலம் வரை வாலியைப் பார்க்கவில்லையோ அவ்வளவு காலந்தான் வாலி ஜீவிக்க முடியும். அவன் சரித்ரத்தாலேயே அவன் மஹாபாபியாகி

விட்டான். நீ துக்கஸாகரத்தில் முழுகிக்கொண்டிருப்பதைக் கவனிக்கும்பொழுது ஆஸ்வரஸ்வீஸுதானி (சூதைவதைக் கூறுதாநி) (ஆத்மவத்ஸர்வபூதாநி) என்ற ந்யாயத்தை அருள்ளித்து எனக்கே அந்த அவஸ்தை வந்திருப்பதாக பாலித்து, சோக ஸாகரத்திலிருந்தும் உண்ணீரான் அதிசீகரத்தில் கரையேற்றி விடுகிறேன். நீ கொஞ்சமேனும் கவலையையே அடையவேண்டாம். உன்னுடைய மனோரதத்தைப் புஷ்கலமாக நிறைவேற்றிக்கொள்ளலாம்” என்று சொல்லி ஸாக்ரீவீனீ ராமன் ஸமாதானப்படுத்தினார்.

ராமனுடைய வார்த்தையைக் கேட்டு ஸாக்ரீவனும் ராமனீ வெகுப்பரகாரமாகப் பூஜித்து ராமனுடைய பராக்ரமத்தை ச்லாகித்துப் பேசினான். “ராமா! மிகவும் தீங்கணமாயும், அக்னியைப்போல் ஜ்வலிக்கிறதாயும் ஸ்ரீமையோடு கூடின உன் பாணங்களால், நீ கோபத்தை அடைந்துவிட்டால், பதினான்கு லோகங்களையும் பஸ்மமாகச் செய்துவிடுவாய். அந்த விஷயத்தில் எனக்கு த்ருடமான நம்பிக்கை உண்டு. அவ்வித பராக்ரமசாலியான உனக்கு வாலியைக் கொல்வது ஒரு பெரிய கார்யமல்ல. ஆகிலும், வாலியினுடைய பராக்ரமத்தையும், டெளருஷ்த்தையும், தொர்யத்தையும், வீர்யத்தையும், கொஞ்சம் சொல்லுகிறேன். அதையும் நீ ஏகாக்ரமான மனதோடு கேட்டு வாலியை வதிக்கிற விஷயத்தில் சிச்சயம் செய்யலாம். வாலியோ தினங்தோறும் ஸார்யன் உதிப்பதற்கு முன்பாகவே ப்ராஹ்ம முஹார்த்தத்தில் எழுந்திருந்து மேற்கு ஸமுத்ரத்தில் ஸ்ரீனாம் செய்து, கிழக்கு ஸமுத்ரத்தில் ஆசமனீயம் செய்வதற்கு வந்து விடுவான். உடன் தெற்குஸமுத்ரம் சென்று அர்க்யப்ரதானம் செய்வான். வடக்கு ஸமுத்ரம் சென்று ஜபம் செய்வான். இவ்விதம் இரண்டு நாழிகைக்குள் நான்கு ஸமுத்ரங்களுக்கும் சென்று ஸ்ரீனாம் ஸந்த்யாவந்தனுதி கர்மாக்களைச் செய்து விட்டுச் ஸார்யன் உதிக்கும்பொழுது தன் க்ரஹத்திற்கும் வந்துவிடுவான்.

சுற்யோபி ஸ்முடேஷ्य: ஸ்ந்யாமநாஸ்ய ராவண ।

இம் முஹ்ர்தமாயாதி வாலி திஷ முஹ்ர்தகம் ॥

அத செலவீராவி வைசூதி ஹ௃ஸ் வையூதிநாவீஸ் ராவண ।  
உடோ ஹூதுதூயாதி வாலி திஷ ஹூதுதூகடி ॥

சதுரப்பேயாபிளமுத்ரேப்ய: ஸந்தயாமக்வாஸ்ய ராவண ।

இமம் முஹ்ர்தமாயாதி வாலி திஷ்ட முஹ்ர்தகம் ॥

என்ற உத்தரகாண்டத்திலுள்ள சலோகத்தால், தினங்தோ ரும் இரண்டு நாழிகைக்குள் வாலி நான்கு ஸமுத்ரத்திற் கும் சென்று ஸந்தயோபாஸனம் என்ற கர்மாவைச் செய்து விட்டுத் திரும்பி கிஷ்கிந்தைக்கு வந்து சேருவான் என்று தெரிகிறது இந்த வீஷயத்தை தாரன் என்ற ஒர் வானர ச்ரேஷ்டன், ராவணன் கிஷ்கிந்தைக்கு வாலியைப் பார்க்க வந்திருக்கும் ஸந்தர்ப்பத்தில் சொன்னான். வாலியினுடைய பராக்ரமத்தை யாராலும் வர்ணிக்க முடியாது. மிகவும் உயரமான பர்வதங்களுடைய சிகரங்களில் ஏறி அந்த சிகரத்திலிருந்தும் கிளம்பி வெளு வேகமாய் மேக மண்டலம் வரையிலும் சென்று விட்டுப் பிறகு அதே சிகரத்தில் வந்து உட்கார்ந்து விடுவான். அரண்யத்தில் மத்தகஜங்களாலும் முடித்தள்ள முடியாத பெரிய வருஷங்களையும் அனுயாஸமாக வேறோடு பறித்துக் கீழே தள்ளிவிடுவான். துந்துபி என்ற பெயரோடு கூடின மஹிஷாக்ருதி (எருமை உருவத்துடன்) யாக ஒரு அஸூரன் இருந்தான். கைலாஸ பர்வதம் போல் அவனுடைய சரீரமானது ப்ரம்மாண்டமாக இருந்தது தபஸ்ஸால் ஈச்வரனை ஆராதித்து, ஈச்வரனுடைய ப்ரஸாதத்தையும் அடைந்தவன் ஈச்வரனுடைய அநுக்ரஹத்தால் அங்யர்களுக்குக் கிடைக்க கூடாததான் அடிர்வ மான வரங்களையும் பெற்றுக்கொண்டு, வீரயத்தாலும், சௌர்யத்தாலும், கட்டுக்கடங்காத மதத்தோடு லோகத்தையே பாதித்து வந்தான். அந்த அஸூரன் ஒரு ஸந்தர்ப்

பத்தில் ரத்னகரமான மேற்கு ஸமுத்ரத்தின் ஸமீபம் சென்று ஸமுத்ர ராஜைனைத் தன்னேடு யுத்தத்திற்கு அழைத்தான். ஸமுத்ர ராஜைனே அந்த மஹிஷாஸுரரைப் பார்த்து 'ஓஹ அஸுர ச்ரேஷ்டா!' நீ மிகவும் பலவான். உன்னேடு யுத்தம் செய்ய எனக்கு ஸாமர்த்யமில்லை. ஆகையால் என்னை நீ ஸிர்பங்கித்திக்கக்கூடாது. உனக்கு யுத்தத்தில் இச்சை யிருங் தால் அதற்குத் தகுந்த பலவானான வீரரைச் சொல்லுகின் ரேன். அங்கு சென்று அவனேடு யுத்தம் செய்தால் உனக்கு மிகவும் ஸங்தோஷ மேற்படும். தபஸ்விகளால் நிறைந்த அரண்யத்தில், மஹா கைவாஸத்திற் கதிபதியான பரமேச்வர ஞுடைய மரமஞான ஹிமவான் என்ற பெயருள்ள பர்வதராஜன் ரொம்பவும் வீரன். பர்வதாகாரமான அந்த ராஜனுக்கும் மஹிஷாகாரமான உனக்கும் ஸரியான யுத்த மாய் ஏற்பட்டு, உன்னுடைய பெளர்ஷத்திற்கு த்ருப்தி உண்டுபண்ணி வைக்கிறவன் 'அவன்தான்' என்று சொல்லி துந்துபி என்ற அஸுரரை ஹிமாலயத்திற்குத் செல் லும்படி செய்துவிட்டான். துந்துபியும், ஸமுத்ர ராஜன் நம்மிடம் பயந்துவிட்டான்' என்ற எண்ணத்துடன் ஹிமா லயம் சென்று பர்வதராஜை யுத்தத்திற் கழைத்தான். இவன் போய் யுத்தத்திற்கு ஆர்ப்பாட்டம் செய்யும்பொழுது, ஹிமவான் உருவத்துடன் தன்னுடைய சிகரத்தில் நின்று கொண்டு வணக்கத்துடன் துந்துபியைப் பார்த்து 'ஓஹ துந்துபே, நீ ரொம்பவும் தர்மவத்ஸலன் என்று நான் கேள்விப் பட்டிருக்கிறேன். தீனானை என்னை நீ க்லேசப் படுத்த வேண்டாம், நான் யுத்தத்தில் ஸமர்த்தனுமில்லை. மஹர்ஷி கள் இந்த மலையில் தபஸ்ஸைச் செய்கிறதுண்டு. அநேக மஹர்ஷிகள் இப்பவும் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு நான் ஆதித்யத்தைச் செய்துகொண்டு என்னுடைய காலத்தை சுபமாகக் கழித்து வருகிறேன். உன் பராக்ரமம் எங்கே, நான் எங்கே, என்னை வீணாக ஹிம்ஸை செய்யவேண்டாம்' என்று தந்திரமாகச் சொல்லி அந்த அஸுரரை ஹிம வான் அனுப்பிவிட்டான். துந்துபியும் இந்த வார்த்தையைக்

கேட்டு மிகுந்த கோபத்துடன் ஹிமவாணைப் பார்த்து 'ஹே பர்வதராஜனே ! நீ அரசனுயிருந்தும் யுத்தஞ் செய்யத் தெரியாதிருக்குமா ? யுத்தத்தில் நீ ஸமர்த் தன்தான். என்னேடு யுத்தம் செய்வதில் பயத்தை அடை கிறுய் அதை ஸ்பஷ்டமாகச் சொன்னாலென்ன? அது போகட்டும். எனக்கு ஸரியான யுத்த வீரன் யார்? அவனை யாவது சொல்' என்று கேட்டான். ஹிமவான் துந்துபிக்கு ஸரியான வீரனைக் குறிப்பிட்டுச் சொன்னார். 'வாலி யென்ற பெயரோடு கூடிய ஒரு வானரராஜன் கிட்கிந்தா நகரத்தில் ராஜ்ய பரிபாலனம் செய்து வருகிறான். அவன் இந்தரனுக்கு ஸமானமான பராக்ரமத்தோடு கூடியவன். உன்னேடு யுத்தம் செய்வதில் மிகவும் ஸமர்த்தன். அதிலும் தவங் தவயுத்தம் செய்வதில் லோகத்தில் மிகவும் ப்ரஸித்தி பெற்றவன். நமுசி என்ற அஸாரனும் தேவேந்தரனும், செய்த தவங்தவ யுத்தம் போல் வாலியினுடைய தவங்தவ யுத்தமும் மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுக்கக்கூடியது. அவன் தான் உனக்கு ஸரியான யுத்த வீரன்' என்று ஹிமவான் சொல்லி துந்துபி என்ற அஸாரனையும் வீரட்டிவிட்டுத் தான் பிழைத்துக்கொண்டார்.

அந்த அஸாரனும் ஹிமவானுடைய வார்த்தையைக் கேட்டதும், பரம கோபத்துடன், பயங்கரமான ஏருமையின் உருவத்தை எடுத்துக்கொண்டு வர்ஷகால மேகம்போல் கருப்பான சரீரத்துடனும், பயங்கரமான கொம்புகளோடும், கூடினவனுக இருந்து கொண்டு வெகு வேகமாக கிட்கிந்தா நகரம் சென்று மேகம் போல் கர்ஜித்தான். தேவலோகத் தின் துந்துபி வாத்யத்தின் சப்தம் போலிருந்தது. ஸமீபத் திலுள்ள வருகூங்களெல்லாம் முறிந்து கீழே விழுந்து விட்டன. கொம்புகளால் வாலியினுடைய அந்தப்புர த்வாரத்தை முட்டிக் கெல்லிக்கொண்டு பயங்கரமான அட்டவுராஸத்தைச் செய்தான். அந்தப்புரத்திற்குள்ளிருக்கும் வாலியோ அந்த மற்றிடாஸாரனுடைய அட்டவுராஸத்

தையும் சப்தத்தையும் கேட்டு, மிகுந்த ஆச்சர்யத்தை அடைந்தான். ‘நமது அந்தப்புர த்வாரத்தில் இவ்வளவு தைர்யத்துடன் இவ்வளவு காலமாக யாரும் வந்ததில் லீயே! யார் பார்ப்போம்’ என்ற எண்ணத்துடன் அந்தப்புரத்தின் வாசற்கதவைத் திறங்குகொண்டு வாலி வெளியில் வந்தான். வாலி வரும்போது அநேக ஸ்த்ரீகளும், முக்ய மாகத் தாரையும் வாலியைத் துடர்ந்து வர்த்தார்கள். இந்த மஹிஷாக்ருதியான துந்துபியைப் பற்றி வாலிக்கு முன்பே தெரியும். துந்துபியைப் பார்த்து வெளியில் வந்த வாலி, ‘ஓஹுந்துபே, உன்னைப்பற்றி எனக்குத் தெரியாதா! நகரத் வாரத்தையும், அந்தப்புர த்வாரத்தையும் கொம்புகளால் எதற் காகச் கெல்லுகிறோம்? என்னிடத்தில் உன்னுடைய அட்ட ஹாஸம் பலிக்குமா? ப்ராணைன் ரகுஷித்துக்கொள். மூர்க்கத் தனத்தை விட்டுவிட்டு வேகமாக உன்னிடத்திற்கு ஒடிவிடு’ என்று சொன்னான். வாலியினுடைய வார்த்தையைக் கேட்டதும் துந்துபி கோபாவேசங்கொண்டு சிவந்த கண்களுடன் வாலியைப் பார்த்து ‘ஸ்த்ரீகளுடைய ஸங்கிதியில் உன்னுடைய’ ரெளருஷத்தை நீ சலாகித்துத் கொள்ளவேண்டாம். நான் உன்னிடம் யுத்தத்திற்கு வந்திருக்கிறேன். யுத்தம் செய்து பலத்தை ப்ரகாசம் செய்வதுதான் பெளர்வத்திற்கு அழகாகும். இப்பொழுதே யுத்தத்திற்கு வா. இல்லாவிடில் நான் வந்தகாலம் இரவானதால் இன்றிரவு என் கோபத்தை அடக்கிக்கொண்டு ஸமர்யோதயம் வரையிலும் காத்திருக்கிறேன். நீ இன்றிரவு முழுமையும் ஸாகமாகக் காலத்தைத் தள்ளிவிட்டு ஸமர்யன் உதய மானவுடன் யுத்தத்திற்கு வந்தால் போதும். என்னேடு யுத்தம் செய்து நீ பிழைப்பாய் என்ற எண்ணம் வேண்டாம். உன்னுடைய கடைசி காலத்திற்கு வேண்டிய தானுதிகளைக் கொஞ்சமேனும் தாமத மில் ஸாமல் செய்து கொள்ளலாம். தாரை முதலான ஸ்த்ரீகளோடும் அநுபவிக்கவேண்டிய போகங்களையும் இன்றிரவே அநுபவித்து விடு. உன் பந்துவான வானரர்களுக்குச் செய்ய வேண்டிய ஸன்மானத்திகளையும் செய்துவிடு. உனக்கு ஸமான

மான மற்றொருவனுக்கு இன்றிரவே ராஜ்யாபிஷேகம் செய்து அவளை அரசனாக ஸ்தாபித்து விடலாம். கிழ்ச்சிந்தா நகரத்தையும், சுற்றிப்பார்க்கவேண்டிய இடங்களைப் பார்த்து விடு. இப்போதே உன்னைக் கொன்றுவிடுவேன். ஆனாலும் தர்மத்திற்கு விரோதமாக என் மனம் ப்ரவர்த்திக்கவில்லை.

யோஹி மत்த ப்ரமத்த வா ஸுப்த வா ரஹித் மூஶம் ।

ஹ்ந்யாத்த பிரூண்ஹா லோகே த்வத்திர் மத்மோஹிதம் ॥

யோஹி உத்தம் புதித்தம் வா ஸாவுதம் வா ரஹிதம் மூஶமாடி ।

ஹ்ந்யாத்த பிரூண்ஹா லோகே கவுதியம் உத்தோஹிதமுடி ॥

யோஹி மத்தம் ப்ரமத்தம் வா ஸாப்தம் வா ரஹிதம் ப்ருசம் ।

ஹ்ந்யாத்ஸ பருண்ஹா லோகே த்வத்திரிதம் மத்மோஹிதம் ॥

என்ற சாஸ்த்ரத்திற்கு பயப்படுகிறேன். மத்யபானம் செய்து கார்ய்யாகார்ய விவேக மில்லாதவனையும், ஆயுத மில்லாதவனையும். ஸ்தரீகளுடன் போகம் செய்வதற்காக காம வெறி பிடித்து மத்யபானம் செய்து ஸ்வபுத்தி தன் வசத்து வில்லாமல் இழந்துவிட்டு ஸ்தரீகளுடைய நடுவில் உன்னைப் போல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறவனையும் கொன்றால் பராண்ஹத்தி பண்ணினாவனுக ஆகிறுன், கர்ப்பத்திலுள்ள சிக்கவைக் கொன்றவனுக ஆகிறுன் என்று பலவாறுக கொன்றவனீடும் மஹா பாபத்தை சாஸ்தரங்கள் போதிக் கிற படியால் இந்த ஸந்தர்ப்பத்தில் உன்னை நான் கொல்ல வில்லை' என்று துந்துபி சொன்னான். வாலிக்கோ ஸ்தரீகளுடைய நடுவில் தன்னை இவ்விதம் அவமதித்துப் பேசினா துந்துபியினிடம் அடக்கமுடியாத கோபமும் ஒரு பக்கத்தில் ஏற்பட்டது. ஏருமைமாடுகூட தர்மசாஸ்தரம் பேசுகிறது பார்த்தாயா! என்றதில் ஸந்தோஷமும் ஒரு பக்கம் ஏற்பட்டது. இந்த இரண்டினாலும் கூடின வாலி ஸ்தரீகளை அந்தப் புரத்திற் கணுப்பிவிட்டு, தனியாக இருங்கு கொண்டு, இந்த அஸ்வரைனை இப்போதே ஓழித்துவிட வேண்டுமென்ற உத்தே சத்துடன் அந்த அஸ்வரை நேடு யுத்தத்திற்கு அபிமுகமாக ஆனான்.

தன் தகப்பனுரான தேவேந்தரனுல் பரமானுக்ரஹபூர் வகமாகவும் ‘இந்த காஞ்சனமாலையைக் கழுத்தில் தரித்துக் கொண்டு நீ யுத்தத்திற்குச் சென்றால் சத்ருவினுடைய பலங்க ளெல்லாம் உனக்கு வந்துவிடும்’ என்று சொல்லி அதற்கு யோக்யமான ரஹஸ்ய மந்த்ரங்களால் ஸம்ஸ்கருதமாகச் செய்து கொடுக்கப்பட்ட காஞ்சன மாலையைக் கழுத்தில் தரித்துக்கொண்டும் வாலி யுத்தத்திற்குப்புறப்பட்டான். மஹி ஷாக்ருதியான துந்துபி என்ற அஸரானுடைய இரண்டு கொம்புகளையும் பிடித்து, அந்த மஹிஷாஸரனையே ஆகாசத்தில் தூக்கிச் சுற்றிப் பூமியில் ஏறிந்தான். எருமை யினுடைய காதுகளிலிருந்தும் ரத்தமானது நதியைப்போல் ப்ரவாஹித்தது. பிறகு அந்த மஹிஷாஸரனும் மூச்சையை அடைந்து, பரம கோபத்துடன் வாலியோடு வெகு காலம் வரை முஷ்டியத்தத்தினால் வாலிக்கு மிகவும் சரமத்தை உண்டு பண்ணினான். காஞ்சனமாலையின் ப்ராபவத்தால் வாலிக்கு பலம் அதிகமாகத்தான் ஏற்பட்டுவந்தது. துந்துபி யும் ஸிமிஷத்திற்கு ஸிமிஷம் பலம் குறைந்தவனுக்கேவே ஆகிவிட்டான். வாலி முஷ்டிகளால் துந்துபியை அடித்துத் தன் வசப்படுத்தி தன் கைகளால் அவனுடைய சரீரத்தைக் கசக்கிக் கஷ்டப்பட்டுத்து பந்து போல் லகுவாக அவனைத் தூக்கிப் பூமியில் ஏறிந்தான். துந்துபியும் பூமியில் விழுந்து மரித்து விட்டான். இவ்விதம் மரித்த துந்துபியை மறுபடியுர் வாலி கைகளால் தூக்கி ஒரு யோஜனை தூரத்திற் கப்பால் போய் விழும்படி ஏறிந்துவிட்டான். இந்த ரிச்மலுக பரவதத்தின் தாழ்வரையிலுள்ள மதங்க மஹர்ஷியின் ஆச்ரமவாசலில் வந்து மருதமான துந்துபியின் சரீரம் விழுந்தது. விழுங்காலத்தில் அந்த சரீரத்திலிருந்தும், வாய், மூக்கு, காதுகளிலிருந்தும் ரக்தம் பெருகி, வாயுவினுடைய ஸம்பந்தத்தால் மதங்க மஹர்ஷியின் ஆச்ரமத்தின் நாலாடாக்கத்திலும் ரத்த பின்துக்கள் விழுந்தன. மஹர்ஷியோ தபஸ்வியான தன்னுடைய ஆச்ரமத்தில் இவ்விதம் ரக்த பின்துக்களால் ஆச்ரமத்திற்கு அசுத்தம் உண்டுபண்ணிய பாபி யார் என்று யோஜித்தார்.

ஆச்சரமத்திலிருந்து வெளியில் வந்து பார்க்கும்பொழுது மஹி ஷாக்ருதியாக மரித்துப் பூமியில் கிடக்கும் துங்குபி என்ற அஸ்ரானைப் பார்த்தார். பரவதம் போல் ப்ரம்மாண்டமான சரீரத்தோடு கூடினவானாக விளங்கிவந்தான். மரித்த இந்த மஹிஷத்தினிடம் நாம் என்ன செய்யக்கூடும், இது யார் செய்த கார்யமாயிருக்கும்' என்று ஸமாதியில் ஆலோசித்துப் பார்க்கும் பொழுது வாலியினுடைய கார்யம் என்பதைத் தெரிக்கு கொண்டுவிட்டார். உடன் கோபத்தால்,

இह तेनाऽप्रवेष्टव्यं प्रविष्टस्य वधो भवेत् ।  
वनं मत्संश्रयं येन दृषितं रुधिरस्त्रैः ॥

ஒஹ தெநா ஽ப்ரவேஷ்டவ्यं ப்ரவிஷ்டस्य வधो ஭வेत ।  
வநம் சூதம் பூயம் பெற தூஞிதம் ராயிர ஸூ வெவை ॥

இஹ தேநாப்ரவேஷ்டவ்யம் ப்ரவிஷ்டஸ்ய வதோ பவேத ।  
வநம் மத்ஸம்சரயம் யேயக தாஷிதம் ருதிரஸ்ரவை: ॥

‘எந்த பாபியினால் என்னுடைய ஆச்சரமமானது ருதிரஸ் ராவங்களால் தூஶிதம் ப்ரவிஷ்டத்தோ அந்தப் பாபி வாலியாகத் தானிருக்கிறோன்றும். அவன் இனிமேல் இந்த ஆச்சரமத் திற்கு ஒரு யோஜனை சுற்றினவு தூரம் வரக்கூடாது. வந் தால் உடன் தலை வெடித்து மரிக்கவேண்டும். அவனைச் சேர்ந்தவர்களும் அவனுடைய மந்திரிகளும், மற்றும் அவனுக்கு அநுகூலமாக இருப்பவர்களும் இந்த ஆச்சரமத்திற்கருகில் வரவும் கூடாது; வளிக்கவும் கூடாது. இவ்வளவு காலமாக இந்த ஆச்சரமத்திற்கு ஸமீபத்தில் ஆங்காங்கு வளித்து வந்த வானரர்களும் இங்கு விட்டுக் கிளம்பியிட வேண்டும். இன்று ஒரு நாள் மாத்ரம் அவர்களுக்கு அவகாசம் கொடுத்திருக்கிறேன். நாளைக்காலை என் த்ருஷ்டிக்கு ஏதாவதோரு வானரம் தென்பட்டால் உடன் அந்த வானரமானது கல்லாகப் போகக்கடவது’ என்று கோரமான சாபத்தைக் கொடுத்தார். அந்த மதங்க வனத்திலுள்ள

வானரங்கள் யாவும் மஹர்ஷியினுடைய சாப வார்த்தையைக் கேட்டதும் கூட்டங்கூட்டமாக அந்த வனத்தை விட்டுக் கிளம்பிக் கிண்கின்தைக்குச் சென்று விட்டன. திரள் திரளாக பயந்து ஓடிவரும் வானரங்களை வாலி ஸமாதானம் செய்து ‘எதற்காக மதங்கவனத்தை விட்டு ஓடி வந்தீர்கள்? பயத்திற்கு காரணம் என்ன?’ என்று கேட்டான். வானரங்களோ, மதங்க மஹர்ஷியினுடைய க்ஞரமான சாபத்தை எடுத்து வாலிக்கு போதித்தார்கள். அதைக்கேட்டதும் வாலியும் பயந்து மதங்க மஹர்ஷியின் ஸமீபம் உடன் ஓடி வந்து சாபவிமோசனத்தை ப்ரார்த்தித்துக்கொள்ள சரணுக்தி பண்ணுவோம் என்ற எண்ணத்துடன் அவன் வந்த விவரத்தை மதங்க மஹர்ஷியும் அறிந்து அவனுக்கு தர்சனமே கொடுக்காமல் ஆச்ரமத்திற்குள் சென்றுவிட்டார். வாலியும் கொஞ்சகாலம் மஹர்ஷியின் தர்சனத்தை எதிர் பார்த்து ‘பாபகர்மாவினால் நமக்கு மஹான்களுடைய தர்சனம் கிடைக்கவில்லை’ என்று வருத்தத்துடன் கிண்கின்தைக்கே திரும்பிவிட்டான்.

பிறகு சாப பயத்தால் இந்த ரிச்யமுக பர்வதத்தினுடைய அருகாமைக்கே வாலி வருவதில்லை. வாலிக்கும் வாலியினுடைய பந்துக்களுக்கும் மாதறம் மேல் சொன்ன சாபம் பலிக்குமானதால், நானும் என்னைச் சேர்ந்த ஹநுமான் முதலான மந்திரிகளும் வாலிக்கு விரோதிகளானதினால் எங்களை அந்த சாபம் பாதிக்காது என்றதை நினைத்து, வாலிக்கு இந்த ஸ்தலத்தில் ப்ரவேசம் ஏற்படா தென்ற எண்ணத்தைக் கொண்டும் வாலியினிடம் பயத்தால் இந்த பர்வதத்தில் என் மந்திரிகளுடன் நான் வலித்துவருகிறேன். அதோ மரித்த மஹிஷாஸுரன் என்ற துந்துபியின் சரீரம் மலைக்கு ஸமீபமாகக் காணப்படுகிறது. அதற்குக் கொஞ்ச தூரத்தில் காணப்படும் ஏழு ஸால் வருஷங்களைப் பார்த்தீர்களா! அனுதிகாலமாக இந்த ஏழு வருஷங்களும் இருந்து வருகின்றன. இவைகளுடைய சாகைகளும் பர்ணங்களும் ஒருவ

ராலும் பேதிக்க முடியாத கொரவ மூள்ளாக இருங்கு வருகின்றன. எவ்விதமான பெருங்காற்றுகளிலும் இந்த ஸால வருகூத்தில் காணப்படும் இலைகள் ஒன்றாவது உதிரு கிறதில்லை. இந்த ஸாலவிருக்ஷங்களில் ஏதாவதொன்றை ஒரு இலைகூட இல்லாமல் தன்னுடைய பராக்ரமத்தால் செய்துவிட்டு, வருகூத்தையும் முறித்துவிட்டு மறுபடி மற் றெருன்றையும், மறுபடி மற்றெருன்றையும், இப்படி கரமமாக வாலி வருகூங்களைப் பேசித்து விடுவான். இப்படி அநேகம் தடவை இந்த ஸால வருகூங்களில் வாலியானவன் தன்னுடைய பாணத்தால் ஒவ்வொரு வருகூமாகத் தன்னுடைய செளர்யத்தை ப்ரகடனம் செய்வான். வீல்லில்லாமலே கேவலம் பாணத்தால் இந்த வருகூங்களை பேதிப்பதில் வாலி ஸாமர்த்யமுள்ளவன்; இவ்விதம் வாலியினுடைய பலமோ நிகரற்றது. அவ்விதம் பராக்ரமசாலியான வாலியை எப்படி த்தான் தாங்கள் கொல்லுவீர்களோ!” என்று வாலியினுடைய பராக்ரமத்திற்கு ராமனுடைய பராக்ரமானது ஸமமோ, மேலானதோ என்று நினைக்காமல், போதாததுபோல் தோன்றும்படி பேசின ஸாக்ரீவைனைப் பார்த்து லக்ஷ்மண ஸ்வாமியானவர் மந்தஹாஸம் செய்து கொண்டு “ஸாக்ரீவா! அவ்விதம் நீ ஸந்தேஹிக்க வேண்டாம். வாலியினுடைய வத்தை நடந்து விட்டதா கவே நீ நம்பவேண்டும். நான்கு ஸமுத்தித்திற்கும் ஒரு முஹார்த்தத்திற்குள் போய்த் திரும்பிவரும் ஸாமர்த்யத் தாலோ, உன்னதமான பர்வதத்தின் சிகரத்தில் ஏறும் சக்தி யினுலோ, மஹிஷாக்ருதியான துந்துபியினுடைய மருத சரீரத்தைத் தூக்கி ஏறிந்த காரணத்தாலோ, ஸால விருக்ஷத்தை பேசித்ததினுலோ, இந்த நான்கைத் தவிர வேறு எவ்வித காரண மிருந்தாலும் அதனுலேயோ, வாலி ராமனைக் காட்டிலும் செளர்ய, வீர்யத்தில் மேலானவன் என்று நீ கனவிலும் எண்ணவேண்டாம். வீணாகக் கோழைத்தனத்தை அடைந்து மனதைப் புண்படுத்திக் கொள்ளவேண்டாம். கார்யம் நடை பெற்றதாகவே நம்பலாம்” என்று கொண்டுர்.

ஸாக்ரீவனும், வகுமிலனருடைய வார்த்தையைக் கேட்ட பிறகு “லக்ஷ்மனே! தாங்கள் சொல்வது ஸரிதான். இந்த ஏழு ஸால விருஷங்களையும், ஒன்றென்றான்றாகப் பல தடவைகளில் வாலி பேசித்திருக்கின்றான். ஒரே பாணத் தால் பல தடவைகளில் அப்படிச் செய்ததுண்டு. ராமனும் இந்த விருஷங்களுக்குள் ஏதாவதோரு விரு காத்தை ஒரே பாணத்தால் பேசித்து விட்டாரேயானால் ராமனுடைய பராக்ரமத்தை நான் ப்ரத்யப்ரக்ஷமாக அறிந்து கொண்டு விடுவேன். வாலியை முதனுகவும் நினைப் பேன். அத்துடன் மதங்க மஹர்ஷியின் ஆச்ரமத்தின் வாசலில் மரித்துக் கிடக்கும் மஹிஷாஸுரருடைய அஸ்தி ஸமுஹத்தை ஒரு காலால் தூக்கி இரண்டு வில்லடி தூரத்திற் கப்பால் ராமன் ஏறிந்து விட்டாரேயானால், ராமன் வாலி யைக் கொல்லுவதில் ஸமர்த்தன் என்றும் அறியலாம்” என்று லக்ஷ்மணனீரை பார்த்துச் சொல்லிவிட்டுக் கொஞ்ச காலம் ஸாக்ரீவன் ஆலோசித்தான். ‘ப்ரக்ருத விஷயமானது தர்ம ஸங்கடமாக வல்லவா இருக்கிறது! அக்னி ஸாக்ஷிகமாக ஸ்ரோ கமோ ஏற்பட்டுவிட்டது. பிறகு ராமனுக்கு வாலியைக் கொல்லுவதில் சக்தியிருக்கிறதா, இல்லையா’ என்று நாம் பரீஷ்வித்தால் பரம ஸாம்ரந்த்தான் ராமனுக்கு, ‘ஸாக்ரீவ னுக்கு நம்மடம் விச்வாஸமில்லையே, என்று தெளர் மனஸ்யமல்லவா ஏற்படும். ஆகையால் நாம் இந்த விஷ யத்தில் என்ன செய்கிறது?’ என்று யோசித்துவிட்டு ‘எவ்வித மாதச் சொன்னால் ராமன் ஸந்தோஷ மடைவாரோ அவ் விதம் சொல்லுவோம்’ என்று நினைத்து ராமனைப் பார்த்துச் சொல்லுகிறான்.

‘ராமா! வாலியோ ஆயிரக்கணக்கான உயர்ந்த சூர் களைக் கொல்லும் சக்தி உள்ளவன். அவனுடைய பெளருஷ மும் பலமும் லோக விக்யாதமானது. இதுவரை ஒரு யுத்தத் திலும் பராஜயத்தை அடைந்தவனால்ல. தேவர்களாலும் செய்யக்கூடாத கர்மங்களைச் செய்திருக்கிறான். அவன்

செய்திருக்கும் ஒவ்வொரு கர்மத்தையும் நினைத்து நினைத்து நிமிஷத்திற்கு நிமிஷம் பயத்தை அடைகிறேன். மதங்க மஹர்ஷியின் சாபம் ஒன்று அவனுக்கு ஏற்படாமல் போனால் இந்த ரிச்யமுக பர்வதத்திலும் நான் வளிக்க முடியாது. ஏதோ என்னுடைய டூர்வ புண்யத்தால் உம்மை நான் மித்ரருகை அடைக்கிறேன். ஹிமாலயம் போல் உம்முடைய பராக்ரமத்தை யாராலும் அசைக்கமுடியாது. ஆகிலும், என் ப்ராதாவான வாலியினுடைய பலத்தையோ அரேக யுத்தங்களில் நான் ப்ரத்யக்ஷமாகப் பார்த்தனுபவித்தவன். தங்களுடைய வீர்யமீமா எனக்கு அப்ரத்யக்ஷங்தானே. ஏதாவதொரு யுத்தத்தில் தங்கள் வீர்யத்தை நான் ப்ரத்யக்ஷமாகப் பார்த்திருந்தால் இவ்வித ஸந்தேஹத் திற்கு என் மனதில் அவகாச மேற்படாது. ஏதோ தங்களை நான் வாலியோடு ஸமானமா என்று நிறுத்துப் பார்ப்பதாய் நினைக்கக்கூடாது. தங்களை அவமதிப்பதாயும் நினைக்கக் கூடாது. வாலியினுடைய ப்ராக்ரமத்தை நான் வர்ணிப்பதிலிருந்தும் தங்களுக்கு பயத்தை உண்டு பண்ணுவதாக வும் நினைக்கக் கூடாது. வாலியினுடைய பயங்கரமான செயல்களை நினைக்கும் பொழுது என் மனதிற்குக் கலக்கம் ஏற்படுகிறது. தங்களுடைய ஏகரூபமான வார்த்தையோ, புத்தியோ, தைர்யமோ, ஆசாரமோ, தங்களுடைய மேலான மஹிமமையை ஸாசிப்பிக்கின்றது. ஆகிலும், என்னுடைய விஷயத்தில் பள்மத்தினால் முடுண்ட அக்னிபோல் தங்களுடைய ப்ராக்ரமம் பாலிக்கிற படியால் என் மனதிற்கு சங்கை ஏற்படுகிறது. ஆகையால் என்னிடம் தங்களுக்கொருவிதமான வீபரீத பாலமும் ஏற்படக் கூடாதென்று நான் தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளுகிறேன்” என்று சொன்னான்.

ஸ்ரீராமனும் ஸாக்ரீவனுடைய வார்த்தையைக் கேட்டு மந்தஹாஸத்தோடு ஸாக்ரீவனைப் பார்த்து “ஸாக்ரீவா! என்னிடத்தில் உனக்கு நம்பிக்கை யில்லாத போனால் யுத்தத்தில் நான் நிகரற்ற ப்ராக்ரமசாலி என்ற விலை

யத்தில் உனக்கு நம்பிக்கையை உண்டு பண்ணுகிறேன்.” என்று சொல்லிவிட்டு மரித்துக் கிடக்கும் மஹிஷாக்ருதி யான துந்துபியின் சரீரத்தை கால் கட்டைவிரலின் நுனியால் தூக்கி, கொஞ்சகாலம் கட்டை விரலின் அக்ர பாகத்திலேயே பர்வதம்போல் பெரிதான் அந்த சரீரத்தை தாங்கி விளையாடிவிட்டு, பத்து யோஜனைக்கப்பால் போய் விழும்படி அலக்கியமாக வீசி ஏறிந்தார். அதைப் பார்த்த ஸாக்ரீவன் ராமனைப்பார்த்து, “இந்த கர்மாவினால் உன் பராக்ரமத்தை நான் மேலானதாக அறிய முடியாது. என் ப்ராதாவான வாலி தூக்கி ஏறிந்த காலத்தில் இந்த சரீரமானது மாம்ஸங்களோடு கூடினதாயும், சுரமாயும், ரத்தத்தோடு கூடினதாயும், அக்காரணத்தால் கனமாயுமிருந்தது. இப்பொழுதோடுத்த ஸாக்ரந்தபில்லை. காய்ந்து உலர்ந்து சுஷ்கமாக ஆகிவிட்டது. அக்காரணத்தால் லேசாயும் போய்விட்டது. மாம்ஸ ஸம்பந்தமுமில்லை. காய்ந்த புல்விற்கு ஸமரனம். இதைத் தூக்கி ஏறிந்ததானால் எவ்விதம் உன்னுடைய பராக்ரமத்தை நான் அறிய முடியும்? முன் பிருந்த ஸங்கீதமும் இருக்கத்தாரிருக்கிறது. இந்த ஸால வ்ருக்கங்களுக்குள் ஏதாவதொன்றை நீ பேதித்துவிட்டால் பலாபலமானது ப்ரத்யக்ஷமாகிவிடும். வீல்வில் நான் ஏற்றி பாணத்தைத் தோடுத்து ஏதாவதொரு ஸால வருகூத்தை பேதித்து விட்டால், உன்னுடைய பராக்ரமத்தை நான் தருடமாக நம்பிவிடுவேன்; பிறகு எனக்கு ஸம்சயமே வராது. ஆகையால் அந்த ஸாலவ்ருக்கை பேதனம் என்ற எனக்கு நம்பிக்கை வரக்கூடிய கார்யத்தையும் செய்துவிடு அப்படி யானால்.

யथாஹி தேஜஸு வரஸ்஦ா ரவியாஹி ஶைலோ ஹிமவாந்மஹாந்திஷு ।

யதா சதுப்பாஸு ச கேஸரி வரः தथா நரணாமஸி விக்ரமே வரः ॥

யாஹி தெஜஸூ வரஸூதா ரவி: யாஹி வெரைதூ ஹிமவாந்மஹாந்திஷு ।

யாஹி அதாவதாவது கெவஸீ வரஃ தயா நராணாசலி விக்ருதே வரஃ ॥

யதாஹி தேஜஸ்ஸா வரஸ்ஸதா ரவி: யதாஹி சௌலோ ஹிமவாக்  
மஹாத்ரிஷ்டா ।  
யதா சதுஷ்பாதஸ்ஸா ச கேஸரி வர: ததா நரானுமலி விக்ரமே வர: ॥

எழு ஸால வருகூங்களுக்குள் ஏதாவ தொன்றை நீ  
பேதித்து விட்டால் உன்னுடைய பராக்ரமத்தில் எனக்கு  
த்ருட நம்பிக்கை வருவதோடுங்கூட தேஜஸ்ஸாக்களுக்குள்  
ஸார்யன் எப்படி ச்ரேஷ்டமோ, மலைகளுக்குள் ஹிமா  
லயம் எப்படி ச்ரேஷ்டமோ, மிருகங்களுக்குள் ஸிம்ஹம் எப்  
படி ச்ரேஷ்டமோ, அப்படியே மனுஷ்யர்களுக்குள் பராக்ர  
மத்திலும், மற்ற எல்லா விஷயத்திலும், நீ தான் ச்ரேஷ்டன்  
என்பதை நான் நம்புவேன்” என்றான்.

பகவானு மூர்ராமன் முன் சொன்ன ப்ரகாரம் ஸாக  
ரீவனுடைய வார்த்தையைக் கேட்டதும் ஸாகரீவனுக்குத்  
தன் னுடைய பராக்ரமத்தில் நம்பிக்கை வரவேண்டிய நிமித்த  
மாக தனுஸ்ஸைக் கையில் எடுத்து ஒரு பாணத்தை  
அநுஸந்தானம் செய்து நான் சப்தத்தால் ஏற்பட்ட ப்ரதி  
த்வனியினால் நாலாதிக்குகளையும் டூரிக்கச் செய்பவராய்க்  
கொண்டு தானும் அபரிமிதமான தேஜஸ்ஸோடு ஓவ  
லித்துக்கொண்டும் ஸாலவருகூந்தை லக்ஷ்யமாக வைத்துப்  
பாணத்தை ப்ரயோகம் செய்தார். தங்கமயமான பிடி களால்  
அலங்கரிக்கப்பட்ட அந்த பாணமோ ஏழு விருக்கங்களையும்  
ஒரே காலத்தில் முறித்துத் தள்ளிவிட்டு, மலையினுடைய தாழ்  
வரையின் மார்க்கமாகப் பூமியையும் பேதித்துக்கொண்டு  
பாதாள லோகங்களிலும் சென்று, அதே மார்க்கமாகப்  
பூமியின் வெளியில் வந்து ராமனுடைய அம்பராத் தூணியில்  
ஸ்வயமாகவே ப்ரவேசித்தது.

स विसृष्टो बलवता बाणस्वर्णपरिपूर्तः ।

भित्वा सालान्गिरिप्रस्थे सप्त भूमि विवेश ह ॥

प्रविष्टश्च मुहूर्तेन धरां भित्वा महाजवः ।

निष्पत्य च पुनर्स्तुर्ण खतूर्णी प्रविवेश ह ॥

வ சிவாக்ஷோ வெறுவதா பொன்றை குவரி தீருதா : |

ஹிதா ஸாகாந்திரிபூரே ஹை வைத் ஹுமிளிங் விவெபஶஹ ||

பூர்விடிபதி உங்முதேதேந யராங் ஹிதா உஹாஜவ : ||

நிலீதீஷு வாநவூதுமனைடு ஹைதுமணீ பூர்விவெபஶஹ ||

எ விஸ்ருஷ்டோ பலவதா பாண ஸ்வர்ணபரிஷ்டங்கருத : |

பித்வா ஸாலாங்கிரிப்ரஸ்தே ஸப்த பூமிம் விவேசஹ ||

ப்ரவிஷ்டச்ச முஹுமர்தேந தராம் பித்வா மஹாஜவ : |

கிஷ்பத்யச புங்குரணம் ஸ்வதாணீம் ப்ரவிவேசஹ ||

என்ற சீலோகங்களால் மஹிர்ஷியானவர் ராமபாணத்தின் வைபவத்தை வர்ணிக்கின்றார்.

ஸாக்ரீவனே ஸாலவ்ருஷங்கள் பேதிக்கப்பட்டதை மாத்திரம் பார்த்தான். அந்த பாணமானது பூமியைப் பேதித் துப் பாதாள்லோகம் சென்று அங்குள்ள அஸ்வர்களைக் கொன்ற விஷயங்களை மஹர்ஷியானவர் தன்னுடைய தர்ம வீர்யத்தால் ஏற்பட்ட ஞான த்ருஷ்டியினால் பார்த்த காரணத்தைக்கொண்டு மேவ சொன்ன ப்ரகாரம் ராமபாணத்தின் மஹிர்மையை வர்ணித்தார். தவீரவும் வாஸ்மீகி மஹர்ஷி ஸர்வக்ஞானத்தினால் ஸங்கேஷிப ராமாயணத்தில் தனக்கு அந்த நாரத மஹர்ஷியானவர் ராம சரித்ரததை உபதேசிக்கும் பொழுது ப்ரக்ருதமான ஸாலவ்ருஷத்தைப் பேதிக்கும் ப்ரகரணத்தில் ‘ஸாலங்க ஸஸ ஸாரிந் ஸரஸாதலாந்’ (ஸாலாபூரை ஹை வைதி ரீநு வைரஸாதயாந்) (‘ஸாலாம்சச ஸப்த ஸகிரீங் ஸரஸாதலாந்’) என்ற வாக்யத்தாலும், ‘ஸிரி ரஸாதல் சீவ’ (ஸிரி ரஸாத யும் சீவு) (கிரிம் ரஸாதலம் சீவு) என்ற வசனத்தாலும் வர்ணித்திருக்கிறபடியால் அந்த ப்ரமாணவசன பலத்தாலும் ராமபாணமானது பாதாள லோகம் சென்ற தென்பதை மஹர்ஷியானவர் சொன்னார். ஸ்காந்த மஹாபுராணத்திலும்,

ஸ்த ஭ूமி: ஸ்தாரிந் ஸ்தஸாலாந் மஹாவலாந் |

ஸ ஬ாண வேங்ஸ்பந்தோ மிதா தூணிரமாவிஶத् ||

வை வூது ஹுமீஸ் வை வூது வோடுநு சொவுயோங் ।  
வை பொனோ வெற்றைவேங் ஹிதா தமனீராகாவிரசு ॥

ஸப்த பூமீஸ் ஸப்தலோலாங் மஹாபலாங் ।  
ஸ பானோ வேகலம்பங்க் பித்வா தூணீரமாவிசுத் ॥

என்று சொல்லியிருக்கும் வசனமோ ராமபாணமானது ஏழு  
ஸால வ்ருஷ்டிங்களை மாத்ரம் பேதிக்கவில்லை, பாதாளலோக  
மும் சென்று அங்குள்ள அஸ்ரர்களையும் பேதித்துவிட்டு  
ஸ்வயமாகவே ராமனுடைய அம்பராத்துணிக்குள் வந்து ப்ர  
வேசித்தது, என்பதில் ப்ரமாணமாகும்.

युगपत्सप्तसालांश्च रघुनाथो विभेद ह ।  
पातालदानवान् हत्वा पुनस्तूणं विवेश च ॥

யாது வை வூது வோடுநு ரய்தாகோ விதெஷதி து ।  
வாதாடுதாநவாநு மக்கா வாதநவை-உணம் விவெசர அ ॥

யுகபத்ஸப்தலோலாம்சு ரகுநாதோ பிபேத து ।  
பாதாலதாநவான் ஹத்வா புங்கணம் விவேச ச ॥

என்ற மற்றொரு வசனமும் மேல் சொல்லிய விஷயத்தில் ப்ர  
மாணமாகும்.

இவ்விதம் வால்மீகி மஹர்ஷி ஸமாதி சகா-ஸ்லீனுல்  
நேரில் பார்த்த ப்ரத்யக்ஷ ப்ரமாணம், நாரத மஹர்ஷியில்  
ஒன்றைய உபதேச வசனம், அபியுக்தர்களுடைய ஸம்ப்ரதாய  
வாக்கியம், ஸ்காந்த புராண வசனம், முதலான வை  
ராமபாணமானது ரொம்பவும் அகிந்த்யமான வைபவத்  
தோடுகூடி, சேதனமாயும், பரசக்தியோடு கூடினதாயும்  
உள்ள அதிஷ்டான தேவதையினாலும் அதிஷ்டித மென்றும்,  
மஹா மந்த்ரங்களால் ஸம்ஸ்கருத மென்றும், அக்காரணத்  
தால் ஸர்வலோகங்களுக்கும் டுஜ்யமான தத்வமென்றும்,  
வெளியாகிறது.

இவ்விதம் ராமன் ஸப்த ஸாலங்களையும் பேதித்த வைபவத்தைப் பார்த்து ஸாக்ரீவன் பரமாச்சர்ய மடைந் தான். ஒரே காலத்தில் ஸப்தஸாலங்களையும் பேதிக்கிற சக்தி வாலிக்கு இல்லை யென்பது ஸாக்ரீவனுக்குத் தெரிந்த விஷயம். ஒரே முஹம்ரத்தத்தில் ஸப்த ஸாலங்களை யும் பேதிக்கிற சக்தியை ராமரீடம் பார்த்தவுடன் ஸாக்ரீவன் பரமாச்சர்யத்தை அடைவதற்கு ஒன்றும் தடையாகாது. அடைந்தது ந்யாயம்தான். உடன் பூமியில் விழுந்து ராமனுடைய பராக்ரமத்தில் ஸந்தேஹுத்தை அடைந்த தன் னுடைய பாபம் நசிப்பதற்காக ராமனுடைய இரு பாதத் திலும் சரணாக்கி செய்து, பிறகு அஞ்ஜலி பந்தம் செய்து கொண்டு ராமரீடப் பார்த்து ஸாக்ரீவன் சொல்லுகிறான்.

‘ராமா! நீ பரமதர்மக்ஞன. உன்னுடைய கர்மாவினால் நான் பரம ஸந்தோஷத்தை அடைந்தேன், ஸர்வாஸ்தரங் களையும் அறிந்தவர்களுக்குள் நீ ச்ரேஷ்டன் என்று நான் தீர்மானித்துவிட்டேன. நீ மஹா குரன், இந்தரன் உள்ள எல்லா தேவர்களையும் கொல்வதற்கு நீ ஸமர்த்தனக இருக்கும் பொழுது இந்த வாலியைக் கொல்வதில் யாதொரு ஆயாஸமும் உனக்கில்லை என்று நான் எண்ணுகிறேன். நீ ஒரே பாணத்தால் ஒரே காலத்தில் ஏழு ஸாலவரு ஷங்களையும் பேதுத்துத்தள்ளி மலையையும் பேதித்து, பூமியை யும் பேதிததாய், அப்பேர்ப்பட்ட உனக்கு எதிரில் யார் தான் யுத்தத்தில் நிறகமுடியுமா? நீ அஸஹாய குரன் என்பது நிச்சயம்தான். என் மனதிலுள்ள துக்கங்களெல்லாம் போய் விட்டன. அளவிட முடியாத ஆங்கதமும் உண்டாகிவிட்டது. இந்தரனுக்கும் வருணனுக்கும் ஸமானமான உணை நான் ஸாஹ்ருத்தாக அடைந்ததினுலேயே ஸகலவிதமான புருஷார்த்தங்களும் எனக்கு ஸ்வாதீனமாகிவிட்டன. இப்பொழுதே ப்ரராதரு ரூபியான வாலி யென்ற என்னுடைய சத்ருவை நீ வதித்து அந்த ஜயத்தையும் உண்ணிடத்தில் நான் பார்த்து ஆவந்திக்கவேண்டும். உண்ணிடம் அஞ்ஜலி பந்தத்துடன் என்னுடைய க்ருதக்ஞதையையும் தெரிவித்துக்

கொள்கிறேன்?' என்று சொன்னான். ராமனும் ஸாக்ரீவ னுடைய வார்த்தையைக் கேட்டு பரம ஸந்தோஷத் துடன் ஸாக்ரீவனை ஆலிங்கனம் செய்து கொண்டு லக்ஷ்மண னுடைய ஸம்மதத்தையும் அநுஸரித்து "ஸாக்ரீவா, இந்த முஹார்த்தத்திலேயே கிஷ்டிக்தைக்குப் புறப்படுவோம். நீ முதலில் போய் வாலியை யுத்தத்திற்கு ஆஹ்வானம் செய்து வித்தமாக இருந்துவா" என்று ஸாக்ரீவனிடம் ராமன் சொல்லிவிட்டு, ஸாக்ரீவன், ராமன், லக்ஷ்மணன், இவர்களும் ஆஞ்ஜனேயஸ்வாமி முதலானவர்களும் கிஷ்டிக்தைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். கிஷ்டிக்தையின் ஸமீபம் சென்றவுடன் ஸாக்ரீவனை மாத்ரம் கொஞ்சம் முன்பு நிற்க வைத்து விட்டு, ராமன், லக்ஷ்மணன் மற்று மெல்லோருமாக தன் தன் தேவுத்தை நிபிடமான வருஷங்களுடைய நடுவில் வைத்து நின்று கொண்டு வாலியீனுடைய த்ருஷ்டிக்கு யோக்யமாகாமல் மறைந்திருந்தார்கள். ஸாக்ரீவனே கோரமான சப்தம் போட்டுக்கொண்டு வாலியை யுத்தத்திற் கழைத்தான். வாலியரும் ஸ்வரத்தால் ஸாக்ரீவனை நிற்கு அறிந்து கொண்டு பரம்காரத்துடன் அந்தப்புரத்திலிருந்தும் வெளிக் கிளர்ப்பி ஸாக்ரீவனுக்கு அபிமுகமாக வந்தான். வாலியான வன் குழையிலிருந்து வெளிக்கிளம்பி வரும்போது,

஭ாஸ்கராஸ்தத்யாதிவ (ஹாஸ்கராஸ்தத்தாழிவ) (பாஸ்கரோஸ்தத்தாதிவ) இந்த த்ருஷ்டாந்தமானது மஹா மேரு பரவதத்தினுடைய வட பார்ச்வத்திலுள்ள தேசங்களை முன்னிட்டுச் சொல்லப்பட்டது. மேருவினுடைய தகவினை தேசத்திலுள்ள ஐனங்களுக்கு அஸ்தமன பரவதம் எதுவோ அதுதான் மேருவின் உத்தர பார்ச்வத்திலுள்ளவர்களுக்கு உதய கிரியாக ஆகும். அஸ்த தடத்தில் ஸமர்யன் இருக்குங்காலத்தில் நஷ்டமான கிரணங்களோடு கூடினவனுக்கக் தானிருப்பான். அந்த அஸ்த தடத்திலிருந்து உசிக்கிற ஸமர்யனும் மேருவின் தகவினை பார்ச்வத்திலுள்ள ஐனங்களுக்குப் புலப்படாதவன் என்பது ப்ரஸித்தமானது. அதுபோல் குகைக்

குள் வாலி இருக்கும்பொழுது அஸ்த தடத்தை அடைந்த ஸுவர்யன் மாதிரி இருந்தான். குறைவிலிருந்து கிளம்பி ஸாக்ரீவனுடன் யுத்தத்திற்கு வரும்பொழுது அஸ்த தடத்தி விருந்து அவதரித்த ஸுவர்யன் மாதிரியாக ஆனான். அஸ்த தடத்திலிருந்தும் அவதரித்த ஸுவர்யன் மேற்கூரையை உத்தர பார்ச்வத்திலுள்ள ஜனங்களுக்கு த்ருச்யமாக ஆனாலும் தக்கிண பார்ச்வ ஜனங்களுக்கு அத்ருச்யங்கத்தான் இருப்பான். ஸுவர்யன் அத்ருச்யன் என்ற அம்சத்தில் இதை த்ருஷ்டாந்தமாக எடுத்துக் கொள்ளவேண்டும். அதனால் ஸாக்ரீவனுடே யுத்தத்திற்கு வந்த வாலி ஜனங்களுக்கு அத்ருச்யங்கிவிடுவான்; நஷ்டமாகப்போய் மறைந்துவிடுவான். ஸாக்ரீவனுக்குத்தான் யுத்தத்தில் ஜயம் என்பதை இது ஸுசிப்பிக்கின்றது.

பிறகு வாலிக்கும் ஸாக்ரீவனுக்கும் கோரமான யுத்தம் நடை பெற்றது. அந்த இருவர்களும் செய்யும் யுத்தம் மானது ஆகாசத்தில் புதனும் அங்காரகளும் செய்யும் யுத்தம் போலும் தோன்றியது. இவ்விதம் வெகு காலம் வரையிலும் ஒருவருக்கொருவர் கோபத்தை அடைந்து கைகளாலும் முஷ்டிகளாலும் அடித்துக்கொண்டு போர் செய்தார்கள். ஸீராமனும் அந்த இருவர்களையும் பார்த்து வாலியார், ஸாக்ரீவன் யார், என்று பிரித்துத் தெரிந்து கொள்ள முடியாமல் கஷ்டப்பட்டார். ஸாக்ரீவனும் வாலியும் அச்சினீ தேவதைகளைப் போலவே ஸமானமான இங்கிதம், ரூபம், சேஷ்டை இவைகளோடு கூடிக்கொண்டிருந்த படியால் அதிகமான பழக்க மில்லாதவர்கள் பிரித்து அறிந்து கொள்வது சரமம்தான். அதனால் பகவானுன ஸீராமன் பரணப்ரயோகம் செய்யாமலிருந்துவிட்டார். இந்த ஸந்தர்ப்பத்தில் ஸாக்ரீவனு வாலியினால் மிகவும் முஷ்டிகளால் குத்தப்பட்டு ரத்தத்தைக் கக்கிக்கொண்டு ராமரைக் கவனித்துப் பார்த்தும் த்ருஷ்டிக்கு யோக்யமாக ராமன் ஆகாத காரணத்தாலும், வாலியோடு எதிர்த்து தன்னால் யுத்தம் செய்ய முடியாததாலும், ரிச்யமுக பர்வதத்தை நோக்கி ஒடிடு

விட்டான். வாலியோ மதங்க மஹரிவியினுடைய சாப பயத்தால் ஸாக்ரீவனை அநுஸரித்து ஓடி வராமல் திரும்பிக் கிண்கிந்தைக்கே வந்துவிட்டான். ரிச்யமுக பர்வதத்தின் தாழ்வரையிலுள்ள ஒரு பெரிய காட்டிற்குள் ஓடி மறைந்து கொண்டிருந்தான். ராமனும், லக்ஷ்மணனுடைம், ஆஞ்ஜைனேயர் முதலானவர்களோடும் அந்த மஹாவனத்திற்குள் ப்ரவேசித்து ஸாக்ரீவனைக் கண்டு பிடித்தார்கள். ஸாக்ரீவனும் ராமனுடைய எதிரில் மிகவும் வஜ்ஜையுடன்,

ஆஹ்யஸ்வேतி மாஸுக்தா ஦ர்ஶியித்வா ச விக்ரமஸ् ।

வைரிணா ஘ாதயித்வா ச கிமி஦ார்நீ த்வயா கூதஸ् ॥

அுஹ்யஸ்வேதி ஹஸுக்தா தூபா-யிக்வா அ சிக்ரு-உடி ।

வெவரிணா வாதயிக்வா அ சிலிசா-நீ-உ கூதஸ் ॥

ஆஹ்யஸ்வேதி மாஸுக்தா தர்சயித்வா ச விக்ரமம் ।

வெவரிணா காதயித்வா ச சிமிதா-நீ-த்வயா கூதஸ் ॥

“ராமா, வாலியை யுத்தத்திற்குக் கூப்பிடும்படியும் என்னை ஏவிவிட்டு வாலிமூலமாக எனக்கு ஏராளமான குத்துகளையும் அடிகளையும் வாங்கிக்கொடுத்து, வாலியைக் கொல்லும் படியான பராக்ரமம் உனக்கிருந்தும் நீ இவ்விதம் உதாரணமாக இருந்ததின் காரணம் ஒன்றும் தெரியவில்லை. உன் னுடைய அபிப்பிராயம் என்ன வென்பதை யாரால் அறிய முடியும்! நான் உன்னிடம் அஞ்ஜலி பந்தனம் செய்து கொண்டு வாலியைக் கொல்ல வேண்டுமென்று ப்ரராத்திக்கிற காலத்திலேயே வாலியைக் கொல்லுவது ஸாதயமில்லை யென்று சொல்லியிருந்தால் நான் வாலியை யுத்தத்திற்கு அழைத்திருக்கமாட்டேன். இவ்விதம் அடிப்பட்டு மிருக்கமாட்டேன்” என்று மிகவும் தென்ய பாவத்துடன் ஸாக்ரீவன் சொன்னான். ராமனும் அவ்விதம் ஸாக்ரீவன் சொல்லுவதைக் கேட்டு ஸாக்ரீவன் தன்னை சரணைக்கி அடைந்தும்

நம்மால் இவ்வளவு வரை கஷ்டப்படும்படி நேர்ந்ததே என்று தானும் தைன்ய பாவத்தை அடைந்து ஸாக்ரீவனைப் பார்த் துச் சொல்லுகிறார். “ஸாக்ரீவா! நீ கோபித்துக் கொள்ளக் கூடாது.

அலங்காரேண வேஷேண ப்ரமாணேந மதேந ச !  
 த்வं ச சுப்ரிவ வாலி ச ஸதஶௌ ஸ்஥: பரத்பரம् ॥  
 ஸ்வரேண வர்ச்சா சைவ ப்ரேக்ஷினேந ச வாநர ।  
 விக்ரமேண ச வாக்யை விர்க்கிவா நோபலக்ஷயே ॥  
 தத்தோऽஹ் ரूபஸாட்சயாத் மோஹிதோ வாநரோத்ம ।  
 நோத்ஸுஜாமி மஹாவேங் ஶர் ஶத்ருநிவர்ஹணம் ॥

சுயாகாரீண வெளேஷனை பூஞாளைத் தமதீந அ ।  
 சுயா அ ஸாக்ரீவ வாலீ அ ஸாக்ரீவாள ஸூஃ பாராவாழி ॥  
 ஸாளை வது-ஒள்ள செலுவை செலுதீந அ வாநரா ।  
 விக்ருதேஷனை அ வாளெக்ரூப்ப வீக்கிஂ தா தொவுடுக்கூடியே ।  
 தத்தாத்தம் ரா-மூரவாரா-பாஞ்சாகி சொல்லி தொ வாநரோத்த ॥  
 தொகூப்புஷாதி ஜஹாவெற்ற பாரா-பாத்து-நிவெற்றுண்டி ॥

அலங்காரேண வேஷேண ப்ரமாணேந கதேந ச !  
 தவம் ச ஸாக்ரீவ வாலீ ச ஸத்ருசௌ ஸ்த: பரஸ்பரம் ॥  
 ஸ்வரேண வார்ச்சாசைவ ப்ரேக்ஷினேந ச வாநர ।  
 விக்ரமேணச வாக்க்யைசச வ்யக்திம் வா நோபலக்கூடியே ॥  
 ததோஹம் ரூபஸாத்தருச்யாத் மோஹிதோ வாநரோத்தம ।  
 நோத்ஸுஜாமி மஹாவேகம் சரம் சத்ருநிபர்ஹணம் ॥

நான் வாலியைக் கொல்லாததற்குக் காரணத்தைச் சொல்லுகிறேன் கேள். நீயும் வாலியும் அலங்காரத்திலோ, ஆகாரத்திலோ, உயரத்திலோ, நடையிலோ, ஸ்வரத்திலோ தேஜஸ்ஸிலோ, பார்வையிலோ, பராக்ரமத்திலோ, ஸமாளமாகவே இருக்கிறீர்கள். உங்கள் இருவர்களுடைய ரூபஸாத்தருச்யத்தால் நான் வ்யாமோகத்தை யடைந்து யார் வாலி, யார் ஸாக்ரீவன். என்று பிரித்துத் தெரிந்துக்கொள்

ஊத காரணத்தால் நான் பாணப்ரயோகம் செய்யவில்லை. உன்னைப்பார்த்து \* வாலி யென்ற ப்ராங்கியினால் பாணப்ரயோகம் செய்துவிட்டால் மூலத்திற்கே நாசம் வந்துவிடுமே யென்ற பயம் என்னை மிகவும் பாதித்தது. யாருக்கு நான் அபயப்ரதானம் செய்தேனே அவனையே கொன்ற மஹா பாபத்தை அடைந்தவனுக ஆகிவிடுவேன்.

த்தாமயவஷா நாம பாதக் மஹாந்தா

இத்தாலும்யவலொநால் வாதகூ ஒஹா அழிதே !

தத்தாபயவதோ நாம பாதகம் மஹதுச்யதே !

என்ற சாஸ்த்ரமானது ‘தன்னால் அபயப்ரதானம் கொடுக்கப்பட்ட ஒருவளைச் கொன்றுல் அந்த பாபத்தை மஹா பாதகம் என்று சொல்லுகிறது. அந்த சாஸ்த்ரத் திற்குத்தான் நான் பயந்தேன். நான், என் தர்மபதனியான ஸீதை, ப்ராண துலயமான லக்ஷ்மணன், மூவர்களும் உன் னுடைய அதினைமாகத்தான் இருக்கிறோம். இந்த அரண்யத் தில் எங்களுக்கு உன்னைத் தவிர வேறு கடியே யில்லை. மறு படியும் யுத்தத்திற்குச் சென்று வாலியை ஆஹ்வானம் செய்து யுத்தத்தை ஆரம்பம் செய். நீ கொஞ்சங்கூட என்னிடம் சங்கையை அடைய வேண்டாம். இந்த ஸ்மிஷத் திலேயே நான் வாலியைக் கொன்று விடுகிறேன். ஆனால் எனக்கு ஸ்பஷ்டமாய் ‘நீ வாலி இல்லை. ஸாக்ரீவன்தான்’ என்று எனக்குத் தெரிந்து கொள்ள ஒரு அடையாளத்தைச் செய்து கொண்டு யுத்தத்திற்குப் புறப்படு” என்று சொல்லி விட்டு லக்ஷ்மணனைக் கூடப்பிட்டு ‘லக்ஷ்மணே, கஜபுஷ்பி என்ற கொடியானது ஸமீபத்தில் அதிகமா வருத்தியாகிக் கொண்டு வருவதைக் கவனித்தாயா? அந்தக் கொடியை அறுத்து ஸாக்ரீவனுடைய கழுத்தில் திருடமாகக் கட்டிவிடு.” என்று ராமர் சொன்னார். லக்ஷ்மணன் உடன் மலை ப்ரதேசத்தில் படர்ந்து கொண்டிருக்கும் கஜபுஷ்பி யென்ற வதையை அறுத்து ஸாக்ரீவனுடைய கழுத்தில் கட்டி அலங்கரித்தார்.

கழுத்தில் கட்டப்பட்ட அந்த வகையோடு ஸாக்ரீவனுள் வன் ஆகாசத்தில் சந்திரன் நகூதரமாலையினுல் அவங்கரிக்கப் பட்டதுபோல் விளங்கி, மேகமானது ஸந்த்யா காலத்தில் கொக்குகளுடைய வரிசைகளால் சூழப்பட்டதானால் எவ்விதம் விளங்குமோ அது போலவும் ஸாக்ரீவன் புலப்பட்டான். இவ்விதம் கஜபுஷ்டி யென்ற வகையினுல் அவங்கரிக்கப்பட்ட கண்டத்தோடு சூடினவனுயிருந்துகொண்டு, ராமனுடைய வார்த்தையை நம்பி, ராமனுடன் கிஷ்ணிக்கைத்தக்குச் சென்றுன். ரிச்ய மூகபார்வதத்திலிருந்தும் ராமன் ஸாக்ரீவனே இம் வகைமணஸ்வாஸியோடும், தனுஷ்பாணியாக உக்ரமான பாணங்களை ஸ்வீகரித்துக்கொண்டு கிஷ்ணிக்கைத்தக்குச் சென்றார். ஸாக்ரீவன் ராமனுக்கு முன்பு சென்றான். ஸாக்ரீவனை அநுஸரித்து வகைமணஸ்வாஸி, முழுமான், நளன், நீலன், முதலான வர்கள் சென்றார்கள்.

போகும் வழியில் அழகான ஒரு அரண்யத்தைப் பார்த்து ராமன் ஸந்தோஷத்துடன் ஸாக்ரீவனைப் பார்த்து “இந்த உத்யானவனம் யாருடையது?” என்று ப்ரச்னம் செய்தார். ஸாக்ரீவனே, ‘ஸ்ப்தஜனான் என்ற ஏழு மஹர் ரிவிகள் இங்கு தபஸ்ஸைச் செய்து வந்தார்கள். சீர்வாஸனம் போட்டுக்கொண்டு ஏழு நாளைக்கொருதரம் வர்ய பக்ஷனம் செய்து கொண்டு மஹா தபஸ்வியாக எழுநாறு வருஷகாலமாக இருந்து வருகிறார்கள். இந்த ஆச்சரமத்திற்குள் பக்ஷிகளோ, மருகங்களோ, யாதொன்றும் ஸஞ்சரிப்பதில்லை. இந்த ரஹஸ்யத்தை அறியாமல் யாராவது இந்த அரண்யத்தில் ப்ரவேசித்துவிட்டால் பிறகு திரும்பிப் போவதில்லை. இவ்விடத்திலே நசித்துவிடுவார்கள். வாத்யங்களைல்லாம் கோவிப்பறதைக் கவனித்திர்களா! த்ரேதாக்னிகள் ஜ்வலிக்கின்றன. ஸகுணப்ரம்ம உபாஸனத்தாலும், கர்மானுஷ்டான மஹிமையினுலும், ஸ்வர்க்கம் முதலான புண்யலோகம் சென்று அந்த லோகங்களில் திவ்யமான போகபோக்யாதிகளை அநுபவித்துவிட்டு,

யோக மஹிமையினால் சரீராந்தரத்தை க்ரஹித்துக்கொண்டு திவ்யமான அப்ஸரஸ்ஸாகளுடன் அனேக ஸித்த புருஷர்கள் இந்த உத்யான வனத்தில் கரீடித்து வருகிறார்கள் என்ற வருத்தாந்தமோ, அனுத்திகாலமாகக் காதில் கேழ்க்கப் படுகின்றது. மஹான்களிருக்கும் உத்யான வனமானதினால் அந்த மஹான்களை உத்தேசித்து லக்ஷ்மணனுடேகூட ஸாஷ்டாங்க நமஸ்காரத்தைச் செய்துவிட்டுப் போவோம்.

பிணமந்தி ஷ்டேஷாஂ ஸுளிநாம் மாவிதாஸ்மநாஸ் ।

ந தேஷாஸ்மும் கிஞிது ஶரீர ராம வைஷ்யதே ॥

வ௃ணைக்கி வெற்றுத்தத்தாஂ சாந்தாஂ ஷாவிதாத்தாாடு ।  
ந தத்தாஷிப்பாலாஂ சினிதிக் பர்ஸீரை ராம ஆர்பாத்த ॥

பரணமங்கி நம்யேதேஷாம் முநீாம் பாவிதாத்மாம் ।

ந தேஷாமசபம் கிஞ்சித் சரீரே ராம த்ருச்யதே ॥

ராமா, இந்தப் புண்யவான்களுக்கு யார் ஒரு நமஸ்காரத்தைச் செய்கிறார்களோ, அவர்களுடைய சரீரத்தில் ரோகம் முதலான அசுபமே ஏற்பட ந்யாயமில்லை. ரோகம் இருங்காலும் போய்விடும். அவ்விதமே பல தடவைகளில் அனேக புண்யவான்கள் அநுபவித்திருக்கிறார்கள். அக்காரணத்தால் லக்ஷ்மணனுடன் தாங்களும் நமஸ்கரிக்கவேண்டுமென்று நான் வற்புறுத்துகிறேன்.” என்று ஸாக்ரீவன் சொல்ல, ராம னும் லக்ஷ்மணஸ்வாமியோடுகூட அந்த மஹர்ஷிகளை உத்தே சித்து ஸாஷ்டாங்க நமஸ்காரங்களைச் செய்து ப்ரஸன்னமான மனதோடு கூடினவர்களாய் ஸாக்ரீவனை முன்னிட்டுக் கொண்டு ஸப்தஜனாச்ரமத்திலிருந்தும் வெகுதூரம் கடந்து கிஷ்கிந்தா நகரத்திற்குச் சென்றார்கள்.

தத்ஸ்து ராமாநுஜராமவாநரா: பிராஷ்வ ஶஸ்திராக்தேஜஸः ।

புரீ ஸுரேஶாஸ்மஜவிர்யபாலிதாஂ வ஧ாய ஶாஸ்திரோ: புனராகதாஸ்ஸஹ ॥

தத்துவூரூபாதாஜராசிவாதநரா: புற்று ஷதி ராவுரூபாதி  
தாகடிதெஜஸ: ।  
வாரீஂ வாரேசாதஜவீயத்வாயிதாஂ வயாய பரதூ:  
வாதநாமதாவுஸம ॥

தத்துவூரூபாதாஜராசிவாதநரா: ப்ரக்ருஹ்ய சஸ்த்ராண்யுதிதார்கயதேஜஸ: ।  
புரீம் ஸாரேசாதமஜீவியபாலிதாம் வதாய சதரோ: புநாகதாஸ்ஸஹ ॥

ராமன், வகுமணன், ஸாக்ரீவன் முதலான வானர ச்ரேஷ்டர்கள் எல்லோரும் உக்ரமான சஸ்த்ரங்களை க்ரஹித் துக் கொண்டு சத்ருக்கஞக்கு பயங்கரமான தேஜஸ்ஸினாலும் ஜ்வலித்துக்கொண்டு இந்தர குமாரனுன் வாலியினால் பரி பாலிக்கப்பட்டுவரும் கிஷ்கிந்தா நகரத்திற்கு, சத்ருவான வாலி யைக் கொல்வதற்கு வந்து சேர்ந்தார்கள். ராமன் முதலான வர்கள் ஸாக்ரீவனிடம் வாலியை யுத்தத்திற்கு ஆற்றவானம் செய்யும்படி ஆக்ஞாபித்துவிட்டு, அவர்கள் வருஷங்களுடைய கூட்டத்தில் மறைந்து விள்ளு வந்தார்கள். ஸாக்ரீவ னுடைய தருஷ்டிக்கு மாத்ரம்தான் புலப்படும்படியான கௌசலத்தோடு ராமன் மின்று வந்தார். ஸாக்ரீவன் கிஷ்கிந்தா நகரத்திற்குச்சென்று கோரமான சப்தத்தால் வாலியை யுத்தத்திற்கு கழைத்தான். வாலி வருவதற்குமுன் ராமனையும் பார்த்து “தூர்க்கமான கிஷ்கிந்தா நகரத்திற்குள் ப்ரவேசித்து விட்டோம். வாலியை வதம் செய்வதாய்த் தாங்கள் ப்ரதிக்கனா செய்திருக்கிறீர்கள். அந்த ப்ரதிக்கனாயை ஸபலமாகச் செய்யவேண்டும்” என்று சொன்னான். ராமனே ஸாக்ரீவனைப் பார்த்து “வாலியின் நிமித்தமாய் இனி நீ பயத்தை அடையவேண்டாம். என் கண்ணிற்கு வாலி புலப்பட்டவுடன் ஒரே பாணத்தால் நான் அவனை வதித்து விடுகிறேன். ஸப்தஸால வருஷங்களை நான் பேதித்ததின் மூலமாக வாலியைக் கொல்லும் பராக்ரமம் என்னிட மிருக்கிற தாய் நீயும் நம்பியிருக்கிறேய். நான் செய்த ப்ரதிக்கனாயை ஸபலமாகச் செய்து விடுகிறேன். நீ தாமத மன்னியில் எவ்விதமான சப்தத்தால் வாலியை வெளியில் வரும்படி செய்ய

முடியுமோ, அவ்விதமான கோரமான சப்தத்தைச் செய்து வாலியை உன் ஸமீபம் வரும்படி செய்யவேண்டும்” என்று சொன்னார். ஸாக்ரீவனும் உடன் கோரமான சப்தங்களைச் செய்துகொண்டு அண்டக்டாஹமே பேசுக்கும்படியாகச் செய்தான். பசுப்ரஸி மருகங்கள் பயந்து ஆங்காங்கு ஓடி விட்டன.

ततस्स जीमूतगणप्रणादो नादं श्वसुष्वस्त्वरया प्रतीतः ।  
सूर्यात्मजशशौर्यविवृद्धतेजाः सरित्पतिर्वाऽनिलचञ्चलोर्मिः ॥

ததலூ ஜீலுதமணபுணாதூ நாதுஷ்வீதாஞ்சாரயாபுத்தः ।  
ஸுமியாதூதூஜபெராயதுவிவுசிதெஜா ஷரிதுதிவதாதநி  
      ஏதாஷுதோழிது ॥

ததஸ்ஸ ஜீருதகணப்ரண்ணதோ காதம் ஹ்யமுஞ்சத் தவரயாப்ரதிதः ।  
ஸுமியாதமஜுச்செளர்யவில்ருத்தெஜா: ஸரித்பதிர்வாங்லசஞ்சலோர்மிஃ ॥

மேகம்போல் கர்ஜித்துக்கொண்டு வெகு வேகமாக ஸிம்ம நாதத்தைச் சப்திக்கும் ஸுமர்ய புதரானு ஸாக்ரீவன், வாயுவினுடைய ஸம்பந்தத்தால் சஞ்சலமான அலைகளோடு கூடின கடல்போல், ஸெளர்யத்தால் வருத்தியடைந்த தேஜ ஸ்ளோடு கூடினவனுக விளங்கிவந்தான். வாலியோ அந்தப் புரத்தில் தாரை முதலான ஸ்தரீகளுடைய நடுவில் கர்மித்து வந்தான். அந்த ஸந்தர்ப்பத்தில் மேகம் போல் சப்திக்கின்ற ஸாக்ரீவனுடைய சப்தத்தைக் கேட்டதும் மிகவும் பொருமையை அடைந்தான். ஸாக்ரீவனுடைய சப்தமானது ஸ்தரீகளுடைய நடுவிலிருக்கும் தனக்கு ஒரு பரிப வத்தை செய்துவிட்டதாகவும் சினைத்தான். ‘இப்போது தான் நம்மால் அடிபட்டு ஓடின ஸாக்ரீவன் மறுபடியும் இவ் வளவு தைர்யத்துடன் நம்மை யுத்தத்திற் கழைக்கிறோனே! இதனுடைய மர்மம் என்னவோ என்று வெகுகாலம் சிந்தித் தான். மஹத்தான தன்னுடைய மதமும் உடன் நஷ்டமாகி விட்டது. தனக்கு எவ்விதமான கதியேற்படுமோ என்ற

பிதியையும் அடைந்துவிட்டான். ஆகிலும் ஸாக்ரீவனுடைய விஷயத்தில் அவனுல் அடக்க முடியாததான் கோபமும் ஒரு பக்கத்தில் வந்து சேர்ந்தது. கோபத்துடன் யுத்தம் செய் வதற்காக வெளிக்கிளம்பி விட்டான். அந்த ஸந்தர்ப்பத்தில் தாரையானவள் வாலியைக் கெட்டியாய்ப் பிடித்து இழுத்து ஆலிங்கனம் செய்து கொண்டு, ஹிதமான வரச்த்தையைச் சொல்ல ஆரம்பித்தாள். “நாதா, காட்டாற்றில் வரும் ப்ரவா ஹம்போல் அஸஹ்யமான கோபம் தங்களுக்கு வந்துவிட்டதே! அதைத் தாங்கள் அடக்கிக் கொள்ளவேண்டும். ஸமீ பத்தில் தங்களால் விரட்டப்பட்ட ஸாக்ரீவன் மறுபடியும் தங்களை யுத்தத்திற்கு அட்டஹாஸம் செய்து அழைப்பதைப் பார்த்தால் எனக்கு ஒரு பெரிய சிந்தையை உண்டு பண்ணு கிறது. இப்பொழுது நடு ஸிசியில் எதற்காகத் தாங்கள் யத் தத்திற்குக் கிளம்பவேண்டும்? காலையில் எதிரியின் பலத்தை யும் பரீக்வித்துக்கொண்டு ஸாக்ரீவனேஞ்டு யுத்தம் செய்வதல் வவா நீதிக்குப் பொருத்தமாகும்! ஸாக்ரீவனுடைய சப்தத் தையும் அட்டஹாஸத்தையும் பார்த்தால் அவனுடைய தைர் யத்திற்குக் காரணத்தை அல்பாமாக நான் ஸினீக்கவில்லை. ஒரு பெரிய சூரணுடைய ஸஹாயத்தை அவலம்பித்துத்தான் இவ்வளவு தைர்யத்துடன் அலகஷ்யமாகத் தங்களை யுத்தத் திற்கழைக்கிறுன் என்று நான் ஸினீக்கிறேன். இந்த விஷயம் கொஞ்சநாள் முன்பே என் காதில் பட்டிருக்கிறது அங்கதன் என்ற நமது குமாரன் கொஞ்சநாள் முன்பு தனது ஸகாக்களோடு அரண்யத்தில் ஸஞ்சரிக்கும் காலத்தில் நமக்கு மிகவும் பரியமான ஒரு சாரபுருஷன் அங்கதனிடத்தில் ‘அங்கதா, அயோத்திபதியான தசரதசக்ரவர்த்தியின் குமாரர் களான, ராமன், லக்ஷ்மணன், என்ற இருவர்கள் ரிச்யமுக பர்வதத்தில் ஸாக்ரீவனுக்கு பரியத்தைச் செய்வதான் உத் தேசத்துடன் அக்னி ஸாக்ஷிகமாக ஸாக்ரீவனேஞ்டு ஸக்யம் செய்து கொண்டு ரிச்யமுகபர்வதத்தில் வாஸஞ் செய்து வருகிறார்கள். இருவர்களும் மஹாபராக்ரமசாலிகள். யுத்தத்தில் ஸிகரற்ற ஸௌர்யத்தோடும் கூடியவர்கள்

உன் தகப்பனுரான வாலியை ஜாகளுக்கு இருக்கும்படி இந்த வருத்தாங்தத்தைச் சொல்லி ஏற்பாடு செய்' என்று அந்த சாரபுருஷன் சொன்னதாக அங்கதன் என்னிடம் தெரிவித்துக் கொண்டான். அதிலிருந்துமே நான் பெரிய கவலையுள்ளவளாகத் தானிருந்து வருகிறேன். அது இப்பொழுது அநுபவத்தில் ஸத்யமாகிவிட்டது. அவ்வித மானா ஸஹாய ஸம்பத்தியில்லாதபோனால் ஸாக்ரீவனுக்கு இவ்வளவு தைர்யம் ஏற்படக் காரணமேயில்லை. அப்படி ஸாக்ரீவனுக்கு ஸஹாயமாக ஏற்பட்டிருக்கும் ராமனே மஹாகுரன் என்றும் லோகத்தில் ப்ரஸித்தி பெற்றவன். மஹாப்ரளைய காலத்தில் ஸர்வஜகத்தையும் ஸம்மஹாரம் செய்கிற காலாக்னியைப் போல் ராமன் ஸாக்ரீவனுக்கு ஸஹாயம் செய்ய ஆவிர்பவித்து வந்திருக்கிறார். அவ்வித மிருக்கும் பொழுது அவஸரமாக யுத்தத்திற்குத் தாங்கள் கிளம்பிப்போவது எனக்கு அவ்வளவு உசிதமாகத் தோன்ற வில்லை. ஆகையால் தாங்கள் போகக்கூடாது" என்று வாலியைத் தாரை தடுத்தாள். தாரையினுடைய வார்த்தையை லக்ஷ்யம் செய்யாமல், ஸாக்ரீவனுடைய விஷயத்தில் வாலி அஸஹ்யமான கோபத்தை அடைந்து "ஓம் ப்ரியே! நானும் அந்த ராமனைப்பற்றிக் கேழ்விப்பட்டிருக்கிறேன். ஸாக்ரீவனைப் போல் ராமனும் ராஜ்ய ப்ரஷ்டந்தான். ராமனுடைய பிதாவான் தசரதர் ராமனுக்குப் பட்டா பிஷேகம் செய்வதாக ஏற்பாடு செய்திருக்கும் பொழுது, கைகேயிதேவி என்ற பெயருள்ள ஒரு ஸ்த்ரீயானவள் ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடைபெறுமல் செய்து, அரண்யத்திற்கும் ராமனை விரட்டிவிட்டாள். அந்த ஸ்த்ரீக்கு பயங்கு இந்த ராமனும், தம்பியோடும், மனைவியோடும் அரண்யத்திற்கு வந்து விட்டார்.

ஸ்ரக்ணீயஶக்தி கீ ஹெ: பரங்கணி ।

வீராஷ்டினே உவழஶக்தி வீரை செல்தா: வராஷ்டினே ।

ஸ்வராஷ்டினேப்யசக்தஸ்ய கோ ஓஹது: பராஷ்டினே ।

என்ற நீதியை அருளவித்து, தனக்கு வந்த ஆபத்தை நிவர்த்தி செய்து கொள்ள முடியாதவன் அங்யனையா ரக்ஷிக்கப் போகிறான்! நீ ஸ்தீ ஜாதியானதினால் மனதிற்கு தைர்யம் போதவில்லை. ஆகையால் என்னை நீ வீட்டைக்கத் தடுக்கவேண்டாம். ஒரு முஹமார்த்தத்தில் ஸாக்ரீவனை யமலோகத்திற் கனுப்பிவிட்டு வந்து சேருகிறேன்” என்று சொல்லிவிட்டு பலாக்ரஹமத்தோடும், மஹா கோபத்துடனும், தாரையினுடைய கையை மீறிக்கொண்டு வெளியில் கிளம்பினான். ஆகை மூம், தாரை வாலியை விடவில்லை. பிறகும் வாலிக்கு ஹிதோபதேசம் செய்தாள். “ராமனைத் தாங்கள் ஸாமான்ய புருஷனாக நினைக்கக்கூடாது. என் புத்தியினால் மாத்ரம் நான் ராமனுடைய தத்வத்தை அறிந்தவள்ளல். ஒரு ஸந்தர்ப் பத்தில் அனேக மஹான்கள் மூலமாகவே ராமனுடைய பரதத்வத்தை நான் அறிந்தவள். அதனுடைய தத்வத்தை உங்களுக்கு நான் கொஞ்சம் சொல்கிறேன். அதைக்கேட்ட பிறகு உங்கள் உசிதம் போல் செய்யலாம்” என்று ஸமாதானப் படுத்திவிட்டு ராமனுடைய பரதத்வத்தைத் தாரை வாலிக்கு உபதேசிக்கின்றார்கள்.

நிவாஸநாயகாஷாபூநா ஆபநாநா பரா஗தி: |

ஆர்தாநா ஸந்தியாவை யாஸநாயகமாஜநம: ||

ஜானவிஜானஸ்பந: நி஦ேஶ நிரத: பிது: |

஧ாதுநாமிவ ஶீலேந்஦: யுணாநாமாகரோ மஹாந: ||

நிவாஸவரை கஷ்டங்களையடுதாரா சூவநாதாரா வராமதி: |

சூதாநாரா ஸந்தியபை செய்யவை யபரவை செய்யக்கலாஜநா: ||

ஷுநா விஷுநாநவைங்க: நிசெபை நிரத: விதா: |

யாதாம்நாலிவ செய்யுடுத: மாணாநாலாகரோ உஹாந: ||

நிவாஸவரை கஷ்டங்களை நாம் ஆபந்ராநாம் பராகதி: |

ஆர்தாநாம் ஸம்சரயச்சைவ யசஸ்சைசபாஜநம: ||

நாந விஞாநஸம்பந: நிதேசே நிரத: பிது: |

தாதுகாயிவ சைவேந்தர: குணாமாகரோ மஹாந: ||

‘ஸாக்ரீவனுக்கு ராமன் ஸஹாயம் செய்வதுபோல் தனக்கும் ராமன் ஏன் ஸஹாயம் செய்யக்கூடாது?’ என்ற வாலி யினுடைய சங்கையை ஸாதூந் நிவாஸவூக்ஷ: (ஸாயாநாம் நிவாஸ வர்க்ஷ:) (ஸாதூநாம் நிவாஸவர்க்ஷ:) என்ற வாக்யத்தால் தாரையானவள் நிவர்த்தி செய்கிறார்கள். ராமனே ஸஜ்ஜனங்களுக்கு வருகூஷம்போல் வாஸஸ்தானமாகும் ஸ்வபாவமுள்ளவர். தாபத்தால் தடிக்கப்பட்ட புருஷன் நிமிலீ எதிர்பார்த்துக்கொண்டு வருகூஷத்தினுடைய மூல ப்ரதேசத்தை அடைந்தால்தான் அந்த வருகூஷமானது தன் நுடைய நிமிலினுல் அவனுடைய தாபத்தை நிவர்த்தி செய்து வைக்கும். வருகூஷத்தினுடைய மூலப்ரதேசத்தை அடைகிறவனும் வருகூஷத்திற்கு அநுகூலமான கார்யத்தைச் செய்வதில் புத்தி உள்ளவனுக் கிருக்கவேண்டும். வருகூஷத்திற்கு ப்ரதிகூலமாக இருந்து கொண்டு வருகூஷத்தினுடைய கிளைகளை வெட்டுகிறவனுக்கு அந்த வருகூஷமானது தன் நுடைய நிமிலீ எப்படிக் கொடுக்கும்? நிமிலீக் கொடுக்கும் கிளைகளையே இல்லாமல் செய்த மனிதனுக்கு நிமிலீக் கொடுக்கும் அவகாசம் எப்படி கீர்திடும்? ப்ரக்ருதத்தில், ராமனும் வருகூஷம்போல் ஸ்வபாவமுள்ளவர். தன்றிடத்தில் அநுகூலமான புத்தியுள்ளவனுக்குத்தான் ரக்ஷகனுக்குவார். தன்னை ப்ரபத்தி செய்தவனுக்கு யார் அநுகூலனாகவோப்ரதிகூலனாகவோ இருக்கிறார்களோ அவன்தான் பகவானுன ராமனுக்கு அநுகூலனாகவோ, ப்ரதிகூலனாகவோ ஆவான். நீயோ ராமனை ப்ரபத்தி செய்த ஸாக்ரீவனுக்கு த்ரோஹம் செய்கிறவனுனதினுல் ஸாக்ரீவனுக்கு ப்ரதிகூலமாக இருக்கும் காரணத்தைக்கொண்டு, ராமனுக்கும் ப்ரதிகூலனுக்கு ஆகிவிட்டாய். ஸாக்ரீவனுக்கு த்ரோகம் செய்த காரணத்தாலேயே, உன்னை ‘ஸாது’ என்று நினைக்க அவகாசமில்லாமல் ஆகிவிட்டது. ஸஜ்ஜனங்களுக்கு நிவாஸ வருகூஷமான ராமன், பாகவதாபசாரத்தால் தூர்ஜனங்களுன உனக்கு எப்படி ஸஹாயம் செய்வார்? ஸஜ்ஜனங்களுடைய விஷயத்தில் வருகூஷமானது எப்படித் தன்னை ஆச்சரியித்தவனுக்குத்

தாபத்தை நிவர்த்தி செய்து புதிப் பலாதிகளையும் கொடுத்து, அவனுடைய இந்தரியங்களை தருப்தி செய்து வைக்குமோ, அதுபோல் ராமனும் தன்னை ப்ரபத்தி செய்தவனுடைய விஷயத்தில், ஆத்யாதமிகம், ஆதிபெளதிகம், ஆதிதைவிகம், என்ற மூன்றுவித தாபங்களையும் நிவர்த்தி செய்து வைத்து அறம், பொருள், இன்பம், வீடு, என்ற நான்குவித புருஷார்த் தங்களையும் பலனுக்க கொடுத்து பரமானந்த பரிதன கச் செய்து வைக்கும் ஸ்வபாவபுள்ளவர். வருகூங்கள்கூட எப்பொழுதும் நிமிலைக் கொடுக்காது. இலைகள் உதிர்ந்து போயிருக்குங் காலத்தில் எப்படிடி நிமிலைக் கொடுக்கும்? ப்ரக்ருதத்தில், ராமனே கேவலம் வருகூங்மோல் மாத்ரமில்லை. நிவாஸ வருகூங்ம் என்று ராமனைச் சொல்லவேண்டும். நிவாஸம் என்ற பதத்தால் ஒரு ஸமயத்தில் மாத்ரம் தன்னுடைய பாஹுச்சாயையினால் பக்தனை ரக்ஷிக்கிறவர் என்பதில்லை. எப்பொழுதுமே ஸஜ்ஜனங்களை ரக்ஷிக்கும் ஸ்வபாவ முள்ளவர் என்பது ப்ரகாசிக்கின்றது.

வாஸுதேவதஸ்தாயா நாதிஶीதா ந ஘ர்ம்஦ா ।

நரகாங்஗ாரஶமனி ஸா கிமர்஥ ந ஸெய்தே ॥

வாஸுதேவதரா-தாயா ந ॥ தி ஶர்தா ந வெ-ஷ்டா ।  
நரகாங்஗ாரஶமனி ஸா கிமர்஥ ந ஸெய்தே ॥

வாஸுதேவதருச்சாயா நாதிசிதா ந கர்மதா ।

நரகாம்காரசமனி ஸா கிமர்த்தம் ந ஸேவ்யதே ॥

என்ற சாஸ்தரப்படி, ஸர்வ ஐகத்திற்கும் ஆச்சரயமாயும், ஸ்வயமாகவே ப்ரகாசிக்கும் ஸ்வபாவமுள்ளதாயும் உள்ள, வாஸுதேவன் என்ற சப்தத்தால் சொல்லப்படும், பகவானுகிய வருகூங்த்தினுடைய நிமிலோ அதிகமான சைசதயத்தையும் கொடுக்காது; அதிகமான உஷ்ணத்தையும் உண்டு பண்ணுதோ. சீதோஷ்ணங்கள் ஸமமாக இருக்கும் நிலையுள்ளது. ஸஜ்ஜனங்களுக்கு நரகவாஸம் என்ற தாபத்தை நாசம்

செய்து வைக்கும் ஸ்வபாவமுள்ளது. இவ்வித மஹி மையுள்ள வாஸாதேவ தருச்சாயையானது ப்ராணிகளால் எக்காரணத்தைக் கொண்டு ஸேவிக்கப்படாமலிருந்துவரும்? என்ற தாத்பரயத்தைக் கவனிக்கும் பொழுது, எந்த ஜனங்களும் ராமனுடைய எதிர் கஷ்டியில் இருந்துவர ந்யாயமில்லை, ஸூக்ரீவனுக்கு நீ எதிரியான தினால் ராமனுக்கும் எதிரியாகிவிட்டாய். அக்காரணத்தால் நீ ஸஜ்ஜனமில்லை; துர்ஜனங்தான். உனக்கு ராமன் ஸஹாயம் செய்யவே மாட்டார். அந்தப் பேராசையை வைத்துக்கொண்டு யுத்தத்திற்கு நீ போக வேண்டாம்” என்ற விஷயத்தை ‘நிவாஸ வருகூஷஸ்ஸாதா னும்’ என்ற வாக்யத்தால் வாலிக்கு போதித்தாள்.

ஸஜ்ஜனங்களுக்கு ராமன் நிவாஸ வருகூஷமாக ஆகிறூர் என்பது மாத்ரமில்லை. ஆபஞான் பராநிதி: (சூவநாதாஂ வராமதி:) (ஆபஞ்சானும் ப்ராகதி:) ‘தன்னை ஆச்சரியத்தவர்களுக்கு ஒரு விதமான தோற்பும் ஏற்பட ந்யாயமில்லை. அவர்களுடைய ப்ரார்ப்த கர்மாதீனமாக ஏதாவது ஏற்பட்டால் ‘யो஗ஷ்ம சாஸ்தி’ (பொழுதெங்கில் வைகூற்றுவது) (யோகசேஷமம் வறூம்யமறும்) என்ற தன் ப்ரதிக்கணுயை அனுஸரித்து, ஆச்சரிதனுக்கு துக்க நிவர்த்தி பூர்வகமான பரமானங்தாவாப்தி ஏற்பட, ஆரம்பம் முதல், அந்த ஆச்சரிதன் பலத்தை அடைந்து க்ருதார்த்தனாக ஆகிறவரையிலும், அந்த ஆச்சரிதனுடைய ஸகல கார்யங்களையும் தன் கௌரவத்தைப் பாராட்டாமலே உயிரைக் கொடுத்துச் செய்வதில் முன் வரும் ஸ்வபாவமுள்ளவர். அதிலும் தன்னை ப்ரபத்தி பண்ணினிவர்கள், ஆர்த்தர்களாக இருந்தால், (அதாவது, சோரபாதை, வ்யாக்ரம் முதலான துஷ்ட ம்ருகங்களுடைய பாதை, வ்யாதிகளால் ஏற்படும் பாதை, இவைகளால் பீடிக்கப்பட்ட வர்களானால்) அவர்களை ரகவிக்கும் விஷயத்தில் ஸர்வ கார்யத்தையும் ஸிர்வாஹம் செய்கிறவர் என்பதை, ஆர்த்தாந் ஸ்ஶாயச்சீவ’ (சூதாநாஂ ஸஂஸ்கியபெசைவ) (ஆர்தானும் ஸம்ச்ரயச்சைவ) என்ற வாக்யத்தால் போதித்தாள்.

தாரை இவ்வளவு சொல்லியும், வாளி மூர்க்கனுன் தினால் தாரையைப் பார்த்து, ‘நீ சொல்லியிடதி உள்ள அனந்த கல்யாணகுணங்களோடுகூடி ன மற்றெலூரு புருஷனே லோகத்தில் இல்லாமலா இருப்பான்? அந்த புருஷனை நான் என்க்கு ஸஹாயமாக ஆச்சரியித்துக்கொண்டு யுத்தம் செய யத்தான் போகிறேன்’ என்று வாலி சொன்னதற்குத் தாரையானவள் ‘யசாஸ்கைக்மாஜன்’ (யஸாஸ்கைபூக்லாஜந) (யசஸ்சை கபாஜநம்) என்ற வாக்யத்தால் பதில் சொல்லுகிறான். தன்னை ஆச்சரியித்த பக்தர்களுடைய விஷயத்தில் அவர்களுடைய யோக கேஷமத்தைத்தானுக்கவே வழித்துக் கொண்டு ஸகலவிதமான ஆபத்திலிருந்தும் அவர்களை ரக்ஷிப்பதினால் ஏற்படும் கீர்த்தியானது மேல் கண்ட வாக்கியத்திலுள்ள யச: (யஸ:) (யச:) என்ற சப்தத் தால் சொல்லப்படும். அவ்விதமான யசஸ்ஸை அடைவதில் ஏக்மாஜன், (வாக்லாஜந), (ஏக்பாஜநம்) முக்யமான பாத்ரமாக ராமன் ஒருவன்தான் லோகத்திலேயே ப்ரளித்தி பெற்றவன். ஆச்சரிதனை ரக்ஷிப்பதில் ராமனுக்கு ராமனித் தான் ஸமானமாகச் சொல்லவேண்டுமே தலை, மற்றெலூருவன் சதுர்தச புவனத்திலும் இல்லவேயில்லை. ஆகையால் ராமனைப்போல் வேறு யாரோ ஒருவன் இருப்பதாக கீ ப்ரமித்துக்கொண்டு அவனுடைய ஸஹாயத்தால் ஸாக்ரீவ ஞேடு யுத்தம் செய்து நாம் ஜயித்து விடலாமோ என்ற துராக்ரஹத்தை அடையவேண்டாம். என்று வாலியை யுத்தத்திற்குப் போக வொட்டாமல் தாரையானவள் மிகவும் தடுத்தாள்.

தாரை சொல்லுகிற நிவாஸங்கள்ஸா஧நான் (நிவாஸவர்ணங்களாயாம் நாம்) (நிவாஸவர்ணங்களாதாநாம்) என்ற ச்லோகமானது,

சதுர்விஷா ஭ஜந்தே மா ஜநாஸ்ஸுக்திநோர்ஜுந ।

ஆதோ ஜிஜாஸுரத்தீர்ஜி ஜானி ச மரத்தீர்ஜ ॥

அதாவதித்தீயா ஹஜகே டா ஜீநாஹ்ராக்ராதிநோகஜா-ந ।

ஐதெதா ஜிஜுநாஹ்ராக்ராதித் தீ ஜூநீநீ ஹரதஷ்டா-ந ॥

சதுரவிதா பஜங்டே மாம் ஜாஸ்ஸாக்ருதிநோர்ஜாச !  
ஆர்தோ ஜிஞாஸார்தார்த்தி ஞாசி சபரதர்ஷப !

என்று பகவத் கிடையில் உள்ள ச்வோகத்துடன் ஸமான மான அர்த்தத்தோடு கூடினது. அங்கு ஜிஞாஸாக்கள் என்று சொல்லியிருக்கும் மோக்காமர்களான ஐனகர்த்தி களை இங்கு சாபூன் (வாயமுநா) (ஸாதாநாம்) என்ற பதத்தால் குறிப்பிட்டுத்தாரை சொல்லுகிறீர்கள். கீதா ச்வோகத்தில் ஆர்தி (அதி) (ஆர்த:) என்ற பதத்தால் சொல்லப் பட்ட, ஜுச்வர்யத்திலிருந்தும் ப்ரஷ்டர்களாயும், சோர, வ்யாக்ர, வ்யாதிகளால் உபதருதர்களாயும் உள்ள த்ரெளபதி, கஜேந்த்ரம் முதலான பக்த கோடிகளை ஆர்தான் ஸஶ்யஷை (அதி-நா) வாய்ப்புயெபெயவ) (ஆர்தானும் ஸம்சரயச்சைவ) என்ற வாக்யத்திலுள்ள ஆர்தி (அதி) (ஆர்த) பதத்தால் ஸாகிப் பிக்கிண்றார்கள். கீதா ச்வோகத்திலுள்ள அர்஥ா (அய்தாயி-தி) (அர்தார்தி) என்ற பதத்தால் ஸாகிப்பிக்கப்பட்ட அழர்வ மான ஜுச்வர்யத்தை எதிர்பார்த்த குசேலர் முதலான பக்தர் களை நிவாஸத்துக்காசாஷாநா (நிவாஸவர்காலூயமுநா) (நிவாஸவர்கா ஸ்ஸாதாநாம்) என்ற இந்த ச்வோகத்திலுள்ள ஆபான் பராதி: (அவநாநா) வராமதி:) (ஆபங்நானும் பராகதி:) என்ற வாக்யத்திலுள்ள ஆபான் (அவநாநா) (ஆபங்நானும்) என்ற பதத்தால் ஸாகிப்பிக்கிண்றார்கள். கீதா ச்வோகத்திலுள்ள ஜானி ச ஭ரதஷை (ஜூநீ ச ஸாதஷ-ஹ) (ஞாசி ச பரதர்ஷப) என்ற வாக்யத்தால் போதிக்கப்பட்ட ஆத்மஞானிகளான ஸனகாதிகளை ப்ரக்ருத ச்வோகத்திலுள்ள யஶஸஷ்கமாஜன் (யஸஸபெயரகலாஜந) (யசஸச்சைகபாஜநம்) என்ற வாக்யத்தால் தாரை ஸாகிப்பிக்கிண்றார்கள். ஜானித்வாய்ஷை மே மத்த (ஜூநீக்வாதெத்துவ செ உத) (ஞாசித்வாத்தமைவ மே மதம்) என்று பகவானுலேயே தனக்கும் ஞானிகளுக்கும் கொஞ்சமே ஒும் பேதமில்லை யென்று சொல்லப்பட்டிருக்கின்றபடியால் அவ்விதமான பெருமையைக் காட்டிலும் வித்வான்களுக்கு வேறு யசஸ் ஒன்றுமேயில்லை. அவ்விதம் பகவானுடைய ஸ்வரூபர்கள் என்ற யசஸ்ஸோடு கூடின ஞானிகளை இந்த

ராமாயண ச்லோகத்தில் யச: (யஸ:) (யச:) என்ற பதத்தால் தாரை போதித்து, அவ்விதமான ஞானிகளுடைய தெளர்லப்யத்தை யசஸ: (யஸஸ:) (யசஸ:) என்ற ஏக வசனத்தாலும் போதித்து அந்த ஞானிகளுக்கு அத்விதீய மான ஆச்சர்யமாக பகவான் ஆகிறார் என்றதையும் ஒரு ஭ாஜன் (வனக ஹாஜிறா) (ஏக பாஜிநம்) என்ற பதத்தால் தாரை ஸ-உசிப்பிக்கின்றார். இவ்விதம் கீதா ச்லோகத்திற்கு ஸமானமான அர்த்தத்தைப் போதிக்கும் சக்தி யுள்ள நிவாஸவுக்கூட்டுரையும்நாா) (நிவாஸ வருகஷ்ணஸ்தாநம்) என்ற ச்லோகத்தால் ராமனுடைய பரதத்வத்தை வாலிக்கு போதித்து “அவ்விதமான ஸஹா புருஷர்வாயமாக அவலம்பித்த ஸ-உக்ரீவனேடு தத்காலத்தில் தாங்கள் யுத்தம் செய்வது அபஜயத்தைத்தான் கொடுக்கு மன்னியில் ஜயத்திற்கு அவசாசமேயில்லை. ஆகையால் இத்தருணத்தில் யுத்தத்திற்கு போகாமலிருப்பதுதான் உசிதமாகும்.

தவிரவும், ஆச்சிரிதனை ரக்ஷிக்கும் விஷயத்திலோ, ஆச்சிரித ஞாடைய அபீஷ்டமான பலத்தை உடன் கொடுக்கும் விஷயத்திலோ, ராமன் தகுந்த ப்ரபுத்தான் என்பதை ஸர்வ ப்ரராணிகளும் அறிந்து கொள்ளும்படி ராமனிடத்தில் ஞான விக்ஞான ஸம்பத்தியானது பரிபூர்ணமாக இருந்து வருகிறது. வெளக்க ஞானமோ, சாஸ்த்ர ஜன்யமான ஞானமோ, இந்த இரண்டும் ராமனிடத்தில் குடியிருந்து வருகிறதென்றே சொல்லவேண்டும். ஞானத்திற்குத் தகுந்தபடி அநுஷ்டானமும் ராமனிடம் ஸம்பூர்ணமாக இருந்து வருகிறது. நி஦ை நிரத: பிது: (நிதை-ஸ நிரத: விதா:) (நிதேசே ஸிரத: பிது:) என்றபடி பித்ருவாக்ய பரிபாலனம் என்ற தர்மத்தை அநுஷ்டிப்பதற்கு, வம்ச பரம்பரையாகத் தன் னிடம் வந்த ராஜ்யமுரீயைக்கூடத் தள்ளிவிட்டு, அர்த்தத்தைக் காட்டிலும் தர்மமே பெரிதென்ற விஷயத்தை ப்ரசாரம் செய்ய சீவண்டிய ஸிமித்தமாக அரண்யத்தில் வாஸம்

செய்கிறார். இதுவே ராமன் வேதோக்தமான தர் மத்தை அநுஷ்டிக்கிறவர் என்பதற்குக் காரணமாகப் போதும். பித்ரவாக்ய பரிபாலனாம் என்ற நர்மமானது மற்ற சாஸ்த்ரோக்தமான எல்லா தர்மங்களுக்கும் உபலக்ஷணமாக ஆகும். அதனால் சாஸ்த்ரவிதியில் சொல்லியிருக்கும் ஸகல ஸத்கர்மாக்களையும் அநுஷ்டிப்பதில் ராமன் மிகவும் சரத்தையோடு கூடினவர் என்பது வெளியாகும். அரண் யத்தில் வாஸஞ்செய்து கொண்டு மருக ப்ளவிகளுக்குக்கூடத் தன்னுடைய மங்கள விக்ரஹமானது த்ருஷ்டிக்குக்கோசரமா கும்பதி நடந்துவருவதிலிருந்தும் ராமனிடத்தில் பரம ஸள லப்யமும் இருந்து வருகிறதென்பது வெளியாகிறது. அத்து டன் ருணாமாகரோ மஹா (மாணாதாகரோ ஒஹாஷ) (குணாநாமா கரோ மஹான்) என்பதினால் அனந்த கல்யாண குணங்களால் அலங்கருதமாயும் மஹா (ஒஹாஷ) (மஹாங்) என்ற பதத் தால், தேசத்தாலோ, காலத்தாலோ, வஸ்துவினாலோ, பரிச் சேத மற்ற ஸ்வபாவ முள்ளதாயும் உள்ள பரம்பொருளே ஸ்ரீராமன் என்பதையும் வெளிப்படுத்தினான்.

ந தஸ்ய கார்ய் கரண் ச வி஘்டே ।  
ந தத்ஸமஶாம்ய஧ிகश வி஘்டே ॥  
பராஸ்யஶக்தி: விவி஘ை ஶ्रூதே ।  
ஸ்வாமாவிகி ஜானவல்கியா ச ।

நதவழைகாயதோ காரணம் அ விதீதெ ।  
நததூபராஹழைவிக்கரூப விதீதெ ॥  
வராவழைபத்திஃ விவிதெயவ பருமயதெ ।  
வூஹாவிகீ ஒகுநவையுக்கியா அ ॥

ந தஸ்ய கார்யம் காணம் ச வித்யதே ।  
ந தத்ஸமச்சாப்யதிகச்ச வித்யதே ॥  
பராஸ்யசக்தி: விவிதைவ ச்ரூயதே ।  
ஸ்வாபரவிதீ ஞாநபலக்சியாச ॥

என்ற ச்ருதியானது, எந்த பரப்ரம்மத்தினிடத்தில் இயற் கையாயும், அப்ராக்ருதமாயுள்ள ஞான, பல, ஐசுவர்யாதி குணங்களைப் போதிக்கின்றதோ, அந்த பரப்ரம்மந்தான் பரக்ருதத்தில் ஸ்ரீராமனுக விளங்கிவருகிறது என்பது தாரையினுடைய அபிப்பிராயமாகும்.

“இவ்விதமான மஹிமையுள்ள ராமனேடு விரோதத் தைச் செய்து கொள்வது நமக்கு அழகேயில்லை. யுத்த வார்த்தையே வேண்டாம். ராமனேடு ஸ்நேஹத்தைச் செய்து கொள்வதுதான் உமக்கு பரக்ருதத்தில் உசிதமாகும். ஸாக்ரீவனிடத்தில் வைரத்தை விட்டுவிட்டு (யெளவராஜ் யத்தில் ஸாக்ரீவனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்து) தங்களுடைய அருகிலேயே ஸாக்ரீவனை வைத்துக்கொள்ளுங்கள் ப்ராதாவினுடைய ஸௌஹ்ருதத்தை நீர் அவலம்பிக்க வேண்டும். அதைவிட்டால் இந்த ஸந்தர்ப்பத்தில் தங்களுக்கு வேறு கதியே யில்லை.

ப்ரसீட பश्य ஶृणु जलिपतं हि मे न रोषमेवानुविधातुर्महसि ।  
क्षमो हि ते कोसलराजसूनुना न विग्रहशक्समानतेजसा ॥

பூ.வீ.ஒய்யூ. பார்ணாஜி.இது மீண்டும் கொஷிவாநா-  
வியாதா-கஷ-வி. ।  
க்ஷீலோ மீண்டும் தெ கொவா இராஜவா-தா-நா-நவி-மு-ஹபாகு-  
ஶங்கா-நதெ-ஜ-வா ॥

ப்ரவீத பத்யம் ச்ருஞ்ச ஜல்பிதம் மீண்டும் கொஷிவமோதுவிதாது .  
மார்த்துவி !  
கூமோ மீண்டும் தே கோஸலராஜஸுதாநா ந விக்ரஹச்சக்ரஸமாதேஜஸா ॥

ஹே ப்ரபோ தாங்கள் ப்ரஸன்ன சித்தனாகவேண் டும். மீதமான என்னுடைய வார்த்தையையும் அநுஷ்டிக்க வேண்டும், மறுபடியும் கோபத்தை அவலம்பிக்கக் கூடாது. இந்தரனுக்கு ஸமானமான தேஜஸ்ஸோடு கூடின கோஸல தேசத்து அரசனுள் ராமனின் விரோதமானது

உமக்கு ஒரு நாளும் நன்மையைக் கொடுக்காது. என்னை உத் தேசித்தாவது நீர் இப்பொழுது யுத்தத்திற்குப் போகக் கூடாது.” என்று தாரை வாலியினிடம் ரொம்பவும் கெஞ்சிக் கதறிக் கேட்டுக்கொண்டான்.

तदा हि तारा हिमतेर वाक्यं तं वालिनं पथ्यमिदं ब्राष्णे ।  
न रोचते तदूचनं हि तस्य कालाभिपञ्चस्य विनाशकाले ॥

தாரா ஹி தாரா ஹிதெவவாகூஃ தஂ வாலிநஂ வயநிதி  
வஹாவே ।

ந ரோஅதெ தஷாநஂ ஹி தவாஃ காயாஹிவங்வாஃ  
விநாஸாகாவே ॥

ததா ஹி தாரா ஹிதமேவ வாக்யம் தம் வாலிநம் பத்யமிதம் பாரே ।  
ந ரோஅதெ தத்வசங்ம் ஹி தஸ்ய காலாபிபங்ஸ்ய விநாசகாவே ॥

என்றபடி, தாரையானவள் வாலிக்கு இஹத்தில் ஹிதமாயும், பரத்திற்குப் பத்யமாயும், உள்ள அழகான வார்த்தையைத் தான் வாலியினிடம் பேசினான். ஆகிலும் வாலிக்கு வினாச காலம் ஸமீபித்து விட்டதினால் மருத்யுவினால் கரஹிக்கப் பட்டவனுகிவிட்டான். அக்காரணத்தால் தாரையினுடைய வார்த்தையில் வாலிக்கு ருசி ஏற்படவில்லை என்பதைக் கவியானவர் சொல்லுகிறார்.

வாலியும், சந்த்ரனீப்போல் ஆஹலாதத்தை உண்டு பண்ணக்கூடிய முகத்தோடுகூடின தாரையைப் பார்த்து அதடிடி அந்தப்புரத்திற்குள் போகும்படி செய்துவிட்டு, “சத்ருவான ஸாக்ரீவனுடைய அட்டலமாஸத்தை நான் எப்படிப் பொருத்துக் கொள்ள முடியும்? ஸஹித்துக்கொள்ள நான் ஸமர்த்தனல்ல. ஆகையால் என்னை நீ தடுக்கவேண்டாம்” என்று விட்டு யுத்தத்திற்குக் கிளம்பிவிட்டான். அப்படிப்போகும் வாலியை அநுஸரித்தே தாரையும், மற்றும் சில ஸ்தரீகளும் பின் தொடர்ந்து சென்றார்கள். வாலி கோபத்துடன் தாரையைப் பார்த்து

ந ச கார்யோ விஷாடஸ்தே ராघவ பிதி மத்துதே ।  
 ஧ர்மஜஶ்ச கृதஜஶ்ச கथं பாப் கரிஷ்யதி ॥  
 நிவர்த்தஸ் ஸஹஸ்தி஭ி: கத் ஭ுயோத்நுஞ்சத்துச் ।  
 ஸौஹ்஦ ஦र்ஶித் தரே மयி ஭க்தி: கृதா த்வயா ॥  
 பிதியேத்ஸ்யாம்யங் ஗த்வா ஸுப்ரீவ் ஜஹி ஸ்த்ரமம् ।  
 ஦ர்ப்மாत்ர வினையாமி ந ச பிராணீர்விமோக்ஷதே ॥

ந அ காலெய்தா விஷாத்தெ ராவவவஂ பூதி உத்தரதெ ।  
 யதீஜ்ஞாப் பூதஜ்ஞாப் பூத கயங் வாவஂ கரிஷ்டி ॥  
 நிவத்தாவு வாஹ வீறி லிஃ கயங் ஹம்பொத்தாமதுவி ।  
 வெலாஹருத் தூபரித்தத் தாலெர உயி லக்ஷி: கூரதா கவயா ॥  
 பூதியொத்தாஞ்சுவம், மகவா ஹாப்ரீவஂ ஜஹி வைங்பூத்து ।  
 துவத்தாது । விதெஷ்ஞாவி ந அ பூதெணவித்தெலாக்ஷ்டதெ ॥

ந ச கார்யோ விஷாதல்தே ராகவம் ப்ரதி மத்தக்ருதே ।  
 தர்மக்ஞக்சக்ருதக்ஞக்ச கதம் பாபம் கரிஷ்யதி ॥  
 நிவர்த்தஸ் ஸஹஸ்தரீபி: கதம் பூதோதுகசசவி ।  
 வெளனஹ்ருதம் தர்சிதம் தாரே மயி பக்தி: க்ருதா த்வயா ॥  
 ப்ரதியோத்ஸ்யாம்யலங்கத்வா ஸுமக்ரீவம் ஜஹி ஸம்ப்ரமம் ।  
 தர்பமாத்ரம் விதேஷ்யாமி ந ச ப்ராணைர்விமோக்ஷதே ॥

“ஹே தாரே! ஸாக்ரீவனுக்கு ஸஹாயமாக இருக்கும் ராமன் என்னைக் கொன்றுவீடுவாரோ என்ற பயம் உனக்கு வேண்டாம். ராமனே தர்மக்ஞன் என்றும், க்ருதக்ஞனென்றும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவ்விதமான மஹாஞ்ச பிராவன் நிராபராதியான என்னை ஒன்றும் செய்யமாட்டார். நீ என்னை அனுஸரித்து வரவேண்டாம். மற்ற ஸ்த்ரீகளையும் அழைத்துக்கொண்டு அந்தப்புரத்திற்கும் போய் நான் திரும்பிவருவதை எதிர்பார்த்துக்கொண்டு இரு. என்னுடைய வெளனஹ்ருதத்தை நீ காண்பித்ததில் நான் ரொம்பவும் ஸங்தோஷப் படுகிறேன். என்னிடத்தில் உனக்கு பக்தியும் தருடமாக இருங்கு வருகிறது. என்னை யுத்தத்திற் கழைக்

கும் ஸாக்ரீவனுடு நான் : யுத்தம் செய்துதான் ஆகவேண் டும். ஆனால் ஸாக்ரீவனை நான் கொல்லவில்லை. கொழுப்பை மாத்ரம் அடக்கிவிட்டு வந்து சேருகிறேன்” என்று சொல் விவிட்டு யுத்தத்திற்கு அபிமுகமாகவே கிளம்பிவிட்டான். தாரையும் தன்னால் கூடுமானவரை தடுத்துப்பார்த்தும் முடிய வில்லையே என்றதினால் வருத்தத்துடன் வேறுகதியில்லாத தனால் மங்கள் ஆசிர்வாத புரஸ்ரமாக வாலியை அனுப்பி விட்டு, மற்ற ஸ்த்ரீகளோடு அந்தப்புரம் சென்றான். வாலி யும் நகரத்திற்கு வெளியில் வந்து ஸாக்ரீவனைப் பார்த்த வடன் மஹா கோபத்தை யடைந்து, முஷ்டிகளாலும், தலப்ரகாரங்களாலும் ஸாக்ரீவனைத்தான் அடிக்கிறவனுயும், அப்படியே ஸாக்ரீவனுல்தான் அடிக்கப்படுகிறவனுமாகவும் வெகு காலம் வரையிலும் யுத்தத்தைச் செய்தான். ஸாக்ரீ வன், வாலி, இருவர்களும் வருஷங்களை வேறேருடு பிடுங் கிக்கொண்டு அடிக்கிறதும், மலைகளைப் பெயர்த்துக்கொண்டு ஒருவருக்கொருவர் அடிக்கிறதுமாக கோரமான யுத்தத்தைச் செய்தார்கள். க்ரமமாக ஸாக்ரீவனும் கஷ்ணமான பலத் தோடு கூடினவனுக ஆகிவிட்டான். அவ்விதம் ச்ரமப்படும் ஸாக்ரீவனை ராமன் பார்த்து தனது அம்பராத் தூணியிலிருந்து யமனை தேவதையாக உடைய காலசக்ரம் என்ற பாணத்தை வாலியைக் கொல்லவேண்டிய உத்தேசத் துடன் வில்லில் ஸந்தானம் செய்தார். அந்த பாணத்தை ராமன் ஸந்தானம் செய்கிற காலத்தில் நான் கயிற்றினுடைய சப்தமானது நாலாதிக்குகளீலும் பரவி ஸகலப்ராணிகளுக்கும் பயத்தை உண்டுபண்ணியது. ராமனும் பாணத்தை வாலியைப்பார்த்து ப்ரயோகம் செய்தார்.

मुक्तस्तु वज्रनिघोषः प्रदीपाशनिसन्धिभः ।

रघवेण महाबाणो वालिवक्षसि पातितः ॥

ततस्तेन महातेजा वीर्योत्सिक्तः कपीधरः ।

विनेनाभिहृतो वाली निपपात महीतले ॥

இந்஦ிஷ்வர இவோதூதः பैर्णिमास्यां மहीतले ।

ஆशयுக्तसमये மாசி ஗தश்சிகோ விசேநமः ॥

இ~தவூ~ வழு~நிவெ~ஓ~ஷ: புதி~ஷா~நிலை~ ஏதி~ஸ: ।  
ராவ~வெனை ~ஹா~வொணை: வா~நிலவக்ஷி~வி வா~தித: ॥  
தத~வெதூந ~ஹா~தெஜா ~வீ~பொ~ஞா~நிக: ~க: குவீ~ஸர: ।  
வெமை~நா~ஹி~ஹதொவா~ஞி ~நிவ~வா~த ~ஓ~வீ~த~தெயை ॥  
ஷா~ஷு~ஷ உ~வொ~ஷி~லத: வெவாணை~ஓ~வீ~ஷா~ஷ ~ஓ~வீ~த~தெயை ।  
சூ~ஸயா~கு~ஸயே ஓ~வலி மத~பூரி~கோ ~விவெத~தந: ॥

முக்தஸ்து வஜ்ராஶிர்கோஷ: ப்ரதிப்தாசங்கிலக்ஷிப: ।  
ராகவேண மஹாபாண: வாலிவக்ஷிலி பாதித: ॥  
தஸ்தேந மஹாதேஜா: வீர்யோத்விக்த: கபீச்வர: ।  
வேகோபிதமதோவாலீ சிபபாத மஹீதலே ॥  
இந்தரத்வஜ இவோத்துத: பெளர்ணமாஸ்யாம் மஹீதலே ।  
ஆச்வயுக்ஷமயே மாவலி கதபூரி~கோ விசேந: ॥

ராமனால் விடப்பட்ட பாணமோ வஜ்ராயுதத்தினுடைய சப் தம் போன்ற சப்தத்தோடு கூடினதாகவும் ஜவலிக்கிற மின்னலைப்போல் ப்ரகாச முள்ளதாகவு மிருந்துகொண்டு வாலியினுடைய மார்பு ப்ரதேசத்தில் போய் விழுந்தது. உடன் வாலியும் மஹா தேஜஸ்வியானாலும், வீர னானாலும், ராமபாணத்தினுடைய வேகத்தை ஸஹிக்க முடியாமல் பூமி யில் விழுந்துவிட்டான். வாலி விழுந்ததைப் பார்க்கும் பொழுது இந்தரத்வஜம் போல் காணப்பட்டது. எக்ஸட தேசத்தில் ஒரு உத்ஸவ ஸந்தர்ப்பத்தில் இந்தரனை உத்தே சித்து ஒரு த்வஜத்தை ஸ்தாபனம் செய்கிற ஸம்ப்ரதாய முன்டு. அந்த த்வஜமானது ரொம்பவும் ப்ரம்மாண்டமாக இருந்துவரும். சரத்கால பெளர்ணமாவாஸ்யை தினம் அந்த உத்ஸவத்தினுடைய ஸமாப்தி தினமாகும். அன்று அந்த த்வஜத்தைக் கீழே தள்ளி விடுவார்கள். அந்த இந்த- ரத்வஜமானது கீழே விழும்பொழுது பார்க்கிற ஜனங்களுக்கு பயத்தை உண்டு பண்ணுவதுபோல், ராமபாணத்தா

வடிபட்டு வாலி கீழேவிழும்பொழுது பார்க்கிற ஐனங்களுக்கு மஹா பயத்தை உண்டு பண்ணியது. அவன் கைகால்களுடைய சேஷ்டையும் சின்றுவிட்டது.

நரோதமः காலयுगாந்தகோபம் ஶரோதம் காச்சனந்தப்பூபிதம् ।

ஸஸ்ரீ ஦ிப்த தமமித்ரமர்஦்நं ஸ஘ஸமஸ்தி ஸுக்ஷதோ யथா ஹ: ॥

அधோக்ஷித: ஶாணிததோயவிக்ஷவை: ஸுபுபிதாஶோக இவாநலோத்ரத: ।

விசேதனோ வாஸவஸுநராஹவே விஞ்சிதெந்தாஷ்வஜவக்ஷித்ரி ஗த: ॥

நரோதம: காடுயாகாந்தகொவஈங் பரோதம: காஂஹந

ரா-வழநா-ஷி-தி ।

ஸவா-ஷ-தி தி-தி-தி-தி-ந-ஸ- ஸய-ம-ங-ந- ச-வ-த-ந-

ய-ா- த-ந-ா- ।

ஶ-ய-ா-க-ஷ-த: பெரா-ண-ந-த-த-ந-ய-ா-ஷ- ச-வ-ா-ஷ-த-ா-

பெரா-க ச-வ-ா-ந-த-ந-ா-ஷ-த: ।

வ-ி�-த-ந-ந-ா வ-ா-ஸ-வ-ஸ-ம-ந-ா-ர-ா-ஷ-வ- வ-ி-ஷ-ப-ர-ி�-த-ந-ஷ-ஷ-

வ-ஷ-த-ி-ந-த-: ॥

நரோத்தம: காலயுகாந்தகோபம் சரோத்தமம் காஞ்சங்குப்பயபூஷிதம் ।

ஸஸ்ரீ திப்தம் தமமித்ரமர்தங்கம் ஸதாமமக்னிம் முகதோ யதா ஹர: ॥

அதோக்ஷித: சோணிததோயவிச்ரவை: ஸ-ா-புஷ்பிதா-சோக இவாநலோத்தத: ।

விசேதநோ வாஸவஸ-மந்தாராஹவே விப்ரம்சிதேந்தரத்வஜவத் க-ஷ-த-ந-த: ॥

நரச்ரேஷ்டஞ்சன பூர்வாமன் யுகாந்த ம்ருத்யுவுக்கு ஸமானமாயும், தங்கம் வெள்ளிகளாலங்கரிக்கப்பட்ட அடிபாகத் தோடு கூடினதாயும், ஜ்வாலாமுகமாயும், புகையோடு கூடின அக்னிபோலொத்ததாயும், உள்ள காலசகரம் என்ற சரேஷ்டமான பாணத்தை ஸம்மஹார கர்த்தாவான ருத்ரக்ணப் போல் வாலியைக் குறித்து ப்ரயேர்கம் செய்தார். அந்த பாணத்தால் அடிபட்ட வாலியோ ரக்த ஸ்ராவங்களால் பூசப்பட்ட தேவுத்தோடு கூடிக்கொண்டிருக்குங் காரணத்தால் பூமியில் விமுந்துகிடக்கும் சிவப்பான புஷ்பங்களால் சிறைந்த அசோக வருகூம் போலும், பூமியில் விமுந்துகிடக்க

கும் இந்தரத்வஜம் போலும், இந்தர புதரனுண வாலியான வன் ப்ராணிகளுடைய த்ருஷ்டிக்குத் தென்பட்டுக்கொண்டு, பூமியில் சேஷ்டையற்றவனுக வீழுந்து கிடந்தான்.

சாலாநா மேடன் சை கிஞ்சிந்஦ாமன் தथா ।

வாலிஸுஶிவரோயீஷுஷ்ம ஶ्रுதா விஜயபூர்வகம் ।

யுஷே விஜயமாப்நோதி வாலினோ விஜய யதா ॥

ஸாயாநாஂ தெலுநாஂ தெ அவ கிஞ்சிந்஦ாமனாநாஂ தயா ।

வாலி வாஶ்ரீ வயோபாஷ்சிலாஂ பூஶ்ரகவா விஜயவுவத்காஂ ।

யா செலிஜ்யங்காபோதி வாலி தெநா விஜய யயா ॥

ஸாலாநும் பேதாம் சைவ கிஷ்ணிந்தாகமநம் ததா ।

வாலிஸாக்ரீவயோர்யுத்தம் ச்ருத்வா விஜயபூர்வகம் ।

யுத்தே விஜயமாப்நோதி வாலிகோ விஜயம் யதா ॥

என்ற ஸ்காந்த புராண வசனப்பரடி, ஸப்தஸால வர்க்கங்களை ராமன் பேதித்த கதையையும், கிஷ்ணிந்தைக்கு வந்த கதையையும், வாலிக்கும் ஸாக்ரீவனுக்கும் நடந்த யுத்த வர்த்தாந்தத்தையும் ச்ரவணம் செய்கிறவர்கள், வரலியை ஸாக்ரீவன் ஜயித்ததுபோல் எவ்விதமான விவாதங்களிலும் ஜயத்தை அடையலாம் என்ற பலச்சுநியோடு வாலி வத மானது சொல்லப்பட்டது.

ராமபாணத்தால் அடிப்பட்ட வாலி பூமியில் வீழுந்து வேர் முறிந்த பூமியில் வீழுந்த வர்க்கம் போலும் கீழே வீழுந்த தேவராஜனுடைய த்வஜம் போலும் விளந்திவந்தான். சங்தரனில்லாத ஆகாசம்போல் வாலியை இழந்த பூமியானது சோபிக்கவில்லை. பூமியில் வீழுந்து மருதப்ராய னுக வாலி இருந்தாலும் வாலியை ஸ்ரீயோ, ப்ராணனே, ப்ரதாபமோ, பராக்ரமமோ, விடவில்லை. தேவேந்தரனுல் கொடுக் கப்பட்ட காஞ்சன மாலையைக் கழுத்தில் வாலியானவன் தரித்துக் கொண்டிருப்பதே ஸ்ரீமுதலானவைகள் வாலியை விடாமலிருப்பதின்காரணமாகும். ஸந்தயையினால் அனுவர்த்த

மான மேகம்போல் காஞ்சனமாலையினுல் வாலி விளங்கி வந்தான். வாலியினுடைய கழுத்திலிருக்கும் காஞ்சன மாலை, வாலியினுடைய தேவூம், மர்மஸ்தானத்தைப் பேதிக்கின்ற ராமபாணம், இந்த மூன்றையும் கவனிக்கும்போது ஈங்கியே மூன்றுவிதமாக உருவத்தை எடுத்துக்கொண்டு வாலியினிடம் விளங்கிவருகிறார்களா என்று தோன்றுகிறது. அந்த ராமபாணமானது வாலிக்குப் பரமபதத்தை அளிக்கக்கூடியதாக வும் விளங்கிவந்தது. ஜ்வாலையில்லாத அக்னி போலவும், தேவ லோகத்திலிருந்து பூமியில் வீழுந்த யயாதி மஹாராஜா வைப் போலவும், ப்ரளை காலத்தில் பூமியில் வீழுந்த ஸ்ரீராமனின் போலவும், மஹேந்தரரைனப்போல் சத்ருக்களால் ஜயிக்க முடியாத பராக்ரமத்தோடு கூடினவனுயும் விளங்குகிற மஹேந்தரனுடைய புதரனுண வாலியை ஸ்ரீராமன் வகுப்பனை ணேடு ஸ்ரீமிகும் சென்று கவனித்துப் பார்த்தார். வாலியும் ராமனைக் கவனித்துப் பார்த்து விநய பூர்வகமாயும், தர்மத்தி விருந்தும் நழுவாததாயும், ஸ்ரீக்ஷ்மத்ருஷ்டிகஞ்சக்குத் தோன் றினாலும், ப்ராக்ருத ஜனங்களுக்குப் பருஷமாகத் தோன்றுகிற வார்த்தைகளைச் சொல்கிறான். ‘ராமா, நீ, ராஜபுத்ரன் லோகப்ரஸித்தமான கஸ்யாண குணங்களோடும் கூடினவன், சாஸ்தரத்தில் வீச்வாஸமும் உள்ளவன். ஸத்குலத்தில் பிறங்கவன். ஸிர்மலமான மனதோடும் கூடினவன். தேஜஸ்வி, ஆச்சிரிதஸம்ரக்ஷண வரதாதிகளை அநுஷ்டிக்கிறவன். இவ்விதம் மஹிமையுள்ள நீ, நான் பராங்முகனுக் கிருக்கும் பொழுது (அதாவது ஸ்ரீகர்வைனுடு யுத்தம் செய்து கொண்டிருக்குங்கரரணத்தால் உனக்கு எதிரியாக இல்லாமலிருக்கும் பொழுது) என்னை வதம் செய்தாயே? இது தர்மமாகுமா? இதனால் நீ என்ன அபூர்வமான லாபத்தை அடைந்து விட்டாய்? ‘ராமன் தயை உள்ளவன் ஸதாசாரத்தை அறிந்தவன் ஸாதுக்களை ரக்ஷிப்பதை வரதமாக உடையவன்.’ என்று ஸர்வ ப்ராணிகளும் உன்னைப் புகழ்ந்து பேச கிறார்கள். நானும் உன்னுடத்திலுள்ள மனை ஸ்க்ரஹம், இந்திரிய ஸ்க்ரஹம், பொறுமை, தர்மம், தைர்யம், பராக்ரமம்,

அபராதிகளை தண்டிப்பது, உன்னுடைய ஆபீஜாத்யம், முதலான ஸத்குணங்களை அறிந்து ‘நிரபராதியான என்னை நீ ஒன்றும் செய்யமாட்டாய்’ என்ற தைர்யத்துடன், தாரையினுல் போக்கூடாதென்று தடுக்கப்பட்டாலும் நான் ஸாக்ரீவ ஞேடு யுத்தத்திற்கு வக்தேன் உன் தேசத்திலோ நகரத் திலோ, நான் யாதொரு விதமான அபராதமும் செய்யவில்லை. உன்னையும் நான் அவமதிக்கவில்லை. அப்படி நிரபராதியான என்னை எதற்காக நீ கொன்றாயோ? இதனால் உன்னை நான் ‘ராமன் வெளிக்கு தார்யிகன்போல் வேஷம் போடுகிற வன். உன்மையில் அதார்யிகன். பாபாசாரம்தான் ராம னிடம் இருந்து வருகிறது. ஸாதுக்களைப்போல் வேஷம் போடுகிறவன்.’ என்று கிளைக்கிறேன் பஸ்மங்களால் மறைக்கப்பட்ட அக்னிபோலவும், த்ருணங்களால் மூடப்பட்ட பாமுங்கிணறு போலவும், நீ இருந்து வருகிறோய். நானே வனத் தில் வாஸஞ் செய்கிறவன். ஜாதியில் வானரன். ஸாக்ரீவ ஞேடு யுத்தஞ் செய்வதில் வ்யாபரிக்கப்பட்ட புத்தியோடும் கூடினவன். என்னேடு யுத்தமும் செய்ய வரவில்லை. அவ்வித மிருக்கும் என்னை எதற்காக நீ கொன்றாயீ? நீ அதார்யிகன் என்றதை நீ தரிததுக்கொண்டிருக்கும் ஜடாபாரமே ஸுஞிப் பிக்கின்றது. கஷ்தரிய குலத்தில் பிறந்த எந்தாரசனும் ஜடா தாரியாகவும் மரவுரியை தரித்துக்கொண்டிருப்பவனுக வும் இருப்பது வழக்கமே இல்லை. அப்படி இருந்தாலும் ஒருவித தோஷமுமில்லாத ப்ராணியை அவர்கள் ஹிம்ஶிக்க மாட்டார்கள். உன்னிடத்திலோ அந்த தர்மத்திற்கு மாறு தல் ஏற்பட்டிருக்கிறது. யிகவும் க்ருரமான ஸ்வபாவத் தோடு கூடினவன் தான். வெளிக்கு ஸௌம்யமான உருவத் துடன் ஸர்சுரிக்கிறோய். லோகத்தில் ப்ராணிகளுக்கு ஒருவருக் கொருவர் விரோதம் வருவதில், பூமியோ, தனமோதான் காரணமாகும். உனக்கும் நமக்குர் அது விஷயமான யாதொரு விரோதத்திற்கும் இடமில்லை. நான் காட்டில் ஸஞ்சரித்துக்கொண்டு கந்த மூலாதிகளைப் புஜிக்கிறவன். நீயோ அரசன். உனக்கும் நமக்கும் எந்த விதத்திலும்

விரோதம் ஏற்படவே காரணமில்லை. நீ அரசனைக்கினுல் ராஜாக்களுக்கு வேட்டையாடுவது ஸ்வாபாவிகதர்மம் என்ற காரணத்தைக் கொண்டு வேட்டையாடுவதாக நினைத்து என்னைக் கொண்றிருப்பாயோ, என்பதற்கும் அவ காசமில்லை. என்னுடைய மாம்ஸமோ, என்னுடைய சர் மமோ, உன்னைப் போனுள்ள தார்மிகனுக்கு அர்ஹமே யில்லை.

பञ்ச பञ்சநखा ஭क्ष्याः ஬्रह்மक्षत्रेण ரाघव ।

शल्यका धानिषो गोधा शशः कूर्मश्च पञ्चमः ॥

வங்வு வங்வு நவா தங்கீரா: பூர்வாக்கத்துண ராவவ |  
ஸாய்கா பஸாவியோ மொயா ஸரஸ: காமுநஸஸ வங்வு: ||

பஞ்ச பஞ்சகா பஞ்யா: ப்ரஹ்மக்ட்ரேண ராகவ |  
சல்யகா ச்வாவிதோ கோதா சச: கூர்மச்ச பஞ்சம: ||

என்ற சாஸ்த்ரப்படி ஐந்து நகங்களோடு கூடின ஜாதிகளின் ஐந்து ப்ராணிகளுடைய மாம்ஸத்தைத்தான் த்ரைவர்ணிகர்கள் புஜிக்கலாம்.

“ஶல்யக் (ஸாய்கா) (சல்யகம்) என்றால் வேகமாகவே ஒடுகிற ஒரு ம்ருக விசேஷம். அல்லது முளைகளை போலிருக்கும் ரோமங்களுக்கு சல்யம் என்று பெயருண்டு. அந்த ரோமங்களோடு கூடின மிருக விசேஷம் சல்யகம் என்று சொல்லப்படும். ஶாவிஷ: (ஸாவிய:) (ச்வாவித:) என்றால் நாய்களை அடிக்கும் ம்ருகங்கள். சல்யகமும், ச்வாவிதமும், வராஹ ஜாதியில் சேர்ந்த மிருகங்களாகும், ஗ோ: (கோயா:) (கோதா:) என்ற சப்தத்தால் ரூரு என்று சொல்லப்பட்ட ம்ருகமாகும். அதுவும் வராஹம் போன்ற உருவத் தோடு கூடினது. முயல், ஆமை, இந்த ம்ருகங்களுக்கு ஐந்து நகங்களும் உண்டு. சுத்ரியனுக்கு இவைகள்தான் பக்ஷியமாக ஆகும்.”

நான் வானர ஜாதியானதால் ஐந்து நகங்களிருந்தாலும் உனக்கு பக்ஷியமில்லை. ஆகையால் என்னைக் கொன்றதில் ம்ருகயா விநோதம் காரணமென்று நீ சொல்ல முடியாது. குரங்கினுடைய தோலையும் விவேகிகள் தொடவே மாட்டார்கள். ஆகையால் என் வதத்தில் சர்ம லோபமும் காரணமில்லை. மஹாதார்மிகனுன தசரதருக்கு நீ எப்படிப் புத்ரனுக்கப் பிறந்தாயோ? ஸாதுக்களுடைய ஸமாஜத்தில் வாலி வதத்திற்கு என்ன காரணம் என்று உன்னைக்கேட்டால் எப்படித்தான் பதில் சொல்லுவாயோ? உதாஸீனானுன என்னிடத்தில் ப்ரகடனம் செய்த உன்னுடைய பராக்ரமத்தை ஸீதையை அபற்றித்துப்போன ராவணனிடம் ப்ரகடனம் செய்திருந்தால் அழகாயிருந்திருக்கும்.

விஶயமானத்து யுத்யோ: மயா யடி நூபாத்ம |

அய வைஸ்வத் ஦ேவ பக்ஷேஸ்த்வ நிஹதோ மயா ||

த்யாடவிஶயேன து ரண நிஹதோऽஹ துராஸद: |

பஸுத: பக்ஷேனேவ நர: பாநவஶ் ஗த: ||

இருபார்த்துவூர் யா-பெயர்யா: உயா யா-நரவாதஜ |

க்ஷதி வெவவலூதம் தெவல் வ-பெப்ளூஸ் நிஹதோ உயா ||

க்ஷயாடதி-பெப்ளூத த-ம ர-க-ன நிஹதோ-உம் உ-ரா-ஸ-தி |

வடுவ-உவ-ப-வ: வ-உ-ம-த-ந-வ ந-ர-ஸ வா-ந-வ-ப-ர-ா-ம-த-ஸ ||

த்ருக்ஷமாங்கள்து யுத்யேதா: மயா யதி ந்ருபாத்மஜ |

அத்ய வைவஸ்வதம் தேவம் பச்யேஸ்த்வம் நிஹதோ மயா ||

த்வயாத்ருக்யேந து ர-க-ன நிஹதோ-லும் துருரா-ஸ-த: |

ப்ரஸ-ா-ப-த: ப-ங-க-ஞ-க-ஞ-வ ர-ஸ: பா-ந-வ-ச-ங-க-த: ||

ராமா, எனக்கு எதிரில் நின்று கொண்டு நீ யுத்தந் தீர்மதி செய்திருந்தால் இப்பொழுது நீ மயலோகத்தில் வைவஸ்வதனைப் பார்த்துக்கொண்டிருப்பாய். என் த்ருஷ்டிக்கு யோக்யமாகா மல் நீ மறைந்திருந்துகொண்டு என்னை நீ கொன்றுவிட்டாய். என்னை நீ கொன்றதற்கு ஸ-ரா-பா-னம் செய்து தன் ப்ரக்ஞா யில்லாமல் தூங்குகிறவனை ஸ-ர-ப-ப-ம் கடித்துவிட்ட தென்பதைத்தான் த்ருஷ்டாந்தமாகச் சொல்லவேண்டும். மறைந்திருந்து கொண்டு என்னை நீ வதம் செய்த தென்பது ரொம்பவும் சாத்ஸர விரோதமானது. தவிரவும்,

மாமேவ யதி பூர்வ த்வं ஏதந்ரீமசோதயः ।  
 மைथிலீமஹமேகாஹா தவ சாநிதவாந்மவேது ॥  
 சுநிவபியகாமேன யத்குதே நிஹதஸ்த்வயா ।  
 கஷ்ட வ஧ா பிரத்வாஂ தே நிஹத் ராவண் ரண ॥  
 ந்யஸ்தா ஸாகரதேயே வா பாதலே வாபி மைதிலீம் ।  
 அனயேய தவாடேஶாத் ஶவேதாமஶ்தரீமிவ ॥

ஊலெவ யதி வரமுவதே கூவ வளத்தீயாந்தீயா ।  
 ஜெலயி ரீஉ மூலெக்காஹா தவ அரந்தவாந்துவேக ॥  
 ஸாக்ரீவவியகாஜெந பத்ருதே நிஹதத்தூயா ।  
 காஜென வெயா புத்தூராஂ தே நிஹதாஂ ராவணாஂ ரணே ॥  
 ரத்தூராஂ ஸாகரதோபெயவர வாதகெவாவி ஜெலயி ரீடு ।  
 சூநயேயம் தவாடூபாக பெறதாக்குதாரீஷிவ ॥

மாமேவ யதி பூர்வம் தவம் ஏதந்தமசோதயः ।  
 ஸமகிளீமஹமேகாந்தா தவ சாநிதவாந்பவேது ॥  
 ஸாக்ரீவப்ரியகாமேன யத்க்ருதே நிஹதஸ்த்வயா ।  
 கண்டே பத்வா பரதத்யாம் தே நிஹதம் ராவணம் ரணே ॥  
 ந்யஸ்தரம் ஸாகரதோபெவா பாதவேவாபி மைதிலீம் ।  
 ஆநயேயம் தவாதேசாத் சுவேதாமச்வத்ரீமிவ ॥

ராமா, ஸாக்ரீவனைப்பேரோய் ஸக்யம் செய்து கொண்டாயே! அதுவே உன்னுடைய புத்தி மாந்தயத்தைக் காட்டுகிறது. ஸீதையை ராவணன் அபுஹரித்துப்பேரான விஷயத்தை முன்பே என்னிடம் சொல்லியிருக்கக்கூடாதா! அப்படிச் சொல்லியிருந்தால் ஒரே நாளில் உன்னிடம் ஸீதையைச் சேர்த்து வைத்திருப்பேன். எந்த ராவணனை வதிப்பதற்காக ஸாக்ரீவனுடைய ஸஹாயத்தை விரும்பி என்னை ஸீகொன்றுயோ, அந்த ராவணனை நான் அஸஹாய ஞக இருந்து கொன்று, அவன் கழுத்தில் கயிற்றைக் கட்டி இழுத்து வந்து, உன் பாத மூலத்தில் பேசட்டுவிடுவேன். ஸீதையை எங்குதான் அவன் கொண்டு வைத்திருக்கப்

போகிறுன, ஸமுதரத்தில் வைத்திருந்தாலும் ஸரி, பாதாள லோகத்தில் வைத்திருந்தாலும் ஸரி, உடன் கொண்டு வந்து உன்னிடம் ஸமர்பித்திருப்பேன். மது, கைடபன் என்ற இரு அஸ்ரர்க்கரும், ச்வேதா ச்வதரீ, என்ற உபங்கத்தாகிய ஸ்த்ரீயை அபறுவித்துப் பாதர்ள லோகத்தில் கொண்டுபோய் ஸ்தாபனம் செய்து வைத்திருந்தார்கள். அதை பகவானுன ஹயக்ரீவ மூர்த்தி அறிந்து பாதாள லோகம் சென்று மது, கைடபன், என்ற அஸ்ரர்க்களையும் கொன்று அந்த ச்வேதா ச்வதரீ என்ற உபங்கத்தைப் பூலோகத்திற்குக் கொண்டு வந்தார், என்ற புராணக் கதையை நீ கேட்டிருக்கலாம். அது போல் நானும் ராவணனைக் கொன்று எல்லையை உன்னிடம் கொண்டு வந்து சேர்ப்பித்திருப்பேன். உனக்கு என்னை ஸ்நேஹம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்று தோன்ற வில்லையே. உன் கால வித்யா ஸமதான்! அது போகட்டும்.

युक्तं यत्प्राप्नुयाद्राज्यं सुश्रीवः सर्वंते मयि ।  
अयुक्तं यद्यधर्मेण त्वयाहं निहतो रणे ॥

யாகம் யதாவத்யாகுரையீந் வாழ்வீவ: ஸஸ்ராஜதீத இயி ।  
சயாகம் யாத்யாகுரைண கவபாஹம் நிஹதோ ரணே ॥

யுக்தம் யத்ப்ராப்நுயாத்ராஜ்யம் ஸாக்ரீவ: ஸ்வர்க்கதே மயி ।  
அயுக்தம் யத்தரமேண த்வபாஹம் நிஹதோ ரணே ॥

நான் ஸ்வர்க்கம் சென்ற பிறகு என் தம்பியான ஸாக்ரீ வன் ராஜ்யத்தை அடைவது உசிதம்தான். அதர்மமாக நீ என்னைக் கொன்றது மாத்ரம் பெரிய பிசகுதான்.

काममेवं विधो लोकः कालेन विनियुज्यते ।

காமதெவங் வியோ குராக: காகृத விநியாஜ்யதெ :

காமமேவம் விதோ லோக: காலேந விநியுஜ்யதே ।

ப்ராணிகளுக்கும் மரணம் அவச்யம் பாவியானதினால் உன் னால் அடிப்பட்டு நான் மரிப்பதிலும் எனக்குக் கொஞ்ச மேனும் வருத்தமேயில்லை.

க்ஷம செம்வதா பிராப்த உத்தர ஸாது சிந்த்யதாடி ।

க்ஷீரம் அதூவதா பூர்வப் பூதா ஸாயா அங்கீதாடி ।

க்ஷமம் சேத்பவதா ப்ராப்தம் உத்தரம் ஸாது சிந்த்யதாம் ।

என் த்ருஷ்டிக்கு யோக்பரமாகாமல் நீ மறைந்திருந்து என் கீணக் கொன்றது சாஸ்தர ஸம்மதமாகுமா? அதற்கு மாத்திரம் நீ நன்றாய் யோஜித்து பதில் சொன்னால் போதும்.

இत्यேவमுक்தவா பரिशுக்கவத்ர: ஏராமி஘ாதாத்வயிதோ மஹாஸோ ।

ஸமிக்ஷய ராம ரவிஸனிகாஶ தூண்ணி வழாமரராஜஸூநு: ॥

உதீவாக்கா வரிபூஷவகாச பஸராவி வாதா அந்திதோ  
உதீவாக்கா

வே ஈக்ஷீர ராக: ராவி சௌகாரய: த உதீவபூலும்வாஸராஜ  
வாஸுநா: ॥

இத்யேவமுக்த்வா பரிசுஷ் வக்கர: சராபிகாதாத் வயதிதோ மஹாத்மா ।  
ஸமீக்ஷய ராமம் ரவிஸந்திகாசம் தூஷ்ணீம் பழுவாமரராஜஸுநா: ॥

பாணவ்யதையினால் மிகவும் கஷ்டத்தை அடைந்து கொண்டிருக்கும் உதாரஸ்வபாவத்தோடு கூடின வாவி, அதிக மான ஸம்பாஷணத்தால் கண்டமும், முகமும் சோஷித் துப்போன காரணத்தைக் கொண்டு ஸார்யணைப்போல் ப்ரகாசிக்கும் ராமணைப் பார்த்துக்கொண்டே மஹேந்தர புத்ரன் என்ற பெருந்தன்மையினால் மெளனமாக இருந்துவிட்டான்.

இத்யுக்த: பிஶித் வாக்ய ஧ர்மத்திஸஹித் ஹிதஸ் ।

பசுஷ் வலினா ராமோ நிஹதேன விசேதஸா ॥

தனிப்பிரமிவாடித்ய முக்தோயமிவாழுदம् ।  
 உக்வாக்ய ஹரිஶ்ரீஷ் உபஶாந்தமிவானலம् ॥  
 ஧ர்மஈஷுணசம்பந் ஹரி஘ரமனுத்தமம् ।  
 அவிக்ஷிப்தஸ்தா ராம: பஶாத்ரலிநமந்வீத் ॥  
 ஧ர்மம் ச காமஞ் சமயஞ்சாபி லௌகிகம् ।  
 அவிஜ்ஞாய க஥ வால்யாது மாமிஹாய விருத்தே ॥

உதநீதாக: பூர்ப் தா வாக்யீஂ யை ஓயாலை வரிதாம் ।  
 வராக்ஷம் வாலி நா ராக: நிறை தெந விவாதவை ॥  
 தனிஷ்டுவிவாலி தநீதாக தொயிவாய் நாடு ।  
 உத வாக்யீஂ வெரிப்பூர்ப் துவபராஞ்சிவாநயடு ॥  
 யை-ஓயாலை-ம-ஞ-வை ஏந் வெரீப்பராஞ்சிவாதகை ।  
 சூயிச்சிவு வெநா ராக: வரபாஊ அலி நாஸ்புவீகை ॥  
 யை-ஓயாலை-ஞ-காக-ங வையையங்தாவை வெறுாக்கி கை ।  
 சுவிஞ்ஞாய கயங் வொய்யாக நாவிவாய் நா மத்தைவை ॥

இத்யுத்த: ப்ரச்சிதம் வாக்யம் தர்மார்தலவுள்கம் இறிதம் !  
 பருஷம் வாலினா ராம: க்லூதேந வ்சேதஸா ॥  
 தக்கிண்ப்பரப்யிவாதித்யம் முக்தத்தாயமிவாம்புதம் !  
 உத்த வாக்யம் ஹரிச்சேரேஷ்டம் உபசார்தமிவாகலம் ॥  
 தர்மார்தகுணஸம்பங்கம் ஹரீச்சவாமநுத்தமம் !  
 அதிக்கிப்தஸ்ததா ராம: பச்சாத் வாலிநமப்ரவீத் ॥  
 தம்மாத்தம் ச காமஞ்ச ஸமயஞ்சாபி வெளாகிகம் !  
 அவிக்ஞாய கதம் பால்யாத் மாயிஹாத்ய விகர்த்துவே ॥

ம்ருத ப்ரராயனை வாலியினால் பகவானை ஸ்ரீராமன் முன் சொன்ன ப்ரகாரம் தர்ம சாஸ்த்ரத்திற்கும் அர்தத சாஸ்த்ரத் திற்கும் விரோதமில்லாதது போல் ப்ரராக்ருத புத்திக்குத் தோன்றக்கூடிய பருஷமான வார்த்தை சொல்லப்பட்ட வராய் அதனால் தான் மட்டு வருத்தத்தை அடையாமல், வர்ஷித்த மேகம்போலும், அணைந்து போன அக்னி யைப்போலும் இருந்துவரும் வாலியினிடம் பரம கருணை

யுடன், தர்மத்திற்கு ப்ராதான்யத்தையும் அர்த்தத்திற்கு கெளன் பாவத்தையும் ப்ரகாசப்படுத்தக் கூடிய ஹிதமான வார்த்தையைச் சொன்னார்.

“வானர ராஜனுன ஹே வாலியே! பெரியோர்களை நீ கேட்காமலும், ஸ்வயமாக ஞான மில்லாமலும், துராசார தத்பரனாக இருந்து கொண்டு காரண மில்லாமலே என்னை நீ நிந்திக்கிறோயே! அது உனக்கு அழகாகுமா? இந்த பூமண்டலம் முழுமையும், காடுகள், ஸமுத்ரங்கள் உள்பட, இச்சுவாகு வெச்சத்தில பிறந்த அரசர்களுடைய ஸொத்தாக ஆகும் அந்த ராஜ்யத்தை பரதன் பரிபாலனம் செய்து வருகிறேன். பரதனே தர்மத்தை அனுஷ்டிக்கக் கூடியவன். ஸத்யம் தவறமாட்டான். தர்மம், காமம், அர்த தம், இவைகளுடைய தத்வத்தை அறிந்தவன். அவ்விதமான அரசனுடைய தர்மவர்஗ுத்தியின் நிமித்தமான ஆக்ஞானைய நாங்கள் பரிபாலனம் செய்கிறவர்களாய்க் கொண்டு, இந்த பூமி முழுமையும் ஸஞ்சாரம் செய்கிறோம். தர்மத்தில் அபிமானமுள்ள பரதன் ராஜ்ய பரிபாலனம் செய்து வரும்போது தர்மத்திற்கு விரோதமாக யாரால்தான் இந்த பூமியில் நடக்க முடியும்? தர்மத்திலிருந்தும் நழுவின் உன்னைப்போன்ற மூர்க்க ஜனங்களை நிக்ரஹம் செய்வதே எங்களுடைய ஸ்வபாவமாகும். நீயோ தர்மலோபத்தைச் செய்தவன். உன் னுடைய கர்மாவும் பெரியோர்களுக்கு ஸம்மதமாகாதது. காம சாஸ்தர ப்ரதானங்கை நீ இருந்து வருகிறோய். ராஜமார்க்கத்தில் கொஞ்சமேனும் நீ இல்லை யென்றே சொல்லலாம்.

ஐஷோ ஶ்ரா பிதா சீவ யஶ வியாஂ பியஞ்சதி ।

ஓயஸ்தே பிதரோ ஜோ: ஏம்யே பதி ஹி வர்திந: ॥

ஐஷீஸ்தோஹுாதா விதாவெஹவ யயஸிதீாஂ ஹுயதூதி ।

தூயஸேத விதஹரா ஜீயா: யதீஷ வயி ஹி வதிதூந: ॥

ஐயேஷ்டோ ப்ராதா பிதாசைவ யச்சவித்யாம் ப்ரயச்சதி ।

த்ரயஸ்தே பிதரோக்ஞோயா: தர்மயே பதி ஹி வர்திக: ॥

ஜ்யேஷ்ட ப்ராதா, தகப்பனார், அத்யாத்ம வித்யையை உப தேசம் செய்தவன், இந்த மூன்று பேர்களும் தர்ம மார்க்கத்தி விருக்கும் ப்ராணிகளுக்கு பித்ரக்களாக அறியத்தகுந்தவர்கள். இந்த மூன்று பேர்களையும் பிதா என்ற புத்தியுடன் ஸமானமான கெளரவத்தோடு பூஜிக்கவேண்டும். இதை நீ அறிந்திருக்கிறூயா? இதுபொலவே,

யवीயாந् அத்மனः புत्रः ஶिष्यश्वापि ஗ुणोदितः ।  
புत्रवते த्रयश्चिन्त्या: धर्मश्चेदत्रकारणम् ॥

யவீயாந சூதூந: வாது: பரிஷ்டிப்ராபி மாணோஷித: ।  
வாதுவதேத் தூபவிதூந: யதைதூத்துக்காரணட ॥

யவீயர்க் குத்தம: புத்ர: சிஷ்யச்சாபி குடேஞ்சித: ।  
புத்ரவத்தேத் தூபசிந்த்யா: தர்மச்சேதத்தகாரணம் ॥

தம்பி, புத்ரன், விநயம் முதலான குணத்தோடு கூடிய சிஷ்யன், இந்த மூன்று பேர்களும் தர்ம சாஸ்த்ரத்தை ப்ரமாண மாகக் கருதினவனுக்கு புத்ரனுக்கு ஸமானமாக ஆவார்கள். புத்திரனிடத்தில் நடந்து கொள்வது போல் சிஷ்யனிடத்திலும், கரிஷ்ட ப்ராதாவினிடத்திலும் பரம ப்ரேமை யுடன் நடந்து கொள்ளவேண்டும். தர்மத்தின் ஸ்வரூபம் மிகவும் ஸாக்ஷமானது. ஸஜ்ஜனங்களுக்குக்கூட தர்மத்தை அறிவது தூர்லபமாகத் தானிருந்து வருகிறது. அவனவனுடைய புண்ய பாடங்களை அவனவனுடைய ஹ்ருத யத்தில் அந்தர்யாமியாக விளங்கும் ஸ்வரங்கள்தான் அறிய முடியும். வானர ஜாதியில் பிறந்த உன்னால் தர்ம ரஹஸ்யம் எப்படி அறியக்கூடும்? ப்ரயோஜன மில்லாத கோபத் தால் என்னை எதற்காக நீ சிந்திக்கிறூய்? உன்னை நான் கொன்றதற்குக் காரணத்தைச் சொல்லுகிறேன், கேள்.

ஶ்ராவ்ர்த்தி மார்யாஂ த்யக்த்வா ஧ர்ம ஸநாதனம् ।  
அஸ் த்வ ஧ர்மாணத்து ஸுமிவிஸ மஹாத்மனः ॥

ருமாய் வர்தே காமாத் ஸ்துபாய் பாப்கர்மக்ரு ।

தடவ்யதிதஸ்ய தே ஧ர்மத் காமவृத்தஸ்ய வாநர ॥

அரைமார்யாவமர்ஶேஸ்மின் ஦ண்டோய் பிதிபாடித: ।

ஹூதாவதூதூவலி ஹாபதூயாம் தற்கூ யசீதே வாநாதநடி ।

அவாநி கவு யாராணவௌநி வாந்திரி வாந்திரி உஹாதூதா: ॥

ராநாயாம் வதூதேவ காராகீ வாநாயாம் வாவககீதூகூகீ ।

தாந்தீதவௌநி தெ யசீதாகீ காரையூதவௌநி வாநர ॥

ஹூதரு ஹாபதூவாவதெபதூவலி நூதனோயம் புதிவாழிதா: ।

ப்ராதுர்ஸர்தவி பார்பாயாம் த்யக்த்வா தர்மம் ஸாகாதகம் ।

அஸ்ய தவம் தரமாணஸ்ய எ-ஏக்ரீவஸ்ய மஹாத்மன: ॥

குமாயாம் ர்தவேஸ காமாத் ஸ்துபாயாம் பாபகர்மக்ருத் ।

தத்வயதீதஸ்ய தே தர்மாத காமவருத்தஸ்ய வாநர ॥

ப்ராத்ருபார்பாயாபர்சேஸமிக் தண்டோயம் ப்ரதிபாதித: ।

நீயோ, கனிஷ்ட ப்ராதாவான் ஸாக்ரீவனை புத்ரனுக்கு ஸமானமாகப் போவிக்க வேண்டியிருக்க, அவனுடைய பார்யையாயும், உனக்கு ஸ்துபையாகவும், பாவிக்கவேண் டிய ருமையினி த்தில் நீ ஸம்போகத்தைச் செய்து வரு கிறுய். அதனால் நீ ஸனுதனா தர்மத்தைவிட்ட மஹா பாபியாகமாட்டாயா? ப்ராதா ஜீவிக்கும் பொழுது ப்ராதா வினுடைய பார்யையைத் தொட்ட பாபிக்கு வதத்தைத் தான் ப்ராயச்சித்தமாக தர்ம சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது

ந ஹி ஧ர்மவிருद்஧ஸ்ய லோகவृத்தாடபேயுஷ: ।

दण्डादन्यत्र पश्यामि निश्चहं हरियूथप ॥

ந ஹி தே மர்ஷே பாப் க்ஷநியोதஹ் குலோத்வ: ।

औरसीं भगिनीं वापि भार्या चाप्यनुजस्य यः ॥

ப்ரச்ரெத நர: காமாத் தஸ்ய ஦ண்டோ வ஧: ஸ்மृத: ।

ந வி யசைராசிவீ யோகவூதாதிவெயாவே: ।

உண்டாதநஷ்ட வஸாநாளி நித்து ஹம் ஹமியலயவ: ॥

ந வி தெ சதையெ வாவு கஷ்தி யொஹம் காயோநீவ: ।

களாரலீ: ஹ நிநீ: வாவி ஹாயடா: அாவாநாஜவீ ய: ॥

ஆுஅசைத நரா: காாகி தவநீ உண்னா வய: ஸ்ரத: ॥

ந ஹி தர்ம விருத்தஸ்ய லோகவ்ருத்தாதபேயுத: ।

தண்டாதன்யதர பச்யாமி நிக்ரஹம் ஹரியுதப: ॥

ந ஹி தே மர்ஷயே பாபம் கஷ்தரியோஹம் குலோத்பவ: ।

ஒளரலீ: பகிநீ: வாபி பார்யாம் சாப்யநஜஸ்ய ய: ॥

ப்ரசரேத சர: காமாத் தஸ்ய தண்டோ வத: ஸ்மருத: ॥

தர்ம வருத்தத்திலிருந்தும் நமுவி நடக்கும் மூர்க்கனுக்கு வதத்தைத் தவிர வேறு அவனை நிக்ரஹம் செய்யும் வழி ஒன் றுமே யில்லை. கஷ்தரியனுயம், மஹா குலத்தில் பிறங்கவ னுயுமுள்ள நான் உன்னுடைய பாபத்தை எப்படி ஸஹித் துக்கொள்ள முடியும்? தன்னுடைய ராண், ஸஹோதரி தம்பியினுடைய பார்யை, இவர்களிடம் காம விகாரத்தால் ப்ரவேசித்த பாடியைக் கொல்லவே வேண்டும், என்று மன் வாதிகள் தன்னுடைய ஸ்மருதியில் சாஸ்த்திருக்கிறார்கள். ஆகையால், ஒரு அரசனுடைய ராஜ்யத்தில் சாஸ்த்ரத்திற்கு ஸம்மதமில்லாத கோரமான பாபத்தை ஒருவன் செய்தால் அவனை அந்த அரசன் தண்டிக்க வேண்டுமென்ற நிதிசாஸ் தர மர்யாதையை அனுஸரித்தும் நான் உன்னை தண்டித் தேன். ராஜ்யத்தில் பாபத்தைச் செய்த, கைதியானவன் அந்த அரசனைப் பார்த்து ‘உனக்கு நான் ஏதாவது குற்றம் செய்தேனோ? என்னை நீ எப்படி தண்டிப்பாய்?’ என்று கேட்பது ந்யாயமாகுமா? அப்படிக் கேட்டால் அதுவும் ஒரு பெரிய குற்றமாக ஆகாதா? அதுபோல் தானே நீயும் என்னைப் பார்த்து ‘உனக்கு நான் அபராதம் செய்தேனோ? ஏதற்காகக் கொன்றுய?’ என்று கேட்டாய். தேவதத்த னுடைய மனைவியை யக்ஞத்தன் பலாத்காரம் செய்து ஆகர்ஷித்து விட்டதற்காக தேவதத்தன், தனக்கேற்பட்ட

இந்த அவமானத்தை அந்த தேசத்தரசனிடம் தெரிவித்துக் கொண்டதை முன்னிட்டும், யக்ஞுதத்தன அவ்விதம் செய்தது வாஸ்தவம்தான் என்று ருஜூவரான பிறகும், அந்த அரசன் யக்ஞுதத்தனை ந்யாய ப்ரகாரம் தண்டித்தது அதன் டியனை தண்டித்ததாகவா ஆகும் மூர்க்கத்தனமாக நீ பேத்தாதே. ஆனால், நான் அரசனு என்று நீ சங்கிக்கவும் ந்யாய மில்லை.

மரதஸ்து மஹிபால வயந்து ஆடேஶவர்த்திஃ ।

त्वं तु धर्मद्रितिकान्तः कथं शक्य उपेक्षितुम् ॥

ஹரதஸ்து இஹ்ரீவாருः வயந்து சூதெழபவதி-தாः ।  
கவ० த- யங்காந்திக்ருஞ்ச- கயங் பரகந் உவேகந்தித-ாடி ॥

பரதஸ்து மஹ்ரீபாலः வயந்து ஆதேசவர்த்திஃ ।  
த-வம் து தர்மாததிக்ராந்தः கதம் சக்ய உபேக்ஷிதும் ॥

பரதனே செங்கோல் பிடித்து அரசாணை வருகிறான். நாங்களோ அந்த அரசனுடைய ஆக்ஞாயைப் பரிபாலனம் செய்யும் ராஜ புருஷர்கள். ஒரு குற்றவாளியை ராஜா நேரி வேயா வந்து தண்டிப்பான? ராஜ புருஷர்கள் மூலமாகத் தானே தண்டிக்கும் வழக்கமானது காணப்படுகிறது. அப்படி ராஜ புருஷர்கள் மூலமாக ஏற்படும் தண்டனை யும் ராஜ தண்டனை தானே. அதுபோல் நான் ராஜ புருஷன் ஆனதினால் உன்னை நான் தண்டித்தது ராஜ தண்டனைதான் என்பதில் ஆகேஷ்டனையில்லை.

[ஆனால் இந்த ஸந்தர்ப்பத்தில் ராமன் பரதனுடைய ஆக்ஞாயத்தான் பரிபாலனம் பண்ணுகிறவனுக்கச் சொன்னாரே, அந்த வராத்தாத ஸத்யமாக ஸவீகரிக்க முடியுமா? என்றதை விசாரித்தால், ராம வசனம் ஸத்யந் தான் என்பதில் ஆகேஷ்டனையே இல்லை. ஸதேன் லோகாநு ஜயதி, ஘ர்ம் ஸ்த்ர பிதிஷ்ட, ஸ்த்ராஜபரோ ஘ர்ம; (வாதேநை மொகாங ஜயதி,

யசீத்வதீஂ தூதிஷ்டிதம், வாதநாஞ்சவரோ யசீதி,) (ஸத்யேந லோகாங் ஜயதி, தர்மேஸத்யம் ப்ரதிஷ்டிதார், ஸத்யாங்நபரோ தர்ம:) என்ற ப்ரமாண வசனங்களைக் கொண்டும் ஹஸ்தப் ராப்தமான ராஜ்யத்தை விட்டுவிட்டு பித்ரு வாக்ய பரிபால எம் என்ற தர்மானுஷ்டான மூலமாக பிதாவை ஸத்யஸந்த னாகச் செய்யவேண்டும் மென்ற அனுபவத்தைக் கொண்டும், ஸர்வீ கல்வதி ஹாயதா-அநுபாதி: (ஸவ-தொ வைவதி ஷந்தாயா க்ரந்தாவாதி:) (ஸர்வதோ பலவதி ஹ்யங்யதா-அநுபபத்தி:) என்ற ந்யாயத்தைக் கொண்டும், ‘வயத்வாடேஶ வர்த்திந:’ ('வயத்தா டெசப வதி-நந:’) ('வயந்தவாதேச வர்த்திந:’) என்ற ராம வசனம் அந்யதானுமத்திற்குப் போது அந்தாபத்தி ப்ரமாணத்தால், அதாவது பரதனுடைய ஆக்ஞா ஏற்படாமலிருந்தால் ஸத்ய ஸந்தனான ராமன் இவ்விதம் சொல்லியிருக்கமாட்டார் என்ற காரணத்தால், பரதாதேசமும் (கட்டளையும்) ஏற்பட்டிருக்க வேண்டும், என்பதை ஊவுக்கவேண்டும்.

இத்துடன், ஒரு ராஜ்யத்திற்கு அரசன் ஸித்தித்து விட்டால் அந்த அரசனைச் சேர்ந்த உத்யோகஸ்தர்களுக்கு தண்டியனை தண்டிக்கிற விஷயத்திலோ மற்ற ராஜ்யமான விஷயத்திலோ அந்த அரசன் நேரில் ஆக்ஞா செய்ய வேண்டுமென்பதையில்லை. அரசனுடைய ஆக்ஞா ஸித்தமாகவே ராஜ் புருஷர்களுக்கு ராஜ் கார்யத்தில் ஏற்பட்டுவிடுகிறது. இது லோகத்தில் அனுபவ ஸித்தமானது. அதுபோல் தத்காலத்தில் பரதன் ராஜ்யத்திற்கு மூலப்ரபு என்பது ஸித்தமானதினால் ராமன் அந்த பரதனைச் சேர்ந்தவரான தினு லும் பரதனுடைய ஆதேசம் ராஜ் கார்யத்தில் ஸாக்ஷாத்தாக ஏற்படாமல் போனாலும் அது ஸித்தமாகவே ஏற்படுகிறது என்பதை நினைத்துத்தான் பகவானுன பீராமன், ‘வயத்வாடேஶ வர்த்திந:’ ('வயத்தா டெசப வதி-நந:’) ('வயந்தவாதேச வர்த்திந:’) என்று வாலியைப் பார்த்துச் சொன்னார். ஆகையால், ராமனிடத்தில் பித்யா வசனத்திற்குக் கொஞ்சமேனும் அவகாசமில்லை.

தவிரவும், பகவானுன் ஸ்ரீராமனே தன்னுடைய ராஜ் யத்தில் தத்காலத்தில் பரதனைப் பரிபாலனம் செய்ய ஆக் ஞாபித்திருக்கிறார். அதனால் ராமரிடத்திலேயே ப்ரதானமான ராஜ் புருஷத்வம் ஸித்தித்துவிட்டது. தன் ஞால் நியமிக்கப்பட்ட பரதனுக்குத் தான் அளித்த ராஜ் யத்தை ஸிர்துவர்த்தமாகச் செய்து கொடுக்கவேண்டியது தன் பொறுப்பானதினால் துராசாரத்தில் ஈடுபட்ட வாலியைப் போன்ற மூர்க்க ஜனங்களால் ஏற்பட்ட ராஜ்யத்தி னுடைய தேரஷ்ட்தை ஸிவர்த்தி செய்து கொடுப்பது ராம னுடைய கடமை யானதினால், பரதன் தனக்கு ஆக்ஞா செய்ய வேண்டுமென்ற ஸிபந்தனையே யில்லை. ஆக்ஞா யானது ஸித்தந்தான். இதனாலும் ராம வசனத்தில் மித்யா வசனமோ என்ற சங்கைக்கிடமில்லை.]

“ஸாக்ரீவனே! நான் செய்து கொண்டிருக்கும் ஸக்யமோ ஸக்யமனுக்கும் எனக்கும் உள்ள ஸக்யம் போன்ற தாகும், அந்த ஸக்யத்திற்கோ இழந்துபோன தாரத்தையும், ராஜ்யத்தையும். மறுபடியும் அடையும்படி ஒருவருக் கொருவர் தன்னால் ஆன உபகாரத்தைச் செய்வதே மஹாபலமாக ஆகும். ஸாக்ரீவன் ஸக்யம் செய்து கொண்ட காலத்திலேயே உன்னைக்கொன்று கிஷ்ணிந்தா ராஜ்யத்தையும், ருமை என்ற தாரத்தையும் மறுபடியும் ஸாக்ரீவனை அடையச் செய்வதில் நான் ப்ரதிக்ஞா செய்துவிட்டேன். அந்த ப்ரதிக்ஞாயை நான் எப்படிக் கைவிடமுடியும்? ஸாக்ரீவனும் என்னுடைய நன்மை யில் மிகவும் ஈடுபட்டவனாக இருந்துவருகிறேன். ப்ராதாவினுடைய பார்யையை ஸீபலாத்காரம் செய்து ஸங்கமத் தைச் செய்த பாபமென்ன, உன்னைப்போன்ற பாபிகளைத் தண்டிப்பதற்காகவே ராஜாக்ஞாயை முன்னீட்டு ராஜ் புருஷர்களான நாங்கள் அரண்யத்தில் ஸஞ்சஸிப்பதென்ன, ஆச்சரயித்த ஸாக்ரீவனுடைய ஸிஷ்யத்தில் நான் செய்த ப்ரதிக்ஞா யென்ன, என்னை ஆச்சரயித்தவர்களுக்கு யார்

த்ரோஹம் செய்கிறுனே அவன்தான் எனக்கு த்ரோஹியாக ஆகுவான் என்றது முதலான அநேக காரணங்களால் உன்னை நான் சிகிஷித்தது உசிதந்தான்; சாஸ்தர ஸம்மத முமே. ஆகையால் நீயும் 'நாம்மை ராமன் வழித்தது தர்மங்க தான்; நாம் செய்த பாபத்திற்கு மஹா ப்ராயச் சித்தமாக ஆகும்,' என்றென்னி ஸங்தோஷப்படவேண்டும். பாயி களுக்கு ராஜை தண்டனை ஏற்பட்டால்தான் ஸம்சுத்தி ஏற்படு சிறுது.

ஆயதே மனுநா ஗ீதை ஶ்லோகை சாரித்ரவ்தஸலை ।  
ஏஹீதை ர்஘்மகுஶலை: தத்஥ாசரிதம் ஹே ॥  
ராஜமிர்த்தட்டாஸ்து குத்வா பாபானி மாநவா: ।  
நிமிளா: ர்வாமாயாந்தி ஸந்த: ஸுகுதினோ யதா ॥  
ஶாஸநாந்தா விமோக்ஷாந்தா ஸ்தே: ஸ்தேயாட்டிமுஞ்சயதே ।  
ராஜ வஶாஸந்பாபஸ்ய தத்வாப்தோதி கிலிஷம் ॥

ஸ்ருதியதெ தத்வாநா தீதள பெபாகள அராயித்ருவத்தினால் :  
மருவீதள யலைகாபசெலெநு: தத்தயா அரிதாதம் ஊதெர ॥  
ராஜஹியரைத்துணாஸைதா கர்க்கூர வாவாதி ஊதவா: ।  
நிதியாஸமாதாயாக்கி வாஞ்சைவைக்கூதி செநா யயா ॥  
ஸாவஸ்தாநா அநிலோக்காநா தெஷநா: வெஷ்யா அவிசா அநீதெ ।  
ராஜா கூபபாவஸ்தாவவஸ்தி தத்வாதெவாதி கிழியிழு ॥

ச்ருதே மதுநா கீதெள ச்லோகெள சாரித்ரவத்ஸலெளா :  
க்ருஹீதெள தர்மகுசலை: தத்ததாசரிதம் ஹூரே ॥  
ராஜபிரத்ருததண்டாஸ்து க்ருதவா பாபாதி மாநவா: ।  
நிர்மலா: ஸ்வர்க்கமாயாந்தி ஸந்த: ஸாக்ருதிசோ யதா ॥  
சாலநாத்வா விமோக்ஷாத்வா ஸ்தேந: ஸ்தேயாத் விமுச்யதே ।  
ராஜா த்வசாஸங் பாபஸ்ய ததவாப்நோதி கில்பிஷம் ॥

மனுவினால் சொல்லப்பட்ட இரண்டு ச்லோகங்களும் ஸதாசாரத்தை மிகவும் பெருமைப் படுத்துவதாக ஆகின்றன. தர்ம ஸுக்ஷமத்தை அறிந்த கூத்ரியர்கள் அந்த இரண்டு

சலோகங்களையும் எப்பொழுதும் தன்னுடைய மனதிலேயே ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருப்பார்கள். அதைத் தான் நான் இப்பொழுது ஆதரித்தேன். அந்த இரண்டு சலோகங்களின் தாத்பர்யத்தை நீ அறியவும். அதாவது, ப்ராதாவி னுடைய பார்யயை பத்னியாக ஸ்வீகரித்துக்கொண்ட உன் ணைப்போன்ற பாபிகள் அவரவர்களின் பாபத்திற்குத் தகுந்த படி ராஜாக்களால் தண்டிக்கப்பட்டவர்களாக ஆகிவிட்டார்களேயானால் அந்த பாபத்திலிருந்தும் விடுபட்டவர்களாக ஆகி, புண்பவான் களுக்கு ஸமானமான வைபவத்தோடுகூட ஸ்வர்க்கலோகம் போகிறார்கள். அன்யனுடைய ஸொத்தை அபஹரித்த பாபிகள் ராஜாக்களால் தண்டிக்கப்பட்டவர்களாக ஆனாலும், தண்டிக்கப்படாதவர்களானாலும் அவர்கள் தன் பாபத்திலிருந்து விடுபட்டவர்களாக ஆகிவிடுகிறார்கள். தண்டிக்கப்பட்டால் பாபிகளிடத்தில் பாபம் போய் விடுகிறது. ராஜாக்கள் தண்டிக்காமல் உதாளீனமாக இருந்து விட்டால் அந்தப் பாபிகளுடைய பாபம் ராஜாவைச் சேர்கிறது என்றுதான் மேல் சொன்ன சலோகத்தில் தாத்பர்யமாகும். நான் உன்னை தண்டித்ததினால் நீ பரிசுத்தனுகிவிட்டாய். நான் உன்னை வதம் செய்ததை உனக்கு நான் உதவி செய்த தாகவே நீ கருத்தேவன்டும்.

என்னுடைய வம்சமாகிய இக்ஷவாகு வம்சத்தில் மாங்காதா என்ற ஒரு சக்ரவர்த்தி ராஜ்யபரிபாலனம் செய்து வந்தது லோகபரவீத்தமானதே. அவர் அரசாங்கங்காலத்தில் தன் ராஜ்யத்தில் ஒரு கூபணகன், உன்னைப் போல்தான், தன் தம்பினுடைய பார்யயையை பலாத்காரமாக அபஹரித்துக்கொண்டு தம்பியையும் காட்டிற்கு விரட்டிவிட்டான். இந்த ரவுஸ்யமானது மாங்காதா என்ற அரசனுக்குத் தெரிந்தவுடன், இந்த பாபத்திற்கு வதமே சிகையாகச் சொல்லியிருக்கும் சாஸ்த்ரத்தை அனுஸரித்து, அந்த கூபணகனை வதித்திருக்கிறார். அந்த சிஷ்டாசாரத்தை

அவலம்பித்தும் நான் உள்ளை வதித்தேன். உன் னுடைய வதமானது சாஸ்தர ஸம்மதமும், சிஷ்ட ஸம்மதமுமாகிறது. ஆகையால் நீ வீணைக மனதில் தாடுத்தை வைத்ததுக்கொள்ள வேண்டாம். நாங்கள் சாஸ்தரத்திற்குப் பராதினர்கள். சாஸ்தரத்தை மீறி ஆடுக காலத்திலும் நடக்கமாட்டோம். பாபிகளை ராஜாக்கள் தண்டிக்கக் கடமைப்பட்டவர்களான தினால், அந்தப் பாபியானவன் தனக்கு அபராதம் செய்தானே என்றதையோ, நமக்கெதிரியாயிருந்து போர் செய்கிறான் என்றதையோ, கவனிக்கவேண்டிய அவச்யமேயில்லை. அந்தப் பாபியானவன், அபராதியோ, அநபராதியோ, பராங்முகனே, ஸ்வாபிமுகனே, அவன் செய்த பாபத்தை ராஜாக்கள் அறிந்தவுடன், அந்தந் பாபத்திற்குத் தகுந்தபடி சாஸ்தரத்தில் சொல்லியிருக்கும் தண்டனையை ராஜாக்கள் செய்யக் கடமைப்பட்டவர்கள்.

‘என்னுடைய த்ருஷ்டிக்குக் கோசரமாகாமல் என்னை நீ கொல்லலாமா?’ என்று நீ கேட்டானே, அதில் எனக்கு யாதொரு விதமான கோபமும் இல்லை, தாபமுமில்லை.

வாஸுராமிஶ பாஶை கூடை விவிர்ந்ரா: ।  
 பிதிச்சநாश வையாச ஗ூந்தி சுவஹந்மு஗ாந் ॥  
 ப்ர஧ாவிதாந् வா வித்ரஸ்தாந் வித்ரங்காபி நிஷ்டிதாந் ।  
 ப்ரமதாநப்ரமதாந् வா நர மாஂஸார்஥ினோ மூஶம् ॥  
 வித்ரநிதி வித்ரங்காபி ந ச ஦ோஷோத்ர வித்ரதே ।  
 யாந்தி ராஜ்யத்தோ மூஶாயா ர்மகோவிதா: ॥  
 தஸ்மாந்வ நிஹதோ யுஞ்ச மயா வாணே வாநர ।  
 அயுஷ்யந् பிதியுஷ்யந् வா யஸாஞ்சாக்ஸாமுஶ்வரே ஈசி ॥

வாழாரா விபூ வா வெபோபூ காலெடுபூ விவிவெயத்தாரா: ।  
 வடுதி உங்காரா தூ சூபஸ்தாபூ மருஷூ வெபெவூ மதுரமாநா ॥  
 வர்யாலி தா வா வித்துஶாந விலை சூபாபாவி நிவிதாந ।  
 புதிதாந புதிதாந வா நரா ஓஹை தூ முபாந ॥

விசூல்யங்கினி? வாபாபூவி ந அ சிராவேஷாகது விசூல்யதெ ।  
யான்தி ராஜத் தபஸ்பாதை உருபாம் யாத்தெகாவிடா : ॥  
தவாதை நிலைதொ யாவெசி உயா வொன்னந வாநர ।  
சயானியாய்நா யவாஅவாரை மஹாவழவி ॥

வாகுராபிச்ச பாஷச்ச குடைச்ச விவிததர்நரா : ।  
ப்ரதிச்சங்காச்ச த்ருச்யாச்ச க்ருஹ்னங்தி ஸ்ராபஹாமங் மருகாங் ॥  
ப்ரதாவிதாங்வா வித்ரஸ்தாங் வில்ரப்தாம்ச்சாபி ஸிஷ்டதாங் ।  
ப்ரமத்தாங்ப்ரமத்தாங்வா நரா மாம்ஸார்த்தினோ ப்ருசம் ॥  
வித்யங்தி வியுகாம்ச்சாபி ந ச தோஷோத்ர வித்யதே ।  
யாங்தி ராஜர்ஷயச்சாத்ர மருகயாம் தர்மகோவிதா : ॥  
தஸ்மாத் தவம் நிறுதோ யுததே மயா பாணேந வாநர ।  
அயுதயங் ப்ரதியுதயங் வா யஸ்மாச் சாகாம்ருகோ ஹ்யவி ॥

நீ வானரஜாதியில் பிறந்தவனுனினுல் உன்னை நான் மறைந் தடித்ததினுல் யாதெதாரு தர்மலோபமும் கிடையாது. எவ் வளவோ ப்ராசினமாக ஷத்ரியர்கள் வலை போட்டு மருகங் களைப் பிடிக்கிற வழக்கமுண்டு. கயிறுகளாலும், கபடமான செய்கைகளாலும், ஒடுக்கிற மருகங்களையோ, நின்றுவரும் மருகங்களையோ, மற்றெருரு மருகத்தோடு சண்டைபோடும் பொழுதோ, விளையாடி கெகாணடிருக்கும் பொழுதோ, தூங்கு பொழுதோ, வீழித்துக் கொணடிருக்கும்பொழுதோ, அந்த மருகங்களுக்கு நேரிலும், மறைந்தும் இருந்து கொண்டும் பிடிக்கிற வழக்கங்களுண்டு. வேட்டையாடுவதில் ஸமர்த்தனுன் ஷத்ரியனுடே உனக்குப் பழக்க மிருந்தால் ஏன் மறைந் திருந்தடித்தா யென்று என்னைக் கேட்கமாட்டாய். ஆனால் நீ தெரிந்து கொண்டவன் போலவும் என்னைப் பார்த்து, 'மாம்ஸார்த்திகளான ஷத்ரியர்கள் மருகங்களைக் கொல்லு கிற வழக்கமுண்டு மருகத்தின் சர்மாவில் அபிலாஷை உள்ள வர்களும் கொல்லுகிறதுன்டு. நான் ஒன்றுக்கும் உபயோக மில்லாதவன். என்னுடைய தோலும், மாம்ஸமும், ஷத்ரியனுக்கு அர்ஜு மில்லையே! எதற்காக நீ என்னைக் கொன்றுய? என்று நீ கேட்டதிலிருந்துமே

கஷ்தரியன் மருகத்தைக் கொல்வது தர்மந்தான் என்பதை ஸம்மதித்துவிட்டாய். அப்போது நான் உன்னைக் கொன் றதும் தர்மந்தானே. வரணசிகித்ஸா ந்யாயம் என்பதை நீ அறிந்திருக்கிறோயா? ஒரு புருஷனுடைய ஒருஅவயவத் தில் ஒரு வரணம் ஏற்பட்டு அந்த வரணத்தால் அந்த மனுஷ்யனுக்கே ஸ்வரூப நாசம் வந்து விடுமென்று ஏற்படும் பகுத்தில் எந்த அவயவத்தில் அந்த வரணம் ஏற்பட்டதோ, அந்த அவயவத்தை வைத்திருக்கள் சேதித்து விடுகிற வழக்கமுண்டு. அவயவியின் நாசத்தைக் காட்டிலும் அவயவ நாசம் டெரிதல்ல. அதுபோல் உன் ணைப்போல் ஒரு மூர்க்கமான குரங்கே ஒரு ராஜ்யத்தில் வந்து அட்டஹாஸம் செய்து, அந்தக் குரங்கினுடைய உபத்ரவம் ப்ரஜைகளுக்குப் பொறுக்க முடிகிறதில்லை. அந்த ஒரு குரங்கினால் அநேக ப்ரஜைகளுக்கு நாசம் வருவதைக் காட்டிலும் அந்த ஒரு குரங்கை நசிக்கச் செய்வது தர்ம மென்று நினைத்து அரசன் அந்தக்குரங்கைச் சுட்டுவிட்டான். அங்கக் குரங்கானது அரசனைப்பார்த்து ‘என் நுடைய மாம் ஸமோ, தோலோ, உனக்கு உபயோக மில்லையே.. எதற்காக என்னைச் சுட்டாய்?’ என்று கேட்பதுபோல் நீ என்னைப் பார்த்துக் கேட்பதாகும். வரணசிகித்ஸா ந்யாயத்தை அவ லம்பித்தால் மாம்ஸத்திற்கும் தோறுக்கும் அனர்வமான மருகங்களையும் எதிரிலோ, மறைந்தோ நின்று கொண்டு அடிக்கலாம். ஆனகயால் உன்னை நான் மறைந்திருந்து அடித் தது தர்மந்தான்.

‘தியக்ஞா ய: ஸாவ்஭ௌமா: ஆபிஸுஷ்வேந யாக்ஷுஷ்வதி ஸ: பார்யாந் ஭வதி’ (‘தியக்ஞா ய: ஸாவ்வதி ஸுஷ்வதி வெஷ்வதி பொஜிசிதி இடுவ: வாலீயாந ஹவதி’) (‘திர்யக்ஞா ய: ஸார்வபெளம: ஆபி முக்யேக யோத்துமிச்சதி ஸ: பாபீயாந் பவதி’) என்ற ச்ருதி யால் திர்யக் ஜாதியோடு அபிமுகமாக நின்று கொண்டு யத் தம் செய்யக்கூடாது. அதுவும் ஸார்வபெளமனுஞ்சுல் அவ ஞாக்கு ரொம்பவும் தோஷம் ஏற்படுகிறது, என்று தெரிகிற பழியால் திர்யக் ஜாதியில் சேர்ந்த உன்னை நான் மறைந்து

அடித்தது ந்யாயமாகத்தானுகூம். மேல் கண்ட ச்ருதிப்ரமாணத்தாலும், முன் சொன்ன மனுஸ்மருதி ப்ராமாண்யத்தாலும், வ்ரணசிகித்ஸா ந்யாயத்தாலும், உன்னை நான் கொன்றது ஸர்வ ஸமமதமாகத்தானுகு மன்னியில் கொஞ்சமேனும் தோடு சங்கைக்கு அவகாசமே இல்லை.

தவிரவும், சாஸ்த்ர மர்யாதையையும், தர்ம தத்வத்தையும் அறிந்துகொள்ளாமல் ஒரு ராஜைனைப் பார்த்து நீ நின்திப்பாது உனக்கு மஹா பாபத்தைத்தான் விளைவிக்கும்.

दुर्लभस्य च धर्मस्य जीवितस्य शुभस्य च ।  
राजानो वानरश्चेष्ट प्रदातारो न संशयः ॥  
तात्र हित्यात् न चाकोणेत् नाक्षिप्तापियं वदेत् ।  
देवा मनुष्यरूपेण चरन्त्येते महीतते ॥

தூயாக்கலை அ யாகவை ஜீனிதவை தூயாகலை அ ।  
ராஜாத்தா காதராவெப்புதீருநூதாவெபா ந வைப்பய: ॥  
தாங்குமின் வாயாக ந அாவதூராவெபக் நாகதிவெஙாவியங் வகை: ।  
தெவா ஒதுக்கீராக்கவர்கள் அராவத்தீவது ஒஹீதன்ய: ॥

துர்ப்பள்ளிய தர்மஸ்ய ஜீவிதஸ்ய கபஸ்ய ச ।  
ராஜானோ வாராச்ரேஷ்ட ப்ரதாதாரோ ந ஸம்சய: ॥  
தாங்க ஹிம்ஸ்யாத் ந சாக்ரோசேத் நாகதிபேங்ரபரியம் வதேத் ।  
தேவா மநந்யாக்குபேண சரந்தயேதே மஹீதலே ॥

ராஜாக்கள் ப்ராணிகளுக்கு ஸாகமான ஜீவனத்தையும், துர்ல்பமான தர்மத்தையும் கொடுக்கிறார்கள். ராஜாக்களுடைய உதவியில்லாத போன்ற தர்மானுஷ்டானம் நடப்பது அஸாத்யமாகும். ஜீவனமே ஸித்திக்காது. ராஜாக்களை ப்ரஜைகள் ஒரு காலத்திலும் ஹிம்ஸிக்கக்கூடாது. ராஜை ஸிந்தையும் கூடாது. ராஜைசாஸனத்தைத் தப்பென்று ஆகேஷபிக்கவும் கூடாது. ராஜாக்களுக்கு அப்ரியமான வார்த்தையையும் பேசக்கூடாது.

‘நாவிஷாஸ் பூதிவீபதி:’ (‘நாவிஷாஸ் வெயிலீவதி:’) (‘நாவி  
ஷஞ்சு: ப்ரகுதிவீபதி:’) [என்ற சாஸ்த்ரத்தை அனுஸரித்து  
மஹாவிஷஞ்சுவே அரசனுக அவதரித்து பூலோகத்தில் எஞ்  
சரிக்கிறார்.

அष்டமில்லீகபாலான் மாநாமிஃ கலிப்தோ நூப: (ஆட்சா திவெநாத்கவாயா  
நாம் ஓத்ரா திஃ சுல்தொ நூப: ) (அஷ்டாபிர்லோகபாலானும்  
மாத்ராபி: கல்பிதோ ந்ருப:) என்ற மற்றெரு சாஸ்த்ரமும்,  
இந்தரன், அக்னிபகவான், யமதாமராஜா, ஸிர்ருதி,  
வருணன், வாயு, லோமன், சசானன், என்ற எட்டு திக்பாலர்  
களுடைய அம்சங்கள் ஒன்றாகச் சேர்ந்து பூலோகத்தில் அர  
சனுக அவதரித்திருப்பதாகச் சொல்லுகிறது. ஆகையால்  
ராஜை விந்தையானது தேவை விந்தையில் பர்யவளிக்கும்.

धर्मशास्त्ररथारूढाः वेदव्यज्ञवरा द्विजाः ।

लीलार्थमषि यद्भूयः स धर्मः परमः स्मृतः ॥

யதித்பாவஸ்தாஸுஜாஸ் வெதுப்பெய்யுரா அஷாஸ ।

ஓயாயத்தீவி யம்ருபாஸ் ஸ யதிஃ வராஸ் ஸ்ரூதஃ ॥

தர்மசாஸ்த்ரதாருடா: வேதகட்கதரா த்விஜா: ।

லீலார்தமபி யத்ப்ரூபிஃ ஸ தர்ம: பரம: ஸ்மருத: ॥

என்றபடி வேத தர்ம சாஸ்த்ரத்தில் நிபுணர்களாயுள்ள ப்ராம்  
ஹனானே, கஷ்தரியனே, வைச்யனே, விளையாட்டாக ஒரு  
வாரத்தையைப் பேசினாலும், அதுவும் பரம தர்மமாகத்தானு  
கும். அவர்கள் பேசவதே தர்மமாயிருந்தால், நடத்தையா  
னது தர்ம விரோதமாயிருக்குமா? ஆகையால் என்னுடைய  
ஆசாரமானது கொஞ்சமேனும் தர்மத்திலீருந்து நழுவின  
தாக ஆகாது. வேத தர்ம சாஸ்த்ரத்தில் உனக்குப் பரிச்சய  
மில்லாத காரணத்தால் நீ இவ்விதம் என்னை விந்திக்கிறுய்.  
நான் அநபராதியான் உன்னைக் கொன்றேன் என்றே,  
பராங்முக வதத்தைச் செய்தேன் என்றே, மறைந்தடித்ததி

ஞூல் தோஷ முள்ளவனுக ஆகிறேன் என்றே: வேத தர்ம சாஸ்த்ர நிபுணனானவன் ஒருவனும் சொல்லத்துணிய மாட்டான்”

\*

\*

\*

ஆனால் இவ்வளவு தூரம் வேததர்ம சாஸ்த்ரத்தில் கொடுண்டியத்தை அடைந்த பகவானை பூர்வாமன் தான் பகவானுயிருந்தும், வாலிக்கு எதிரில் நின்று அவனைக் கொல்லாமல், மறைந்து கொண்டிருந்தது அடித்தாரே அதனுடைய ரஹஸ்யம் என்ன என்பதை ஆலோசிக்கவேண்டும். வாலிக் கெதிரில் ராமன் நின்று கொண்டிருந்தாரேயானால்.

ரूपैदार्थगुणैः पुंसां दृष्टिचित्तापहरिणम् ।

ஸாமுவளதாயத்தீட்டுமாதெணா: வாங்ஸா: உருவதி அதிதாவபஹரிணம् ।

குபெளதார்யகுணை: பும்ஸாம் த்ருந்திசித்தாபதஹரிணம் ।

என்ற மஹர்ஷியினுடைய வாக்யத்தை யனுஸரித்து, அளகிட முடியாத ஸெளாந்தர்யத்தோடு கூடின சரீரம், ‘ஆஸ்வாக்லடா:’ ('குதூதா வெற்றா:’) ('அத்மதா பலதா:’) என்ற ச்ருதி யில் சொல்லியடித் தன்னை த்யானம் பண்ண விரும்பும் ப்ராணிகளுக்கு அவர்களுடைய ஹ்ருதயத்தில் தன்னுடைய பரிபூர்ண ஸ்வரூபத்தை ப்ரகாசிக்கச் செய்கிற ஆத்மதானம் என்ற பரம ஓளதார்ய மென்ன, ரொம்பவும் தீனர்களாயுள்ள ஜனங்களோடுகூட தானுக அவர்களை அழைத்து இடைவிடாமல் அவர்களோடு ஸ்னேஹுத்தைப் பாராட்டும் ஸெள சீல்யம் என்ற குணமென்ன, இவைகளால் தன்னைப் பார்க்கும் ஜனங்களுடைய த்ருஷ்டியையும் சித்தத்தையும் அப்ரெரித்துத் தன் வசமாக்கிக் கொள்ளக்கூடிய பெருமையானது ராமனிடத்தில் இருப்பதாகத் தெரிகிறபடியால், வாலிராமனைக் கண்டவுடனே தன் த்ருஷ்டியையும் சித்தத்தையும், ராமனிடத்தில் அர்ப்பணம் செய்துவிட்டு, ராமனுடைய ப்ரபாவத்தையும் அவன் அறிந்தவனுயுமாகி மிகவும் வணக்கத்து

டன் ராமனிடத்தில் சரணைக்கி செய்துவிடுவான். அப்போது ராமன் வாலியைக் கொல்லுவது உசிதமாக ஆகாது. ஸாக்ரீ வனுக்கு எதிரில், ராமன் அக்னி ஸாக்ஷியாக வாலியைக்கொல்லுகிறேன் என்று செய்த ப்ரதிக்கண்ணும் வீரை ஆகிவிடும். வாலி மூலமாக வாலிக்குப் பரம பித்ரனுன் ராவணனும் ஸீதையை ராமனிடம் கொண்டு வந்து அர்ப்பணம் செய்துவிட்டு ராமனை சரண மடைந்துவிடுவான். அப்பொழுது ராவணனை வதிப்பதும் உசிதமாகாது அதனால் தேவகார்யம் ஸித்திக்காமல் ஆகிவிடும்.

सहि देवैरुदीर्णस्य रावणस्य वयार्थिमिः ।

अर्थितो मानुषे लोके जजे विष्णुस्सनातनः ॥

ஸஹி देवैरुदीर्णस्य रावणस्य वयार्थिमिः ।

क्षमित्तेतो शान्तावेष तिर्यके षिवेष्वा विष्णु-चरूप्रत्यात्मनः ॥

ஸஹி தேவவருதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி: ।

அர்த்திதோ மாநாவே லோகே ஜக்ஞே விஷ்ணுஸ்ஸநாதந: ॥

என்றபடி ராவண வதத்திற்காக தேவதைகளால் ப்ரார்த்திக்கப்பட்டு பூலோகத்தில் மனுஷ்யனுக் காவதாரம் செய்ததும் பயனற்றாக ஆகிவிடும். வாலிக் கெதிரில் ராமன் நின்றால் இவ்விதம் அடேக விதமான அனர்த்தங்களுக்கு, அவகாசம் ஏற்படுகிறபடியால் அவைகளுக்கிடங் கொடாமலிருப்பதற்கும், கஷ்தரியனுக்கு வேட்டையாடும் ந்யாயத்தை அநுஸரித்து ம்ருகங்களை மறைந்தடிக்கலாம், அது தோஷமுகாது என்று தெரிகிற ரத்யாவும், தீர்யக் ஜாதிகளுக்கு அபிமுகமாக ஸார்வபெளமன் நின்று யுத்தங் செய்யக்கூடாது என்ற காரணத்தாலும், பகவானுன் ஸ்ரீராமன் மறைந்து நின்று கொண்டு வாலியைக் கொன்றார். இந்த உண்மையை அறிந்தவர்கள் வாலிவத விஷயமாக ஸ்ரீராமனிடத்தில் யாதொரு விதமான தோஷ சங்கையையும் செய்ய மாட்டார்க்கவென்பது ஸித்தமாகும்.

தவிரவும், லோகானுபவத்தையும் அநுஸரித்துப் பார்ப்போம் அதாவது, ஒரு ந்யாயாதிபதியினிடம் ஒருவன், மற்றொருவன் தன்னை பலாத்காரமாகப் பிடித்தடித்து தன் ஸொத்தையும் கேஷ்ட்ர தாரங்களையும் அபஹரித்துக் கொண்டுவிட்டான் என்ற விஷயத்தைத் தெரிவித்துக் கொண்டான். ந்யாயாதிபதியோ அந்த ப்ரதிவாதிக்கு மூன்று தட்டவை தன் னுடைய நயாய ஸ்வத்தில் ஆஜராகும்படி குறிப்பிட்டுத் தெரிவித்தான். ஆகிலும், ப்ரதிவாதி ந்யாயாதிபதியின் எதிரில் ஆஜராகவில்லை.

வாரத்ய நிவேஶாபி ந சேந்தாநி ஸமாத: |

இதரஸ்ய வஶ ஸ்வீ ஘ந ஦யாத் நயாதிப: ||

வாரத்யம் நிவேஶாவி ந தொாதி ஸாமத: |

உதரஸ்ய வஶபா ஸவத்து யநா ஆஜராகீ நயாதிப: ||

காரத்ரயம் நிவேஶாபி ந சேந்தாதி ஸமாகத: |

இதரஸ்ய வசம் ஸர்வம் தநம் தக்யாத நயாதிப: ||

என்ற நீதி சாஸ்திரத்தை அனுஸரித்து அந்த ப்ரதிவாதி வராததனால் வாதியினுடைய கக்ஷீஜயிக்கும்படி நீதிபதி ப்ரதிவாதிக்கு சிகைஷ்ணை விதித்துவிட்டான். இதை எல்லா நீதி ஸ்தலங்களிலும் அநுஷ்டித்து வருகிறார்கள். இதை தர்மம் என்றுதான் ஓப்புக்கொள்ளவேண்டும். அதுபோல் ப்ரகருதத்திலும் ராயனிடம் ஸாக்ரீவன் தன் னுடைய தாரத்தை வாலி பிடுங்கிக்கொண்டு, ராஜ்யத்தில் வாளாஞ் செய்யக்கூட இடங்கொடுக்காமல் விரட்டி விட்ட விஷயத்தைத் தெரிவித்துக் கொண்டான். பகவானுன பீராமனே தர்ம வ்யதிக்ரமத்தைச் செய்தவர்களை தன்டிக்க அவதரித்த ராஜபுரங்களுடையினால் நீதி சாஸ்திரத்தை அனுஸரித்து ‘ஸாக்ரீவன் என்னை சரணமடைந்திருக்கிறேன். நீ அவனுக்கு அபராதம் செய்ததற்கு என்ன காரணத்தைச் சொல்லுகிறேய்?’ என்றதை வாலியை நேரில் வரவழைத்து விசாரிக்கவேண்டும் என்ற அபிப்ராயம் உள்ளவர்போல், ஸாக்ரீவனுக்குத்

தான் ரக்ஷகனாக இருந்துவரும் விஷயத்தை வாலிக்கு அங்க தன் மூலமாகவும், ப்ரதம யுத்தத்தில் வாலியைக் கொல்லாமல் உபேக்ஷித்ததின் மூலமாகவும், நிவாஸவூக்ஷஸ்ஸாஸ்நாம் (நிவாஸவூக்ஷஸ்நாம்) (நிவாஸவூக்ஷஸ்ஸாஸ்நாம்) என்றது முதலிய ச்லோகங்களால், தன் ஞாடைய பெருமையைத்தாரை மூலமாக வாலிக்கு உபதேசம் செய்ததின் மூலமாகவும், வாலிக்கு மூன்று தடவை விஷயத்தை ஸுதிப்பித்ததும், வாலி தன் ஞாடைய எதிரில் ஆஜராகி அவனுடைய அபிப்ராயத்தைத் தெரிவித்துக் கொள்ளாத காரணத்தால் மேல் சொன்ன நீதி மர்யாதையை அநுஸரித்து, சாஸ்தர விரோத மில்லாமலும், தர்மமாயும், சிஷ்ட ஸம்மதமாயும், உள்ள தண்டனையை பகவானுன பூர்வாமன் தான் ஸார்வபேளமன் ஆனதினால் வாலிக்கு விதித்தார்.

ஆகையால் ராமரிடம் யாதொருவித தோஷ சங்கைக்கும் அவகாசமேயில்லை. ஆகிலும் ஸாக்ரீவன் ஜீவித்துக் கொண்டிருக்கும் பொழுது ஸாக்ரீவனுடைய பார்தையான ருமையை வாலி அபஹரித்துக் கொண்டானென்ற குற்றத் திற்காக வாலியைத் தண்டிக்கலா மென்றால், வாலியும் மாயா வியென்ற அஸ்ராணை விரட்டிக்கொண்டு ஒரு குகைக்குள் ப்ரவேசித்திருக்த காலத்தில் ஜெஷாதா பிரஸமः (ஜெஷாதா விதரவோ) (ஜெயெஷ்டப்ராதா பித்ரஸமः) என்ற சாஸ்திர ப்ரகாரம் பிதாவுக்கு ஸமானமான வாலியினுடைய பார்தையான தாரை ஸாக்ரீவனுக்குத் தாயாருக்கு ஸமானமாயிருக்கும்போது அந்தத் தாரையினிடம் ஸாக்ரீவன் ஸங்கமத்தைச் செய்ததாக

धर्मेण मातरं यस्तु स्तोकरोति जुगुप्तिस्तम् ।

यजैत्रैना उத्तरां यहौ त लौकरोति जूमरावीतृष्णै ।

தர்மேன மாதரம் யஸ்து ஸ்வீகரோதி जूमकुप्पवितम् ।

என்ற இந்த ச்லோகத்திலிருந்தும் தெரிகிறபடியால் ஸாக்ரீ வளையும் ராமன் தண்டிக்கவேண்டாமா என்று சங்கிக்க வாம். அதற்கு ஸமாதானத்தையுட் அடியில் கண்டவாறு அறியவும்.

ஸாக்ரீவன், ஜீவிதத்துக் கொண்டுதானிருக்கிறான் என்பது வாலிக்கு ஸிச்சயமாகத் தெரியும்பொழுதே ஸாக்ரீவன் பார்யையான ருமையினிடம் வாலிக்கு ஸங்கமம் ஏற்பட்டது. அதுபோல் ஸாக்ரீவனுக்கல்ல. வாலி மாயாவியை விரட்டிக் குகைக்குள் போன காலத்தில் வாலியினுடைய ஜீவிதத்தில் ஸாக்ரீவனுக்கு ஸிச்சயம் ஏற்படவில்லை. வாலி மரித்துவிட்டான் என்ற தீர்மானத்துடன் வாலிக்கு ஸம்ஸ்காரதிகள்கூட நடந்து பிறகு ஸாக்ரீவன் அரசனாக வந்தான் என்ற கதையானது ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. ப்ராதா ஜீவிக்கும் பொழுது அவனுடைய பார்யையினிடம் மற்றெருரு ப்ராதாவிற்கு ஏற்படும் அபிகமனாந்தான் தோஷமாகு மன்னியில், ப்ராதா மரித்த பிறகு அந்த ப்ராத்ரு பார்யையினிடம் மற்றெருரு ப்ராதாவிற் கேற்படும் அபிகமனமானது தோஷமாகாதென்று தேவரேண ஸாதோத்தக்கூடாதென்றும் சாஸ்த்ரத்தில் ஸிஷேதிக்கப் பட்டிருக்கின்றது. ஜிதேந்தரியர்களாயும், தார்பிகர்களாயுமுள்ள மஹாபுருஷர்களால் நிரம்பிய க்ருத, த்ரேதாயுகம் முதலிய யுகாந்தரங்களில், ஒரு வம்சமே ஸந்ததியில்லாமல் அழிந்துவிடுமென்று சொல்லும்படி நேர்ந்தால் அந்த ஸ்தலத்தில் மாத்ரம் தேவரேண ஸாதோத்தக்க ந்யாயத்தை உபயோகப்படுத்திக் கொள்ளவேண்டும். அன்னியில் அதர்ம பகுளாமான இக்கவியில் மேற் சொல்லிய ந்யாயமானது பாதித்யத்தைத்தான் கொடுக்கு மென்பதில் ஸங்தேஹமேயில்லை. த்ரேதா யுகத்தில்லவ்வா ராமாவதாரம் ஏற்பட்டது. அந்த யுகத்தில் மேற் சொல்லிய சாஸ்த்ரத்திற்கு ப்ராமாண்ய முன்டு. அதிலும் ப்ராதா ஜீவிதத்துக் கொண்டிருக்கும் பொழுது ப்ராத்ருபார்யாவமர்சனம் பரமதோஷமாகத் தானுகும். அது சாஸ்த்ரத்தால் அனுமதிக்கப்பட்டதாகாது. ப்ராதாவின் ஜீவிதத்தில் ஸிச்சயமில்லாமல் மருதனாக ஆகிவிட்டானென்றேற்படும் பொழுது ப்ராத்ரு பார்யாவமர்சனம் யுகாந்தரத்தில் சாஸ்த

ரத்தில் அனுமோதிக்கப் பட்டபடியால் தோஷமேயில்லை. ஆகையால் வாலியினுடைய ஜீவிதத்தில் நிச்சயமில்லாத காரரணத்தால் ம்ருதனுக ஆகிவிட்டான் என்றெண்ணி வாலியின் பார்ணயையான தாரையினிடம் ஸாக்ரீவன் ஸம்பந்தப்பட்டது தோஷமாகாது. அதனால் ஸாக்ரீவன் தண்டியனுக ஆகமாட்டான். ஸாக்ரீவன் ஜீவிதத்திருப்பது தெரிந்திருக்கும்பொழுதே ஸாக்ரீவனுடைய பார்ணய ருமையினிடம் வாலி ஸம்பர்க்கம் செய்ததினால் வாலி மஹா பாபியாகத்தானுகிறுன். அக்காரணத்தால் தண்டியனுகவும் ஆகிறுன். ஆகையால் ராமன் வாலியை தண்டித்தது சாஸ்தர ஸம்மதமும்தான். தர்மமும் தான். ஆகையால் கொஞ்சமேனும் ராமன் நீதியையும், தர்மத்தையும் நழுவி நடக்கும் ஸ்வாபாவ மில்லாதவனுடினு ஹும், தர்மத்தையே ஸ்தாபிக்க அவதாரம் செய்திருப்பதினு ஹும், ராமன் செய்த வாலி வத்தை பரமதர்மந்தானென்று ஆஸ்திகர்கள் அறியவேண்டும்.

விதிருபமான சாஸ்தரத்திலோ, நிதேஷத ரூபமான சாஸ்த்திரத்திலோ, ப்ராம்மணன், காந்தரியன், வைச்யன், என்ற த்ரைவர்ணிகர்களுக்கு மாத்ரம் அநிகாரமென்று உத்தரமீமாம்ஸா சாஸ்தர ஸித்தாந்தமானதினால் திர்யக் ஜாதியான வாலியினிடம் பகவானுண ஹீராமன் நிதேஷத சாஸ்த்ரத்தை உபயோகப்படுத்தி வாலியை தண்டிக்கலாம், அது தர்மந்தானென்றும் சிருபணம் செய்தது ஸமஞ்ஜஸமாக ஆகுமா என்று யோசிக்கவேண்டும். திர்யக் ஜாதியிலும் மனுஷ்யர்களைப்போல் வ்யவஹாரமும், மனுஷ்யனுக்கு ஸமானமான விவேகமும் இருக்குமானால் அந்த திர்யக் ஜாதியினிடத்திலும் விதி நிதேஷத சாஸ்தரத்திற்கு அவசாசமுண்டு. தர்மத்தில் அதிகாரமில்லாததான் இந்தரன் முதலான தேவர்களுக்கு, வருதரன் முதலான அஸ்வர்களைக் கொன்ற காரணத்தால் ப்ரம்மஹத்திதோஷம் ஏற்பட்டதென்றும், அந்த தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ள ப்ராயச்சித்த கர்மாவில் அதிகாரம் ஏற்படுவதுபோல் மனுஷ்ய ஸமானமாக வ்யவஹாரங் செய்கிற திர்யக்ஜாதிகளுக்கும் விதி நிதேஷத சாஸ்த

ரத்தில் அதிகாரத்தை ஒப்புக் கொள்வதில் யாதொருவிதமான பாதகமுமில்லை.

தவிரவும், இந்தரன் முதலாலோ தேவர்களுக்கு தன் ணைக்காட்டிலும் வேறுன இந்தரன் முதலிய தேவர்களில் லாததினால், தானே தேவதையாயிருக்கும் கர்மாக்களில் அவர்களுக்கு அதிகாரமில்லாமல் போன்றும், அவர்களை தேவதைகளாய் அபேக்ஷிக்காத, தானம், தீர்த்தாடனம் முதலான தர்மங்களிலோ, மோக்ஷ ஸாதனமான ப்ரம்ம வித்தையைலோ இந்தரன் முதலான தேவதைகளுக்கும் அதிகாரம் உண்டென்று தான் சாரிரகமீமாம்ஸா சாஸ்த்ரத்தில் ‘தடுப்ர்யி வாராயணஸஸ்஭வாத्’ ('தடுவயத்வி வாஶ்ராயண ஹாத்வாக') (ததுபர்யபி பாத ராயணஸஸ்ம்பவாத) என்ற தேவதாதிகரணத்தில் ஸித்தாங்கம் செய்யப் பட்டிருக்கிறது. அதுபோல் ப்ரக்ருதத்திலும் விவேகமுள்ள வாலியைப் போன்ற வானரர்களுக்கும், தீர்யக் ஜாதியானாலும், தர்மாதர்மங்களில் அதிகாரமுண்டு. இந்தரன் முதலான தேவர்களுக்குக்கூட அந்தந்த மந்திரங்களில், இந்தரன், வருணன், என்று அந்தந்த தேவதைகளைக் குறிப்பிட்டுச் சொல்லும் சப்தங்களுக்கு (அதாவது தேவதா வாசகமான சப்தங்களுக்கு.) அந்தர்யாமியான ஈச்வரனிடத்தில் ஸமந்வயத்தை (தாத்பர்யத்தை) ப்ரதிபாதனம் செய்திருக்கிறபடியாலும், அக்காரணத்தால் எந்த கர்மாவிலும் இந்தரன் முதலான தேவர்களுக்கு தேவதை என்ற முறையில் ஸம்பந்தமில்லாமல் போன்றும், வேதத்தில் சொல்லிய எல்லாக் கர்மாக்களிலும் இந்தரன் முதலிய தேவர்களுக்கும் அதிகாரம் உண்டென்றே ஸித்தாங்கம் ஏற்பட்டிருக்கிறது. தேவர்களை ப்ராம்மணர்கள் என்று சொல்ல முடியாமல் போன்றும் தேவர்களும் கஷ்தரியர்கள் ஆனபடியால், வைவஸ்வதமனு முதலானவர்களைப்போல் கர்மாவிலும் அதிகருதர்கள்தான், என்பதை அவச்யம் ஒப்புக் கொண்டே தீர்வேண்டும். அக்காரணத்தினாலேயே புராணங்களில் இந்தரன், வருணன், முதலான தேவர்கள் யக

ஞும் செய்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது ஆனால் அந்த வாக்யங்களை அர்த்தவாத வாக்யமென்று தள்ளிவிடக் கூடாது. எந்த புன்ய கர்மாக்களுக்கும் அர்த்தவாத வாக்யங்களைக் கொண்டுதான் பலத்தைக் கல்பிக்கவேண்டும். அதுபோல் அர்த்தவாத வாக்யங்களால் தேவர்களுக்குக் கர்மாக்களையும் கல்பிக்கலாம். தறைவர்ணிகர்களுக்குத்தான் கர்மாவில் அதிகாரமென்று சொல்லுமிடத்தில், தறைவர்ணிக பதத்திற்கு வேதஸ்ம்பத்தி, வேதார்த்த ஞானம், இவைகளோடு கூடின ஜாதி என்ற அர்த்தத்தை ப்ரகாசப்படுத்தி யிருக்கிறார்கள். ஆகையால் இந்தரன் முதலான தேவர்களுக்குக் கர்மாவிலும் அதிகாரமுண்டு. அதுபோல் வாலி யைப் போன்ற தீர்யக் ஜாதிகளுக்கும் வேதார்த்த ஞான ஸ்ம்பத்தி இருக்கும் பகுத்தில் விதி நிஷேஷ சாஸ்திரத்தில் அதிகாரத்தை ஒப்புக்கொள்ளவேண்டும். இதுதான் ஸர்வக் ஞானான வேதவ்யாஸர், வால்மீகி முதலான மஹர்ஷிகளுடைய ஆந்தரமான அபிப்ராயமாகும்.

புராணாந்தரத்தில், மார்க்கண்டேய மஹர்ஷியினிடம் ஜௌயினி தர்மத்துத்தைத் தெரிந்து கொள்ள ஆவலுடன் ப்ரச்னம் செய்யுங்காலத்தில், விக்த்ய பர்வதத்தினுடைய உபவனத்தில் வளிக்கும் ஒரு பகுதி மூலாக ஜௌயினிக்கு மார்க்கண் டேயர் தர்ம ஸுஞ்சமத்தை உட்படித்துர் என்று சொல்லப் பட்டிருக்கிறது. ப்ரக்காரான முதிர்த் ராமாயணத்திலேயே, ஜடாராஸ்ஸிற்கு பகவானுகை முதிர்மனை ஒளர்த்வதேஹிக் க்ரியை செய்தார் என்பதாகவும், பிறகு ஜடாயுஸ்ஸின் ப்ராதாவான ஸம்பாதி, ஜடாயுஸ்ஸின் மரணத்தைக் கேட்டதும் தன்னுடைய ப்ராதாவுக்குத் தான் உதகதானம் செய்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் எல்லாவிஷயமும் ஸங்கதந்தான். விவேகம்தான் ப்ரதானப்; ஜாதி ப்ரதானமல்ல. விவேகத்திற்குப் பூர்வஜனங்ம ஸம்ஸ்காரம் காரணமாகும். ஆகையால் எந்த ஜாதியில் பிறந்தவனுயிருந்தாலும் பூர்வஜனங்மஸம்ஸ்கார பலத்தால் விவேகம் இருக்கும் பகுத்தில் அந்த ஜாதிக்கு விதி நிஷேஷ ரூபமான சாஸ்த

ரத்தில் அதிகாரத்தை ஒப்புக்கொண்டே தீரவேண்டும். ப்ரக்ருதத்தில் வாலி, ஸாக்ரீவன் முதலிய வானரங்களோ திர்யக் ஜாதியில் பிறந்தவர்களாயிருந்தாலும், விவேக முள்ள வர்களானதினால் வாலிக் கெதிரில் பகவானுன ஸ்ரீராமன் தர் மத்தை உபதேசங்க் செய்து, ப்ராதாவான ஸாக்ரீவன் ஜீவிதத் துக் கொண்டிருக்கும் பொழுது அவனுடைய பார்யையான ருமையினிடத்தில் வாலி ஸங்கமம் செய்தது அதர்மந்தான் என்றதை ருஜாப்படுத்தி, அதற்கு அவனுக்கு வத சினைத் தான் செய்யவேண்டு மென்றும் சட்டத்தையும் ப்ரகாசப் படுத்தி வாலியை பகவானுன ஸ்ரீராமன் கொன்றது, பரம தர்மந்தான் என்றதை சாஸ்தரத்திலும், சிஷ்ட ஆசாரத்திலும் நம்பிக்கையுள்ள ஆஸ்திரிக்கள் ஒப்புக்கொண்டே தீரவேண்டும்

பிதியபயசி ஧ாது: ஸுபஶக்ரேஸ்திவேஸ்ய: ஶ्रுதிணமபனித் பிதுபாடு ஹ்து ।

திதிஜமக்஥யதோ வதை ஸத்யவநான் தமஹஸிலஹேது ஜிக்மித் நதோட்ஸி ॥

புதியவயவி யாதா: ஸாப்பாக்கூட்டா: வெஹா: ஸ்ரீதி  
மணைவதீந்த: புத்ரீ: வாதி: ஹஸு  
இதிசிகயபவித்தா: ஸ்ரீ: வத்ரீ: ஹுதாநா: தாஹைவிய  
ஹைதா: ஜிஹா: ந்த: நதோடவி ॥

ப்ரவயபயவி தாது: ஸாப்தரக்தேர்முடைப்ய: ச்ருதிகளமபதீந்தம்  
பிரத்புபாதத்த ஹாத்வா ।

திதிஜமகதயத்யோ ப்ரஹும ஸத்யவரதாாம தமஹமகவேஹதும்  
ஜிஹமமீரம் கதோஸ்மி ॥

இந்த ச்லோகத்தால், ஸ்ரீமத் பாகவதத்தில், மஹா புருஷங்கள் ஸ்ரீசகாசார்யாள் மத்ஸ்யாவதாரகதையை வர்ணிக்கின்றார். அதாவது, மஹாப்ரளைய காலத்தில் ஹிரண்யகர்ப்பன் யோக ஸித்ரையில் அமர்ந்திருக்கும் பொழுது, அந்த புருஷ அவதாரத்தினுடைய முகங்களிலிருந்தும் வேத ஸமூஹங்களை ஹயக் ரீவன் என்ற ஒரு அஸ்ரான் அபஹரித்துக்கொண்டு பாதாள லோகம் சென்றுவிட்டான். மறுபடியும் ஸ்ருஷ்டியினுடைய

ஆரம்ப காலத்தில் ஸத்ய வரதன் என்ற ஆகிராஜனுன் ஒரு மனுவினுடைய ப்ரராத்தனைக் கிணங்கி, பகவானுன் மஹா விஷ்ணு மத்ஸ்யமாக அவதரித்துப் பரதாள லோகம் சென்று அந்த ஹயக்ரீவ ளென்ற அஸ்ராணையும் கொன்று, மறுபடியும் வேதத்தை ஸ்வீகரித்து பூலோகம் வந்து அதை அங்காங்கு ஸ்தாபித்துவிட்டு, வேதத்தினுடைய பரம தாத் பர்யத்திற்கு விஷயமான பரப்ரம்மத்தையும் ஸத்யவரத னுக்கு உபதேசித்தார். அந்த மத்ஸ்யமோ ஸகல ஐகத்திற் கும் மூலகாரணமான பரம்பொருள்தான். வேவத்தால்தான் மத்ஸ்யம். அந்த பரம்பொருளை நான் நமஸ்கரிக்கிறேன் என்று சுகாசார்யானே சொல்லியிருக்கிறோர். ஆகையால் இந்த இடத்தில் மத்ஸ்யமானது எப்படி ஞானோபதேதசம் பண்ணுமென்று கேட்க முடியுமா? அந்த ஸ்தலத்தில் ஜாதியை மறந்து விவேகத்தைத்தானே ப்ரதானமாக ஸ்வீ கரித்துக் கொள்ளவேண்டும். அதுபோல்தான் ப்ரக்ருதத்தி திலும் வாலி ஸாக்ரீன் முதலானவர்கள் விஷயத்திலும் மென்பதைஅறிய, மூன்று, மத்ஸ்யமாக வெளிக்குத் தோன்றி னாலும் ஸாக்ஷாத் மஹாவிச்னுத்தானே. அதுபோல் ப்ரக்ருதத்தில் ஆகுமா? என்று சங்கைக்கு, வாலி, ஸாக்ரீவன், முதலான வானரங்கள் வெளிக்கு திர்யக் ஜாதிகளாகத் தோன்றி னாலும், உண்மையில் இந்தரன் ஸமர்யன் முதலான தேவர்கள்தான், என்றதை அறிந்து, ராமன் செய்த வாலி வதத்தைப் பரமதர்மந்தானேன்று அறியவும்.

\*

\*

\*

एवमुक्तस्तु रामेण वाली प्रथयितो भृशम् ।

न दोषं राघवे दध्यो धर्मेऽधिगतनिश्चयः ॥

வனவழைக்கவூரை ராசைண வாலீ பூவூயிதோ ஹஸாடி ।  
தத ந தொழில் ராவவெ தயீள யதையிமதநிப்பய: ॥

எவமுக்தத்தை ராமேண வாலீ ப்ரவ்யதிதோ ப்ரசம் ।

ந தோஷம் ராகவே தத்யெள தர்மேதிகத்திச்சய: ॥

ராமன் சொல்லிய வார்த்தையைகளைக் கேட்டு வாலி ‘நாம் ராமனுடைய மஹத்வமும், தர்மரஹஸ்யமும் தெரியாமல் அதிகோபமாய்ப் பேசிவிட்டோமே’ என்ற விஷயத்தில் மிகவும் வருத்தத்தை அடைங்கு, ராமனுடைய வசனத் தாடிலயே தான் தர்ம ரஹஸ்யத்தை அறிந்த காரணத்தால் ராமனிடத்தில் கொஞ்சமேனும் தோடி மிருப்பதாக வாலியே நினைக்கவில்லை. அஞ்சலிபந்தக்குடிடன் ராமனிடம் தன்னுடைய அபிப்ராயத்தை ஸ்பஷ்டமானவும் தெரிவித்துக் கொண்டான் அதாவது:—

யத்வமாதீ நரஶ்சேஷ தடேவ் நாத ஸ்தோ : |

ப்ரதிவக்து பிக்கே ஹி நாபக்ஷஸ்து ஶக்நுயாத ||

யத்தூதி நரபெப்புதீ ததீவம் நாது நஸ்பரய : |

ஹதிவக்து ஹுக்கு வெடி ஹி நாவக்கு ஷதி ஹஸ் பத்துமாக : ||

யத்வமாதீ ராச்சேஷ்ட ததேவம் நாதர ஸ்தோ : |

ப்ரதிவக்தும் பரக்ருஷ்டே ஹி காபக்ருஷ்டன்து சக்துயாத ||

‘ராமா! என்னுடைய வத விஷயமாகத் தாங்கள் எங்கெந்த வார்த்தைகளைச் சொன்னீர்களோ, அவைகள் அவ்விதம்தான். தர்மத்திலிருந்தும் கொஞ்சமேனும் கழுவாதது என்பதில் எனக்கு கொஞ்சமேனும் ஸம்சயமில்லை. மேலும், ஸர்வக்ஞரை தங்களிடத்தில் கிஞ்சிக்ஞரை நான் என்னதான் சொல்ல முடியும்? ஸாஹஸ்ததுடன் தங்களுக்குப் பதில் சொன்ன என்னுடைய மெளட்யத்தையும் தாங்கள் கூழித்துக் கொள்ளவேண்டும். தாங்களோ, தர்மஸ்லிங்கமத்தைப் பிரத்யக்ஷமாக அறிந்த மஹாநுபாவன். நானே.

மாமப்ய஗த஧மர்ண வதிகாந்தபுரஸ்குதம् ।

஧ர்மஸ்ஹிதயா நாசா ஧ர்மஜ பரிபாலய ||

ஊவேற்ற யூதானா வழங்கி சூங் வாரஸூதி !

யூத வெங்கிதயா வாஅா யூதங்கு வரிவாடுய ||

மாமப்யகத தர்மாணம் வ்யதிச்சாந்த புரஸ்கருதம் ।  
தர்ம ஸம்ஹிதயா வரசா தர்மக்ஞ பரிபாலய ॥

அவச்யம் செய்யவேண்டிய தர்மங்களைக் கைவிட்டவன், செய்யக்கூடாததான அதர்மங்களை தர்மம் போல் ஆசரித்த வன். என்னைப்போல் பாபியான ஒரு ப்ராணியை மற்றொரு இடத்தில் பார்க்க முடியாது. தங்களுடைய வார்த்தை கள் ஒன்றென்றிலும் தர்ம தத்துவங்கள் ப்ரகாசிக்கின்றன. அதைக்கேட்டு நானும் இப்போது தர்ம ரஹஸ்யத்தை அறிந்து, இவ்விதம் நான் பாபியாக ஆகிவிட்டேனே என்று மிகவும் வருந்துகிறேன். என்னைத் தாங்கள்தான் தர்மமாக ரக்ஷிக்கவேண்டும். என்னுடைய ஆத்மாவைப் பற்றியும் எனக்கு யாதொரு கவலையுமில்லை. தாரையைப் பற்றியோ, மற்ற பந்துக்களைப்பற்றி யோ எனக்குக் கவலையில்லை. அங்க தன் என்ற என் புதர்னைப் பற்றி மாத்ரம் என் மனம் ரொம்பவும் வருந்துகிறது. குழந்தைப் பருவத்திலிருந்து என்னைவிட்டு அவன் பிரிந்ததில்லை. அவன் ஒருவன்தான் எனக்குப் புதரன். அவனை மாத்ரம் தாங்கள் ரக்ஷிக்கவேண்டும். ஸாக்ரீவனிடத்திலும் அங்கதனிடத்திலும் ஸமான மான ராவத்தைத் தாங்கள் வைத்து அங்கதனை ரக்ஷிக்க வேண்டுமென்று ப்ரார்த்தித்துக் கேட்டுக்கொள்கிறேன். பரதனும், லக்ஷ்மணனும் எவ்விதம் தங்களுக்கு ப்ராதாக்களோ, அதுபோல் ஸாக்ரீவனையும் அங்கதனையும் தங்கள் ப்ராதாவாகவே பாவிக்கவேண்டும். உண்மையில்,

त्वतोऽहं वधमाकांश्न् वायमाणोऽपि तारया ।  
सुग्रीवेण सह श्रावा द्वन्द्वयुद्धमुपापातः ॥

குவதோட்டு வயதோகாங்களை வாய்த்தானோட்டு தாரயா ।  
ஸாக்ரீவனை ஸவை ஆரத்து அந்திய-கிளைவாழத் ॥

த்வத்தோறும் வதமாகாங்கள் வார்யமானுபி தாரயா ।  
ஸாக்ரீவனை ஸஹ ப்ராதா த்வந்தவயுத்தமுபாத: ॥

தாரையினால் ஸாக்ரீவனேடு யுத்தத்திற்குப் போகக்கூடா தென்று நான் தடுக்கப்பட்டவனுமிருந்தாலும் தங்களுடைய ஸ்வரூபத்தையும் மஹிமைகளையும் அறிந்தே நான் தங்கள் கையினால் எனக்கு வதம் ஏற்பட வேண்டுமென்று என்னித் தான், ஸாக்ரீவனேடு நான் யுத்தம் செய்ய வந்தேன். என் மனோரதம் பூர்த்தியாகிவிட்டது. தங்களுடைய பாணத்தால் வதம் ஏற்பட்டதிலிருந்து, நான் வானரபாவத்திலிருந்து விழுத்தனுகி நித்ய ஸாரிகளுடைய நடுவில் முக்தனுக விளங்கி வரும்படியான பாக்யத்தை அடைந்துவிட்டேன்”

இந்த தாத்பர்யத்தால் கூர்ம புராணத்திலுள்ள ஒரு ப்ராசினமான கதையையும் ஆஸ்திரக்கள் அநுஸந்தானம் செய்துகொள்ள வேண்டிய தவசியமாகும். அதாவது:—

அபராஜிதமான வைகுண்டத்திற் கதிபதியான மஹா விஷ்ணு ராமாவதாரம் செய்வதற்கு முந்தியே. ப்ரம்மாவினுடைய ஆக்ஞாயினால் இந்தரன் முதலால தேவர்களே, தபோ மஹிமையினால் வானர ஸ்தரீகளாக ஆவிர்பவித்திருக்கும் அப்ஸரஸ்ஸாக்களிடம், மஹாபலிஷ்டர்களான புத்ரர்களை உண்டு பண்ணினார்களென்று பூர்மத் ராமாயணத்தில் ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

இறகு வாலியும்தான் ராமனிடம் யாதொரு வீதமான வார்த்தையையும் பேசமுடியாமல் மெளனமாக இருந்துவிட்டான். ராமனும் வாலியை ஸாந்த்வமான வாக்யங்களால் ஸமாதானப்படுத்தினார்: “ஹே ஹரீஸ்வரா, நீ எந்த வீஷயத்திலும் ஸந்தாபத்தை அடையக்கூடாது. உன் புத்ரருனை அங்கதனை ரசவிக்கிற வீஷயத்தில் உனக்கும் கொஞ்சமேனும் கவலைவேண்டாம். நான் அது வீஷயத்தில் ஜாகளுக்கு இருந்து வருகிறேன். தர்மத்திற்கு விருத்தமாக நான் நடந்து கொண்டதாக நீ நினைக்கவேண்டாம். ஸாக்ரீவனேடு நீ யுத்தம் செய்து கொண்டிருக்குங் காரணத்தால் பராங்முக அக நீ இருக்கும்பொழுது உன்னை நான் வதித்தத்தினாலும்,

மரத்தடியில் மறைந்திருந்து உன்னை நான் கொன் றதினாலும் நான் அக்ருத்யத்தைச் செய்தவன்போல் உனக்குத் தோன்ற வாம். அந்த துரெண்ணத்தை நீ விட்டுவிடவேண்டும். உன் னுடைய வதம் தர்மமா? அதர்மமா? என்று விசாரித்து, தர் மந்தான் உன் னுடைய வதமென்ற நிச்சயமேற்பட்ட பிற பாடுதான், நான் உன்னை வதித்தேன். ஆகையால் என்னை அதர்மிகனே என்று ஸங்தேஹவிக்க வேண்டாம். உன் னுடைய ஆத்மாவைப் பற்றியும் உனக்குக் கவலை வேண்டாம். ப்ரராதாவி னுடைய பார்யையிரிடம் ஸம்பந்தப்பட்டதினாலும் ப்ரராதாவை ராஜ்யத்தைவிட்டு விரட்டின காரணத்தாலும் பரலோகம் நமக்கெப்படிக்கிடைக்கும், என்ற ஸங்தேஹம் உனக்கு வேண்டாம்.

ராஜ்மி஧ுதுட்படாஸ்து குத்வா பாபானி மானவா: |

நிர்மலா: ஸ்வர்஗மாயானித ஸந்த: ஸுக்தனோ யதா ||

ஶாஸநாநா விமோக்ஷாநா ஸ்தேன: ஸ்தேயாத்முஞ்சயதே |

ராஜா த்வாஸந்பாபஸ்ய த்வாப்நேதி கிளிவிஷம् ||

ராஜ்யலியர் தாநை கூர்க்கவா பாவாநி காநவா: |  
நிர்மலா: ரூமாநாயா கணி ஸஞ்ச: ஸாக்குதி தொ யாஙா ||  
ஸாவா நாநாவிலொக்கூா அா வெற்ற: வெஷ்டா விடா வழ்தெ |  
ராஜா கவாலை நாரவாநி தாவாவொதி கிழிவிஷம் ||

ராஜபிரத்ருததண்டாஸ்து க்ருத்வா பாபானி மாநவா: |

நிர்மலா: ஸ்வர்க்கமாயாந்தி ஸந்த: ஸாக்ருதிநோ யதா ||

சாஸநாத்வா வியோகாத்வா ஸ்தேன: ஸ்தேயாத்விமுச்யதே |

ராஜா த்வாஸாஸ்பாபஸ்ய த்வாப்நேதி கில்பிஷம் ||

என்ற மனுவசனாத்தை அருளாரித்து உனக்கு மஹாப்ராயச் சித்தம் ஏற்பட்டு விட்டபடியால் நீ பரலோகம் போவதில் யாதொரு ப்ரதிபந்தகமான பாபமும் உன்னிடத்திலில்லை. ப்ராயச்சித்த ரூபமான தர்மமாகவே உன் னுடைய வதமாகிற

படியால் என்னிடத்திலும் அதார்மிகனே என்ற சங்கைக்கு இடமே யில்லை. ஆகையால், உன் விஷயத்திலோ, என் விஷயத்திலோ நீ ஸங்தேஹத்துடன் குழப்பத்தை அடையவேண்டாம்' என்று.

ந வங் ஭வதா சிந்தா: நாப்யாத்மா ஹரிஸ்தம |

வங் ஭வத்திரோஷேஷ ஧ர்மதः குதனிஶயா: ||

ந வயம் ஹவதா அதிர்தா: நாவழாத்தா ஹரிஸ்தம |

வயம் ஹவதி செரபதீண யாத்தா: கூதற்பிரயா: ||

ந வயம் பவதா சிந்த்யா: நாப்யாத்மா ஹரிஸ்தம |

வயம் பவத்விசேஷேண தர்மத: க்ருதநிச்சயா: ||

என்ற ச்லோகத்தால் வாலியை ஸ்ரீராமன் ஸமாதானப் படுத்தினார்.

"தண்டனைக்கு அர்ஹனுயுள்ள புருஷரிடத்தில் எந்த அரசன் தண்டனையைச் செய்கிறுனே, தண்டிக்கக்கூடிய குற்றத்தைச் செய்த எவன் அரசனுல் தண்டிக்கவும் படுகிறுனே.—அதாவது, தண்டிக்கிறவன், தண்டிக்கப்படுகிறவன் இருவர்களும்--அவரவர்களுக்கு சாஸ்த்ரத்தை அநுஸ்ரித்ததால் ஏற்படவேண்டிய லாபம் எதுவோ அதை அவரவர்கள் அடைந்தவர்களாகவே ஆகிறார்கள். சாஸ்த்ரத்தில் சொல்லியபடி உன் குற்றத்திற் கேற்பட்ட ந்யாயமான தண்டனையை என் மூலமாய் நீ அடைந்து விட்ட-படியால் நீ பரமசுத்தனுக ஆடிவிட்டாய். பரலோகத்திற்கு யாதொருவித ப்ரதிபந்தகமும் உனக்கேற்படாது. ஆகையால் மனதி லுள்ள சோகத்தையும், அவிவேகத்தையும், பயத்தையும், விட்டுவிட்டு, 'ஸகல பாபத்திலிருந்தும் நாம் விடுபட்டவனுகி விட்டோ'மென்ற ஸங்தோஷத்துடன் நீ இருந்து வரவேண்டும். ப்ரராப்த கர்மாவை யாராலும் வெல்ல முடியாது. உன் னிடத்தில் அங்கதன் எவ்விதம் போவிக்கப்பட்டு வந்தானே அதற்கு மேலாகவே என்னிடத்திலும், ஸாக்ரீவனிடத்திலும்

போதிக்கப்பட்டுப் பெருமையையு மடைந்து வருவான் என் பதையும் நீ அறிந்து கொள்ளவேண்டும். அந்த வீஷயத்தில் ஸங்தேஹமே வேண்டாம்” என்றும் பலவாருக வாலியை ஸ்ரீராமன் ஸமாதானப் படுத்தினார்.

स तस्य वाक्यं मधुरं महात्मनः समाहितं धर्मपथानुवर्तिनः ।

निशम्य रामस्य रणावमदिनः वचः सुयुक्तं निजगाद वानरः ॥

शराभितप्तेन विचेतसा मया प्रदूषितस्त्वं यदजानता प्रभो ।

इदं महेन्द्रोपम भीमविक्रम प्रसादितस्त्वं क्षम मे नोश्वर ॥

ஸ தவாந்தவாக்ரீஂ சியாராஂ ஒஹாந்தநா : வாஹி தஂ யாந்தவாந்தா  
வதி தநா : ।

நிபசீந் ராகவாந் ரணாவசி தி தநா : வஅ : ஸாயாகஂ நிஜமாந  
வாநரா : ॥

ஸாநாஹி தவெந்த விசெதவா சியா புதில்லிதவை : யாந்தா  
புதோ : ।

இதாஂ ஒஹெந்தவை வீங்விக்கு : புலாஹிதவை : கஷை செ  
நரோ பால : ॥

ஸ தஸ்ய வாக்யம் மதுரம் மஹி : காக : ஸமாஹி தம தம்பதாநுவர்கிஞ : ।

சுப்பாநாவயர்திக : வக : ஸாயுக்தம் நிஜாத வாகர : ॥

சுப்பதட்டாந விசேதவா மயா ப்ரதுவதிதல்த்வம் யதஜாநதா ப்ரபோ : ।

இதம் மஹேந்த்ரோபமபீமவிக்ரம ப்ரஸாதிதல்த்வம் காம மே நரேசவர : ॥

வாலியும் ராமனுடைய ஸமாதான வார்த்தையைக் கேட்டு உசிதமான பதிலைச் சொன்னான். “ராமா! உன்னுடைய, மஹிமையை அறியாத மூடனாக நான் ஆகிவிட்டேன். அத் துடன், உன் பாணத்தால் அடிப்பட்ட காரணத்தால் இருந்த ப்ரக்ஞானயையும் இழந்துவிட்டேனே! இந்த காரணங்களைக் கொண்டு அக்ஞானத்தால் நான் அதிந்தரிய தர்ம வீஷயத் தில் உன்னேடு ப்ரலாபித்தேவென்பது யாதோன்றுண்டோ அது பெரிய அபராதமாகத்தானுகும். நீயோ இந்தரனுக்கு ஸமானமான வைபவ முள்ளவன், சத்ருக்களுக்கு

பயத்தை உண்டு பண்ணும் பராக்ரமத்தோடும் கூடினவன். இவ்வித மறுமொழியுள்ள உன்னிடத்தில் நான் அபசாரம் செய்து விட்டேனே என்ற விஷயத்தில்தான் என் மனது தாபத்தை அடைகிற தன்னியில், மற்ற எந்த விஷயத்திலும் எனக்குக் கொஞ்சமேனும் தாபமில்லை. என்னுடைய அபராதங்களை நீ பொறுத்துக்கொண்டு என்னை ரக்ஷிக்கவேண்டும்” என்று சொல்லிவிட்டு வாலி ராமபாணத்தி னுடைய வீர்யத்தால் அந்த்யகால துக்கத்தை ஸஹிக்க முடியாமல் ப்ராண வியோகத்தை அடைந்தான்.

இவ்விதம் ராமபாணத்தால் அடிப்பட்டு தன் பர்த்தாவன வாலி ம்ருதனுகப் போனதை தாரையானவள், கேட்ட மாத்திரத்தில், அந்தப்புரத்திலிருந்தும் கிளம்பி ஒடி வந்து வெகுப்ரகாரமாக ப்ரலாபித்துக் கதறினாள். ராமனையோ, லக்ஷ்மண ஸ்வாமியையோ, ஸாக்ரீவ ஜையோ, கொஞ்சமேனும் கண்யமாக நினைக்காமல் ம்ருதமாகக்கிடக்கும் வாலியின் ஸமீபஞ்சென்று தாரை அநேக வானர ஸ்த்ரீகளோடுங்கூட கதறுவதைப் பார்த்து, மூராமனுக்கும் மனதில் கொஞ்சம் வருத்தம் ஏற்பட்டது. ஆஞ்சனேய ஸ்வாமியை அழைத்துத் தாரையை ஸமாதானம் செய்யும்படி பகவானை மூராமன் ஆக்ஞாபித்தார். ஆஞ்சனேயஸ்வாமியும் தாரையினுடைய ஸமீபஞ்ச சென்று ஸமாதானம் செய்தார். “ஓம் தாயே,

गुणदोषकृतं जन्तुः स्वर्कर्मफलहेतुकम् ।

अन्यप्रस्तदवाप्नोति सर्वं प्रेत्य शुभाशुभम् ॥

மாண்பூதாஷ்கூதா ஜங்கா: ஷகீ-ஷமா-ஷதா-கடி ।  
ஷவீ-ஷாதா-வாபொதி வாவ-ஷா ஷபு-தா-ஷா-ஹா-ஹா-ஹா ॥

குணதோஷக்ருதம் ஜங்கு: ஸ்வகர்மபலஹேதுகம் ।  
அவ்யக்ரஸ்ததவாப்நோதி ஸ்வம் ப்ரேதய சபாக்பம் ॥

என்ற சாஸ்தரத்தால் பூர்வகர்ம வாஸனை என்ற காரணத்தால் இந்த ஐன்மாவில் ப்ராணிகள் ஞானத்தாலோ, அக்ஞா னத்தாலோ, அதாவது தெரிந்தோ, தெரியாமலோ, எந்த கர்மாக்களைச் செய்கிறார்களோ அந்த கர்மா—சுபகர்மாவானால் அதனுடைய பலமாகிய ஸாகத்தை அனுபவிக்கவும், அசுபகர்மாவானால் அதன் பலமாகிய துக்கத்தை அனுபவிக்கவும், கர்ம வேகத்தால் தங்கு தடையில்லாமல் இந்த சீரத்தை விட்டுவிட்டுப் பரலோகம் செல்லுகிறார்கள்; என்று தெரிகிற பிடியால் உன்னுடைய பர்த்தாவான வாலியானவன் ஸாக்ரீ வனுலேயோ, ராமஞ்சலேயோ கொல்லப்பட்டான் என்ற என்னத்தை நீ அடையவேண்டாம். அவனுடைய கர்மாவினால் தான் அவன் கொல்லப்பட்டான். அப்பிடிக் கொல்லப்பட்டுப் பரலோகத்தில் அநுபவிக்கவேண்டிய கர்மாவோடு பரலோகம் சென்று விட்டான். ஸாக்ரீவாதிகளைக் கேவலம் நிமித்தமாக மாத்திரந்தான் சொல்லவேண்டும். விவேகழுள்ள நீ, இவ்விதம் ப்ரலாபிப்பது உணக்கு அழகல். தவிரவும்,

ஶோசா ஶோசஸி க் ஶோச்ய் ஦ிந் ஦ிநாநுக்ஷபே ।

கச் கோ வாடநுஶோச்யோஸ்தி ஦ேஹஸிந்துத்துதோபே ॥

ஸொஅழா பொஅவீகஂ பொஅழாந் தீநாந்தாக்ஷி வெ |  
கவாந்கொ வாடநாபொஅழாவி தெவெல்லாந்தாந்தொவெ |

சோச்யா சோசவி கம் சோச்யம் தீகம் தீநாநுகப்பேல் ।

கஸ்ய கோ வாநுசோச்யோள்தி தேஹேஸ்மிந்துத்தோபமே ॥

வே தாரே, வாலியைப்பற்றி நீ துக்கப்பட வேண்டிய அவச்யமேயில்லை. இது உனக்கு மாத்திரமல்ல. பொதுவாக எல்லா ப்ராணிகளையும் சேர்ந்தது. போனவைப் பற்றி துக்கிப்பதில் என்ன ப்ரயோஜனம் ஏற்படும்? அவனவன் தன் தன் ஸிலையைப் பற்றித்தான், ‘நாம் எந்த கர்மாவினால் எந்த லோகம் போவோமோ’ என்று துக்கித்துக்கொள்ள வேண்டியது. போனவேனு அவன் கர்மாவிற்குத் தகுந்த

படி லோகாந்தரம் போய்விட்டான். உன்னுத்மாவைப் பற்றி, நீ 'நமக்கென்ன கதி ஏற்படப்போகிறதோ. என்று துக்கிக்கத் தகுஞ்தவளாக இருக்கிறோய். அதைப் பற்றி நீ கவலைப்படாமல் வாலியைப் பற்றி கவலைப்படுகிறோய். அவன் தான் அவன் கரிமாவிற்குரிய லோகம் சென்றுவிட்டான். பிறகு எதற்காக துக்கப்படவேண்டுமோ? தவிரவும் நீ ஸ்வயம் தீணியாக இருந்துகொண்டு அன்யணை தீணங்க விணைத்து அவன் தைன்யத்தைப் போக்கடிக்கக் கவலைப்படுகிறோய். அதுவும் உன்னுடைய மெளட்யத்தைத்தான் ப்ரகாசப் படுத்துகிறது. இந்த தேஹுத்தில்—எல்லா தேஹங்களும் நச்வரமானதினாலும், ஸமுத்ர நூற்றையைப்போல் அஸ்திரமானதினாலும்—துக்கப்படுகிறவன் யார்? துக்கத்திற்கு விஷயம் எது? எல்லாதேஹமும் நச்வரமாக இருக்கும் பொழுது மேற் சொன்ன விபாகத்திற்கு அவகாசமுண்டா? ஒரு மஹா ரோகியானவன் மற்றொரு மஹாரோகியைப்பார்த்து அவன் ரொம்பவும் ரோகத்தால் கஷ்டப்படுகிறானே என்று துக்கிப் பது போலிருக்கிறது, நீ துக்கப்படுவது. தேஹமே ஆத்மா என்ற தேஹாத்ம வாதத்தை அநுஸரித்து நான் இந்த விஷயத்தை உனக்குச் சொன்னேன். வாஸ்தவத்திலோ தேஹம் ஆத்மாவாக ஆகாது. ஆத்மா தேஹத்திற்கு விலக்கணமான வஸ்து என்பது ஸ்வாப்ரஸித்தமானது. வாலியினுடைய சரீரமே உன் பர்த்தா என்றெண்ணி துக்கப்படுகிறோயா? அல்லது வாலி சரீராவச்சின்னமான ஆத்மாவை பர்த்தாவாக விணைத்து நீ துக்கப்படுகிறோயா? ஆத்மாவோ வித்யமான வஸ்துவான தினால் துக்கத்திற்கு விஷயமாகவே ஆகாது. சரீரமோ என்றும் நச்வரமானதினால் என்றும் அழியப் போகிறதே; அக்காரணத்தால் அதுவும் துக்கத்திற்கு விஷயமாக ஆகாது.

அந்தவந்த இமே ஦ேஹ: நித்யயोகா: ஶரீரிண: |

அனாஶிநோப்ரமேயஸ் தஸ்மாத்யஸ்மாரத ||

சுத்தவந்த இடை தெஹா: நித்யூவெந்தாகா: ஶரீரிண: |

அநாஶிநீதொப்பு செயலை தஹாத்யூவெந்தாரத ||

அந்தவங்த இமே தேஹா: சித்யஸ்யோக்தா: சரீரின: ।  
அநாசிநோப்ரமேயஸ்ய தஸ்மாத்யுதயஸ்வபாரத ॥

என்ற பகவத் வாக்யமே “ஆத்மா நித்யமானதினால் துக்கத் திற்கு விஷயமாக்காது; தேஹம் நச்வர மானதினாலும் துக்க விஷயமாக ஆகாது” என்றநில் ப்ரமாணமாக ஆகும். ஆகையால் விஷய மில்லாமலே அஸ்தானத்தில் நீ துக்கப்படுகிறுய். விடேவகமுள்ள உனக்கு இது அழகல்ல. லோக ரீதியை அனுஸரித்தும் பின்னொயில்லாம விருக்கும் ஸ்த்ரீ பர்த்தா மரித்துவிட்டால் ஸிர்க்குப்பாய் ஆகிவிட்டோமே என்று அழுதாலும் அது ஒரு விதத்தில் ந்யாயமாகக்கூடும். புத்ரனேரு கூடியிருக்கும் வாழுது பர்த்தா மரித்த பிறகு அழுகிற ஸ்த்ரீ உன்னை ஒருவளைத்தான் நான் பார்த்தேன். அங்கதன் என்ற புத்ரன் ராஜாதி ராஜனாக உனக்கு வீளங்கி வரும்பொழுது என் வீணாகக் கஷ்டப்படுகிறுய்? எழுங்கிருந்து மனதை ஸமாதானப்படுத்திக்கொண்டு மரித்த வாலிக்கு மேல் செய்ய வேண்டிய கார்யங்களைச் செய்ய ஏற்பாடு செய்’ என்று ஆஞ்சனேய ஸ்வாமியானவர் தாரையை ஸமாதானப்படுத்தினார். தாரையும் ஆஞ்சனேய ஸ்வாமியினுடைய உபதேச வாக்யத்தைக் கேட்டு சிறிது மனஸ் ஸமாதானத்தை அடைந்தவளானாலும், தன் பர்த்தாவான வாலியை இழந்த விஷயத்தில் அவனுக்கு ஏற்பட்ட துக்கத்தை வர்ணித்து முடியாது.

न हि सम हरिराजसंश्रयात् क्षमतरस्ति परत्र चेह वा ।  
अभिमुखहतवीरसेवितं शयनमिमं सम सेवितो क्षमम् ॥

ந ஹி ११ ஹஸிராஜவீப்ரயாக்கி கூடிதாலை வரது தொலை வா ।  
ஏலிடாவ ஹதவீரஸேவிதம் ஶயனமிமம் ஸம ஸேவிதாம் கூடிடு ॥

ந ஹி மம ஹஸிராஜஸம்சரயாத் கூமதரமஸ்தி பரத்ர சேஹ வா ।  
அபிமுகஹதவீரஸேவிதம் சயகமிமம் மம ஸேவிதும் கூமம் ॥

என்று ஆஞ்சனேய ஸ்வாமியைப் பார்த்துச் சொன்னான். “ஹே ஹநுமன்! தாங்கள் என்ன வேதாந்தோபதேசம் செய் தாலும் என் மனது தாபத்தைத் தானடைகிறது வானராஜி ராஜனுன வாலியினுடைய ஸம்பந்தத்தைக் காட்டி ஒம் மேலான ச்ரேயஸ் இஹத்திலோ பரத்திலோ இல்லையென்றே என்னுடைய சிச்சயமாகும். ஆகையால் யுத்தத்தில் சத்ரு வான ஸாக்ரீவனுக்கு அபிமுகமாக நின்று கொண்டு யுத்தத் தில் மரித்த வீரனுன வாலியுடன் உடன்கட்டையேறி மரிப் பதில்தான் என்னுடைய மனதிற்கு ஸந்தோஷ மேற்படும்.” என்று சொல்லிக்கொண்டு ஆஞ்சனேய ஸ்வாமிக் கெதிரில் மிகவும் வருத்தத்தைத் தெரியித்துக்கொண்டாள். மரித்த வாலியும் தான் மரிக்கப்போகும் ஸந்தர்ப்பத்தில் அங்கதனை முன்னிட்டுக்கொண்டு தனது எதிரில் வந்து சிற்கும் ஸாக்ரீ வணைப்பார்த்து ஸமாதானமும் செய்கிறுன்.

ஸுப்ரிய ஦ோஷேண ந மாஂ ஗ந்துமஹீஸி கிலிசாத் ।  
கृष்ணமாண் ஭விஷ்யேண சுத்திமோஹேந மாஂ வளாத் ॥

ஸா ஶ்ரீ வ ஜூதேண ந உா மஞ்சா ஹத்வி கிழிழாகி ।  
சுர ஷ்டீ உணா ஹவி வெஷ்டீண வெஷ்டீ வெஷ்டீ ஹ உா வெஷ்டாகி ॥

ஸாக்ரீ தோஷேண ந மாம் கந்துமர்ஹவி கில்பியாத் ।  
க்ருஷ்ணமாணம் பவிஷ்டேண புத்திமோஹேந மாம் பலாத் ॥

“ஸாக்ரீவா! உன்னை நான் ராஜ்யத்தைவிட்டு விரட்டி விட்டு உன்னுடைய பத்னியான ருஹமயை ஸ்வீகரித்துக் கொண்டதனால் என்னை மஹாபாபியியென்றே நீ அறியக் கூடும். அவ்விதம் என்னை நீ என்னை அனுதரவு செய்யக் கூடாது. இவ்விதம் ராமபாணத்தா லடிபட்டு ஹதமாக நான் ஆகப்போகிற பாலியான கார்யத்திற் கனுகுணமான புத்தி மோஹத்தால் நான் மோசம் போய்விட்டேன். அக்கா ரணத்தால் என்னை நீ விரோதியாக நினைத்துக்கொண்டு என் புத்ரனுன அங்கதனிடம் த்வேவஷத்தைப் பாராட்டக்கூடாது.

அங்கதனை ரசநிக்கிற பொறுப்பு உன்னைச் சேர்ந்தது. அங்கதனும் உனக்கு ஸமானமான பராக்ரமத்தோடு கூடினவன் தான். ராக்ஷஸர்களுடைய வதத்தில் அங்கதனும் முன்பு நின்றுகொண்டு தேவர்களாலும் ஸாத்யப்படாத கர்மாவைச் செய்வான். ராகவனுடைய கார்யத்தையும் கொஞ்சமேனும் தடையில்லாமலும், தாமத மன்னியிலும் செய்து முடிக்க வேண்டும்.

இய் ச மாலமா஧ஸ்வ ஦ிவ்யா ஸுப்ரீவ காஸ்நிம் ।

உதாரா ஶரி: ஸ்திதாஹ்யாங் ஸ்பஜஸ்வாந்முதே மயி ॥

உயங் அ உாஹ்யாயதவ ஆவீங் ஸாக்ஷி வ காங்ரந்தீடு ।

உதாரா ஶரி: வழிதாஹ்யாங் ஸங்ப்ருஜஹ்யாந்தூதெ மயி ॥

இயம் ச மாலாமாதஸ்தவ திள்யம் ஸாக்ரீவ காஞ்சநீம் ।

உதாரா ஶரி: ஸ்திதாஹ்யஸ்யாம் ஸம்பரஜஹ்யாங்மருதெ மயி ॥

என்னுடைய கழுத்தில் விளங்கிவரும் காஞ்சனாமாலையையும் நீ க்ரஹித்துக்கொள். அந்த மாலையில் ஸ்ரீயானவள் விளங்கி வருகிறார்கள். நான் மரித்துவிட்டால் அந்த மாலையை ஸ்ரீயான வள் விட்டுவிடுவாள். ஆகையால் என்னுடைய மரணத் திற்கு முன் பாக்கவ மாலையை நீ ஸ்வீகரித்துக்கொள்” என்று சொல்லிவிட்டு வாலியும் மரித்துவிட்டானென்று முன்பு சொல்லப்பட்டது. ‘ஸாக்ரீவனும் ப்ராதரு ஸௌலன்று தத்தை முன்னிட்டு ரொம்பவும் துக்கத்தை அநுபவித்தான். ஸாக்ரீவனுடைய துக்கத்தைப் பார்க்கும் பொழுது ராமனும் தைர்யத்தை அவலம்பிக்க முடியாமல் கொஞ்ச காலம் கஷ்டப்பட்டார். தாரையும் வாலியைக் கட்டிக்கொண்டு வெசு காலம் ப்ரலாபித்துவிட்டுக் கண்டிப்படும் பொழுது, மந்தரிகள் தாரையை ஸமாதானங் செய்து வாலியினுடைய ஸமீபத்து விருங்கு கொஞ்ச துரம் அப்பால் அழைத்து வந்தனர், மார்க்கத்தின் நடுவில் தாரை ராமனையும் பார்த்தாள்.

सा विस्फुरन्ति परिभ्यमाणा भर्तुः सकाशादपनीयमाना ।  
 दर्दशं रामं शरचापपाणिं स्वतेजसा सूर्यमिव ज्वलन्तम् ॥  
 सुसंवृतं पार्थिवलक्षणैश्च तं चारुनेत्रं मृगशाबनेत्रा ।  
 अदृष्टपूर्वं पुस्तप्रधानं अयं स काकुत्स्थं इति प्रजज्ञे ॥  
 तस्येन्द्रकल्पस्य दुरासदस्य महानुभावस्य समीपमार्या ।  
 आर्तातिर्तुर्णं व्यसनाभिपन्ना जगाम तारा परिविहृतन्ती ॥  
 सा तं समासाद्य विशुद्धसत्त्वा शोकेन संभ्रान्तशरोभमावा ।  
 मनस्विनी वाक्यमुवाच तारा रामं रणोत्कर्षणलब्धलक्षम् ॥

வா வீலூர் கீல் பாரிரஹ்மாணா தத்தாழூகாபாதுவந்தியாதா ।  
 தூதிரபாது ராகிள் பரா ஆவவாணி வீலெதசௌ வாடுயதுவில் ஜியுக்டு  
 வூவாஸங்கு தாம் வாயிலுவறுக்கு எனைப்பு தாம் ஆராதெந்தும் கூரம்  
 பாவபதெந்துர்  
 சுதூதிவாறுவதும் பாராதிலுப்பு யாநம் சுபம் வா காகாது ஒதி  
 வீலூர் வீஜஜெகு ॥  
 தவீலூது கூலூர் தூரா வீது வாது உமாதாலாவவாது வீலீர  
 தாயா ।  
 குத்தாதித்துணதும் வந்வாதாலிவநா ஜமாச் தாரா வரிவிதூ  
 குத்தீர  
 வா தாம் வாகாவாது விபராசிலங்கவா பெராகெந வோஹராஞ்சபராரீர  
 தாவா ।  
 சிநவித்தீர் வாக்ரீச வா அ தாரா ராகிள் ராணைத்துண இப்புறுக்குடு ॥

வா விஸ்புரங்கி பரிப்பமாணா பரதுஸ்ஸகாசாதபநியமாநா ।  
 ததர்ச ராமம் சரசாபபாணிம் ஸ்வதேஜஸா ஸ்துர்யமிவ ஜவலந்தம் ॥  
 ஸாஸம்வ்ருதம் பார்த்திவலக்கைணைச்ச தம் சாருநேத்ரம் ம்ருகசாபநேத்ரா ।  
 அத்ருஷ்ட்டார்வம் புருஷப்ரதாநம் அயம் ஸ காகுத்ஸத இதி ப்ரஜக்னே ॥  
 தஸ்யேந்த்ரகல்பஸ்ய துராஸதஸ்ய மஹாதுபாவஸ்ய அமீபமார்யா ।  
 ஆர்தாதிதார்ஜனம் வ்யஸநாபிபங்கா ஜகாம தாரா பரிவித்வலங்கி ॥  
 வா தம் ஸமாஸாத்ய விசத்தஸத்வா சோகேந ஸ்ப்ராந்தசீரபாவா ।  
 மகஸ்விந் வாக்யமுவாச தாரா ராமம் ரகோந்தகர்ஷணலப்தலக்ம் ॥

தாரை பார்க்கும் பொழுதோ ஸ்ரீராமன் ஸார்யனீப்போல் ஜவலித்துக்கொண்டு ராஜுலக்ஷணங்களால் அலங்கரிக்கப்பட்டு அழகான கண்களுடன் விளங்கிவந்தார். தாரையினுலேயோ, மற்றவர்களாலேயோ, இது போன்ற ஸெளங்தர்யத்துடன் முன்பு ஸ்ரீராமன் பார்க்கப்பட்டிருப்பாரென்று சொல்ல முடியாது. புருஷர்களுக்குள் ப்ரதான புருஷன் இந்த ராமன் தானென்றும் தாரை தீர்மானித்து, இந்த மஹா புருஷன் தான் கருத்தில் வம்சத்தில் பிறந்த ராஜுனுக் இருப்பானென்று தீர்மானித்தாள். ‘நமது குழுந்தை அங்கதன் மூலமாக, ஸாக்ரீவ னுக்கு ஸஹாயமாக தாசுரதி என்ற ஒரு மஹா புருஷன் ஏற்பட்டிருக்கிறார் என்று அரண்யத்தில் அங்காங்கு வனேசரர்கள் பேசிக்கொண்டிருந்த வருத்தாந்தத்தை முன்பு கேட்டோமே’ அந்த மஹா புருஷன் இந்த ராமன் தானென்று தீர்மானித்தாள். ராமனே புண்டாகீகாஷன். தாரையும் மான்சுட்டிக ஞடைய கண்களைப் போன்ற கண்களோடு கூடினவள். நேத்ர ஸெளங்தர்யத்தோடு கூடின தாரை நேத்ர ஸெளங்தர்ய நிதியான ஸ்ரீராமனீப் பார்த்தவுடன் இந்த மஹாராபாவன் ஸார்ய மண்டலத்தின் மத்தியில் விளங்கி வரும் மஹாவிஷ்ணு என்றே தீர்மானித்துவிட்டாள். மஹேந்த்ரனுக்கு ஸமானமாய்வும், சக்ருக்களால் அருகில அண்ட முடியாத ப்ராக்ரமத்தோடு உடலாவனுயும் உள்ள மஹாராபாவனுன் ஸ்ரீராமனுடைய ஸமீபத்திற்குத் தாரை வெகு வேகமாய் ஓடிவந்து தல் பர்த்தாவைக் கொன்ற ராமன் பலவிதமாக நிந்திக்கவேண்டும் என்ற எண்ணத் துடன் கூடினவளாயிருந்தாலும், ராமனுடைய ஸங்கிதிக்கு வந்த மாத்ரத்தாலேயே, ஸ்ரீராம ஸங்கிதியின் மஹாத்மயத் தால் தாரையினுடைய மனதிலுள்ள ஸகவ கல்மஷங்கநும் நிவர்த்தியாகி சுத்த ஸத்வமானது மேவிட்டு ராமனை தூஷிக்க எண்ணினா வாக்கினுலேயே ராமனை ஸ்தோத்ரம் செய்தாள்.

த்வம்ப्रஸேயश துராஸदஶ ஜிதெந்஦ியஶோதம஧ார்மிகஶ ।

அக்ஷயக்ரीதிஶ விசக்ஷணஶ க்ஷதிக்ஷமாவாந् க்ஷதஜோபமாகஃ ॥

கூலபுரிசெய்ய தூராவூதூஸு ஜிதெதிரியஸொதீயாவிதூகஸு ।  
சுக்ஷியூக்ஸிதீதூஸு விஅக்ஷினபப் கஷிதிக்ஷிலாவாங் கஷிதஜோவாக்ஷி:

தவம்பரமேயச்ச தூராவதச்ச ஜிதேந்தரியச்சோத்தமதார்மிக்ச ।  
அகஷப்யக்ஸ்திச்ச விசக்ஷனச்ச கஷிதிக்ஷமாவாங் கஷிதஜோபமாகா: ॥

முன் சொன்னபடி புருஷோத்தம னென்றும், புண்டாரீ காக்ஷனென்றும் அங்காங்கு உடறாகிஷத்துக்களில் உத்கோவிக் கப்படும் பரதத்வம் என்ற மஹாவிஷ்ணுவே ராமன் என்ற பெயரோடு எதிரில் விளங்கிவரும் அப்ராக்ருதமான மங்கள விக்ரஹ ஸத்வரூபத்தி என்று அநுஸந்தானம் செய்து கொண்டு ராமனிடம் பேசுகிறார்.

“ராமா! நீ ப்ராக்ருத புருஷனல்ல. வேதாந்தங்களில் சொல் லப்படுகிறதாயும், என்னாலும் இப்பொழுது சொல்லப்படுகிற தாயும் உள்ள அளவிற் கடங்காததாயுமுள்ள கல்யாண குணங்களுக்கு அநுகூணமான தர்மீ. அதாவது, ஆச்சர்யஞ்சன வள்ளு. நீ அப்ரமேயரன். வேதாஹஸ்த புருஷ மஹாந்த (வெந்தாஹஸ்ததம்) என்ற ச்ருதியானது உன்னுடைய ஸவரூபத்தை அபரிச்சின்ன மஹிமமோடு கூடினவன் என்று (அதாவது ஒரு அறிவிலும் விஷயமாகத பொருள் என்று) சொல்லுகிறபடி ப்ரத்யக்ஷம், அநுமானம், உபமானம், சப்தம், அர்த்தாபத்தி, அநுபலப்தி, என்ற ஆறுவிதமான ப்ராணங்களுக்குள் ஒரு ப்ரமாணத் திற்கும் உன்னுடைய ஹரிமமயானது கோசரமாகாது. தேசத்தாடோ, காலத்தாடோ, வள்துவினாலோ, உன்னுடைய மஹிமமைய இவ்வளவுதானென்று அளந்து அறிய முடியாது. இவ்வித மஹிமமோடுசாட்டின பரம்பொருளே நீ என்று நான் தீர்மானிக்கிறேன். ‘யस्य ब्रह्म च क्षत्रं च उमे भवत ओदनः । सूर्युर्यस्योपसेचनं  
क हथा वेद यत्र सः’। (யவீஸ்புஷு சு க்ஷத்ரू சு உமே ஹவத  
உதநः । சூரத்தூயத்தெல்லாவலௌதந । சு உதூ வெந் யது  
வஸः ।) (யஸ்ய ப்ரஹ்ம ச க்ஷத்ரம் ச உபே பவத உதநः ।  
ம்ருத்யுர்யஸ்யோபஸேநம் க இத்தா வேத யத்ர ஸः ।)

குறைவு. கதி யென்றால் கமனாம். ராமன் நித்யாமான வஸ்து வானத்தினால் ராமனுடைய ஸ்வரூபத்திற்குக் குறைவேயில்லை. ஆகாசமபோல் எங்கும் நிறைந்திருக்கும் வீபுவானத்தினால் சுதியுமில்லை. நித்யானாந்த ஸ்வரூபியானத்தினால் முடிவுமில்லை. அதாவது நாசமுமில்லை. இவ்விதம் குறைவு, முடிவு, கமனாம் மூன்று மில்லாத பொருள் பரப்ரம்ம மானத்தினால் அந்த பரப்ரம்மம் நிசீய என்று நான் கருதுகிறேன். என்ற அபிப்ராயத்துடன் தாரையானவள் ராமனைப்பார்த்து நீ, துராஸதன் என்று சொன்னான். இன்னமும் நீ, துராஸதன்; நீ வாவியைக் கொன்ற காரணத்தால் அனேக வானர ச்ரேஷ்டர் களுக்கு உனக்கு ஏதாவது தீங்கைச்செய்ய என்ன மிருங்தாலும் அவர்களால் உன் ஸமீபத்தில்கூட அண்ட முடியாத தாயும், அப்ரகம்ப்யமாயும் உள்ள ப்ராக்ரமத்தோடு கூடின வனுயிருக்கிறும். நீ துராஸதன்; வேவத பொறும்பாக்குடைய குதர்க்கங்களாலும், ஆபாளவாக்யங்களாலும், உன்னுடைய வைபாலத்தை ஆசைக்குமுடியாது. இவ்விதமான மஹிமையுள்ள, அப்ரமேயத் (ஸ்ரூபமயவு) (அப்ரமேயத்வம்) ஦ுராஸத்வம் (ஒராஸாஸ்கூலம்) (துராஸத்வம்) இந்த இரண்டு குணங்களால் நீ நிறைந்தவனுடையினாலும் கர்வத்தோடு கூடினவனுகை இருந்துகொண்டு அன்யனுடைய ராஜ்யத்திலும், அன்யனுடைய ஸ்தீகளிடத்திலும், இப்பதனாக இருக்கிறுயோ. ஆசை கொண்டவானே, என்றாலோ அதுவுமில்லை. கொஞ்சமேனும் உன் பெருமையினால் உனக்கு கர்வமுமில்லை. பரனுடைய ஸௌத்தில் ஆசையுமில்லை. என்றதை ஜிதெந்தியதை (ஜிதெந்தியபூ) என்ற பதத்தால் வர்ணிக்கிறான். ராமா, நீதான் ஜிதேந்தரியன். கொஞ்சமேனும் கிஷ்கிந்தா ராஜ்யத்தில் ஆசையில்லாமல் ஸாக்ரீவனிடம் ராஜ்யத்தை அர்ப்பணம் செய்ததே நீ ஜிதெந்தரியன் என்பதை ப்ரகாசப்படுத்துகிறது. நீ ஜிதேந்தரியன். எந்த புருஷனும் ஸாந்தரியான ஒரு ஸ்தரீயைப் பார்த்தால் அந்த புருஷன் அந்த ஸ்தரீயை வர்ணிக்காமல்கூக்கமாட்டான். நீயோ என்னைப் பாரத்தும் உதாஸீனமாகவே இருக்கிறும். அதனுலேயே நீ இந்தரிய நிக்ர

ஹம் செய்தவன் என்பதில் ஆகேஷபனை யேபில்லை. அவ்விதம் நீ ஜிதேந்தரியனுக் கிருப்பதனால்தான் ‘ந ராம: பரதாநவை: சக்ஷம்யாஸி பச்யதி’ (ந ராம: வரதாநராகவை அக்ஷை-ஶ்ராவி வரஸ்தி) (ந ராம: பரதாராங்கவை சக்ஷாப்யாமபி பச்யதி) என்ற வாக் யத்தால் கைகேயி தேவியே உன் கீன பரஸ்த்ரீகளைக் கண்ணால் கூட பார்க்கும் வழக்கம் ராமனுக்கில்லை. என்று சொல்லி யிருக்கிறார்கள். நீதான் ஜிதேந்தரியன். ‘பச்யத்தஞ்சு: ஸ ஶூணாய்கள்: அபாணிபாடி ஜவனோ யூடிதா’(வரஸ்தி-அக்ஷை-ஶ்ராவி ஜெநாதி-கண்-ஈ: ஈவா னிவாகெநாஜவதநாமரைத்தா) (பச்யத்த்ரசக்ஷாஸ்ஸ்ஸ்ருணோத் யகர்ண: அபாணிபாதோஜவநோக்ருஹீதா) என்ற சுருதியில் சொல்லியபடி இந்தரியங்களென்ற கருவிகளை அபேக்ஷிக்கா மலே எல்லா விஷயங்களையும், எக்காலத்திலும் அறியும் சக்தி யுள்ளவன். அதாவது ஸர்வக்ஞன். நீதான் ஜிதேந்தரியன். ‘துங்க மனஸாப்யநயை: இந்஦ியைரபி துர்ஜயை:’ (துங்க-ஈஹம் இநவாவாவூதெநால் ஒழுங்கெயை துங்க-கெயை) (துர்க்ரஹம் மநஸாப்யங்கைய: இந்தரியைரபி துர்ஜயை:) என்ற ரீதியாக வாக்கிற்கும் மன திற்கும் எட்டாதவன். நீதான் ஜிதேந்தரியன்; அஹரயை ஜார: சுரபதிர்஭வது அம்தனயான் பிரானாதோ யார்ஸாது அம்ஜத யூரித்துக்கல்’ (சுஹால்தெயை ஜார-ஸ்தாவதி-ரஹவகூ சூதூதநயாம் புஜாநாகோயா யாவீக சுஹஜ தமா-கொ-ஸ்தா-ஸ்ரவாதா) (அஹல்யாயை ஜாரஸ்ஸ-ரப்திரப வத் ஆத்மதநயாம் ப்ரஜாநாதோ யாவீத் அபஜதகுரோரிந்துர பலாம்) என்ற ரீதியாக உன்னைத்தவிர எந்த ப்ரம்மாதி தேவர்களும் விஷய சாபல்யத்தோடு கூடினவர்கள். நீ ஒரு வன்தான் இந்தரிய நிக்ரஹம் செய்த மஹாநுபாவன் ஜிதேந் தரியன் என்ற பதத்தால் ராமன் மஹாவ்ரதி தான் என்பது ரீத்தித்தாலும் வாலியைக் கொன்றதனால் தர்மத்திற்கு விரோதமாக நடந்து கொண்டவனே என்ற ஸங்கேதகம் ஏற் படக்கூடும். அதற்கும் அவகாசமில்லை என்பதை உத்தமார்மிகங்கள் (உத்தமார்மிகங்கள்) (உத்தமதார்மிகங்கள்) என்ற பதத்தால் தாரையானவள் ப்ரகாசப்படுத்துகிறார்கள். ராமா, நீ உத்தம தார்மிகன். உன்னை ப்ரப்ததி செய்த பாகவதோத்தமனான ஸ-க்ரீவனை ரக்ஷிப்பதற்காக வாலியை நீ கொன்றதனால் தார்

பிகர்களுக்குள் நீ மேலானவன் என்பதில் ஸங்தேஹமேயில்லை. தன்னுடைய ப்ரயோஜனத்தை கருதி தர்மத்தைச் செய்கிற வன் அதமதார்மிகன். தன்னுடைய நன்மையையும் பரர் கருடைய நன்மையையும் கருதி தர்மத்தைச் செய்கிறவன் மத்யம் தார்மிகன். தன்னுடைய ப்ரயோஜனத்தை எதிர் பார்க்காமல் பரர்கருடைய நன்மையை மாத்திரம் உத்தே சித்து தர்மத்தை செய்கிறவன் உத்தம தார்மிகன். நீயோ ப்ரக்ருத வாலிவதம் என்ற கர்மாவினால் ஸ்வப்ப்ரயோஜ னத்தைக் கொஞ்சமேனும் எதிர் பார்க்கவில்லை. ஸமஸ்த மான லோகங்களுக்கும் இந்த வாலி வதமானது ஒரு பெரிய நன்மையைச் செய்வதோடுங்கூட ஆச்சிரிதனு ஸ்ராக்ரிவனை ரச்சிப்பதென்பது முக்யமாக இந்தக் கர்மாவில் இருந்து வரு கிறபடியால் நீ முக்யமான தார்மிகனதான். வர்ணாச்ரமதார் மானுஷ்டானத்தால் ஆராதிக்கத் தகுநத தேவதையை தார் மிகன் என்று சொல்வார்கள். பக்தி மார்க்கத்தால் ஆராதிக் கத்தகுநத தேவதையோ உதகம தார்மிகன் அதிலும் சரணை கத ஸமர்க்கன உத்தம தார்மிகன என்பதில் ஸங்தேஹமேயில்லை. உயா ஸுஷேஷ ஸ்யாக் தெநாநுரூஹிதீ பிழிளீக் காஞ்சி) (உவாயோ ஸாரா-ரெவலூஷாக் தெநாநா-ஶரி ஹீதோ ஹூஹீதாக் காக் காஞ்சி) (உபாயோ குருரேவஸ்யாத் தெநாநுக்ரஹீதோ ப்ரஹ்ம லோகம் கச்சதி) என்ற சாஸ்திரத்தில் சொல்லியபடி பரம குருவினுடைய பரிசர்யையினால் பரமானுக்ரஹத்தைப் பெற்று பரப்ருமஹமாகிய லோகத்தை தான் அடைய அர்ஹ னனை புருஷனை உத்தம தார்மிகன் என்று விதவான்கள் சொல்வார்கள். நீயோ அவ்விதமே குருவான பிதாவி னுடைய வாக்யத்தை அறுஷ்ட ரனம் செய்வதென்ற பரிசர் யையினால் பிதாவான குருவினுடைய பரமாநுக்ரஹத்தை யடைந்து பரப்ருமஹமாகிய லோகத்தை ஸ்வாதினம் செய்து கொண்டுவிட்டாய். உன்னை உத்தமதார்மிகன் என்று சொல் வதில் ஒருவித ஆகேஷப்ரணையுமில்லை. ‘ஆநுஷ்ஸ்ய பரோ ஧ர்மः’ (‘குநூ ஸாவலூஷா வரோ யங்கி’) (ஆங்குரசம்ஸ்யம் பரோ தர்மः) என்ற சாஸ்திரத்தில் சொல்லியபடி தன்னிடத்தில் அகர்த்ருக்தவம்

லித்திப்பதற்காக ஆச்சிரிதனை ரக்ஷக்கிறவன் தார்மிகனுக ஆகு வான். ஆச்சிரிதனுக்கு ஆபத்து நேரிடும் பொழுதும் ஆச்சிரிதனை தனக்குப் பின் புறத்தில் நிறுத்திக்கொண்டு தான் முன்பு நின்று கொண்டு ஆச்சிரிதனைக் கொல்ல வந்த பாணத்திற்கு தன்னுடைய மார்பை வகுஷ்யமாக அர்ப்பணம் செய்து தன் ஞாயிரை இழந்தாலும் ஆச்சிரிதனுடைய உயிரைக் காப்பாற்று கிறவன் உத்தம தார்மிகன். அந்த உத்தம தார்மிகர்களான மகா புருஷர்களுக்குள் நீ முதன்மையான மஹா புருஷன் என்று நான் என்னுடையேன். ஆர்தனான ஸாக்ரீவனை ரக்ஷத் ததனால் நீ தார்மிகனுக ஆகிறோம். செய்யக்கூடாததான் மஹா பாபத்தைச் செய்த காரணத்தால் நரகத்தில் வாஸஞ் செய்து கொண்டு கோரமான துக்கத்தை அநுபவிக்கவேண்டிய வாலியை, நீ உன்னுடைய தாரக நாமத்தால் அலங்கரிக்கப் பட்ட பாணத்தால் கொன்று, அக்காரணத்தால் ஸர்வ பாபத் திலிருந்தும் வாலியை விமோசனம் செய்து வைத்து, வைகுண்டத்தில் நித்ய ஸாமரிசநுடைய பரிஷத்தில் வாஸஞ் செய்து கொண்டு பரமானத்தை அநுபவிக்க அர்வைஞுக வாலியைச் செய்ததினால், உத்தம தார்மிகன். இக்காரணங்களால் உன்னிடத்தில் அதர்மலேசத்திற்கே அவகாசமில்லை. ஆனால் விருஷ்தத்தினுடைய அடியில் மறைந்து கொண்டிருந்து நீ வாலியை அடித்ததினாலும், உனக்கு நேரில் யாதொருவீத அபராதமும் வாலி செய்யாமலிருக்கும்போதே அவனை நீ கொன்றதினாலும், ஏதாவது அதர்மலேசத்திற் கவகாசம் உன்னிடத்திலேற்பட்டு உன்னுடைய கீர்த்திக்குக் குறைவு ஏற்படுமோ வென்று சில மூடர்கள் நினைப்பது மிகவும் தப்பானது. உன்னுடைய கீர்த்திக்கு எக்காரணத்தாலும் குறைவே வராது. க்வ.நீ. அக்ஷயகிதி: அழியாத கீர்த்தியோடு கூடினவன். உன்னிடத்தில் வாலியை நிரபராதி யென்று நினைப்பதே மிகவும் தப்பானது. பகவானுக் கெதிரில் ஒருவ னும் நேரில் அபராதம் செய்யமாட்டான். தன்னை ஆச்சரியித் தவனுக்கப்பராதம் செய்தவனையே பகவான் தன்னுடைய அபராதியாய்க் கருதுகிறார். உன்னை ஆச்சரியித்த ஸாக்ரீவ

னுக்கு வாலி மஹாபராதம் செய்ததினால் உன்னிடம் வாலி அபராதம் செய்தவனுக்கே ஆகிறுன். அபராதியான வாலி யைத்தான் நீ கொன்றிருக்கிறோய். ஸிரபராதிவதம் என்ற சங்கைக்கே அவகாசமில்லை.

தவிரவும் திர்யக் ஜாதிகளிடம் அரசர்கள் வேட்டையாடும்பொழுது பராங்முக வதத்தையும் செய்திருக்கிறார்கள். வேட்டையாடுங்காலத்தில் புலி, கரடி, ஸிம்மம், முதலிய துஷ்ட மிருகங்களின் எதிரில் நின்று கொண்டா அரசர்கள் வேட்டையாடுவார்கள்? அந்த ம்ருகங்கள் மற்ற ம்ருகங்களோடு சண்டை போட்டுக்கொண்டிருக்குங் காலத்தில் அந்த ம்ருகங்களை நாம் அடிக்கக் கூடாதென்று அரசர்கள் பின் வாங்கமாட்டார்கள். வாலியும் திர்யக் ஜாதியில் சேர்ந்த வனுனிதினால், நீயும் அரசனுனிதினால், ஸாக்ரீவனேடு அந்த வாலி சண்டை போடுங்காலத்திலும் நீ வாலியைக் கொன்றது வேட்டையாடுகிற ந்யாயத்தை அநுஸரித்துப் பார்க்கும் பொழுது தர்மமாகத்தான் ஆகும்.

தவிரவும், ஸார்வபெளமனுன அரசன் திர்யக் ஜாதிக ளோடு அபிமுகமாக நின்று கொண்டு யுத்தப் செய்தால் அந்த யுத்தமானது அந்த அரசனுக்கு மஹத்தான பாட்டத்தை விளைக்கின்றது என்று ‘யஸ்வர்மீம; தர்யாம்ராஸிமுத்யேன யோஷ ஸ பஷியாந் மஹதி’ (யஸ்வாவத்யாஸ: தியதி, திராவி: வெஷ்ட, யோஷா ஸ வாலீயாந ஹவதி) (யஸ்ஸார்வபெளம: திர்யக்பிராபிமுக்யேந யோத்தா ஸ பாபீயாந் பவதி) என்று ச்ருதியானது போதிக் கின்றது. ஆகையால், வாலியினுடைய விவேதத்தில் நீ செய்த தெல்லாம் பரம தர்மமாகத்தான் ஆகின்றது. அதனால் உன் னுடைய கீர்த்திக்கு யாதொரு குறைவுமில்லை. ‘தஸ நாம ஸஹஸர:’ (தஸீ நாஸ ஸஹஸ்ரஸ:) (தஸ்ய நாம மஹத்யச:) என்ற ச்ருதி பரமாத்மாவினுடைய ப்ரஸ்த்தமான யசஸ்ஸா னது மிகவும் மேலானது, என்ற அர்த்தத்தைப் போதிக்கின் றது. இந்த ச்ருதியினால் சொல்லப்படும் நீ, மஹாத்மா என்ற கீர்த்திக்கு வாலிவதத்தால் கொஞ்சமேனும் தோஷ மேற்பட ந்யாயமேயில்லை.

அத்துடன் ஈ விசங்கன: நீ, மிகவும் ஸமர்த்தன். இந்த்ரியங் களுக்குப் புலப்படாமல் வெகு தூரத்திலுள்ளதையும் அறியும் சக்தி உள்ளவன். இது யுக்தம், இது அயுக்தம், என்று விசாரித்துத்தான் எல்லாக் கார்யத்தையும் செய்கிறவன். அதனால்தான் ஸாக்ரீவனுக்கும் வாலிக்கும் நடந்த முதல் யுத்தத்திலேயே வாலியை நீ கொல்லாமல், வாலியினிடமிருந்து ஸாக்ரீவனுக்கு பராபவத்தை உண்டு பண்ணினாய். அவ்விதம் நீ செய்தத்தினாலாவது வாலிக்கு ஸத்புத்தி ஏற்பட்டு யுத்தத்திலிருந்தும் உபரதியடைவானே என்றும் பார்த்தாய். அவனுக்கு அந்த புத்தி ஏற்படவில்லை. அவன் கர்மாவினால் அவன் நாசத்தை அடைந்தான். ஸாக்ரீவனும் வாலியும், சரீரத்தாலோ, இங்கித்தத்தாலோ, நடையீனாலோ ஒரே விதமாகக் காணப்படுகிறபடியால் வாலி யார் என்பதை அறிந்து கொள்ள கழுபுஷ்டி என்ற கொடியை ஸாக்ரீவனுடைய கழுத்தில் தரிக்கும்படி செய்தாய். இப்படி யுக்தாயுக்த விசார பூர்வகமாக ஸர்வகார்யத்தையும் செய்கிற ப்ரபு நீ ஒருவன்தான் என்றதில் ராமா! எனக்கு ஸந்தேஹமே இல்லை. ராமா! உன்னுடைய பெருமையோ அளவிட முடியாததாகக் காணப்படுகின்றது. அகண்டமான பூமியிலுள்ள பொறுமை உன்னிடத்தில் சேர்ந்து உருவமாகக் காணப்படுகின்றது. உன்னை ஆச்சரயித்த ஸாக்ரீவனுக்கு, அபராதியான வாலியினுடைய விஷயத்தில் அவனுடைய வம்சத்தோடு அவனைக் கொல்லவேண்டியிருக்க அவனை மாத்ரம் கொன்றுவிட்டு அங்கதன் முதலான அவனுடைய பரிஜுனங்களை கொல்லாமலிருக்கும் உன் ஸ்வபாவத்தைப் பார்த்தால் உன்னுடைய பொறுமையானது மிகவும் ச்லாகிக்கத் தக்கதாகும்.

க்ஷமா புதிவி ஸம: (க்ஷீயா வர்யிவி வா: ) (க்ஷமயா ப்ருதீவி ஸம:) என்று உன்னைச் சொன்னால் போதாது. க்ஷமையினால் பூமிக்கும் மேலானவன் நீ, என்றதை சிதிக்ஷமாவான् (கவிதக்ஷாவாஞ்) (கவிதிக்ஷமாவாஞ்) என்ற பதத்தால் நாரை குறிப்பிட்டுச் சொல்கிறீர்கள். சிதிக்ஷமாவான் (கவிதிக்ஷாவாஞ்) (கவிதி

குமாவாந்) என்ற பதத்தில் க்ஷமா அஸ்ய அஸ்திதி க்ஷமாவாந் (க்ஷீரா சுவை சுவைதி க்ஷீராவாந்) (குமா அஸ்ய அஸ்திதி குமாவாந்) என்று ஸுபு பிரய (தாவே புதீயப்) (மதுப் ப்ரத்யயம்) ஏற் பட்டிருப்பதினால் நியாயோ ஸுபு (நிதீயொசிம உதாவே) (நிதய யோகே மதுப்) என்ற சாஸ்த்ரத்தை அநுஸரித்து எப்பொழுதும் ராமன் பொறுமையோடு கூடினவன் என்ற தாத்பர்யம் வெளியாகிறது. ஒரு காலத்திலும் ராமனிக் கோபத்தோடு கூடினவனுக்கப் பார்க்க முடியாதென்பது ஸித்தமாகும்.

**க்ஷத்ஜோபமாகஃ:** (க்ஷத வஜாவாக்ஷி) (க்ஷதஜோபமாக்ஷி) வாலி யின் விஷயத்தில் உனக்கேற்பட்ட பெரிய கோபத்தால் இப்பவும் சிவந்த கண்களோடு கூடினவனுயிருக்கிறும். ஆகிலும் வாலியைச் சேர்ந்தவர்களிடம் உனக்குப் பொறுமைதான் இருந்து வருகிறது. உன்னுடைய பெருமையை நான் எவ்விதமென்று வர்ணிப்பேன்! இதிஶமாவாந் (க்ஷிதிக்ஷீராவாந்) (க்ஷிதிகுமாவாந்) என்ற பதத்தால் ராமனிடம் கோபத்தையே பார்க்க முடியாதென்று சொல்லிவிட்டு க்ஷத்ஜோபமாகஃ: (க்ஷத வஜாவாக்ஷி) என்ற பதத்தால் வாலியின் விஷயத்தில் வந்த கோபத்தால் கண்களில் ஏற்பட்ட சிகப்பு இன்னமும்போக வில்லை யென்று சொல்வது முன்பின் விரோதமாகாதா என்று நினைக்கவேண்டாம். தன் னுடைய விஷயத்தில் யார் என்ன அபராதம் செய்தாலும் ராமன் பொறுமையுள்ளவனே. ஆசிரிதனுடைய விஷயத்தில் யார் அபராதம் செய்தாலும் ராமனுக்குக் கோபமும் வரலாம் என்று வ்யவஸ்தை செய்து கொண்டால் விரோதம் தோன்றுது. இல்லாவிடில் க்ஷத்ஜோபமாகஃ: (க்ஷத வஜாவாக்ஷி) (க்ஷதஜோபமாக்ஷி) என்பதனால் கோப ஸிரித்தமாகக் கண்களில் சிகப்பைக் குறிப்பிடக் கூடாது. ரக்தாஸ்யநேत்ரபாணி: விதாந: (ரதாவழீதெதுபாணி: திதாஸு:) (ரக்தாஸ்யநேத்ரபாணி: தரிதாம்ர:) என்ற ஸாமுத்ரிகா சாஸ்த்ரத்தில் சொல்லியபடி, உத்தம புருஷர்களுடைய முகத்திலும் நேத்ரங்களிலும் கைகளிலும் அழுர்வமான ஒரு ரக்தமை காணப்படும் என்று சொல்லியபடி உத்தம புருஷனுடைய

லக்ஷணமாகிய நேத்ரத்தினுடைய ரக்திமையை க்ஷதியோபமாகி: (கஷ்தஜோவஶாக்ஷி:) (கஷ்தஜோபமாக்ஷி:) என்ற பதத்தினால் குறிப்பிட்டுக் காட்டி ராமனை ஸாமுத்ரிகா லக்ஷணத்தோடு கூடின பரமாங்கங்கள் என்றதைக் குறிப்பிட்டாரன்னியில் கண் சிகப்பால் ராமனிடமும் கோப முன்வெட்டுப்பதை தாத் பர்யமாய் ப்ரகாசப் படுத்தவில்லை.

இந்த சலோகத்தில் ஒவ்வொரு பதத்திலும் ச காரத்தை ப்ரயோகம் செய்திருப்பதின் ஸ்வாரஸ்யத்தை அடியில் கண்ட வாறு அறியவும்.

முன் சொன்ன அப்ரமேயத்வம் முதலான குணங்களுக்குள் ஒவ்வொரு குணமே ராமனைப் பரவஸ்து என்று அறிவதில் அஸாதாரணமான காரணமாக ஆகின்றது. கிஞிஶாவாஞ் (கஷ்திக்ஷாவாஞ்) (கஷ்திக்ஷமாவாஞ்) என்ற இடத்திலோ ச கார ப்ரயோகமில்லாததும் கஷ்மையானவள் ஸஜ்ஜனங் களிடமும் ஸம்பாவிக்கக்கூடுமானதினால் ராமனைப் பரவஸ்து என்று தீர்மானிப்பதில் அப்ரமேயத்வம் முதலான குணங்களைப்போல் அஸாதாரணமான காரணமாகாதென்பதைத் தான் ஸுதிர்ப்பிக்கின்றது. க்ஷதியோபமாக்ஷி: (கஷ்தஜோவஶாக்ஷி:) (கஷ்தஜோபமாக்ஷி:) என்ற விடத்திலோ சகாரத்தை ப்ரயோகம் செய்யாமலிருப்பதின் காரணம் அந்த குணமானது தேகத்தின் தர்மமானதினால் ஆத்மதர்மமாகிய அப்ரமேயத்வம் முதலான தாமங்களோடு கஷ்தஜோபமாக்ஷத்வம் என்ற குணத்திற்கு மூச்சயம் ஏற்படாது என்றதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. தவிரவும், அப்ரமேயத்வம் முதலான குணங்களோடு சகாரத்தை ப்ரயோகம் பண்ணியிருப்பதின் தாத்பார்யத்தை ப்ரகாராந்தரத்தாலும் அறியலாம். அப்ரமேய என்ற பதத்தால் அறிய முடியாததான வைபவத்தோடு கூடியவன் என்ற அர்த்தமானது முன்பு சொல்லப்பட்டது. அது அபக்தர்களுடைய விஷயத்தில் என்று நயனம் செய்து கொண்டு சகாரத்தால் பக்தர்களுடைய விஷயத்தில் மிகவும் ஸாலபமாக அறியக்கூடிய மஹிமையுள்ளவன் என்பது வெளியாகிறது.

நாயமாத்மா பிவசனேன லभ்யः ந மேधயா ந வஹநா ஶநேன ।  
யமைவை வृணுதே நென லभ்யः தஸ்யை அத்மா விவுணுதே தன்ஸு ஸ்வாம् ॥  
நமோ நமோ வாட்டுநஸாதி஭ுமயே நமோ நமோ வாட்மனஸைக்஭ுமயே ।

நாயமாத்மாப்ரவுதாதெந்த ஏல் ஹஸ் ந செய்யாவுதநா பர்த்தத  
யசெலெவை வர்ணாதெத தெந ஏல் ஹஸ் தெவேஸ் சூதாஸிலர்  
ஞாதெத தநாம் ளாடி ॥  
ந சொந சொவாஷ்டநஸாதில-ஹுபைய ந சொந சொவாஷ்டந செலைக  
ஹ-ஹுபைய ।

நாயமாத்மாப்ரவசனே லப்ய: ந மேதயாங்பஹ-நா ச்ருதே ॥  
யக்கவைஷ வர்குஜுதெத தேந லப்ய: தஸ்யைஷ ஆதமாவில்குஜுதெ  
தநாம் ஸ்வாம் ॥  
ந மோந மோவாஷ்டநஸாதிபூமயே ந மோந மோவாஷ்டந செலைக பூமயே ।

என்ற ச்ருதிகளே பரமாணமாகும். மேல் கண்ட ச்ருதிகளின் தாத்பர்யத்தை அடியில் கண்டபடி அறியவும். அதாவது:— சாஸ்த்ரங்களின் அர்த்தத்தை ப்ரவசனம்செய்வதில் தான் ஸமர்த்தன் என்டதற்காக ஆத்மஸ்வரூபமானது ஸ-லபமாக ஆகிவிடாது. அபூர்வமான அர்த்தத்தை க்ரஹிக்கும் மேதையினுலேயும் ஆத்மலாபத்தை அடைய முடியாது. பல விதமான சாஸ்த்ரங்களில் உள்ள பாண்டித யத்தாலேயும் ஆத்மலாபத்தை அடைய முடியாது. அந்த பரமாத்மா தன்னுடைய தர்சனத்தில் அதிகாரியாக எந்தப் புண்ய புருஷை ஸ்யமாகவே வரிக்கிருபீனு அந்த மஹா புண்யவானுக்குத்தான் ஆத்ம தர்சனமானது கிடைக்கும். அவனுக்குத்தான் ஆத்மாவும் தன்னுடைய ஸ்வரூபத்தை ப்ரகாசப்படுத்தக்கூடும். இதனால் ஸன்மார்க்கத்தில் ஸஞ்சரிக்கிறவர்களுக்கு ஈச்வரதர்சனம் ஸ-லபமென்றும்; அஸன்மார்க்கத்தில் ஸஞ்சரிக்கிறவர்களுக்கு ஈச்வரதர்சனம் தூர்லபமென்றும் ஏற்படுகிறது. அத்துடன், அவிவேகிகளுடைய மனதிற்கும் வாக்கிற்கும் விஷயமாகாமல் வெகு தூரத்திற்கப்பாலுள்ளது பரப்ரம்ம மென்றும், விவேகிகளுடைய

மனதிற்கும் வாக்கிற்கும் விஷயமாகி மிகவும் ஸமீபத்திலேயே பாளிக்கும் ஸ்வபாவழுள்ள தென்றும், 'தட்டூரே தட்டுந்திகே' (தட்டுந்தொன்றிகே) (தத்துரே தத்வந்திகே) என்ற ச்ருத்யங்க்கரத்தை அநுஸரித்து ஏற்படுகிறது. இதுதான் சகாரத்தினுடைய அபிப்ராயமாகும்.

இவ்விதமே தூராஸदः (ஆராஸத:) (துராஸத:) என்ற இடத்திலும் தன்னை ஆச்சரியிக்காத ஜனங்களால் அடைய முடியாத வஸ்து என்றும் ஆச்சரியித்த ஜனங்களால் ஸால பமாக அடையக்கூடியவர் என்றும்; ஜிதெந்஦ிய: (ஜிதெ ணிய:) (ஜிதேந்தரிய:) என்ற பதத்தால் தன் விஷயத் தில் இந்தரிய நிக்ரஹம் செய்தவன் என்றும், ஆச்சரிதனுடைய விஷயத்தில் விஷய சபலன் என்றும், உச்சம் ஧ாரிக: (உத்தி யாரிக:) (உத்தம தார்மிக:) என்ற இடத்திலுள்ள சகாரத் தால் அதர்ம ஸமபந்த மில்லாதவர் என்றும்; அக்ஷயகிரි: (அக்ஷ யகிரித:) (அக்ஷயகிரித:) என்ற இடத்திலுள்ள சகாரத்தால் கீர்த்திக்கு அநுகுணமான கார்யத்தைச் செய்கிறவரென்றும்; விச்வாஸ: (விச்வாஸ:) (விச்சகுண:) என்ற பதத்தோடு சேர்ந்த சகாரத்தால் சரணைக்கு பண்ணைவனை தயாகம் செய்வதில் தனக்கு சக்தி இல்லை யென்பதை பகவானே ஸித்தமாவேன ஸ்பாஸ் ந ஸ்தேய் க்஥ஞ்சன (இதுஹாவைத் ராபுராது நதாஜெயம் சுயங்குந) (மித்ரடாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதம்சந) என்ற வாக்யத்தால் ப்ரகாசப்படுத்தியிருக்கிறார்.

இவ்விதம் தாரையானவள் தன் பர்த்தாவான வாலி யைக்கொன்ற விஷயத்தில் கோபமுள்ளவளாக ராமனுடைய ஸன்னதிக்கு வந்தாலும் ராமஸன்னிதியின் விசேஷத்தால் பர்த்தாவின் மரணத்தைக்கூட மறந்துவிட்டு ராமனுடைய பரதத்வத்தை அநுஸந்தானம் செய்து கொண்டு ஜன்ம ஸாபல்யத்தை அடைந்தாள். ஸ்ரீராமன் முன் சொன்னபடி தாரையினுல் ஸ்துதிக்கப்பட்டவராய்க்

கொண்டு, தாரை ஸாக்ரீவன், அங்கதன் முதலானவர்களை வாலியினுடைய மரண விஷயமாக துக்கப்படுவது பயனற்று என்பதை ப்ரகாசப்படுத்தி ஸமாதானப்படுத்தினார். லோகத்தில் ப்ராணிகளுடைய ஸாகாநுபவமோ, துக்காறு பவமோ, அந்த ப்ராணிகளுடைய கர்மாக்களை ஸஹகாரி காரணமாக அடேக்கி கும் சச்வரானுடைய அதின மன்னியில் வேரெஞ்றையும் காரணமாகச் சொல்ல முடியாது.

நியதி: காரண லோக நியதி: கர்மசா஧னம் ।

நியதிஸ்ஸர்வமூலான் நியோगீஜிவ காரணம் ॥

நியதி: காரணம் கலூகெ நியதி: கஉஷவாயதாடு ।

நியதி: ஹவாவாலும் தாநாம் நியோகே நியதி: காரணம் ॥

நியதி: காரணம் லோகே நியதி: கர்மளாதாம் ।

நியதிஸ்ஸர்வ சூதாநாம் நியோகே வீலும் காரணம் ॥

நியத்தே அனை (நியஃதே கநைந) (நியப்யதே அநேந) என்ற கரணே வ்யுத்பத்தியினால் நியதி: (நியதி:) (நியதி:) என்ற பத்தால் ப்ரக்ருதத்தில் சச்வரன் என்ற அர்த்தத்தை க்ர ஹித்துக் கொள்ள வேண்டும். அந்த சச்வரன் தான் ஸர்வ லோகத்திற்கும் கர்த்தா. அந்த சச்வரானுக்கு ப்ராணிகளுடைய கர்மாவானது ஸஹகாரி காரணமாக ஆகின்றது. கர்ம ஸாபேக்கினான அந்த சச்வரன் தான் ஸர்வ ப்ராணிகளுக்கும் ப்ரேரகனான இருந்து வருகிறான். தென விநா துணயமின சுலதி (தெந விநா துணா முடிவீ ந அயதி) (தேந விநா த்ருணாக்ரமபி ந சலதி) என்ற ந்யாயத்தால் ஸமஸ்த லோகமும் சச்வரானுடைய பரதந்தரமாகத்தானிருந்து வருகிறது. அவ் வித மிருக்கும் பொழுது எல்லாக் கார்யமும் சச்வர ஸங்கல் பத்தால் நடக்கிற தென்பதை அறிந்தால் எந்த விஷயத்தைப் பற்றி யார் துக்கத்தை அநுபவிக்க அவகாசமேற்படும்?

ந கர்தி கஸ்சித்கஶித நியோ ஘ாபி நே஧ரः ।

க்ஷமாவே வர்தே லோக: தஸ்ய கால: பராயணம் ॥

நகத்தா கவை அதூரிக் நியோமெஊவி தெராஸ :  
வூஹாவெ வத்தேதயோக : தவைகாயு : வராயணு ॥

கர்தா கஸ்யித்தக்சித் தியோகேசாபி நேச்வர :  
ஸ்வபாவே வர்ததேலோக : தஸ்யகால : பராயணம ॥

ஓரு புருஷனும் ஓரு கர்மாவிலும் ஈச்வர ஸங்கல்ப மில்லாமல் ஸ்வயமாகவே கர்த்தாவாக எத்திக்கிறதில்லை. அது போலவே ஓருவன் மற்றொருவனை ப்ரேரணை செய்வதிலும் ஸ்வதந்த்ரனுக ஆகமாட்டான். எல்லா புருஷர்களும் ஸ்வபா வம் என்ற சப்தத்தால் சொல்லப்பட்ட ஈச்வரனுடைய அதீனமாகத்தான் இருந்து வருகிறார்கள். கால சப்தத்தால் சொல்லப்படும் ஈச்வரன்தான் ஸகல லோகங்களுக்கும் மேலான கதியாகும். சடைவதாச் வத்தேராப ஸ்வத்திலும் ஸ்வமாவ- மேக கவ்யா வத்தெ (வூஹாவாலைகெ கவயோ வை ணி) (ஸ்வபாவாமேகே கவயோ வதந்தி) என்ற ச்ருதியினால் ஸர்வஜகத்திற்கும் ஸ்வ பாவ சப்தத்தால் சொல்லப்படும் ஈச்வரனைத்தான் ஆச்சரய மாக விதவான்கள் வர்ணிக்கின்றார்கள். இந்த ப்ரகரணத் தில் ஸ்வபாவம், காலம், நியதி, என்ற சப்தங்கள் ஈச்வரனைக் குறிப்பிடுவதாக அறிந்து கொள்ளவும்.

ந கால: காலஸ்யேதி ந கால: பரிஹியதே ।  
ஸ்வமாவ் ச ஸமாஸாய ந கஶி஦திவர்த்தே ॥

ந காயு: காயுதெத்துதி நகாயு: வாரியீபதே ।  
வூஹாவங்கு வூஹாவாத்தீ ந கப்பித்திவத்துதே ॥

ந கால: காலமத்யேதி நகால: பரில்லீபதே ।  
ஸ்வபாவஞ்ச ஸமாஸாத்ய ந கச்சிததிவர்ததே ॥

கால சப்தத்தால் சொல்லப்படும் ஈச்வரனே நன் நுடைய ஆத்மாவை மற்றொருவனுக்கு ஸேவகனுக ஆகும் படியான நிலையைச் செய்து கொள்ளுகிறதில்லை. எப்பொழுதும் ஈச்வரன் ஸ்வதந்த்ரன்தான். ந சாஸ்ய கஶித் ஜனிதா ந சாஸ்ய: (நஹாவை

கபத்தி ஜநிதா நார்யிவா) (நசாஸ்ய கச்சித் ஜநிதா நசாதிபஃ) என்ற ச்ருதியும் ஈச்வரனுக்கும் நியந்தாவான ஸ்வாமி இல்லை யென்பதைத்தான் போதிக்கின்றது. அந்த ஈச்வர னுக்கு அபக்ஷயவிநாசாம்யா பிணிமாங்கிந்தமிஃ । வஜிநங்கயதே வகுஞ் சः ஸ்வாஸ்திதி கீவலஸ् (கவக்ஷியவிநாபாஹாரா ० வர்ணார்சி ஒஜந்துஹிஃ । வஜி ஒதபூ கூதெ வகுஞ் வைஸ்தாவீதி கெவயு) (அபக்ஷயவிநாசாப்யாம் பரிணாமர்த்திஜூங்மாரி: । வர்ஜீதச்சக்யதெ வக்கும் ஸ்வஸ்தா ஸ்திதி கேவலம்) என்ற வசனத்தால் ஜாயதே, அச்தி, பிணிமதே, வர்ஜீதே, அபக்ஷியதே, விநங்யதி,) (ஜாயதே, அஸ்தி, பரிணாமதே, வர்ததே, அபக்ஷியதே, விநங்யதி,) பிறப்பு, இருப்பு, மாறுதல் வர்஗த்தி, குறைவு, நாசம், என்ற ஆறுவிதமான விகாரங்களும் இல்லை என்பது ஸ்பாவுடமாகிறது. அந்த ஈச்வரனே அதிகரமித்து, அதாவது அவனுடைய எங்கள்பத்திற்கு விரோதமாக, ஒருவ னாலும் ஒரு கார்யத்திலும் நடந்து கொள்ள முடியாது. நிரங் குசமான ஸ்வாதந்தரியத்தோடு கூடின ஈச்வரனே தன்னு வேயே செய்யப்பட்ட தர்ம வ்யவஸ்தையைத்தானே அதிகர மித்து நடப்படுவதே. அவ்விதமிருக்கும் பொழுது ஈச்வர னுடைய அதீனத்திலிருங்கு வருகிற ஒரு புருஷன் ஈச்வர னுடைய ஸங்கல்பத்திற்கு விரோதமாக எப்படி நடந்து கொள்ள முடியும்?

ந காலஸ்யாஸ்த வந்துவு ந ஹேது: ந பராக்ம: ।

ந மித்ரஜாதிஸ்ம்஬ந்஧: காரண நாஸ்நோ வஶ: ||

ந காயுவூாவி வெந்தாகவு ந செஹதா: ந வராக்கு: ।

ந வித்ரு ஜூாதி வை யூநு: காரண: நாத்தெநா வபப: ॥

ந காலஸ்யாஸ்த பந்துத்வம் ந ஹேது: ந பராக்ரம: ।

ந மித்ரக்ஞாதிஸ்ம்பந்த: காரணம் நாஸ்மனோ வச: ॥

ஈச்வர னுக்கு ஒருவன் பந்து வென்பதில்லாததனால் ஓரிடத்தி லும் அவனுக்குப் பக்ஷபாதமில்லை. ஈச்வரனே வசீகரணம் செய்து கொள்ளும் உபாயமும் ஒன்றுமில்லை. ஈச்வர ப்ரஸாத

மில்லாமல் எந்த உபாயத்தாலும் ஒரு ஜீவன் ஈச்வரனை தன் வசமாக்கிக் கொள்ள முடியாது. அந்த ஈச்வரனை ஜூயிக்கும் பராக்ரமமும் ஜீவனுக்கில்லை. ஜீவனுடைய பராக்ரமத்திற் கும் ஈச்வரன் பயப்படமாட்டான். ஸாஹ்ருத்தோ, ஸகோத் ரஸம் எந்தமே இவைகள் யாதொன்றும் ஈச்வரனுக்கில்லை. அபராதிகளை அவரவர்களுடைய கர்மாவை அநுஸரித்து சாளிக்கும் சக்தியளவினை ஈச்வரனுக் கூகுவான். ஏது செந்துவிசரண: ஏஷ் லோகாநாமஸ்தேதய (வாசி செந்தால்சியரனை: வாஷாங் தோகாநால்வாஸ்தோய) (ஏஷ் ஸேதுவிதரண: ஏஷாம் லோகாநாமஸம்பேதாய) என்ற சுருதியினால் வர்ணஞ்சரம தர்ம வ்யவஸ்தைக்கு லோபம் வராமல்விருப்பதில் ஸேதுவைப் போல் சேலதுவாக ஈச்வரன் விளங்கிவருகிறான். அதனால் ஸர்வத்திற்கும் ஈச்வரனே காறணமாவான். ஜீவனுக்கு ஈச்வரன் பரதந்த்ரஜால்ல. ஜீவனுடைய கர்மாவிற் கனுகுணமாக லோக வ்யவஸ்தையை ரக்கிப்பவனை ஈச்வரனுவான்.

கிஞ்சு காலபரீணாமः ஦ிஷ்டாः ஸாধு பஶ்யதா ।  
धर்மशாநிஶ்ச காமஶ காலக்ம ஸமாஹிதः ॥

கிஞ்சு காலபரீணாமः சூத்திவழிலூயாவாஸ்தா ।  
யீதுப்பாயுதுப்பகாபிப் காலக்டூ ஸாஹிதः ॥

கிஞ்சு காலபரீணாமः த்ரஷ்டவ்யஸ்ஸாதுபசயதா ।  
தர்மச்சார்தச்சகாமச்ச காலக்ரம ஸமாஹிதः ॥

சாஸ்தரத்தை நன்கு குருஷகமாக அறிந்த புத்திமான், எல்லா விஷயமும் ஜீவனுடைய கர்மாநு குணமாக ஈச்வர னுல்தான் நடத்தப்பட்டு வருகிறது, என்பதை அறியவேண் டும். ஈச்வரனால் செய்யப்பட்ட வ்யாபாரங்களில் புத்திமா னுன புருஷன் துக்கத்தை அடைய ந்யாயமே இல்லை. மனிதனுக்கு எது மீதமோ அதைத்தான் ஈச்வரன் செய் வார். தர்மம், அர்த்தம், காமம், இவைகளுக்குள் ஜீவனுடைய கர்மாவை அநுஸரித்து எந்த தேசத்தில் எந்தக் காலத்தில்

எந்த நிமித்தத்தை அருஸரித்து எந்த புருஷார்த்தத்தை எந்த ஜீவனுக்கு அளிக்கவேண்டுமோ, அதை ஈச்வரன் கொஞ்ச மேனும் தவறுமல் அளித்துத்தான் வருகிறார். ஆகையால் மனிதன் எல்லாக்கார்யமும் ஈச்வரஸங்கல்பத்தால் நடக்கிற தென்று தீர்மானித்துக்கொண்டு சோகத்திற்கு இடங்கொடா மலிருக்கவேண்டும். உன் பர்த்தாவான வாலியும் என்னுடைய பாணத்தால் அடிபட்டு தான் செய்த பாபத்திற்கு மஹாப்ராயச் சித்தத்தைச் செய்து கொண்டவனுக ஆகிவிட்டான். இந்த லோகத்திலிருந்தும் பவித்ரமான புன்ய லோகத்தையுமடைந்து விட்டான்.

स्वर्वमित्रं च संयोगान् जितस्तेन महात्मना ।  
स्वर्गः परिगृहीतश्च प्राणान् अपरिक्षता ॥

வழயைத்வாறி அ ஸஂயோगமாக ஜிதஸ்தெந உஹாத்தா ।  
வழமத்தே வரமிமு ஹீதப்ப பூராணராஷ சுவார்மீரகந்தா ॥

सम्मतर्ममल्पं स देयोकात् जीतस्तेन महात्मना ।  
संवर्कः परिक्रुत्वीत्तच्च प्राणान्कं अपरिकृता ॥

உன் பர்த்தாவான வாலி தனக்கு விழிதமான தர்மாநுஷ்டானம் செய்ததன் பெருமை, யுத்தத்தில் ப்ராணனை ரகுபித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவலில்லாமல் அபலாயணத்தால் மரணமும் ச்சேயல்லீற்குக் காரணம் என்றறிந்த செளர்யத் தின் பெருமை, இந்த இரண்டுகளாலும் உன் பர்த்தாவினால் ஸ்வர்க்கமும் வசீகரணம் பண்ணப்பட்டு பர்த்தாவினுடைய அனுபவத்திலும் ஸ்வர்க்கலோக போகம் வந்துவிட்டது.

एषा वै नियतिश्रेष्ठा यां गतो हरियूथपः ।  
तदलं परितापेन प्राप्तकालमुपास्यताम् ॥

வனதாலெவமியதி பெபழுஷா யாஂ மதெந உழியுமயவ : ।  
தாக்யா பரிதாலெவந பூராவுகாடு உவாவாலாற்தாடி ॥

எதுவை நியதி ச்ரோஷ்டாயாம் கதோ ஹரியுதப: ।  
தலம் பரிதாபேச ப்ராப்தகாலமுபாஸ்யதாம் ॥

உன் பர்த்தாவான வாலி அடைந்த கதியோ மேலான கதி யாகும். அச்வமேதயாஜிகளுக்கும் அவ்விதமான கதியேற் பட ந்யாயமில்லை. ஆகையால் உதக்ருஷ்டமான கதியை அடைந்த பர்த்தாவைப் பற்றி ஸங்தோஷிக்க வேண்டுமே தவிர தாபத்தை அடைய ந்யாயமில்லை. நீ துக்கத்தை அடைந்தது போதும். மேல் நடக்கவேண்டிய ஸத்கார யத்தை நடத்த ஏற்பாடு செய்யவும் என்று பூர்வாமன், தாரை ஸாக்ரீவன், அங்கதன். முதலான வர்களுக்கு உபதேசம் செய் தார்.

இவ்விதம் ராமன் தாரையை ஸமாதானம் பண்ணிய பிறகு வகுமணஸ்வாமியானவர் வாலிக்குச் செய்யவேண்டிய பரலோகக்ரியையைச் செய்யவேண்டியதற்குள்ள ஸாமக்ரியைகளைச் சேர்க்கும்படி ஆக்ஞாபித்தார். ஸாக்ரீவனும் மனஸ் ஸமாதானத்துடன் வாலியினுடைய சரீரத்தை சிவி கையில் ஆரோஹணம் செய்து வைத்து நுத்ர பூமிக்குச் சென்று சிவிகையிலிருக்கும் வாலியின் சரீரத்தை எடுத்துச் சிதையில் ஆட்ரோஹணம் செய்து அங்கதன் மூலமாக விதிவத் தாக அக்னிதமுணம் செய்து வாலிக்கு ஸத்கதி கிடைக்கும்படி கிருத்யத்தை நடத்தினார்கள். பிறகு க்ரமமாகச் செய்ய வேண்டிய கர்மாக்களைச் செய்து ஆசௌச நிவர்த்தியான பிற்பாடு சுபஸ்வீகாரத்தால் பரிசுத்தர்களாகி அஞ்சலி பந்தத் துடன் ராமனுடைய ஸன்னிதியில் ஸாக்ரீவன் முதலான வர்கள் வந்து நின்றார்கள்

ஆஞ்சனேயஸ்வாமியோ பூர்வாமனைப் பார்த்து “ராமா தங்களுடைய ப்ரஸாதத்தால் ஸாக்ரீவன் பைத்ருகமான ராஜ்யத்தை அடைந்திருக்கிறேன். தங்களுடைய ஆக்னரையை முன்னிட்டு கிட்கின்தா ராஜ்ய பூர்யை ஸாக்ரீவன் அபிஷேகம் செய்து கொண்டு ராஜ்ய கார்யங்களைச் செய்யவேண்டும் தாங்களும் கிட்கின்தா நகரத்திற்கு வந்து ஸாக்ரீவனுக்கு

ராஜ்பாடிஷேகம் செய்து வைத்து அநுக்ரஹி க்கவேண்டும்.” என்று பிரார்த்தித்தார். மஹாநுபாவனு ஆஞ்சனேய ருடைய வார்த்தையைக் கேட்டு ஸ்ரீராமனும் ‘ஹே ஹநுமன், பதிநான்கு வருஷங்கள் வனத்தில்தான் என்னுடைய வாஸத் தைக் கழிக்கவேண்டும். நகரத்திற்குள்ளோ, கிராமத்திற்குள்ளோ எனக்கு ப்ரவேசிக்க அதிகாரமில்லை. பித்ருவாக்ய பரிபாலனம் என்ற தர்மத்தை அநுஷ்டிப்பதில் நான் தீக்ஷித ஞக இருந்துவருகிறேன். அதனால் வனத்தில் வளிப்பது தான் தர்மமாகும். நான் நகரத்திற்குள் பிரவேசிக்கமாட வேண். ஆகையால் ஸாக்ரீவன் நகரத்திற்குள் சென்று ராஜ்யாடிஷேகம் செய்து கொள்ளட்டும். அங்கதனுக்கும் யெளவ ராஜ்யாடிஷேகத்தைச் செய்து வைக்கவேண்டும். வருஷ ருதுவோ, ப்ராரம்பாகிவிட்டது ஆகையால் ஆடி, ஆவனி, புரட்டாசி, ஐப்பசி, இந்த நான்கு மாதங்களும் வர்ஷாகால மானதினால், யுத்தத்திற்கு அவகாசம் கொடுக்காது. ஆகையால் அந்த நான்கு மாதகாலமும் நான் இதோ ஸமீபத்தி ஒள்ள மால்யவான் என்ற பர்வதத்தில் வாஸஞ்செய்து வருகிறேன். கார்த்திகை மாதம் பிறந்தவுடன் ராவணனை வதிப்பதில் யுத்த ஸன்னுஹத்தை ஆரம்பிக்கவேண்டும்.’ என்று ஆஞ்சனேயஸ்வாரியைப் பார்த்துச் சொல்லிவிட்டு ஸாக்ரீவனைப் பார்த்தும், ‘ஸாக்ரீவா, விஷயங்களைத் தெரிந்து கொண்டாயா? இந்த வர்ஷா காலம் நான்கு மாதங்களிலும் யுத்தத்திற்கு உத்தோகம் செய்யக்கூடாது. ஆகையால் நீ கிஷ்கிந்தைக்குச் சென்று நீயும் ராஜ்யாடிஷேகம் செய்து கொண்டு அங்கதனுக்கும் யெளவராஜ்யத்தில் அபிஷேகம் செய்து வைத்து தர்மமாக ராஜ்ய பரிபாலனம் செய்து வரவேண்டும். இங்க நான்கு மாதகாலமும் நீ ஸாக்மாக வளைத்துவிட்டுக் கார்த்திகை மாதம் பிறந்தவுடன் ஸகலமான ஸெனை ஸன்னுஹத்துடன் நீ என்னிடம் வந்து ஆஜராக வேண்டும்’ என்று ஸாக்ரீவனுக்கு ஸ்ரீராமன் ஆக்ஞாடனம் செய்தார். ஸாக்ரீவனும் ராமனுடைய ஆக்ஞாடையை சிர ஸால் வழித்துக்கொண்டு கிஷ்கிந்தா நகரம் சென்றுன். மாங

திரிகளும் ப்ரஜைகளும் அனேக நதிகளிலிருந்தும், நதங்களி லிருந்தும், ஸமுத்திரங்களிலிருந்தும் கொண்டு வரப்பட்டு தங்கமயமான குடங்களில் சிற்மரச் செய்ததாயும், வைத்த மந்திரங்களால் பூதமாயுரின் நில்ய தீர்த்தங்களால் ஸாக்ரிவனை லீம்மாஸனத்தில் சூழ்மக்குமுகமாய் உட்கார்த்தி வைத்து ராஜ்யாபிஷேகம் செய்தார்கள். கஜன், கவாக்ஷன், கவயன், சரபன், கந்தமாதனன், மைந்தன், தவிவிதன். ஹரு மான், ஜூம்பவான், நளன். என்ற பத்து மந்திரிகளும் வருஷப சிருங்கங்களில் நிரப்பிய தீர்த்தங்களாலும், ஸாவர்ண கலசங்களில் நிரப்பிய தீர்த்தங்களாலும், சாஸ்திரத்தில் சோல்லிய விதியை அநுஸரித்து கல்வர வாடுத்ரத்தில் சோல்லிய க்ரமங்களை அநுஸரித்தும் ஸாக்ரீவனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்தார்கள். ஸாக்ரீவனும் தான் அபிஷேகம் செய்து கொண்ட பிற்பாடு, ராமனுண்டய ஆக்ளாரைய மனதிலேயே ஸ்மரித்துக் கொண்டிருக்கும் காரணத்தால் அங்கதனை அழைத்து யேவராஜ்யத்தில் அங்கதனுக்கு அபிடிவிசம் செய்து வைத்து, ப்ரேரபையுடன் அங்கதனை ஆலிநாகனம் செய்து கொண்டு உடலாளனை செய்தான். ஸாக்ரீவனுக்கும் அங்கதனுக்கும் ராஜ்யாபிஷேகபாகி ரீதிக்கு விரோதமில்லாபல் ராமபக்தியோடு அந்த இருவர்களுப் ராஜ்யபரிபாலனம் செய்து வருங்காலத்திலோ கிஞ்சிக்கந்தா நகரில் ஏற்பட்டும் சோபா விசேஷத்தையோ, ப்ரஜைகளுக்கேற்றட்ட ஸந்தோஷத்தையோ, அவர்களுக்குள்ள ராமபக்தியையோ தர்ம சரத்தையையோ, ராஜ்யத்தின் ஸாபிஷுத்தையோ மாராலும் வர்ணித்து முடியாது.

நிவேத ராமாய தடா மஹாஸந மஹாமிஷேக கபிவாஹிநிபதி: ।

ஸமா ச மார்ய பிதிலம்ய வியீவாந அவாப ஸஜய திருஶாஷிபி யதா ॥

நிவேதி ராமாய தடா உஹா துந உஹா ஹிவீக்கா கவீவாஹி  
நீவதி:

ராமாந ஹாய-கா புத்திய ஹாய-கா ஹாய-கா ஸவாவரா ஜி ।  
தீ தீ பாயிவோ யய ॥

நிவேத்ய ராமாய ததா மஹாத்மனே மஹபிழேகம் கபிலாஹினீபதி: ।  
ருமாம்ச பர்யாம் ப்ரதிலப்ய வீர்யவாங் அவாப ராஜ்யம் த்ரிதசாதிபோயதா॥

ஸாக்ரீவன் பட்டாபிழேகம் செய்து கொண்டதும் யவ  
ராஜாவான அங்கதனுடனும் ஹநுமான் முதலான மந்திரி  
கண்டனும் ராமஸமீபஞ் சென்று, ராமனுக்கு ப்ரதக்ஷிண  
நமஸ்காராதிகளையும் செய்துவீட்டு ராஜ்யாபிழேக விருத்தாங்  
தத்தை ராமனிடம் பக்தி புரஸ்ஸரமாய்த் தெரிவித்துக்  
கொண்டு ராமனுடைய ஆசிர்வாதத்தையும் பெற்றுக்  
கொண்டு ராமாக்ஞஞிஞல் கிஷ்கிந்தா ராஜ்யத்தினும் ப்ரவே  
சித்து ருஷமயோடும், தாரையோடும், சேர்ந்து கொண்டு  
பரமஸாகமாக ஸ்வர்க்கத்தில் இந்திரனீப்போல் காலத்தை  
ஸாக்ரீவன் கழித்து வந்தான்.

இவ்வித மிருக்குட்பொழுது ராமன் ஸ்கஷ்மணை ஞேடுகூட  
மால்யவாளென்ற பாவதத்திலை முகையில் வாஸஞ்செய்து  
வந்தார். வருஷ ருதுவும் ஆரம்பமாகிவிட்டது. காந்தை  
யான ஸ்தையினுடைய விருந்தத்தால் ராமன் மிகவும்  
சோகத்தை அறுபவிப்பதுடோல் நடித்துக் காட்டினார். வகு  
மணஸ்வாமியும் ராமனை வெகுப்ரகாரமாக ஸமாதானப்  
டிடுத்தி தெர்யத்தை அடையும்படி செய்தார். சரத்ருதுவும்  
ஆரம்பமாகிவிட்டது. ராமனிடம் செய்த ப்ரதிக்ஞா ப்ரகா  
ரம் கார்த்திகை மாதம் பிறந்தும் ஸாக்ரீவன் ராம கார்யத்தில்  
துரந்தரனுக இல்லாமல் சொஞ்சம் ஆலஸ்யத்தை அடைந்து  
விட்டான். பகவானுன ஆஞ்சனேய ஸ்வாமிக்கு ஸாக்ரீவ  
னுடைய நடத்தையானது மிகவும் கவலையை உண்டு பன்  
ணிற்று. ஸாக்ரீவன் ஸ்தரீ ஸ்கஷனுக இருந்து கொண்டு  
ராமகார்யத்தை மறந்துவிட்டானே என்று ஹநுமான் மிக  
வும் பீதியை அடைந்தார். தான் ராமனுடைய ஸமீபம்  
போகலாமோ என்று விளைத்தாலும் ராஜனுன ஸாக்ரீவ  
னுடைய ஆக்ஞா இல்லாமல் நாம் எப்படிப் போகிறதென்ற  
கவலையையு மடைந்தார். பிறகு மனேநைதெர்யத்தை அவலம்  
பித்துக்கொண்டு ஸக்ரீவனுடைய ஸமீபஞ் சென்று ‘ராம

கார்யத்தில் ப்ரமாதத்தை அடையாதே,’ என்று சொல் நுவோ மென்ற எண்ணத்துடன் ஸாக்ரீவனுடைய ஸமீபஞ் சென்றார். ஆஞ்சனேயஸ்வாபி ஸாக்ரீவனின் ஸமீபஞ்சன்று ‘ராஜுனே!

ராஜ் பிப்த யஶசை கௌலி ஶரிமிவிர்தா ।

மித்ராண் ஸ்மரத்தை : த ஭வாந் கர்துமர்தி ॥

ராஜீஂ பூஷாஂ யஸபேஸவ களாய் பீரவிலவித்தா ।  
இது ராணாஂ ஸாஂநூ ஹபெஸவி : த ஹவாநா கதாங்கஹவி ॥

ராஜ்யம் ப்ராப்தம் யச்சைவ கெளாலீ பீரபிவர்த்தா ।

மித்ராணும் ஸங்கரஹச்சேஷ : தம் பவாங் கர்துமர்ஹவி ॥

ராஜ்யலாபம் உனக்கு ஏற்பட்டுவிட்டது. யஸஸ்ஸையு மடைந்துவிட்டாய், குலபரம்பரையாக வந்த ராஜ்யபீர்க்கும் மேன்மேலும் அபிவருத்தி பொங்கிவருகிறது. இவ்வளவிற் கும் காரணமான மித்ரனுடைய ஸாஂசரஹம் மாத்ரம் பூர்த்தி யாகாமலிருந்து வருகிறது. மத்ரஸங்கரஹ காலமும் வந்து விட்டது. அதாவது ராம கார்யத்தில் யதனம் செய்யவேண் டிய காலமானது அதிகரமித்துக்கொண்டு வருகிறது. ஆகையால் சீக்ரமாக மித்ர ஸங்கரஹம் என்ற கார்யத்தைச் செய்யவேண்டும்’ என்று சொன்னார். ஸாக்ரீவனும் ஹிதமான ஆஞ்சனேயஸ்வாபியின் வார்த்தையைக் கேட்டதும் நீலனைப் பார்த்து ஆக்ஞாபித்ததாவது:—

“நீலா ! நமது வானை ஸேலைகள் ஆங்காங்கு நாலா திக்குகளிலும், மலைகளிலும், வருஷங்களிலும் ஸஞ்சாரஞ் செய்து வருகிறார்கள். அவர்களை அந்தந்த ஸேனு நாயகர்களுடன்கூட இன்று முதல் பதினைந்து தினங்களுக்குள் ஒன்று சேர்த்து ராம கார்யத்தில் ஸஜ்ஜர்களாக இருக்கும்படி நீ செய்யவேண்டும். பதினைந்து தினாத்திற்குள் யார் வரவில்லையோ அவர்களுக்கு மரண தண்டனையே சிகையாகும்’ என்று ராம கார்யத்தில் துரங்தரனுக இருந்து கொண்டே ஸேனு ஸங்கிவேசத்தை ஆக்ஞாபனம் செய்தான்.

ஹர்ஶ வृதாந् உபயாது ஸாங்க: மவாந் மமாஜாமாதிக்து நிஶ்சிதாம் ।  
இதி வ்யவஸ்஥ா ஹரிபுங்வேஶர: வி஘ாய வேஶம் பிவிவேஶ வீர்யவாந் ॥

ஹரீஸ்ர வருஷாந் உபயாதா ஸாந்மாந் லூம்வாந் சங்காந்தாயி  
கரதீநிபதி தாந் ।  
உதி வழவறூந் ஹரிவாந்மவெபஸர: வியாயவெபஸபு விவெபஸ  
வீயடுவாந் ॥

ஹரீம்சீ வ்ருத்தார் உபயாது ஸாங்கத: பவாந் மமாக்ஞாமதிக்ருதய  
நிச்சிதாம் ।  
இதி வ்யவஸ்தாம் ஹரிபுங்கவேச்வர: விதாயவேசம்பரவிவேச வீர்யவாந் ॥

“ஓஹ நீலா! யுவராஜனான அங்கதனையும் அழைத்துக் கொண்டு வ்ருத்தர்களான ஜாம்பவான் முதலான மந்த்ரிக ஸிடம் நீ சென்று ராம கார்யத்தில் ராஜன் உதயுக்தனாகத் தானிருக்கிறான் என்பதைச் சொல்லி அவர்களை ஸமாதானப் படுத்திவிட்டுவா” என்றும் ஆக்ஞாபித்துவிட்டு ஸாக்ரீவன் அந்தப் புரத்திற்குச் சென்று விட்டான்.

பகவானான ஸ்ரீராமனே சரத்காலம் வந்தும் ஸாக்ரீவன தான் செய்த ப்ரதிக்ஞானய அறுஸரித்து வராடலிருப்பதைப் பார்த்து மிகவும் கோபத்தை அடைந்தார். கோபத்துடன வகுமணனைப் பார்த்துச் சொல்கிறார்.

உच்யதாந் ஗ஷ்ட ஸுயீவ: த்வயா வத்ஸ மஹாவல ।  
மம ரேஷ்ய யதூப் ஬ூதாஶ்சைநமி஦் வந: ।  
ந ச ஸ்குசித: பந்஥ா யேந வாலி ஹதே ஸ்த: ।  
ஸமயே திஷ்ட ஸுயீவ மா வாலிப்புமந்வா ॥  
ஏக ஏவ ரண வாலி ஶரேண நிஹதோ மத: ।  
த்வாந் து ஸத்யாடதிகாந்த் ஹனிப்யாமி ஸதாந்஧வம் ॥  
தடேவ விஹிதே கார்ய யத்தித் புருஷர்ஷம ।  
தத்து வூதி நரஶ்ரேஷ த்வர காலாதிகம: ॥

உதீதாஂ மது வாரீவ: குபாவது உஹாவறு ।  
 செ ரொஷிலீ யடிருவபு ஸு முபாவெஸ்ருநலிழு வது: ॥  
 நா வாங்காஶித: வந்தா யெந வாரீ ஹதோமத: ।  
 வாசியெ திவி வாரீவ ஊவாயிவயேநமா: ॥  
 வாக வாவ ராணேவாரீ பாரெண நிஹதொ இயா ।  
 குாஂ தூ வாதாதிக்ருந: ஹநிவீாயி வாவாயவடி ॥  
 ததெவங விஹிவெத காவெயது யசிதம் வாராவிஷதும ।  
 ததச ஸுருமஹி நாபெருஷி கூரகாநுவழதிக்ரு: ॥

உச்யதாம் கச்ச ஸாக்ரீவ: தவயாவத்ஸ மஹாபல ।  
 மம ரோஷல்ய யத்ரூபம் ப்ருபாச்சைநமிதம் வச: ॥  
 ரச ஸம்குசித: பந்தா யேங்காலீ ஹதொகத: ।  
 ஸமயே திவிட ஸாக்ரீவ மா வாலிபதமங்வகா: ॥  
 ஏக ஏவ ராணேவாலீ சரேண நிஹதொ மயா ।  
 தவாம் து ஸத்யாததிக்ராந்தம் ஹாசித்யாமி ஸபாந்தவம் ॥  
 ததேவம் விஹிதே கார்யே யத்திதம் புருஷர்ஷப ।  
 தத்தத் ப்ருஹி காச்செந்ட த்வரகாலவ்யதிக்ரம: ॥

“ லக்ஷ்மனே! என்னுடைய கோபத்தின் ஸ்வருபத்தை ஸாக்ரீவனிடம் நீ வேகமாய்ப் போய்ச் சொல்லிவா. ‘எந்த மார்க்கத்தால் வாவி என்னால் அடிப்பட்டுப் பரலோகம் சென் ருக்கீ, அந்தப் பரலோக மார்க்கமானது நஷ்டமாகப் போய் விட்டதோ என்று நினைக்கவேண்டாம். உன் ப்ரதிக்குருயை நீ காப்பாற்றிக்கொள். வாலியினுடைய மார்க்கத்தை நீ அடையவேண்டாம். வாவி ஒருவனை மாத்திரம் நான் அடித்தேன். உன்னை பந்துக்களோடு சேர்த்துக் கொன்று விடுவேன் என்றதை நீ போய் ஸாக்ரீவனிடம் சொல்லிவா’ என்று பகவான் கோபத்துடன், ஸாக்ரீவனுடைய ஸமீபத் திற்கு லக்ஷ்மனைகை அனுப்பினார். மேற்கண்ட சலோகங்களில் உண்மையான தாத்பர்யத்தை அடியில் கண்டபடி அறியவும்.

ஸ்ரீராமன் கோபத்திற்கு அவகாசமே கொடுக்கமாட்டார். ஸாக்ரீவனே, மித்ரனுகவும் பக்தனுகவும் இருக்கும் பொழுது அவனுடைய விஷயத்தில் பகவான் கோபத்தை அடைவது நயாயமாகாது. பக்தனுடைய அபராதத்தைப் பொறுத்துக் கொள்வதே பகவானுடைய ஸ்வபாவமல்லவா! ஆகையால், ஸாக்ரீவனை ஸாந்தவவாதப்படுத்தத்தான் ஸாக்ரீவனின் ஸமீபத்திற்கு வகுமணஸ்வாமியை அனுப்புகிறூர்.

ஸம ரோபஸ்ய யத்ரு (இஃ சொகிவௌ யத்ரு-வெ) (மம ரோஷஸ்ய யத்ருபாம்) என்ற பதத்தால் ‘என னுடைய கோபத்திற்கு எது ஸ்வரூபமோ அதை நீ ஸாக்ரீவனுக்குச் சொல்லிவா’ என்ற தால், ருப்த இதி ருப் (ஏ-வழி-த உதி ஏ-வெ) (ருப்யத இதி ருபம்) என்ற ஸமாஸத்தை அனுஸரித்து ருப் (ஏ-வெ) (ருபம்) என்கிறதினால் சரீரம் என்று பொருளாகிறது. அதனால் விஷயம் என்ற நாதப்பர்யத்தை அறியவும். ‘என னுடைய கோபத்திற்கு யார் விஷயமோ அவனை ஸாக்ரீவனிடம் ஞாபகப்படுத்து.’ எலீதையை அபறுவித்துப்போன ராவணனேன் ராம கோபத்திற்கு ப்ரகருதத்தில் விஷயமாகுவான். அதனால் ‘ராவணனுடைய விஷயமாக நீ செய்த ப்ரதிக்ஞை யின் காலமானது அதிகரமிக்கவேண்டாம்.’ என்ற விஷயத்தை ஸாந்தவ முறையில் வகுமணஸ்வாமி மூலமாக ஸாக்ரீவனிடம் தெரிவிக்கச் சொல்லானார். ப்ரகருதத்தில், ஸாக்ரீவனே, ‘ராமனை சர னுக்கி அடைந்த ஸமயத்தில் வாலி-யைக் கொன்று தனக்கு ராஜ்யாபிளிக்கத்தை எதிர்க்கார்த்தவனை யிருந்தாலும், தத்காலத்தில் வாலியானவன் ராமபாணத்தாலடிப்பட்டு அதனால் பரிசுத்தமாகி புனராவர்த்தியில்லாத தான் வைகுண்டத்தையே அடைந்ததைப்பார்க்க, நமக்கு இந்த வானர ராஜ்யத்துடன் போய் விட்டதே. ராமனை நாம் அண்டியும் நமது சத்ருவான வாலி மேலான கதியை அடைந்துவிட்டானே, நாம் ஸம்ஸாரத்தில்தான் முழுகிக் கொண்டிருக்கும்படிகேர்க்குவிட்டதே’ என்ற வருத்தத்துடன் இருந்து வருகிறான்னியில் விஷய ஸம்

படனை இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளவும். அதை அறிந்த பகவான் வகுமணன் மூலமாக ஸாக்ரீவனுக்கு ஸமாதாஸம் சொல்கிறார். அதாவது ‘ஸாக்ரீவா! எந்த மார்க்கமாக வாலி பரலோகம் சென்றுவே அந்த மார்க்கமானது ஸங்குசிதமல்ல; நேர்வழியல்ல. அர்ச்சிர லோகம், அஹர்லோகம் முதலான அனேக லோகங்களைச் சுற்றிக்கொண்டு அபரப்ரம்மலோகம்சென்று அந்த லோகத் திலும் கல்பம் முடியும் வரை வாஸஞ் செய்துவிட்டுப் பிறகு பரப்ரம்மாகிய லோகத்திற்குப் போகவேண்டும். இதைத் தான் க்ரம முக்கி மார்க்கமென்று வேதாந்திகள் சொல்வார்கள். என்னை சரணைக்கி அடைந்த உன்னை அப்படிச்சுற்றிப் போகும் வழியில் விட்டுக் கஷ்டப்பட்டுத்த எனக்கிட்டாலில்லை. பிரணேத் கராந்தியையோ, கதியையோ, அபேசுவிக்காமல் ஸத்யோ முக்கி யென்ற மோகங் பதவியில்தான் உன்னை நான் அபிவிருத்தனாகச் செய்யப்போகிறேன். அதற்கோ “யदा सर्वे प्रसुच्यन्ते कामप्रेत्य हृदित्रितः । अथ मर्यो असृतो भवति अत्र ब्रह्म समस्तुते” (யா ஸலவது புதோ அற்வதை காமபெயலை ஷர ஶிருதோ: | காய ஒதைநீரோ காவதோ ஸவதி க்ரஹ ஸுநீரை ஸெபநா-வத) (யதா ஸர்வே ப்ரமுச்யங்கே காமபேஸ்ய ஹ்ருதிச்ரிதா: | அத மர்த்யோ அம்ருதோ பவதி அத்ர ப்ரஹ்ம ஸமச்நுதெ) என்ற சாஸ்தர ப்ரகாரம் மனதிலுள்ள காமங்கள் துலையவேண்டும். காம நாசத்திற்கோ ‘காமத்தை நாசஸ்தாதித்திர்த்தே: நவாந்த:’ (காசவீ நாசபலாதநீர்விவரியநீதை நஅாநந்த:) (காமஸ்ய நாசஸ்ஸ த்யாத்திரித்தயத்யேவ நசாந்யத:) என்ற வசனத்தைத் அனு ஸரித்து ஸத்யவசன பரிபாலனமே காரணமாகும். ஆகை யால் நீ எனக்கெதிரில் ‘ராவணைன் கொன்று ஸிதையை நீங்கள் அடைவதில் நான் ஸஹாயம் செய்கிறேன்’ என்று செய்த ப்ரதிக்கணுயை மென்மேலும் பரிபாலனம் செய்துவா. அப்படியானால் காமநாசம் அனுயாஸமாய் ஸித்தித்துவீடும். உடன் ஸத்யோ முக்கியையும் உனக்களிக்க நான் ஸித்தனாக இருந்து வருவேன். அதனால் நீ, வாலிக்கு நான் மேலான கதியை அளித்து விட்டதாயும், உனக்கு நான் அதை அளிக்

காதது போலவும் சினைத்து மனோவருத்தத்தை அடைய வேண்டாம். ரொம்பவும் சமூஹிற கரமழக்கி மார்க்க மென்ற வாவிப்பினுடைய வழியில் உன்னை அனுப்பி சிரமப் படுத்த எனக்கிட்டமில்லை” என்ற ஆசயத்தைத்தான் ஸாக்ரீவனிடம் லக்ஷ்மணன் மூலமாக பகவான் தெரிவித்து ஸாக்ரீவனை ஸமாதானப்படுத்த லக்ஷ்மணன்ஸ்வாமியை ஸாக்ரீவனிடம் அனுப்பினார். என்ற அபிப்ராயத்தைத்தான் ந ச ஸ்குஷித: ஏஃா (ந அ வௌகாஹித: வத்ரா) (ந ச ஸங்குசித: பஞ்சா: ) என்ற ச்ளோகத்தால் வெளியாகிற தென்பதை ஸுக்ஷ்மதர்சிகள் அறிந்து கொள்ளவேண்டும்.

“லக்ஷ்மனு எனக்கு ப்ரதிகிதிபாக நீ ஸாக்ரீவனிடம் சென்று இந்த வார்த்தைகளைச் சொல்லவேண்டும். என்னுஸ் அடிக்கப்பட்ட வாவி எந்த மார்க்கமாக பரலோகம் சென்றுகேனு அந்த மார்க்கத்தில் வீஷாபீலாலுபனுண நீபும் ஒரு ஸமயம் தோக கேரிடுமோ என்று சினைத்து, நான் நான் சயிறுடன் பூட்டிய வில்லை ஸக்கத்தமாக வேவத்துக்கொண் டிருக்கி தேரன். அக்னிஸரக்கிமாகச் செய்த ப்ரதிக்கனூக்கு ஹாசிவரலாமா! ஹாசிவர வேண்டாம். குதே ச பிதிக்குஷ்ண பஸ்மீ: ஸநாத: । (குருதை அ பாசிக்கத்துவர்தா வாஸி யாதே: வநாதத: ।) (கருதை ச பாகிக்கர்தவ்பம் ஏத தர்ம: ஸநாதக: ।) என்ற நீதியை அனுஸரித்து நீ ப்ரதிக்கனூயைப் பரிபாலனாம் செய்து வரவேண்டும். தவறினுல் பந்து வர்க்கத்தோடு உன்னை நான் நசிக்கும்படி செய்து வீடுவேன்.” என்ற பயத்தைக்காட்டி ப்ரக்ருதமான கார்யத்திட்ட எவ்விதம் ஸாக்ரீவனுக்குச் சொன்னால் அவனுக்கு ஹாமாக ஏற்படுமோ, அப்படி உபதேசித்து காலவ்யதிக்ரமம் (தாமதம்) ஆகாமல், ஸாக்ரீவனை வசம் பண்ணிக்கொண்டு வரவேண்டும் என்று லக்ஷ்மணனுக்கு ஆக்ஞாபித்தார்

லக்ஷ்மணஸ்வாமியும் பூர்மாமனுடைய ஆக்கனூயை சிர ஸால் வழித்துக்கொண்டு கிஷ்டிக்கந்தா நகரம் சென்றார். நகரத் திற்குள் ப்ரவேசிக்கும் பொழுதே, ஸமஸ்தமான வானரங்களும் லக்ஷ்மணஸ்வாமியினுடைய கோபத்தைப்பார்த்து ரொம்

பவும் பயந்தார்கள். யுவராஜனான் அங்கதன் வகைமணஸ் வாமியினுடைய எதிரில் வந்து ஸமாதானம் செய்ய ஆரம்பித்தான். வகைமணஸ்வாமி அங்கதனைப் பார்த்தும் “அங்கதா! நான் வந்திருக்கும் விவரத்தை ஸாக்ரீவனிடம் போய் சொல்” என்று பரம கோபத்துடன் சொன்னார். அங்கதன் மஹாபயத்துடன் பிதாவான ஸாக்ரீவனுடைய ஸமீபம் சென்று, வகைமணஸ்வாமியினுடைய ஆகமன வருத்தாந்தத்தை விவரமாகச் சொன்னான். கிழ்கிந்தா நகரத் திலுள்ள ஸகலமான வானரங்களும் பரம கோபத்துடன் வந்த வகைமணனைப் பார்த்து ஹா ஹாகாரம் செய்தன. அந்த சப்தத்தாலும் அங்கதனுடைய ப்ரபோதனத்தாலும் ஸாக்ரீவனும் விழித்துக்கொண்டு அங்கதனையும் அந்த அங்கதனேனுடைய வந்திருந்த ப்லக்னி, ப்ராஸன், என்ற இரண்டு மந்தரிகளையும் ஸாக்ரீவன் பார்த்தான். மந்தரிகளோ ஸாக்ரீவனை ச்லாகித்துவிட்டு, ராமலகைமணர்களுடைய பெருமையை ஸாக்ரீவனிடம் ரூரித்தார்கள். அந்த இருவர்களுக்குள் வகைமணஸ்வாமியானவர் ஆஜார வாசலில் சின்றுவருகிறார், அந்த வகைமணனால் அனுப்பிட்டாட்டுத்தான் அங்கதனும் உன் ஸமீபம் வந்திருக்கிறான் நீ செய்த ப்ரதிக்லாந்தூரைய நிறைவேற்றுவதில் காலாதிக்ரமம் ஆய்விட்டபடியினால். வகைபண ஸ்வாமி யானவர் பிகவும் கோபத்துடன் இருந்துவருகிறார். இதனால் சீக்ரமாக நீ வகைமணனையிடம் சென்று, அவர் இருபாதங்களிலும் சர்வ மடைந்து, வகைமணனை ஸமாதானம் செய்து வரவேண்டும்” என்று சொன்னார்கள்.

ஸாக்ரீவனே, மந்தரிகளைப் பார்த்து.

நமே துஞ்சிஹுத் கிசிது, நாபி மே துரநுஷ்டித் ।

லக்ஷ்மணோ ராघவமாதா, குத்து: கிமிதி சிந்தயே ॥

ந செ தூவீஶாஹூதம் கிஂறிசீ, நாசி செ தூஶநாஸ்தி ।  
இக்கிலோ ராவயவல்லாதா, குத்து: கிமிதி ஶிஞ்சயே ॥

ந மே துர்ல்யால்ருகப் கிஞ்சித், நாவி மே துரதுஷ்டிதம் !  
லக்ஷ்மனே ராகவப்ராதா, க்ருத்த: கிமிதி சிங்தயே !!

நான்னு ராகவனுடைய வீஷயத்தில் ஸ்ரபராதியாக இருக்கிறேன் ராமனுடைய வீஷயத்தில் நான் ஒரு வார்த்தையாவது கடுமையாகச் சொல்லவில்லை. ராமனுக்கு நான் யாதொரு அப்சாரமும் செய்யவில்லை. அவ்வித மிருக்கும்பொழுது, ராகவனுடைய ப்ராதாவான லக்ஷ்மனை என் வீஷயத்தில் எதற்காகக் கோபத்தை அடைந்தாரோதெரியவில்லை. என்னுடைய சத்ருக்கள் யாராவது ராமனிடம் சென்று என்னிடத்திலில் வாத தோஷங்களை ராமனிடம் சொல்லி ராமனுக்கு என் னிடம் ப்ரீதி குறையும்படி செய்திருக்கிறார்களோ என்று தான் நினைக்கவேண்டியிருக்கிறது. மந்தரிகளான நீங்கள் தான் அந்த மர்மத்தை (ரஹஸ்யத்தை) விசாரித்து, ராகவனையும் ஸமாதானப்படுத்தி, லக்ஷ்மனைவாமியையும் கோப மில்லாமல் செய்து, என்னையும் ரங்கிக்கலையுடியபொறுப்புள்ளவர்கள்” என்று சொன்னான்.

இந்த ஸந்தர்ப்பத்தில் மஹா புருஷனுடைய ஆஞ்சனேய ஸ்வாமி யானவர், மந்தரிகளுடைய மதத்தியில். ஸாக்ரீவணைப்பார்த்துச் சொல்கிறார். “ராஜேன, தாங்கள் வீஷயத்தில் ராமன் ஸ்நேಹம் பாவத்தால் கோபத்தை யடைந்து, லக்ஷ்மனை ஸ்வாமியை அனுபப்தியிருக்கிறும் தவிர, யாரோ தங்கள் சத்ருக்கள் ராமனிடத்தில் தங்களுக்கு ப்ரீதிக்குறைவு உண்டு பண்ணி யிருக்கிறார்கள் என்று நினைக்கவேண்டாம் ஸ்ரீராகவனுடைய புத்தியை எவ்வாலேயும் பேதிக்கவே முடியாது. தாங்கள் செய்யவேண்டிய ப்ரதி உபகார காலமானது அதிகரமித்து விட்டது. அதைத் தாங்கள் கொஞ்சமேனும் அறியவில்லை. சரத்காலமோ வந்து சில நாட்கள் ஆகிவிட்டது. ராமனே தன் தாரத்தை (மனைவி) பரிகொடுத்துவிட்டு, உன் ஸஹாயத்தை எதிர்பார்த்து வருகிறார்—நீயோ காமமோஹத்தால், கொஞ்சம் உபேலை செய்துவிட்டாய். ராமனுக்கோ, லக்ஷ்மனை நூக்கோ ஏன் கோபம் வராது? ராஜனும் அக-

ருதயத்தைச் செய்தானேயானால், மந்தரிகள் அந்த ராஜீன் பல உபாயங்களாலும் ஸன்மார்க்கத்தில் திருப்பக் கடமைப்பட்டவர்கள். அந்த தைர்யத்தால்தான் நான் உன்னிடம் இவ்விதம் பேசுகிறேன். நீயோ ராமா பராதம் செய்துவிட்டாய். இதற்கு ப்ராயச்சித்தம் வக்ஷபணஸ்வாமியினுடைய பாதபத்மங்களில் இப்பொழுது சர்ணகதி செய்வதைத்தவிர வேகேருள் ரும் உபாயமாகத் தோன்றவில்லை. ராமனுக்கு நீ ஒன் ரும் ஸஹாயம் செய்யவேண்டாம். உன்னுடைய நன் மைக்காகவே, நீ செய்த ப்ரதிக்ஞானைய செய்து முடித்துக் கொள்ளவேண்டும். ஸ்ரீராமன் கோபத்தை யடைந்தாரே யானால் ஸகல தேவாஸாரான் உள்பட ஸமஸ்தமான ஜகத் தையும் தன் வசம் செய்துகொள்ள சக்தியுள்ளவர் என்று நினைத்துக்கொள். அந்த பத்மானுடாவனுக்கு உன் விவுயத் தில் கோட்டப் கொஞ்சமேனும் வராபல்ருக்குப்படி நீ நடந்து கொள்ளவேண்டும். உன் சுவ்தாத நிவர்த்தி செய்து வைத்து, உன்னையும் அரசனுக்செய்து, அந்தப்புரத்தில் தானை முதலான ராஜ ஸத்ரீகஞ்சைடய மத்தியில் க்ரீடித்துக் கொண்டே காலத்தை நயநம் பண்ணும்படியாக, உனக்கு ராமன் செய்த பூர்வோபகாரத்தைக் கொஞ்சமேனும் நினைக்க வேண்டாமா?

ந ராம ராமாநுஜ ஶாஸன த்யா  
கபிந்஦ிர யுக்த மனஸாப்யபோஹிதுஸ் ।  
மனோஹிதே ஜாஸ்யதி மாநுஷ வல்  
ஸ ராघவஸ்யா ஸுரேந்஦்ரவர்சஸः ॥

ந ராம ராமாநுஜபஸாவஸ்தா கவயர்,  
கவீஞ்சு யாகங்கநாவாவழிவொஹி தாடு ।  
கதைநாஹிதே ஜகாஹாஞ்சி ஹாநாஞ்சிங் வெயு ॥  
ஸ ராவவஸாஞ்சாவாஞ்சி ஸாகௌஞ்சுவதாஞ்சவஸः ॥

ராம ராமாநுஜ சாஸகம் தவயா,  
கபீந்தர யுக்தம் மனஸாப்யபோஹிதம் ।  
மதோஹிதே க்ஞாஸ்யதி மாநுஷம் பலம்  
ஸ ராகவஸ்யாஸ்ய ஸாரேந்தரவர்சஸ: ॥

இந்தர னுக்கு ஸமானமான தேஜஸ்ஸோடு கூடின ராம னுடைய பலத்தையும், வகுமணனுடைய பலத்தையும் உன் மனதானது அறிந்திருக்கத்தான் வேண்டும். அதிலும், ஸால வருகுங்களை பேதிக்கிறதில் ராமனுடைய மாநுஷபலத் தையே ஆச்சர்யப்பட்டு உன் மனது அறிந்திருக்கும்போது, திவ்யாஸ்தர பலத்தை யாராலேதான், இவ்வள வென்று, எல்லைக்குட்பட்டதாக அறிய முடியும். அப்படி யிருக்கும் பொழுது, ராமனுடைய ஆக்ன ஞாயையோ, வகுமணனுடைய ஆக்ன ஞாயோ, உன் மனதினுக்கூட, நீ மீறி நடந்தால், நீ ச்ரேயன்ஸை அடையவே முடியாது. ஆகையால், வகுமண ஆக்கு எதிரில் சென்று அந்த மஹாநுபாவனுடைய பாதத் தில் நீ சரணா தி செய்தாலோமிய நீ ச்ரேயன்ஸை அடைய முடியாது” என்று ஆஞ்ஜூலையஸ்ராமி யாவைர் பரம தைர்யத்தை அவலம்பித்து ஸாக்ரீவனுக்கு ஹிதோபதேசம் செய்தார்.

இந்த ஸந்தர்ப்பத்தில் அங்கதன் வெகு வேகமாக வகு மண்வாமியின் அருகில் சென்று, நமஸ்கரித்து, ரொம்பவும் ஆச்சவாஸப்படுத்தி, வகுமணனை ஸாக்ரீவனுடைய ஸமீபத் துக்கு அனமுத்துக்கொண்டு வந்துவிட்டார். வகுமணஸ் வாமி ஏரும்பொழுது, கிழ்கிந்தா நகரத்திற்குள் உள்ள ச்ரங்கார சோபைகளையும் நகரத்தின் விந்யாஸ விசேஷங்களையும் பார்த்து ஆச்சர்ய மடைந்து கொண்டே வந்தார். ஸாக்ரீவனை, வகு மணனை நீணித்து நீணித்து, பரம பயத்தால் வகுமணனுக்கு எதிரில் வர நடுங்கிக்கொண்டு தாரையைப் பார்த்து, “வகு மணனுடைய ஸமீபம் நீ இப்பொழுது சென்று, அருடைய கோடத்துக்குக் காரணம் இன்னு

தென்று அறிந்து, வகுமண்ணீரை ஸக்தோவி க்கச்செய்து ஸமர் தானம் செய்தாயே யானால், அதன் பிறகு அவரை நான் நேரில் தர்சனம் செய்கிறேன்.

त्वदर्शनविशुद्धात्मा न सः कोपं करिष्यति ।

न हि स्त्रीषु महात्मानः कचित् कुर्वन्ति दारणम् ॥

ஸ்தூபரத்தூஷ்யாதா ந ஸ: கொவங் காரிஷ்டிதி ।  
ந வில்லீஷி சுஷாதாந: கூஶிச காவது ஜிதாராண: ॥

த்துத்தர்சாவிசுத்தாத்மா ந ஸ: கோபம் கரிஷ்யதி ।

ந வில்லீஷி சுஷாதா மஹாத்மாந: க்வசித் நுங்வந்தி தாருணம் ॥

உன்னைப் பார்த்த மாத்திரத்தினாலேலேய, வகுமண்ஸ்வாமி யானவர் பரம சாந்தனாக ஆகிவிடுவார். எந்த மஹா புருஷர் கனும் உன்னைப்போலொத்த ஸ்த்ரீகளிடம் தன் கோபத்தை காண்பிக்க மாட்டார்கள். ஆனால் நீதான் இப்பொழுது போகவேண்டும்” என்று தாரையைப் பார்த்து கட்டினா யிட்டான்.

सा प्रस्वलन्ती मदविहृलाक्षी

प्रलभकांचीगुणहेमसूत्रा ।

सलक्षणा लक्ष्मणसन्निधानं

जगाम तारा नमितांगयष्टिः ॥

ஸா பூஹூற்றீ ஒத்திறையாக்ஷி  
பூற்றங்பொகாஂಶீ மாணசெலைஸுமதூரா ।  
ஸ யக்ஷிணா யக்ஷிண ஸ தநியாந: ஜமா தாரா நலிதாம்யவதி: ॥

ஸர ப்ரஸ்கலங்தி மதவிள்வலாக்ஷி  
ப்ரலம்பகாஞ்சி குணலேமஸுமத்ரா ।

ஸலக்ஷணா வகுமண்ஸக்திதானம்

ஜகாம தாரா நலிதாம்யவதி: ॥

என்றபடி, தாரையும் ஸாக்ரீவனேடு ஸம்போகம் செய்த சரமத்தால் அடிக்குமேல் அடியாக வைத்து மெதுவாக வரு கிறவளாயும், போகத்தை நீடித்த காலம் வருத்தி செய்வதற் காக மத்யபானம் செய்த காரணத்தால் சமுன்று கொண்டிருக்கிற கண்களோடு கூடினவளாயும், முடிச்சு அவிழ்ச்சிருப்பதி னால் கீழே தளர்ந்து விழுகிற ஒட்டயாணத்தோடும், இறக்கு முடிச்சுடன் கூடினவளாகவும், ஸாக்ரீவனுடன் சயனத்தில் எவ்வித மிருந்தாலோ அதே மாதிரியாகவே அந்த அதி ஸாங்க தரியான தாரையானவள் லக்ஷ்மணனுடைய ஸங்கிதிக்கு வந்து சேர்ந்தாள். லக்ஷ்மணனுடே, ஸாக்ரீவனுடைய பத்நியான தாரையைப் பார்த்தவுடனேயே, குனிச்த தலையுடன் கூடியவ ராகி ஒரு வார்த்தையும் பேசாமல் கோபத்தையும் விட்டு விட்டு பரம சாந்தனை ஆய்விட்டார்.

தாரையோ மத்து பானத்தின் காரணத்தால் வஜ் ஜையை இழக்கு, ஸ்திரஹுத்தால் கோபத்தை யடைந்தவள் போல் பாவனை செய்து கொண்டு, ஸாங்தவவாத புரஸ்ஸரவ மாக லக்ஷ்மணனைப் பார்த்துச் சொல்கிறார்.

கி கீபமூல் மனுஜேந்திர  
கஸ்ந ஸ்திரீதி வாட்டு நீ தே  
கஶஞ்சகங்கு வந் ஆபன்ந  
த்வாநி ஆஸீடுதிநிர்வஶகः ॥

கி० கொவசுமுய० ஸ்தாவஞ்சுவாது  
கவைத் த ஸாங்திசீதி வாட்டு நீ தே  
கபாத்துவையர்க்கீ० வாநா சூவதஂதா  
த்வா மிய० சூவீகீ சுதித்தினிதுபரங்கஃ ॥

இம் கோபமூலம் மநுஜேந்த்ரபுதர  
கஸ்தே ந ஸங்கிதிவட்டதி வாங்கிதே  
கச்சுத்துவங்கும் வாம் ஆபத்தம்  
தவாக்ரிம் ஆயீததிசிர்விசங்க: ॥

“ஓஹ, லக்ஷ்மணே! நீ இவ்வளவு கோபத்தை அடைவதற்கு காரணம் என்ன? நீயோ ராஜபுத்ரன். உனக்குக் கோபம் வரக் கூடாது. உன்னுடைய ஆக்னெனை, யார் இங்கே பரிபாலிக் காமல் இருக்கிறார்கள் ஸாக்ரீவனே வாநர ஜாதியில் பிறந் தவன். சாஸ்தரத்திற்குக் கட்டுப்பரட்டவனால்ல. தருஷ்ட மான வஸ்து வில் சாபல்யமுள்ள ஜாதியைத்தான் திர்யக் ஜாதி என்று சொல்வார்கள். ஸாக்ரீவனே அந்த ஜாதியில் சேர்ந்தவன் என்பது உனக்குத்தெரியும். நீயே அந்த ஸாக்ரீ வனுக்கு, அவனிமுந்துவிட்ட போக ஸாகங்கனை மறுபடியும் பூரணமாக அநுபவிக்கும்படி உத்திரவிட்ட பிறகு அந்த போகாநுபவமும் உன்னுடைய ஆக்னா பரிணமமாகவே இருக்கும்பாரமுது, நீ அவனை ஹிம்லை செய்யும் பொருட்டு கோபமடைவது ந்யாயமல்லவே. காட்டில் பறந்து வருகிற காட்டுத் தீக்கு எதிரில் சபலமான விட்டில்தானே போய் விழும். அதுபோல் ஸாக்ரீவனும் சபலம்போல் சஞ்சல புத்தியோடு கூடினான். காட்டுத்தீயைப் போல் தன் ஸ்வ ரூபத்துக்கு நாசம் செய்யக்கூடியது இந்த விஷயபோகம் என்ற அறிவு கொஞ்சம்கூட இல்லாமல், அதில் போய் ஸம் பந்தப்பட்டு இருக்கிறுன். இவ்விதம் அறிவே இல்லாத தீன் ஜனங்களிடத்தில் நீ கருணை ஏசலுத்தவேண்டும். ஆகை யால் உன் கோபத்துக்கு இட்பொழுது விஷயமே இல்லை” என்று சொன்னார்.

இவ்விதம் ஸாந்தவ பூர்வமாக தரை சொன்ன வார்த்தையை லக்ஷ்மணஸ்வாரி கேட்டு, லக்ஷ்மணனும் தாரைக்கு பதில் சொல்கிறார்.

கிமய் காஸ்வத்ஸே லுஸ்வர்஥ிஸ்யஃ ।

மாந் மத்திஹே யுக்தே ந சைநவகுஷ்யஸே ॥

கி॒யங் கா॒ஸ்வர்॒த்ஸே॒ லு॒ஸ்வர்஥ிஸ்யஃ॑ ।

ஹத்ர॒ஶா॑ லத்ர॒த்விதை॑ யா॒கை॑ நதை॑ அத்ர॒வபை॒யா॒யா॒வை॑ ॥

கிமயம் காமவருத்தஸ்தே லுப்ததர்மார்த ஸுங்கரஹः ।

பா॒ர்த்ரா॑ பா॒ர்த்ருஹிதே॑ யுக்தே॑ ச ஸைமவபுத்யஸே ॥

“ஹே தாரே! உன்னுடைய பர்த்தாவின் பக்ஷமாகவே நீயும் பேசினுய். பர்த்தாவினுல் ஏவட்பட்டு என் ஸங்கிதிக்கும் வந்திருக்கிறுய். மேலும் பர்த்தாவினுடைய ஹிதத்திலேயே ஈடுபட்டவளாயும் பேசிகிறுய். பூர்வோபகாரிக்கு ப்ரத்யுப காரம் செய்யவேண்டும் என்கிற தர்மத்தையும், மித்ர கார்யம் என்ற அர்த்தத்தையும் இழந்துவிட்டு கேவலம் காமவ்ருத்த னுகவுட்காமா சாரத்தோடு சூடினவனுகவும், உன் பர்த்தா வான ஸாக்ரீவன் இருந்து வருகிறான். அவனுடைய துராசா ரத்தை நீ கொஞ்சமேனும் அறியவில்லை என்று, நான் எவ் விதம் உனக்கு சொல்லக்கூடும். இவ்விதம் நீ பர்த்தாவி னுடைய பக்ஷமாகவே போசவது ந்யாயமில்லை.

இவ்விதம் லக்ஷ்மணஸ்வாமியினுடைய வார்த்தையைக் கேட்ட தாரையானவள் மறுபடியும் பதில் சொல்கிறார்கள்.

ந கோபகாலஸ்திரிபாலபுத்ர ந சாதிகோப: ஸ்வஜன் விதேய: ।

த்வர்த்தாமஸ்ய ஜனஸ்ய தஸ்ய ப்ரமாட்மப்ர்யாக்ஷி வீர ஸோத்ரம் ॥

ந கோபகாலஸ்திரிபாலபுத்ர ந சாதிகோப: ஸ்வஜனே விதேய: ।  
க்ஷத்ரியகாலவீர் சிநாவீர் தவீர் புரோதூபவீர ஷாவீரி வீர  
வொஜிசுடு ॥

ந கோபகாலஸ்திரிபாலபுத்ர ந சாதிகோப: ஸ்வஜனே விதேய: ।  
த்வர்த்தாமஸ்ய ஜனஸ்ய தஸ்ய ப்ரமாதமப்பர்ஷுவீ வீர ஸோதும் ॥

ஹே லக்ஷ்மனே! ஸாக்ரீவன் காமத்தால் பிடிக்கப்பட்டிருக்கிற காரணத்தால் அவனுடைய விஷயத்தில் நீ கோபத்தை யடையக்கூடாது. கோபத்திற்கு காலமும் இது அல்ல. ஸாக்ரீவனே உனக்கு ஸ்வஜனமாக ஆகிவிட்டான். ஸ்வஜனத்தி னிடத்தில் கோபத்தை அடைவது ந்யாயமாகாது. உன்னுடைய கார்ய சிமித்தமாகவே மந்த்ரிகள் மூலமாக ஸ்கல விதமானஸமாசாரங்களையும் சேகரித்துக்கொண்டிருக்கும் ஸாக்ரீவனுடைய அனவதானங்களை (அலக்ஷ்யத்தை) நீ இப்பொழுது பொறுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்,

மஹ்ய: ஧ர்மத்போமிகாமா:  
காமானுகாமா: பிதிவந்தமோஹா: ।  
அய் பகுத்யா சபல: கபிஸ்து  
கத் ந லஜேத ஸுஷேஷு ராஜா ॥

உமஷத்திய: யத்தவொஹி காஊ:  
காஊ நாகாஊ: வுத்திவெஷிலொஹா:  
ஈயம் வுக்ரத்தூஶவரு: கவபிலா-  
காயம் ந ஒலைத் ஸாவெஷா ராஜா ॥

மஹர்ஷிய: தர்மத்போபிகாமா:  
காமாநுகாமா: ப்ரதிபத்தமோஹா: ।  
அயம் ப்ரக்ருத்யா சபல: கபிஸ்து  
கதம் ந லஜ்ஜேத ஸாகேஷா ராஜா ॥

ஓஹ எக்ஷமனை! தர்மத்தையும் தபஸ்னிஸபும் சரணமடைந்த சில மஹர்ஷிகளும் காமபாரவச்யத்தை யடைந்து அக்ஞான ஸாகரத்தில் முழுகினுர்கள். ஸாகரிவைனே ஜாதியில் சூரங்கு. பூராகவனுடைய அநுக்ரஹத்தால் இட்போடுது ராஜாவாக வந்திருக்கிறான். அந்த ஸாகரிவன் ஸ்தா சாபவ்யத்தால் செய்யவேண்டிய சார்யத்தை மறந்துவிட்டிருக்கிறான் என்று சொல்வது டெரியோர்கனுக்கு ஒரு ஆச்சரியத்தை உண்டு டன்னுது. ப்ரக்ருத கார்யத்தையும் அவன் கொஞ்சமேனும் மறக்கவேயில்லை. சரத்காலம் ஆரம்பிக்கும் முன்பே, வாநரகோடிகளை ஒன்று சேர்க்க யத்னம் செய்துவிட்டான். கோடிக் கணக்காக வாநரர்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள். ஆகையால் நீ கொஞ்சபேணும் இந்த விவியத்தில் சங்கையை அடையக்கூடாது. அந்தட்டும் ஸ்திரீகளைப் பார்க்க கூடாது என்ற எண்ணத்தாயேயா, நீ இந்கேயே நின்று ஏருகிறோம்? அது ரோப்டம் ந்யாயந்தான். புராதனமான ஆசாரத்தைக் கொண்டாடவேண்டும். ஆகிலும், உன் விவைத்தில், நீ ஓதேந்த்ரியனுனதால், அந்தப் புரஸ்த்ரீகளின் அவலோகனம் உனக்கு தோஷமாக ஆகாது. ஆகையால் ஸாக-

“வெனுடைய ஸமீபம் அவச்யம் இப்பொழுது வங்குதானுக வேண்டும்” என்று சொல்லி வகுமணைனை ஸாக் ரீவனின் ஸமீபமாக தாரை அழைத்துச் சென்றான். அங்கு தங்கமயமான கட்டிலில், அநேக ஸ்த்ரீகளால் ஆலிங்களும் செய்யப்பட்டு, மதாந்தனைகளும், அதிகோலாஹலத்துடனுமிருந்துவரும் ஸாக்ரீவனை வகுமணைஸ் வாயியானவர் பார்த்து, காம சாஸ்த்ரத்தின் பர்யவளான பூமியையும் (பூடிவு) அறிந்து கொண்டார். ஸாக்ரீவனும் வகுமணைக் கண்டவுடன், ஆஸனத்தைவிட்டு அவஸர மாக எழுங்கிருந்து ருமை என்ற பார்யையடனும் தாரை யுடனும் சேர்ந்துகொண்டு வகுமணைனை வரவேற்றான்.

வகுமணனே, பரமகோபத்தடன், பூர்வாகவன் ஆக்ஞா பித்தாடி ஸாக்ரீண்டம் தெரிவிக்கிறார். “ஸாக்ரீவா! ஸத்வ குணமும், ஆபிஜாத்யமும் (பேஸ் குஸர்) உள்ள ப்ராணியே தீனி ஒலங்களீட்டத்தில் சருணியுள்ளன குறைக்கப் பீடுதந்தீரிய குறைப் பிருக்கப்படும். அவ்வித முள்ள ப்ராணிதான் ஒரு ராஜ்யத்தைப் பரிபானம் செய்வதற்கு யோக்கதை உள்ளவ னுக ஆவான். ஒருவன் செய்த உடக்காரத்தையும் மறந்து ஸத்யத்தையும் விட்டுவிட்டு, கேவலம் ஸ்தீர்களுடைய சென்னாங் தர்யல்லையில் முற்றிடும் அகட்டட்டுக்கொண்டு காம பறதங் த்ரனுக உள்ளன் அரசனுக வந்தால், அவனை ப்ரஜைகள் அவமதிக்கத்தான் அவமதிக்கும். அவனை ஒரு ப்ராணியும் பூஜிக்காது. எந்த அரசன் தர்ம சாஸ்த்ரத்திற்கு கெளரவத் தைக்கொடுத்து, தர்மத்தைச் செய்யாமல் இருப்பதோடும் கூட அதர்ம யார்க்கத்திலுப் படுடைட்டு. தனக்கு மிகவும் உபாரம் செய்த மித்ரர்களுடைய ஸன்னிதியில் செய்த ப்ரதிக் குறையத் தன்னுல்ரக்கித்து விறைவேற்ற முடியாமல் கைவிடு கிறுனே, அந்த அரசனைப்போல் மூர்க்கன் மற்றொருவனும் இல்லவே இல்லை. தவிர,

ஶதமாநநே ஹனித ஸஹஸ்து ஗வாநநே |

ஆத்மாந் ஸ்வஜன் ஹனித புஷ்டி புஷ்பாநநே ||

பாதீப்பாந்துதெ வைஷ்ணவ மஹாந்தா மஹாந்தெ ।

குதூநா வைஷ்ணவ வைஷ்ணவ வைஷ்ணவ குதூந்தெ ॥

சதமங்காங்குதே ஹங்கி வைஷ்ணவம் கவாங்குதே ।

ஆத்மாநம் ஸ்வஜாம் ஹங்கி புருஷ: புருஷங்குதே ॥

என்ற தர்ம சாஸ்தர ப்ரகாரம், ஒரு குதிரை கொடுக் கிற வாங்குகிற ஸம்பந்தத்தில் பொய் சொன்னுனோ யானால், நூறு குதிரைகளை கொன்ற பாபத்தை அடைகிறுன். ஒரு கோ (பக) விஷயத்தில் டோய் சொன்னால், 1000 கோக் களை கொன்ற பாபியாக ஆகிறுன். தனக்கு, மித்ரனாக இருந்து உருகரித்த ஒரு புருஷன் விஷயத்தில் பொய்யைச் சொன்னால் ஆத்மஹத்தி, ஸ்வஜான ஹத்தி, பிதருஹத்தி முதலான ஸகல ஜனங்களுடைய ஹமத்தியையும் செய்த பாபியாக ஆகிறுன். அவ்விதமான பாபியாக நீயும் ஆகிரீட்டாயே என்று உன் னிடம் ஸ்ரீராமன் தெரிவிக்கச் சொன்னாரா.

பூர்வ குதார்஥ி மிதிராண் ந தது பிதிகரோதி ய: ।

குதநா: ஸ்வர்஭ுதாநா் ஸ வதய: ஸுவாஸ்வர ॥

வா முவதோ குருதா யெதோ விதூந்தா நதகே புதிக்கொராத்திய: :  
குதவீ: வெவதோ ஹதூநா வையீ: வெவதே ஹஸர ॥

உரவும் க்ருதார்தோ மித்ரானும் நதத் ப்ரதிகரோதிய: ।

க்ருதகங்: ஸர்வஷ்புதாநாம் ஸவத்ய: ப்லவத்தீக்சவர ॥

என்ற சாஸ்தரத்தால், ஒரு மஹா புருஷனேடுகூட ஸ்நேஹம் செய்துகொண்டு அந்த மஹா புருஷன் மூலபாக முதலில் தான் ப்ரயோஜனத்தை பூராவாக முடித்துக்கொண்டு, பிறகு அந்த மஹா புருஷனுக்கு ப்ரத்யபகாரம் செய்யாமலிருந்தால், ஸர்வப்ராணிகரும் அவனை பறவிஷ்காரம் செய்யவேண்டும். எந்த ப்ராணிகள் அவனைக் கண்டாலும் உடனே அவனைக் கொன்றுவிடலாம், என்ற சாஸ்தரத்தினுடைய ரஹ ஸ்யத்தையும் முக்யமாக உன்னிடம் ஸ்ரீராமன் தெரிவிக்கச் சொன்னார்.

தவிர, ஸ்வாயம்புவமனு கூறி இருப்பதையும் உன் னிடத்தில் தெரிவிக்கச் சொன்னார்.

ஓயுநே சு ஸுராபே சு சாங் மஸ்வனே ததா ।

நிஷ்குதி: விஹிதா ஸ்திஃ: குதநே நாஸ்தி நிஷ்குதி: ॥

ஸ்வாயமெலை அ ஸ்வாயாவெ அ தோரெலை ஸ்வாயதெ தயா ।  
நிஷ்குதி: யிஹிதா ஸ்திஃ: குதவெநாவாவதி நிஷ்குதி: ॥

ப்ரத்யமக்கே ச ஸ்வாயே சோரே பக்கங்க்கேத ததா  
நிஷ்குதி: யிஹிதா ஸ்திஃ: குதக்கே சாந்தி நிஷ்குதி:

ப்ராம்மணைக் கொன்றவனுக்கும் ப்ராயச் சித்த முண்டு. அவ்விதமே ஸ்வாபானம் (கள் குடித்தவன்) செய்த வனுக்கும் உண்டு. அவச்ய கர்த்தவ்யமான வரதத்தை ஆரம் பித்து விட்டவனுக்கும் பரிமாறம் உண்டு. உபகாரத்துக்கு ப்ரத்யபகாரம் செய்யாத பாபிச்சு ப்ராயச்சித்தம் இல்லை. என்று மேற்சொன்ன மனுஸ்மருதியின் தாதி ர்யமாகும். அந்த விஷயர்ஜ்ஞத உனக்கு முக்க்யமாகத் தெரிவிக்கச் சொன்னார் நீட்யா மூர்க்கனுகி விட்டாய். உடக்கரத்தையும் மறந்தவன். பொய் சொக்கிறவன். ராமன் மூலமாக முதலி வேயே உன் கார்யத்தை ஸாதித்துக்கொண்ட பாபி. ச்ரேய ஸ்ஸை அடைய வேண்டுமானால், மீராகவனிடத்தில் செய்து கொண்ட ப்ரதிக்கனஞ்சயப் பரிபாலனம் செய்வதற்கு உடனேயே முயற்சி செய்யவேண்டும். கராம்யமான விஷய போகத்தில் முழுகிக்கொண்டு, மஹா புருஷனுக்கு எதிரில் செய்த ப்ரதிக்கனஞ்சய மறந்திருக்கும் நீ மண்டுக்ராவியாக ஆகிவிட்டாய். அதாவது, ஸர்ப்பங்கள் தன்னுடைய வாயில் அகப்பட்டுக்கொண்ட தவளையை வீழுங்கும் பொழுது, அந்த தவளையாளது சாந்திக்கும். ப்ராணிகளுக்கு ஸர்ப்பம் என்ற ஊனம் இராது. தவளை கத்தும் இடம் என்றே அங்கு ஜனங்கள் செல்வதுபோல், உன்னுடைய தவளை கத்துவதுபோலான வார்த்தையை நம்பி மூர்க்கனுள்ளு

உன் ஸ்வடாவத்தை அறியாமல், உன்னை தன் அக்னிஸாக்கி கமாக ஸ்தேஹர் செய்துகொண்டார் என்று ஸ்ரீராமன் உன்னிடம் சொல்லச்சொன்னார். மன்கோவி என்பதற்கு வேறொரு விதமான அபிப்பிராயமும் உண்டு. ஸர்ப்பங்கள் தவளையைப் பிடிப்பதற்கு, அந்த ஸமயம் தவளையைப் போல சப்திக்கும்; தவளையானது, நம் ஜாதியான ப்ராணிகள் தான் நம்மைக் கூப்பிடுகிறது என்று நினைத்துக்கொண்டே ஸர்ப்பத்தினிடம் சென்று அதன் வாயில் அகப்பாடுவதுபோல், உன்னுடைய ப்ரலாபத்தைக் கேட்டு இரங்கிய ஸ்ரீராமன் தன் ணைப்போல் ஸத்யத்தைக் காப்பாற்றுகிற ஒரு மஹானுபாவன் நீ என்று உன்னை நம்பி, உன்னிடம் வந்து அகப்பட்டுக் கொண்டுவிட்டார். ஆகையால் அந்த தவளைக்கு ஸர்ப்பத் தால் நாசம் வருகிறது. போல் உன்னை நம்பி தவளை போல் ஸ்ரீராமன் நாசம் அடைந்துவிடுவார் என்று நினைக்காதே நீதான் நாசமடைந்து விடுவாய். மஹா பாக்மசாலி யான ஸ்ரீராமன் உன்னை கிழ்சிந்தா ராஜ்யத்தில் கருணையுடன் ஸ்தாபானாம் செய்தார். அந்த மஹா கருணை முர்த்தியுடைய ஒப்காரத்தை நீ கொஞ்சமேமனும் அறியவில்லை. உக்ரமான ராமபாணங்களால் அடிப்பட்டு குலத்தோடு நீ நசித்துவிடப் போகிறோம் அதிசிக்காத்தில் உன் ப்ராதாவான வாலியையும் நீ போய் பர்க்கலாம் வாவி போன வழியை இன்னும் உன்னை உத்தேசித்தே திறக்கு வைத்திருக்கிறேன். அது மூடப்படவில்லை.

ந நூனிக்ஷவாகுவரஸ் கார்முக-  
ச்யுதாந् ஶராந् பத்யसி வஜஸ்நிமாந् ।

தா ஸ்தே நாம் தீவேவமே ஸு஖ி

ந ராம்கார்ய் மன்ஸாப்யவேக்ஷஸே ।.

ந நாமுந்திரிக்கூக்காவாலாறு காஷ்டாக  
அறிநாதாநு பஸாநு வஸாவி வஜு லாஷ்தி லாநு ।  
ததஃ லாஷவாந் நாம் நிவேவவை லாஷி  
ந ராம்கார்யதோ நாலாவற்றைக்கொலை ॥

ந குமாரிங்வாகுவரஸ்ய கார்முக  
சுபுதாங் சராங் பச்யவி வஜ்ரஸ்ஸிபாங் ।  
தத: ஸாகம் நாம நிதேஷவஸே ஸாகீ  
ந ராமகார்யம் மங்ஸாப்பவேகங்ஸே ॥

ஸ்ரீராகவனுடைய பாண வேகத்தை இதுவரையிலும் கொஞ்சமேனும் அறிந்திருக்கமாட்டாய். அக் காரணத்தால்தான் அந்தப்புரத்தில் கொஞ்சம்கூட கவலையும் பயமுயில்லாமல் ஸ்த்ரீகளுடன் ஸாகமாக விளையாடிக் கொண்டிருக்கிறோய். ராமனுடைய கார்யத்தை மனத்தினுல்கூட சினிக்க உனக்கு அவகாசமில்லாதலு பிருக்கிறது. ராமபாண வேகத்தை கொஞ்சம் நீ அறிக்கிருந்தால், நீ இவ்விதம் இருக்க மாட்டாய். அதனால் அத்தத்தையும் தெரிந்துகொள்ள வேண்டிய பாக்யம் உனக்கு வந்திருக்கிறதோ என்னமோ தெரியவில்லை என்று ஸ்ரீராமன் தெரிவிக்கச் சொன்னபடி உன்னிடம் சொல்லிவிட்டேன்” என்று வகுமணஸ்வாபி சொன்னார்.

இவ்விதம் ஸாக்ரீவலை பருஷமாக (உக்ர) பேசிக் கொண்டு கோபத்துடனிருந்துவரும் லக்ஷ்மணனைப் பார்த்து மறுபரடியும் தாயை சொல்கிறார்—“லக்ஷ்மணை! இவ்விதம் பருஷமான வார்த்தைகளை பேசக்கூடாது. ஸாக்ரீவனே நீங்கள் செய்த உபகாரத்தை மறக்கவில்லை. ராமனுல் தனக்குக் கிடைத்த ராஜ்யத்தையும், ருதை என்ற பார்ணையையும், எப்பொழுதும் ராம ஸ்ரஸாத மென்றே விளைத்துக் கொண்டு தானிருக்கிறான். அநேக காலம் தன் ஸ்தரீயை விட்டுப் பிரிந்த காரணத்தால், இட்டொழுது அந்த ஸ்தரீ ஸாபம் கிடைத்தவுடன் அந்த விஷய ஸாகத்தில் ஆஸக்த னுகி, ப்ரத்யாரகாரம் செய்யவேண்டிய காலம் வந்ததும் அதை மறந்து விட்டிருக்கிறான். ஜாதியில் வாநரந்தானே! ஜிதேந்தரியனுன் வீச்வாயித்ர மஹர்ஷிகூட க்ருதாசி என்ற அப்ஸர ஸ்தரீயினிடத்தில் பத்து வருஷகாலம் ரமித்துக் கொண்டு, தான் எந்த ப்ரராமணயத்திற்காக தபஸ்ஸை உக்ரமாகச் செய்தாரோ, அதை முற்றிலும் மறந்துவிட்டார்.

மஹான்களிடத்தில்கூட இவ்விதம் நாமேமாலும் இநக்கும் பொழுது வாநர ஜாதியினிடம் நாமேமாலும் குடி யிருக்குவருகிறது என்பது ஒரு ஆச்சர்யமாகுமோ? இந்த விஷயத்தில் ராமனுக்கோ, அல்லது உனக்கோதான் ரொறுமை வேண்டுமே யன்னியில் ஸாக்ரீவனிடத்தில் யாதொரு விதமான அபராதமும் கிடையாது—ஸாக்ரீவ னுக்கு ராமனிடமுள்ள பக்சியை நான் சொன்னால் போதுமா. ராமனுடைய விஷயத்தில் ஸாக்ரீவன் ஸர்வத்தையும் பரித் யாகம் செய்வதற்குத் தயாராக இருக்கு வருகிறோன். அதி சிக்ரத்தில் லீதையோடுகூட ஸ்ரீராகவனை ஸாக்ரீவன் சேர்த் துவைத்தே விடுவான். ஆகையால் கொஞ்சமேனும் நீ இவ் விதம் கோபத்தை அடையவே கூடாது. வங்கையிலோ, அளவுக் கடங்காததான ராக்ஷஸர்கள் குழ்க்குவகாண்டிருக்கிறார்கள். அவர்களைக் கொல்லாமல் ராவணனை ஜயிப்பது மிகவும் அஸாத்யமானது. அது சிறித்தமாக வங்கையிலுள்ள ராக்ஷஸ பலத்தைக்காட்டிலும் அதிகமான பலத்தை சேர்ப்பதற்கே அங்காங்கு வாநர தோடிகளை அழைத்துவர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இன்றே, நானை திக்குகளிலிருக்கும் வாநரர்கள் தோடிக் தோடிக் கணக்காக வாக்கு குவிந்து விடுவார்கள் அந்த தேவைகளை திரட்டிக் கொண்டு ராமனுடைய ஸமீபம் வரலாமென்றுதான் ஸாக்ரீவன் இந்துவராகிறோ. அதற்குள் உள்ளுடைய ஸம்ப்ரமத்தைப் பார்க்க நாங்கள் ரொம் வும் பயத்தை அடைகிறோம். வாலியை கொன்ற ஸ்ரீராமனுடைய ப்ராக்ரமம் ஸாக்ரீவனுக்குத் தெரியாதா? ராமனுடு விரோதித்துக்கொண்டு ஒரு கஷணங்கூட கிண்டிந்தா ராஜ்யத்தில் நாம் ஸாக்மாக இருக்கமுடியாது என்பதை ஸாக்ரீவன் நன்கு அறிந்தவன்தான். ஆகையால் தயவு செய்து கோபத்தை சற்று சமனம் செய்து கொள்ளவேண்டும்.

तव हि मुखमिदं निरीक्ष्य कोपात् क्षनजनिभे नयने निरीक्षमाणाः ।

हस्तिवरवनिता न यान्ति शान्तिं प्रशममयस्य हि शंकिताः स्मसर्वाः ॥

தவ ஹி உவழிதீங் நிரீக்ஷீ கொவாகி  
கூடிதஜ்ஞிசீ நயதெந நிரீக்ஷாணா : |  
ஹரிவரவநிதா : ந யாணி பாணி  
ஒப்புலயவௌரீ ஹி பாங்கிதா : ஹைவாடூ ||

தவ ஹி முகமிதம் நிரீக்ஷ கோபாத்  
கூதஜ்ஞிபே நயகே நிரீக்ஷமாணு : |  
ஹரிவரவநிதா : ச யாங்கி சாங்கிம  
ப்ரதமபயஸ்ய ஹி சங்கிதா : ஸ்மஸர்வா : ||

வாநர ஸ்திரீகள் கோபத்தால் சிவாந்த கண்களோடு கூடிய  
உன் முந்தைதாப் பார்க்க, வாலியைக் கொன்றது போலவே,  
ஸாக்ரீவனையும் பூர்வாமலக்ஷ்மணர்கள் கொன்றுவிடுவார்கள்  
என்ற பயத்தால் நடுங்கி நடுங்கி தவிக்கிறார்கள். அதற்கு  
நீ அவகாசம் கொடுக்காமல், சாங்கியை அடைப்பவேண்டும்  
இவ்விதம் தாரை சொன்னவுடன், வகுமணாஸ்வாமியும்  
கோபத்திலிருந்து சாங்கியை அடைந்துவிட்டார். கொஞ்சம்  
வகுமணாஸ்வாமி ப்ரஸங்க முகத்தோடு இருக்கும் ஸமயம்  
பார்த்து, ஸாக்ரீவனுரீ வகுமணாஸ்வாமியினுடைய அருகில்  
ஏந்து,

பிணஷா ஶ்ரீஶ கிர்த்தி கபிராஜ்ய ச ஶாஷ்தம் ।  
ராப்ரஸாடாஸौமித்ரே புன: பாஸ இந் மயா ||  
கஶஶக்தஸ்ய ஦ேவஸ்ய ஸ்யாதஸ்ய ஸ்வேந கர்மணா ।  
தாஷா விகம் வீர ப்ரதிக்ரு அரிந்஦ம் ||

ஒன்றி பூர்ப்ப கீதி சூப்ப கவிராஜ்யீங் அ பாஸ்து  
ராஸ்பூரவாநாடெதோதித்தீ வாந: பூர்வு தூதீங் உயா ||  
கபுரதலை வீர தீவவீர வீராதவீர வெள்ளக்குஷ்ணா  
தாந்தூபாந ஸிக்ருங் வீர பூதிகதூதீங் கரீஷ ||

ப்ரணஷ்டா பூர்ச்ச கீர்த்தச கபிராஜ்யம் ச சாஸ்வதம்  
ராமப்ரஸாதாத்தஸயித்தேருபுர: ப்ராப்தம் இதம மயா ।  
கச்சக்தஸ்தஸ்ய தேவஸ்ய க்யாதஸ்ய ஸ்வேந கர்மணு  
தாந்தருசம் விக்ரமம் வீர ப்ரதிகர்தும் அரிச்தம் ||

லக்ஷ்மனு, இழந்துபோன ஸ்ரீராமயும், கீர்த்தியையும் ராஜ்யத் தையும், ருமை என்ற பதனீயையும் எந்த ராமனுடைய ப்ரஸாதத்தால் நான் அடைந்தேனே, அந்த ராமனுக்கு யாரால் ப்ரத்யுபகாரம் செய்யமுடியும். ராமனுடைய பராக்ரமமோ நிகரற்ற பராக்ரமமல்லவா? தன்னுடைய பராக்ரமத்தாலேயே ராமன் ஸீதையை அவச்சடம் அடைந்து விடுவான். நான் கேவலம் ஸஹாய மாத்ரம்தான்—ராவன வதத்திற் காக செல்லும் ராமனை வாநர ஸேஸையுடன் நான் பின் தொடர்ந்து போகவேண்டுமே யன்னியில், நான் செய்யும் யுத்தத்தாலேயா ஸ்ரீராமனுக்கு ஸீதாலாபம் கிடைக்கப் போகிறது. ஸ்நேஹ பாவத்தைக்கொண்டு நான் ஏதாவது காலத்தை அதிக்ரமித்து நடந்து கொண்டிருந்தாலும் ஸேவக ஞன என்னுடைய வீஷயத்தில் கொஞ்சமேனும் கோபத்தை அடையக்கூடாதென்று ப்ரார்த்தித்துக் கேட்டுக்கொண்டார்.

லக்ஷ்மணன்ஸ்வாமியும் பரம ஸந்தோஷத்துடன் ஸாக்ரீவனை ரொம்பவும் ச்லாகித்துப் பேசினார். “ஸாக்ரீவ, நீயும் ஸ்ரீராமனைப் போலவே, எனக்கு ப்ராதா ஆகிறோய் ஆகையால் ஏதாவது கோபத்தால் நானே ராமனே உன்னைப்பற்றி பருஷமாகப்பேசியிருந்தாலும், அதை நீ பொறுத்துக்கொள்ள வேண்டும். ஸீதையை இழந்து துக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் ஸ்ரீராமனுக்கு, இந்த ஸமயத்தில் உன்னுடைய ஸாஹாயம் ஏற்பட்டது தெய்வச் செயல் என்றே சொல்ல வேண்டும். ஆகையால் சீக்ரம் நீ என்னுடன் புறப்பட்டு ராமனுடைய ஸமீபம் சென்று ஸ்ரீராகவனை ரொம்பவும் ஸமாதானப் படுத்தவேண்டும் என்று சொன்னார். ‘ஸாக்ரீவ னும் லக்ஷ்மணனுடைய வார்த்தையைக் கேட்டதும் ஹநு மானைப் பார்த்து நானுதிக்குகளிலும் அங்காங்கு, மஹீகளிலும் வருஷங்களிலும் விரைந்துவரும் கோடி கணக்கான வாநர ஸேஸைகள் சீக்ரத்தில் இவ்விடம் வந்து கூட்டம் கூட்டமாக குவீயவேண்டும் என்று ஆக்ஞாபித்ததும், அந்தந்த திக்குகளிலிருந்தும் வாநரங்கள் கோடிக் கணக்கில் வந்து குவீந்துவிட்டன.

ஸாக்ரீவனும் மந்த்ரிகளிடம் சொல்லி தங்கமயமான மேனுலை (பல்லக்ஷ) தனக்குக்கொண்டு வரும்படி ஆக்னாடித்தான். உடனை மேனுவும் ஸங்நத்தமாக ஆகிஷிட்டது உடன் லக்ஷ்மணன்வாழியுடன் கூட தான் மேனுவில் ஏறிக் கொண்டு ப்ரதானமான வாநர ச்ரேஷ்டர்களாலே சத்ரம், சாமரம் முதலியவைகளால் உபசரிக்கப்பட்டும், பின்பு வாநர ஸேனைகளால் குழப்பட்டும், ராமனுடைய ஸமீபத்துக்கு ஸாக்ரீவன் வந்து சேர்ந்தான். அந்தப்படி ராமன் இருக்கும் தேசத்தை அடைந்ததும், மேனுவிலிருந்து ஸாக்ரீவனும் லக்ஷ்மணனும் இறங்கினார்கள். ஸாக்ரீவனே ஸ்ரீராகவனுடைய பாதபத்மங்களிலே சிரஸ்ளினால் வணங்கி நமஸ்காரம் செய்து தன்னுடைய பரமான பக்தியை ப்ரதர்சனம் செய்தான் வாநர கோடிகளும் அவ்விதமே ராமனிடம் தங்களுடைய பக்தியை ப்ரசடனம் செய்து கொண்டு நமஸ்காரம் பண்ணி அஞ்ஜலி பங்கத்துடன் ராபன் யுன்டு நின்று கொண்டிருந்தாகள். ஸ்ரீராபனீ தன் பாதகபளங்களில் ப்ரபந்தத் தேவை ஸாக்ரீவனை தன் இருக்கக்காலும் தூக்கிவிட்டு ஆலிங்கனம் செய்துகொண்டு, ஸ்ரேஷ்டர்த்து ஸ்ரீராமன் சொல்கிறார். ஸாக்ரீவ!

஧ர்மஶ் ச காம் ச யஸ்து கால் நிஷேஷதे

விமஜ்ய ஸதतं வார ஸ ராஜீ ஹரிஸ்தம !

ஹித்வ ஧ர்ம ததாத்ரீ ச காம் யஸ்து நிஷேஷனே

ஸவுக்ஷாயே யதா ஸுஸ: பதித: பிதிவுத்யதே ॥

ய॒५४५५५५५५५० அகா॒५० அ யஸ॒० கா॒० யு॒० நி॒० வீ॒० வீ॒०  
வி॒० வீ॒०  
வீ॒० வீ॒० வீ॒० வீ॒० வீ॒० வீ॒० வீ॒० வீ॒० வீ॒० வீ॒० வீ॒० வீ॒०  
வீ॒० வீ॒० வீ॒० வீ॒० வீ॒० வீ॒० வீ॒० வீ॒० வீ॒० வீ॒० வீ॒० வீ॒० வீ॒०  
தம்மர்தம் ச காமம் ச யஸ்து காலே நிஷேஷவதே  
விபலூய எதகம் வீர ஸராஜா ஹரிஸத்தம !  
ஹித்வாதர்மம் ததார்தம் ச காமம் யஸ்து நிஷேஷவதே  
ஸவுக்ஷாக்ரே யதா ஸப்த: பதித: ப்ரதிபுத்யதே ॥

அறம், பொருள், இன்பாம் என்ற மூன்று புருஷார்த்தங்களையும் அந்தந்த காலத்தில் விபாகம் செய்து எந்த அரசன் அனுபவிக்கின்றானே அந்த ராஜாதான் அரசன் என்று சொல்லப்படுவான். தர்மத்தையும் அர்த்தத்தையும் அடியோடு விட்டுவிட்டு காமத்தில் மட்டும் முழுகி யிருக்கும் அரசனே, ஒரு பெரிய வருஷத்தினுடைய அக்ரபாகத்தில் (உச்சி) சென்று அங்கு நித்ரையினால் ஆக்ர மிக்கப்பட்டு கீழே பூப்ரதேசத்தில் விழுந்த பிறகு வீழித்துக் கொள்ளும் மனிதனைப்போல் ஆவான். அவனைத்தான் காம பரவசனை அரசனுக்கு உதாஹரணமாகச் சொல்லவேண்டும். சத்ருக்களை வதம் செய்வதிலும், அதன் மூலம் மித்ரர்களை சேகரித்துக்கொள்ளதிலும், எப்பொழுதும் முயற்சியுடைய அரசன்தான் தர்மம், அர்த்தம் காமம் என்ற மூன்று வித மான புருஷார்த்தங்களையும் அனுடெட்டதற்கு தனுந்த அதிகாரியாக ஆவான். உனக்கோ சத்ருக்களை நாசம் செய்ய வேண்டிய காலப் வந்து விட்டது. உன்னுடைய மந்தரிக ஸோடு, அதற்கு வேண்டிய கார்யத்தை ஆலோசித்து அவசயம் செய்ய வேண்டியதைச் செய்யலாம்” என்று ஸாக்ரீவ அங்கு மூத்தோட்டதேசபாக ராமன் தேவிராகச் சொன்னார்.

ஸாக்ரீவனும் ராமனுடைய வார்த்தையைக் கேட்டு, ‘ராமா! உன்னுடைய ப்ரஸாதத்தால் இமந்துபோன ராஜ யத்தை மறுபடியும் அடைந்தேன். உபகாரத்துக்கு ப்ரத்யுபகாரம் செய்யாதவன் ஸர்வஜனங்களுக்கும் நிந்தியனுக்கவே ஆகிறுன் என்பதை நான் அறிந்தவன்தான். ஏதோ காம வசத்தால் இரண்டொரு தினம் முன்னால் நடத்த வேண்டியதை பிந்தி நடத்தும்படி ஆகிவிட்டது. இந்த விஷயத்தில் கூழித்துக்கொள்ளவேண்டும்; மஹா பலிஷ்டர்களான வாநர கோடிகள் திரள்திரளாக வந்து கொண்டிருக்கிறார்கள். மஹா மேரு பர்வதத்திலிருந்தும், மந்தர பர்வதத்திலிருந்தும் திரள்திரளாக வந்து கொண்டிருக்கும் வானரர்களோ, ரிஷி (கரடி) ராஜர்களோ இவர்கள் அளவிற்கு உட்பட

மாட்டார்கள். அதிசீக்ரத்தில் வங்கா நகரம் சென்று ராவணனை நிர்மலமாக ஓழித்து, ஸீதா தேவியைத் தங்களிடம் ஸமர்ப்பணம் செய்வார்கள் என்பதில் ஆகோஷபணையில்லை” என்று ஸாக்ரீவன் ஸ்ரீராமனை ஸமாதானப் படுத்தினான்.

இவ்விதம் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே நாலா திக்குகளிலிருந்தும் வருஷங்களையும் மலைகளையும் ஆயுதங்களாக தரித்துக்கொண்டு, வானரங்களுக்கும் கரடிகளும் வந்து குவிந்துவிட்டன. ஸாக்ரீவனுடைய உத்ஸாஹத்தைப் பார்த்து ஸ்ரீராமன் பரம ஸங்கோஷத்தை அடைந்தார்.

ततस्तं उद्योगमवेद्य बुद्धिमान्  
हरिप्रवीरस्य निदेशवर्तिनः ।  
बभूव हृषीत् वसुधाघिपात्मजः  
प्रबुद्धनीलोत्पलतुल्यदर्शनः ॥

தத்தவரை உதைத்தூரமால்வகைஞ்சி ஸௌக்ரீதாநு  
ஹரிப்புவீலைத்தூரமால்வகைஞ்சித்தநா : ।  
நவஹுடுவ ஹாத்தூரக் காலாயாவிவாத்தங்கு  
புபொசீ நீதியாத்தற்காலைத்தநா : ॥

ததஸ்தம் உத்யோகமலேக்ய புத்திமாங்  
ஹரிப்பவீரஸ்ய நிதேசவர்த்திநः ।  
பட்டுவ ஹாத்தூரக் வஸாதாதிபாத்தயை:  
ப்ரபுத்த ஸீலோத்தல துல்யதர்ச்சனः ॥

தன் நூடைய ஆக்ஞஞ்சைய சிரஸ்ஸால வஹித்துக் கொண்டு பரிபாலனம் செய்வதில் உத்யுக்தனான ஸாக்ரீவனுடைய முயற்சியையும், ஏற்பாடுகளையும் ஸ்ரீராமன் பார்த்து பரம ஸங்கோஷத்தை அடைந்ததோடும்கூட மிகவும் மலர்ந்த ஸீலோத்தல புஷ்பத்திற்கு. ஸமானமான காந்தி யோடு சூடினவராயும் ராமச்சந்தர மூர்த்தி விளங்கினார். பிறகு வானர கோடிகள் வந்து குழந்தவுடன்

“வானர ஸேலைகள் ஸித்தமாகிவிட்டன. தங்களுக்கு எவ்விதம் தோன்றுகிறதோ அவ்விதம் எங்களை ஆக்ஞாபிக்கலாம்” என்று ராமனிடம் ஸாக்ரீவன் தெரிவித்துக்கொண்டான். பூர்ராகவடை, “ஸாக்ரீவா!

ஜ்யாதாம் மம வைதீ யதி ஜிவதி வா ந வா ।  
ஸ ச ஦ேஶோ மஹாபாஜ யஸிங்வஸதி ராவண: ॥

ஐஞ்சாயதாம் ஒ வெவெழலீ யஷி ஜீவதி வா ந வா ।  
வா அதெழபொ ஒஹா பூர்ஜா யஸிங்வஸதி ராவண: ॥

உஞ்சாயதாம் மம வைதீ யஷி ஜீவதி வா ந வா ।  
ஸ ச தேசோ மஹாப்ராக்ஞ யஸ்மிங்வஸதி ராவண: ॥

முதலில் ஸீதை என்ற என் தர்மபத்நீ ஜீவித்திருக்கிறாரா இல்லையா என்பதை அவச்யம் தெரிந்து கொள்ள வேண்டும். ஸீதையை அபஹரித்துக்கொண்டுபோன ராவணனுடைய தேசமும் அறியத் தகுந்தது. அதை அறித்த பிறகு, செய்யவேண்டிய கார்யத்தை செய்யலாம். எல்லா விஷயத்திலும் நீடிய ஸமர்த்தன் ஆகையால் நீ அந்த கார்யத்தில் எந்தெந்த திக்குகளுக்கு எப்பேர்ப்பட்டவரை ஸேலைகளாக அனுப்பவேண்டுமோ, அவ்விதம் அனுப்ப வேண்டும். இதன் மூலம் ஸகவர்த்தாந்தங்களையும் விவரமாக அறிந்துவரும்படி ஆக்ஞாபிக்கவேண்டும்” என்று சொன்னார்.

ஸாக்ரீவனும் ராமனுடைய ஆக்ஜெயை சிரஸ்ஸால் வறவித்துக்கொண்டு, விந்தன் என்ற ப்ரதானமான வாநர ஸேஸ்ராதி யை அடைக லக்ஷ்மணக்கான வாநரர்களுடன் கிழக்கு திக்கை நோக்கிச் சென்று ஸீதையை அந்வேஷினாம் செய்துவருவதற்கு அனுப்பிவைத்து ஒரு மாதம் கெடுபோட்டு, ஈதற்கான ஸுதார்ய சந்தர்ரகஞ்வடைய கதியிருக்கிற எல்லீ ஸ்ரீ சௌரா ஸீதையைத் தேடிய விவரத்துடன் திரும்பிவர வேண்டுமென்று ஆக்ஜை செய்தார். அவ்விதமே

தக்ஷிணதிக்கிற்கு ஆஞ்ஜனேய ஸ்வாமி, நீலன், நளன், ஜாம்பவான், மைந்தன், தவிவிதன், கஜன், கவயன், கவாச்சன், முதலான ப்ரதானமான வானர ஸேநுபதிகளை அனுப்பி ஆக்ஞாபித்தான். அவ்விதமே மேற்குதிக்கிற்கும் ஸாதேணன் என்ற ப்ரதானமான வானர ஸேநுபதியை லக்ஷ்கணக்கான வானரர்களுடன் ஸீதையை அட்வெஷணாம் செய்து வருவதற்காக ஆக்ஞாபித்தான். அவ்விதமே உத்தர (வடக்கு) திக்குக்கு சதவலி என்ற ப்ரதானமான வானர ஸேநுபதியை அநேக கோடிக்கணக்கான வானர ஸேலைகளுடன் அனுப்பினான்.

இவ்விதம் நான்கு திக்குகளிலும் ஸீதையை தேடி வருவதற்காக வானர ஸேலைகளை அனுப்பியதும் கிழக்கு, மேற்கு வடக்கு இந்த மூன்று திக்குகளிலும் சென்ற ப்ரதானமான வானர ஸேநுபதிகளான விந்தன், ஸாதேணன், சதவலீ, என்ற ப்ரதானமான வாநரர்கள் தங்கள் தங்கள் பரிவாரத்துடன் சந்தர ஸமர்யக்தி உள்ள எல்லை வரையிலும் சென்று, சுக்கிரவனுல் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு ஸ்தலமும் தவருமல், ஸீதையைப் பார்த்து தேடிவிட்டு, தங்கள் தங்களுக்கு ஏற்படுத்திய ஒரு மாத கெடுவுக்கு முன்பாகவே திரும்பி வந்து ஸீதையைத் தாங்கள் பார்க்கவில்லை என்று ஸாக்ரீவரிடம் சொல்லிவிட்டார்கள்.

பிறகு தெற்கு திக்குக்கு ப்ரஸ்தானம் செய்த ஹனுமான் முதலான வாநராதிபதிகளிடம் இவர்கள் மூலமாக அநேகமாய் கார்யலித்தி ஏற்படும் என்று நினைத்து, அதிலும் விசேஷமாக ஆஞ்ஜனேயஸ்வாமி மூலமாகத்தான் ஸீதா, லாபம் ஸீத்திக்கவேண்டும் என்ற தீர்மானத்துடன் ஸாக்ரீவன், ஆஞ்சனேயஸ்வாமியைப் பார்த்து “ஆஞ்ஜனேயரே! பூமியிலோ, ஆகாசத்திலோ, ஜவத்திலோ, ஒவ்வொரு இடத்திலும் தங்களுடைய கதிக்குத் தடை ஏற்படாது. இஷ்டம்போல் எந்த திக்கில் வேண்டுமானாலும் ஸஞ்சாரம் செய்யலாம். கமனமோ, வேகமோ, தேஜஸ்ஸோ, தங்களிடம் தங்கள் பிதாவான வாயுவிற்கு ஸமானமாகவே இருந்து

வருகின்றன. தேஜஸ்ஸில் தங்களுக்கு ஸமானமாக பூமியில் ஒருவனுமில்லை. ஆகையால் ஸீதா தேவி வை எப்படி கண்டு பிடிக்க முடியுமோ, அந்த உயிர்த்தைத் தாங்களேதான் தேடிப் பிடிக்கவேண்டும், தங்களிடம்தான் பலமோ, புத்தி சக்தியோ, பராக்ரமமோ தேச காலத்தை அனுஸரித்து நடக்கும் தன்மையோ, நீதிகளோ, இருந்து வருகின்றன. ஆகையால் தங்களைக்கொண்டுதான் இந்தக் கார்யம் ஸபலமாக ஆகவேண்டும்" என்று ஆஞ்ஜையஸ்வரமியை மிகவும் உத்ஸாஹப்படுத்திவிட்டான். ஸ்ரீராமனும் இவ்விதம் ஸாக்ரீவனுல் உத்ஸாஹப்படுத்தப்பட்ட ஹநு மாணைப் பார்த்து, 'இந்த மஹாநுபாவன் மூலமாகத்தான் ஸாக்ரீவன் நமக்கு ப்ரத்யுபகாரம் செய்தவனுக ஆகப்போகிறான். இந்த ஹநுமான்தான் இவ்வளவு வராநார்களுக்குள் கார்யத்தை முடிக்கக்கூடியவன்' என்று நினைத்து தற்போதே காரியம் முடிந்து ஸீதையை அடைந்துவிட்டார் போலவே ஸங்கோஷத்தை அடைந்தார். கார்யத்தை ஸாதித்துக் கொண்டுவரும் சூரணன்தால் அந்த ஆஞ்ஜையஸ்வரமியிடம் ஸ்ரீராமன், ராஜ புத்ரியான ஸீதா தேவி இந்த ஆஞ்ஜையஸ்வரமியை ஸாக்ஷத் ஸ்ரீராமதுதன்தான் இவர் என்று ஸங்கோஷமில்லாமல் எவ்விதம் அறியமுடியுமோ அவ்விதம் அறிய தன்னுடைய திருநாமத்தால் அடையாளம் செய்யப்பட்ட தங்கமயமான ஒரு மோதிரத்தை ஹநுமானிடம் கொடுத்தார்.

ददौ तस्य ततः प्रीतः स्वनामाङ्गोपशोभितम् ।

अंगुलीयं अभिज्ञानं राजपुञ्च्याः परंतपः ॥

अनेन त्वां हरिश्चेष्ट चिह्नेन जनकात्मजा ।

मत्सकाशादनुपासं अनुद्विग्नानुपश्यति ॥

व्यवसायश्च ते वीर सत्वयुक्तश्च विक्रमः ।

सुग्रीवस्य च संदेशः सिद्धिं कथयतीव मे ॥

ஸ தடுவ ஹரிஶ்சேஷ: ஸ்யாப் ஸுநிஂ குளாஞ்ஜலி:  
வன்஦ிவா சரணை சைவ பிஸித: ஸுவாத்ம: ||

ஒத்தெளை தவழை தத: ஸ்ரீத: ஸ்ரூநாலாங்கூவப்பொஹிது  
குமாரியை சுவிலூகாநம் ராஜவாத்ரூரா: வரா தவ: |  
சுதெந்தக்வாம் ஹரிபெபுஷீதி அவேந ஜநகாதஜா  
இத்தகாபாத்தநாபுராது சுதாஶிமாநாபராத்தி ||  
வீவல்ஸாயபை தெ வீர வாக்வயாகபூ விகுதி:  
வீரிவலை அ வாங்கூரா: விசித் தயபதீவ எ |  
ஸாத்தீவ ஹரிபெபுஷீஸ் ஸ்ரோவதீஸ்மிதீஸ் குதாங்குளி:  
வந்திக்வா அரவணன வெ அவ வூவித: வூவமாது: ||

தடெளை தஸ்ய தத: பரீத: ஸ்வாமாக்கோபசோபிதம்  
அங்குலீயம் அபிக்குாகம் ராஜபுத்ரயா: பரம் தப: |  
அநேக தலாம் ஹரிச்ரேஷ்ட சிற்னேந ஜநகாதமஜா  
மத்ஸகாசாதநுப்ராப்தம் அநுத்விக்காநுபச்யதி ||  
வ்யவஸாயச்ச தே வீர ஸத்வயுக்தச்ச விக்ரம:  
ஸாக்ரீவஸ்ய ச ஸங்கேத: வித்திம் கதயதீவ மே |  
ஸதத் க்ருஷ்ண ஹரிச்ரேஷ்ட: ஸ்தாப்யமூர்த்தி க்ருதாஞ்ஜலி:  
வந்தித்வா சரணன சைவ ப்ரஸ்தித: பலவகோத்தம: ||

ஸ்ரீராமனே ஆஞ்சனேய ஸ்வாமியிடம் தன்னுடைய திரு  
நாமத்தால் அவங்களிக்கப்பட்ட மோதிரத்தை ஸீதைக்கு  
அடையாளமாகக் கொடுத்துவிட்டு, “ஸ்வாமின், இந்த  
அடையாளத்தால் ஸீதையானவள் உட்மை என்னிடமிருந்து  
வந்திருப்பவனுக்கத் தெரிந்துகொண்டு டயமில்லாமல் ஓ.சு  
வாள். உம்முனைய நிச்சய ஞானமோ, மனே பலத்துடன்  
சேர்ந்த சரீர பலமோ, ஸாக்ரீவனுடைய ஆக்னஞ்சோயோ எல்  
லாம் சேசர்ந்து என் கார்யத்தினுடைய வித்தியை எம்சிப்பிக்  
கின்றன. ஆகையால் சீக்கிரம் கேஷமாய் வந்து சேரும்”  
என்று ஆஞ்சனேயருக்கு ஸ்ரீராமன் ஆசிர்வாதம் செய்ததுப்  
மினார். ஆஞ்சனேயஸ்வாமியும் ஸ்ரீராமனிடமிருந்து அந்த

மோதிரத்தை க்ரஹித்துக்கொண்டு ப்ரதக்ஷினா நமஸ்காரங்களால் ஸ்ரீராம பாதாரவிந்தங்களைப் பூஜித்து ப்ரயாணத்திற்கு வித்தமானார்.

இந்த ஸந்தர்ப்பத்தில் ஒரு விசாரமானது அவச்யம் செய்யவேண்டியதாக ஏற்படுகிறது. அதாவது, கைகேயிதேவியின் காரணமாக ஸ்கல தனங்களையும் தயாகம் செய்து விட்டு, வன்ய வருத்தியால் ஜீவிக்கிற ஸ்ரீராமனிடம் மோதிரம் எப்படி வந்தது? என்பதுதான்—அதன் ஸமாதானமோ:—

ஸ்ரீராமன் தன் புத்தி சாதுர்யத்தால் இந்த ஒரு மோதிரத்தை மட்டும் பாலி கார்யத்திற்காகவே கைகேயிதேவிக்குத் தெரியாமல் எப்படியோ கோப்யமாக ரக்ஷித்துக் கொண்டு வந்தார் என்று தெரிகிறது. அதனால்தான் மோதிரத்தைக் கையிலிருந்து சமூட்டி ஆஞ்சனேய ஸ்வாமியிடம் கொடுத்தார் என்று சொல்லப்படவில்லை. ப்ரஸித்த மாகவே இந்த மோதிரத்தை கொண்டு வந்திருந்தாரேயானால் தன்னுடைய விரலிலேயே இருக்குமானதால், அதைக் கழுத்திக்கொடுத்தார் என்று சொல்லேன்றியிருக்க அவ்விதம் சொல்லாமல் இருக்கும் காரணத்தால், இந்த ஒரு பதார்த்தம் மட்டும் ரஹஸ்யமாக ராமனால் ரக்ஷிக்கப்பட்டு வந்தது என்று தெரிகிறது. இவ்விதம் ஸமஞ்ஜஸமாகாத போனால் ப்ரகாராந்தரத்திலேயாவது ஸமாதானம் செய்து கொள்ளலாம். அதாவது, தாரக நாமத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்த மோதிரமோ, ஸ்ரீதையினுடைய கையில் இருந்துவந்தது. ராவணனுடைய ஆகமனத்திற்குமுன்பு ப்ரணயதாரை நிமித்தமாக ராமனால் ஸ்வீகரிக்கப்பட்டு, ராமனுடைய விரலில் ராமனால் தரிக்கப்பட்டு வருகிறது; அயோத்தியிலிருந்து கைகேயிதேவிக்குத் தெரியாமல், ராமனால், காட்டுக்கு வரும் போது ரஹஸ்யமாகக்கொண்டு வரப்படவில்லை என்று ஸமாதானம் செய்து கொள்ளலாம்.

இதுவரும் ஸரியல்ல என்றால், தன் பார்ஷையினிடம் புருஷன் தனக்கு அதிக ஸ்நேஹம் இருப்பதை ஸாசிப்பதற் காக தனது சண்டுவீரலில் ஒரு மோதிரத்தை எப் போதும் தரித்துக்கொள்ளவேண்டும் என்பது உத்தரதேச ஆசாரமாகும். அந்த ஆசாரத்தை அநுஸரித்து ஸீதையினி டம்பரம் ஸ்நேஹத்தை அடைந்த ராமனுடைய சண்டு வீர ஸ்லும் ப்ரியமாக தரிக்கப்பட்ட அங்குலீயம் (மோதிரம்) இது என்று அறிந்துகொள்ளலாம் கைகேயிதேவி இதையும் தயாகம் செய்யவேண்டியதுதான் என்று சொல்வது ந்யாயமில் வாததால் மெளனமாயிருந்துவிட்டாள். இல்லாவிட்டால், ஐங்கமஹாராஜாவானவர் வீவாஹ காலத்தில், வரனுக்கு அலங்காரமாக இந்த போதிரத்தைக் கொடுத்ததினால் அயோத்யா ராஜ்யமய்ப்பந்தம் இந்த மோதிரத்துக்குக் கொஞ்சமேனும் இல்லை. என்று நினைத்து, இதைக் கழட்டி விடு என்று சோல்லாமல் கைகேயி பேசாமலிருந்துவிட்டாள் என்றால் எமாதானத்தை அறியவேண்டும்.

இவ்விதம் அங்குலீயகத்தை க்ரஹித்துக்கொண்டு ஆஞ்சனேய ஸ்வாபியானவர், ப்ரபலர்களான வாநரர்கள் அநேகர்களோடு ஸீதையைத் தேடுவதற்கு கிளம்பிவிட்டார். ஆஞ்சனேயஸ்வாமி கிளம்பினதும், ஸாக்ரீவரீடம் ஸ்ரீராமன் அங்காங்கு நான்கு திக்குகளிலும் ஸீதையைத் தேடுவதற்காக வானரங்களை அனுப்பிய காலத்தில் ஒவ்வொரு இடத்தை தையும் குறிப்பிட்டு நீ சொன்னாலேயே அந்த இடங்களைவல் வாம் விவரமாக உனக்கு எவ்விதம் தெரிய மென்று கேட்க, ஸாக்ரீவனும் வாலியோடு தனக்கு விரோதம் வந்த காலத்தில் தான் அங்காங்கு ஓடி. அப்யமான ஸ்தலத்தைத்தேடிய காரணத்தால் அந்தந்த தேசங்களின் வருத்தாங்கத்தை, தான் நன்றாக அறிந்தவன் என்ற காரணத்தை விஸ்தாரமாக ராமனுக்குச் சொன்னான். ஆஞ்சனேய ஸ்வாமி முதலானவர்களோ தெற்கு திக்கை நோக்கி ஸீதையைத் தேடிக் கொண்டு போகும் ஸந்தர்ப்பத்தில் கோரமான ஒரு காட்டில்

அகப்பட்டுக்கொண்டு விட்டார்கள். அந்த வனமோ பூர்வத் தில் கண்டு என்ற மஹர்ஷியினுடைய ஆச்ரமமாக இருந்தது. கண்டு மஹர்ஷியின் புதிர்ன் தனக்கு பதினாறுவது வயது வந்தவுடன், தனக்கு ஜீவனாகாலம் முடிந்துவிட்ட படியால் மரித்துவிட்டான். அக்காரணத்தைக் கொண்டு அந்த கண்டு மஹர்ஷியானவர் அந்த ஆச்ரமத்தையே வனமாகப்போகக் கடவுது என்று சபித்துவிட்டார். அது முதல் மஹா பயங்கரமான வஸமாக ஆகிவிட்டது. அங்கு போய் ஹநுமான் முதலான வாநரர்கள் ஸீதையைத் தேட ஆரம்பித்தார்கள். அதில் யத்ருச்சையாக ஒரு அஸூரன் உட்கார்ந்து கொண்டு அங்கு வந்த வாநரர்களை பக்ஷிக்க ஆரம்பித்தான். அங்கதன் அதைப்பார்த்து இவன்தான் ராவனனுக் இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன், தன்கையினுட் அந்த அஸூரனை அடித்து ஸப்ஹாரம் சேய்தான். பிறகு அங்கு ஸீதையைக் காணுபவ் வாநர ஸேனைகள் ரொம்பவும் ச்ரயமடைந்து, விந்தய பர்வதத்திற்கு வந்து சேர்ந்து அங்கும் எல்லா பாகங்களிலும் ஸீதையைத் தேடி ஞார்கள். பெரிய மலைகளின் சிசரங்களிலும், தாழ்வரைகளிலும், குறைவுகளிலும், தேடிப் பார்த்து ஸீதை அகப்படாயல் ரொம்பவும் கஷ்டப்பட்டுக்கொண்டு யத்ருச்சையாக ப்ரம்மாண்டமான ஒரு பூமியினுடைய விவரத்திற்கு (பள்ளமான தவாரப்) ஸமீபமான ப்ரதேசத்தில் உட்கார்ந்து கொண்டு மிகவும் துக்கமாக இருந்துவந்தார்கள். பசிதாகமோ, அஸஹ்யமா யிருந்துவந்தது. ஸாக்ரீவனுடைய ஆக்னாருயின் காலமும் அதிகரமித்துவிட்டது. 'நாம் இனி என்ன செய்வது' என்ற சிந்தனையை அடைந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஸமயத்தில், அந்த பிலத்வாரத்தி லிருந்து ஜீலத்தில் நலைக்கப்பட்ட இறக்கைகளோடும், முகத் தோடும், சக்ரவாகம், காண்டவம், முதலான அநேக பக்ஷிகள் வெளியேறி வந்தன. ஹநுமான் முதலான வாநரச்ரேஷ்டர்களோ இந்த பிலத்வாரத்துக்குள் ஏதோ கூபம் தடாகம், ஒடை ஏதாவது ஒன்று இருக்கவேண்டும். இல்லா

விடில் இந்த பகுதிகள் ஒலுத்தில் நண்குப்பட்ட இறக்கை களோடு வெளியில் வர ந்யாயமில்லை. ஆகையால் நாமும் இந்த பிலத்வாரத்திற்குள் ப்ரவேசித்து தாலு சமனம் செய்து கொள்ளோம் என்ற என்னைத்துடன் அதற்குள் பிரவேசித்தார்கள். பாவேசித்த மாத்ரத்தில் அந்த பிலத்தில் ஒரே இருள் குழந்ததாகவே இருந்தது. ஒருவருக் கொருவர் பார்க்க முடியாமலும், மார்க்காம் ஒன்றும் தெரியா மலும், ஒருவர் பின் ஒருவர் கெட்டியாக பிடித்துக்கொண்டு கஷ்டப்பட்டுப் போனார்கள். கொஞ்ச தூரம் சென்றதும் அழுரவமான ஒரு ப்ரகாசத்தைப் பார்த்தார்கள். அதற்கு ஸமீபத்தில் அழுரவமான பழங்களாலும், புஷ்பங்களாலும் அலங்கரிக்கப்பட்ட வருஷ விசேஷங்களையும் பார்த்து ஆச்சர்யத்தை அடைந்தார்கள். பலவிதமான வரணங்க ஆள்ள தாமரைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஒடைகளையும் பார்த்து ஆங்கத் மட்டந்தார்கள். வெட்டுப்பய ரத்னங்களால் இனமுக்கப்பட்டு தங்கபயயான அநேக க்ரஹங்களையும் பார்த்தார்கள். வீசிதத்திரமாவ வாஹ னங்கள், விமானங்கள், யெனுக்கள், டாத்ர ஸ்ரேஷன்கள், இவைகளையும் பார்த்துக்களித்தார்கள். ஜூச்ரெம்போ ஒவ்வொரு இடத்திலும் குவியளாக குவித்திருக்கின்றன. அவைகளைப் பார்த்துக்கொண்டு பரம ஆச்சர்யத்துடன் எஞ்சாரம் செய்யும் பொழுது, கொஞ்ச தூரம் சென்றவுடன், அதிலைந்தரி யான ஒரு ஸ்தீயையும் தர்சனம் செய்தார்கள். ஹநுமான் பரம தைர்யத்தை அந்த ஸ்தீக்கு நமஸ்காரம் செய்து அஞ்சலிபந்தம் செய்து கொண்டு, ‘ஓ தாயே, நீ யார், இந்த பிலபூம் யாருடையது? அபராஜிதா என்ற வைகுள்ளத்தில்கூட இவ்வளவு ஆச்சர்யத்தைப் பார்க்க முடியாது. இதன் தத்வத்தை எங்களுக்குச் சொல்லவேண்டும்.’ என்று ப்ரசர்த்தித்துக் கேட்டார். அந்த ஸ்தீயோ ஹநுமானுக்கு பதில் சொல்கிறார். அதாவது.

மயன் என்ற மஹா மாயாவியான ஒரு அஸூரன் தான் அவருக்குள் ரோம்பவும் முக்யமான ப்ரடுவாகவும் விச்வகர்மா

வரக்வும் இருக்கு வக்தான். அவனே ஆயிரக்கணக்கான வருஷம் தபஸ் செய்து ப்ரும்மாவின் அந்தங்கள்தால் இந்த அழர்வமான ஸ்தானத்தைதான் தனக்கு ஸ்ரூஷ்டத்துக் கொண்டு இவ்விடம் வெது காலம் வாஸம் செய்து வந்தான் பரமசிவனுல் ஸம்ஹாரம் செய்யப்பட்ட த்ரிபுராஸூரது டையபுதர்ன் அந்த மயனுண்டினால், தன்னையும் பரமசிவன் ஏதாவது செய்து விடுவதோ என்ற பயத்தால், இந்த பிலத்தி லேசை தன் வரபாத்தால் இருந்த நகர சிர்மாணப்பெய்து கொண்டு வாஸம் செய்தான். ஆகிலும் ஸ்வர்க்க லோகத் திற்கு அலங்காரமான தீவு மா என்ற அப்ஸர ஸ்தீயை தன் வசமாக்கிக்கொண்டு அவருடன் வெது காலம் ஸ்ரகமாக ராமித்து வக்தான். இந்த வநுத்தாந்தத்தையறிந்த இந்தரனே வஜ்ராயத்தகால் அந்த மயனை ஸம்ஹரித்துவிட்டான். பிறகு ப்ரும்மாவினால், அந்த நகரம் மயனுடைய நகரமானதினால், மயனால் அனுவிக்கப்பட்ட ஹேமமயைத்தான் சேர்ந்த தென்று தீர்மானிக்கு தீவு கீக்கீ இந்த நகரத்தை ப்ரும்மா பகாடுத்துவிட்டார். நானே மேந ஸாவர்ணி என்ற ஒரு மனுவின் புதனி ஆலைவன். நான் பிறக்கது முதல் கன்னிப் பருவத்திலேயே இருக்கு வகொண்டு தபோ மஹிமையீ னால் ஸ்வயமாகவே ப்ரகாசிக்கும் தன்மை உள்ளவளாகி விட்டேன். ஆலைவன் எனக்கு ஸ்வயம் ப்ரபை என்றும் பெயர் ஏற்பட்டது. அந்த ஹேமமைக்கு நான் அந்தரங்க மான ஸகீ ஆலைவன். அவளால் இந்த நகரமானது எனக்குக் கொடுக்கப்பட்டது. தீங்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லை. இங்கே உங்களுக்கு என்ன கார்யம் எதற்காக ப்ரவேசித்தீர்கள்? சராம்பவும் தூர்க்கமமான இந்த ப்ரதேசத் தில் நீங்கள் வந்தது எனக்கு மிகவும் ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது. பசி தாழைத்தால் ரொம்பவும் ச்ரமத்தை அடைந்தவர்களாகவும் தோன்றுகிறீர்கள். இந்த வனத் திலோ அழர்வமான பலங்கள் இருக்கின்றன. திவ்ய தீர்த்த மிருக்கிறது. உங்கள் ஸௌகர்யம்போல் பலங்களையும் யதேஷ்டம் சாப்பிட்டு தீர்த்தமும் சாப்பிட்டு சரம பரிகாரம்

செய்துகொண்டு நீங்கள் வந்த கார்ய விசேஷத்தைச் சொல்ல வேண்டும்,” என்று சொன்னான்.

வாநர கோடிகளோ, அங்குள்ள பலங்களை பகித்து விட்டு தீர்த்தங்களையும் பானம் செய்துவிட்டு, பரம ஸங்தோஷத்துடன் அந்த ஸ்வயம் ப்ரபையை ஸ்துதிக்க ஆரம்பித்தார்கள். ஏதாயே! மரணாட்கமான துக்கத்தோடு நாங்கள் இங்கு ப்ரவேசித்தோம். தங்களுடைய அனுகரஹத்தால் போன உயிர் திரும்பி வக்தது. அமோத்யாதி பதியான தசரத சக்ரவர்த்தியினுடைய புத்ரனான ஸ்ரீராமன் பித்ருவாக்ய பரி பாலனம் என்ற தர்மத்தை அனுஷ்டிக்க அரண்யத்தில் வாஸம் செய்தார். ப்ராதாவாள ஸக்ஷமணனாகும், ஸீதை யோடும் வாஸம் செய்துவரும்பொழுது, வங்கைக்கு அதிபதி யான ராவணனால் அந்த ஸீதை அபஹரிக்கப்பட்டாள். அதன் பிறகு அந்தக்காரணமாக ஸ்ரீராமனுக்கும் ஸாக்ரீவனுக்கும் ஸக்யம் ஏற்பட்டது. நாங்கள் எல்லோரும் ஸாக்ரீவனுடைய தூதர்கள். ராம கார்யார்த்தமாக ஸீதையைத் தேடிக்கொண்டு வருகிறோம். ஸாக்ரீவன் எங்களுக்கு ஆக்ஞாபித்தகாலமோ முடித்துவிட்டது. ஸீதையையோ காணமுடியவில்லை. யத் ருச்சையாக இந்த இடத்தில் அகப்பட்டுக்கொண்டு விட ஓடாம். தங்களுடைய தயவால் பசி தாகங்கள் நிவருத்தி யாகிவிட்டன. நாங்கள் தங்களுக்கு என்ன ப்ரத்யபகாரம் செய்தோமோ தெரியவில்லை. வெளியில் போவதற்கும் வழியும் தெரியவில்லை. கொஞ்சதாரம் போனால் ஒரே இருளாக இருக்கிறது. தங்களையே நாங்கள் சரணமடைகிறோம் என்று வாநராதிபதிகள் சொன்னார்கள். ஸ்வயம் ப்ரபை என்ற தேவியும் ராம கார்யார்த்தமாக வந்த மூருமான் முதலான வாநரர்களை ரொம்பவும் ச்வாகித்துவிட்டு தபஸ்விநியாக இருக்கும் எனக்கு உங்களால் ஒரு கார்யமும் ஆகவேண்டிய தில்லை. ராமபக்தர்களான தங்களுக்கு என் ஆச்ரமத்தில் நடந்த ஆதித்யமே என் தபஸ்ஸாக்கு கிடைத்த முக்யமான பயன் என்று ரொம்பவும் ஸங்தோஷம் அடைகிறேன், என்று

சொல்லிவிட்டு, “இத்தகைக்கு வெளியில் உங்களைக்கொண்டு விடுகிறேன். ஒரு சிறிச்சாலம் கண்களை மூடிக்கொள்ளுங் கள்” என்று சொன்னாள். உடனே வாநரர்கள் எல்லோரும் தம் கண்களை மூடிக்கொண்டார்கள். ஒரு கஷ்ணத்திலேயே பில த்வாரத்தின் வெளி ப்ரதேசத்திற்கு முன்னால் இருந்தது போலவே வந்து சேர்ந்தார்கள். குகையின் த்வாரத்தில் ஸ்வயம் ப்ரபையும், ஹநுமான் முதலான வாநரர்களைப் பார்த்து “மஹாங்களே, இதுதான் விந்த்ய பர்வதமாகும், அதற்கு அடுத்தாற்போல் தெரிகிறது ப்ரஸ்ரவனை சைலம். அதற்கு அடுத்தாற்போல் மதேஹாததி என்ற ஸமுத்ரமதான். உங்களுக்கு கேழமம் உண்டாகும். கார்யமும் ஜயமாகும். பத்ரமாகபோய் வாருங்கள்” என்று ஆசிர்வதித்துவிட்டு, ஸ்வயம் ப்ரபையானவள் குகைக்குள் ப்ரவேசித்துவிட்டாள்.

ஹநுமான் முதலான வாநரர்களும் கொஞ்சம் கொஞ்சமாய் நடந்து மதேஹாததியின் கரைக்கு வந்து, அபாரமான ஸமுத்ரத்தைப் பார்த்து ரொம்பவும் கவலை அடைந்தவர் களாக இருந்தார்கள். ஹநுமான் முதலானவர்கள் ஸமுத்ரத்தில் உட்கார்ந்து கொண்டு, ஸமுத்ரமோ அபாரமாக, கம்பீரமாக இருந்து வருகிறது. ஸீதையையோ காணேனும். ஸாக்ரீவனுடைய ஆக்ஞஞ்சயையாநடத்தமுடியவில்லை. அந்த காலமோ முடிந்துவிட்டது. நாமோ இனிப்பீமல் ஸாக்ரீவனிடம் சென்றால் நம்மை சிரச்சேதம் செய்தே விடுவார். ஆகையால் ஸமுத்திர தீரத்திலேயே ப்ராயோபவேசம் செய்து (தர்ப்பையில் படிப்பது) ப்ராணை இங்கேயே த்யாகம் செய்வதுதான் உசிதமாகத் தோன்றுகிறது. ராமகார்யத்தில் நாம் எவ்வளவு கஷ்டப்பட்டும், அந்த கார்யத்தை ஸாதித்துக் கொடுக்கும்படியான புண்யம் நமக்கு இல்லாமல் போய்விட்டது. ஜடாயுஸ்ஸோ ராவணனால் ஸீதாதேவி அபஹரிக்கப்பட்ட காலத்தில், தன் ப்ராணைக்கூட லக்ஷ்யம் பண்ணுமல் ராவணனேனுடு தவந்தவ யுத்தம் செய்து ஸ்வர்க்கம் சென்று விட்டார். அந்த பாக்யம் நமக்கு இல்லா

மல் ஆகிவிட்டதே. என்ற வருத்தாந்தத்தைச் சொல்லிக் கொண்டு அதற்குமேல் என்ன செய்வது என்று தெரியாமல் வானர ச்சேஷ்டர்கள் அவ்வளவு பேர்களும் ஏக காலத்தில் அழுது கொண்டு கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தபோது அந்த ப்ரஸ்ரவரை சைலத்தில் வாஸம் செய்துகொண்டிருந்த ஸம்பாதி என்ற க்ருதர ராஜன் (கழுகு) தன் ப்ராதாவான ஜடாயுஸ்லினுடைய வருத்தாந்தத்தைக் கேட்டவுடன், யார் இவர்கள் நம்முடைய ப்ராதாவின் வருத்தாந்தத்தைச் சொல்கிறார்களே என்று ஆவலுடன் மெள்ள மெள்ள அவர்கள் ஸமீபம் சென்று ஜடாயுஸ்லின் வரலாற்றை விஸ்தாரமாகக் கேட்க வேண்டுமென்ற ஆவலுடன் ஸம்பாதி யத்னம் செய்தார்.

எந்த தேசத்தில் ஆஞ்ஜனீயஸ்வாமி முதலான வானர ச்சேஷ்டர்கள் ப்ராமியாகவேசும் செய்து கொண்டிருந்தார்களோ அந்த ஸ்கலக்துக்கு ஸ்ரீராதி மெள்ள வந்து சீர்ந்து, தான் வெசு காலாக பக்ஷபாமான ஆகாரம் ஒன்றுமில்லாத காரணத்கால பரிமாட்டுக்கும் ஸமயத்தில் தைப்பத்தினு வேயே ஓர்ச் வாடா வசாமுமானது நடக்கு பக்ஷயமாக அனுப்பப்பட்டிருக்கிறது என்று நினைத்து அந்த வாநரர் களை ஒவ்வொன்றுக்க் கொண்டு கொண்டு நான் பக்ஷிக்கப் போகிறேன் என்று சொல்லி வாநரர்களைப் பயமுறுத்தினார். அதைப் பார்த்த அங்கதன் ஸீதையை தேடி வந்த நமக்கு ஸாக்ஷாத் யமன்தான் இந்த க்ருதராஜ ரூபமாக நம்மை பக்ஷிக்க வந்து விட்டான். ராமனுடைய கார்யமோ ஒன்றும் முடியவில்லை. ஸாக்ரீவனுடைய வார்த்தைஷயயும் நாம் பரிபாலனம் செய்யவில்லை. எதிர் பாராத ஆபத்து நமக்கு இவ்விதம் திடைரன்று வந்துவிட்டதே, ஸீதாதேவிக்கு பரியத்தைச் செய்யவேண்டுமென்ற எண்ணத்துடன் ஜடாயுஸ் செய்த கார்யத்தைக்கூட நாம் செய்யவில்லையே. அப்படியே தீர்மக் யோநியில் பிறக்க ஸர்வ பூதங்களும் தன் ப்ராணைக்கூட வகுயம் செய்யாமல் ராம கார்யத்தில் ஈடுபட்டவர்களாகவே ஆகிறார்கள். ஓர்ந்த தத்வத்தை யறிந்த

ஜூடாயுஸ்ஸினுல் ராம கார்யமானது செய்யப்பட்டதாகவே ஆகிறது. நாமோ ஸீதாதேவியைத்தேதி தேதி பரிசுரமத்தையடைந்துவிட்டே.அம். அந்த ஜூடாயுஸ்ஸோ ரவணானுல் கொல்லப்பட்டதானாலும், ராமகாரர்யத்தில் ஈடுபட்டது என்ற முக்ய காரணத்தால் மேலாலே கதிலை அடைந்து விட்டது. ஸாக்ரீவன், ராகவன் மூலமாக இழந்த கிஷ்கின்தா ராஜ்யமூர்யை மறுபடி அடைந்து விட்டான். ஜூடாயுஸ்ஸினுடைய நாசத்தாலும் தசரதராஜாவினுடைய மரணத்தாலும் ஸீதாதேவியினுடைய அபஹரணத்தாலும், நமக்கு அஸஹ்யமான ஆபத்து வந்துவிட்டது. இவ்வளவுக்கும் மூலகாரணம் கைகேயி தேவியின் ஸாஹலம்தான்.

तदसुखं अनुकीर्तिं वचोः  
भुवि पतितांश्च समीक्ष्य घनरान् ।  
भृशचलितमतिः महामतिः  
कृपणं उदाहृतवान् स गृष्मराट् ॥

தத்தூபை சுதாக்கித்தை வாஹா :  
ஶாவிவதி தாங்பூ வூ கீக்கீ வாநராநு :  
ஶப்பா அதிதை கீ உதாரிதி :  
கூவணை உதாரங்க தவாநு வைமருய்ராட ॥

தத்தூகம் அநுகீர்த்தம் வசோ :  
புவி பதிதாம்ச்ச ஸமீக்ஷ வாநராந் ।  
ப்ருசசலி,மதிஃ மஹாமதிஃ  
க்ருபணம் உதால்ருதவாந் ஸ க்ருத்ராட ॥

ப.ஹா புக்கிமானுள ஸம்பாதியும் மாதிற்கு ரொம்பவும் துக்க, தைக் கொடுக்கக்கூடிய அங்கத்துடைய வார்த்தையைக் கேட்டு, ப்ராபோபதேவச ஸங்கல்பத்தோடு பூமியில் படுத்துக்கொண்டிருக்கும் வாரை ஸேனைகளைப் பார்த்து கலங்கின மனதோடு கூடினவனுய், தைரியமான சில வார்த்தைகளை வானரர்களைப் பார்த்துச் சொல்ல ஆரம்பித்தார். “நீ

யாரப்பா, என் ப்ராதாவான ஜடாயுஸ்ஸினுடைய வதத்தை என் காதில் படும்படி சொல்கிறோய். என் ப்ராதாவான ஜடாயுஸ் ஜனஸ்தானத்தில் அல்லவோ வாஸம் செய்து வந்தான் என் ப்ராதாவான ஜடாயுஸ்ஸின் வருத்தாந்தத்தைப் பற்றி விசாரித்து ரொம்ப "நாளாக ஆகிவிட்டது. இந்த தூர்க்கம மான மலையினுடைய சிகரத்திலிருந்தும் என்னை மெதுவாகக் கீழே இறக்கிவிடுங்கள். ஸார்யனுடைய கிரணங்களால் பஸ்மம் செய்யப்பட்ட இறக்கைகளோடு கூடினவனுக ஆன தினால் நான் இப்போழுது ஸ்வயமாகக் கீழே இறங்க முடிய வில்லை. என் ப்ராதாவான ஜடாயுஸஸ்கு தசரத சக்ரவர்த்தியோ முக்யமான ஸ்காவாக ஆகவேண்டும். அவருடைய புத்ரங்கள் ஸ்ரீராமனுடைய சஷ்டத்தை நான் கேட்டதும், உங்களிடத்தில் எனக்கு ஒரு அபாரமான கருணை வந்து விட்டது. ஆகையால் உங்களை நான் ஒரு உபத்ரமூம் செய்ய வில்லை. என்று ஸ்ப்பாதி சோன்ன வார்த்தையை வானர ஸேனைபதிகள் கேட்டு அதில் ரோம்ப நப்பிக்கையுடன் ஸம்பாதியை கீழே இறக்கிவிட இச்சை உடையவர்களாகவே ஆனார்கள். நாமோ ப்ராயோடவேசம் செய்து விட்டோம். இந்த க்ருதர ராஜன் நம்மை பகுக்கப்போகிறது. அதுவும் நயக்கு ராஜ கார்யத்தை செய்து முடிக்காத காரணத்தால் ஆத்ம ஹத்திதோஷம் ஏற்படாதது நல்லதுதான். இந்த கழுது மூலமாகத்தான் நாம் மரித்தோம் என்பது லோகத்தில் பரவித்தமாகவிடும். என்று சொல்லிக்கொண்டு ஸம்பாதியை கிரிச்ருங்கத்திலிருந்தும் கீழே இறக்கிவிட்டனர் பிறகு அங்கதனும் இந்த ஸம்பாதியைப் பார்த்துச் சொன்னான். "ரிசுஷ்ரஜஸ் என்ற பெயருடன் ஒரு வாநர ராஜன் பரம தார்மிகனுக இருந்து வந்த விஷயம் உனக்குத் தெரிந்திருக்கலாம். அந்த ரிசுஷ்ரஜஸ்ஸ்கு வாலீ என்றும் ஸக்ரிவன் என்றும் இரு குமாரர்கள் எண்டு. அந்த இருவர்களுக்குள் வாலியின் பராக்ரமத்தை நான் சொல்லாமலே நீ அறிந்திருக்கலாம். அந்த வாலியின் குமாரன்தான் நான். அங்கதன் என்ற பெயரும் எனக்கு ப்ரவித்தமாக ஏற்பட்டது

இவ்விதமிருக்க ஸ்கல பூமண்டலத்துக்கும் அரசனுன தசரத சக்ரவர்த்தியினுடைய திருக்குமாரன் ஸ்ரீராமன் பித்ருவாக்ய பரிபாலனம் என்ற தர்மத்தை அனுஸ்திப்பதற்காக லக்ஷ்மணன் என்ற ஸ்கோதரனேடும், ஸீதை என்ற பார்ணைய யோடும் தண்டகாரண்யத்திற்கு வந்து, ஐனஸ்தானத்துக்கு ஸமீபத்திலுள்ள பஞ்சவடை தீர்த்தில் வாஸம் செய்தார்கள். ராகவனுடைய தாம் பத்னியான ஸீதை ஐனஸ்தானத் தில் ராவணனுல் அபஹரிக்கப்பட்டவளாக ஆகிவிட டாள். ராமனுடைய பிதாவான தசரதனுக்கு ஐடா யுஸ் ரொம்பவும் ப்ராண ஸ்காவான காரணத்தால் ராவணன் அபஹரித்துக்கொண்டு போகும் ஸீதையைப் பார்த்து, ரொம்பவும் வருத்தத்துடன், ராவணனேடு தவந்தவு யுத்தம் செய்து, ப்ராண தமாக பர்யந்தம் ராமகார்யமான கைங்கர்யத்தை செய்தது. பிறகு ரொம்பவும் பரிச்ராந்தி யடைந்த ஐடாயுஸ்ஸாலுது ராவணனுல் வதிக்கப்பட்டு மரணத்தையும் அடைந்துவிட்டது. ஸாக்ஷாத் ஸ்ரீராமனே அந்த ஐடாயுஸ்ஸாக்கு ப்ரும்ம மேத ஸம்ஸ்காரம் செய்து நித்யமாகவே வைகுண்ட வாஸத்தை அந்த ஐடாயுஸ்ஸாக்கு அளித்தார். பிறகு என்னுடைய பித்ருவ்யனுன ஸாக்ரீவ னேடுகூட அந்த ராமனுக்கு அக்னி ஸாக்ஷி கமாக ஸக்யம் ஏற்பட்டு, ப்ரபவனுன வாலியை ராமன் ஸம்ஹரித்து, ஸாக்ரீ வனை சிவ்சிங்கா ராஜ்யத்தில் ராஜ்யாபிஷேகம் செய்து வைத்து, அரசனுகச் செய்த காரணத்தால், ராம கார்யத்தை செய்து முடிக்க ஸாக்ரீவன் கடமைப்பட்டவனுகிறுன். ஆத லால் அநேக திக்குகளுக்கு ஸாக்ரீவனின் சேலைகள் ஸீதை யைத் தேடுவதற்காக சென்றிருக்கிறார்கள். நாங்களும் இந்த தக்ணை திக்கில் ஸீதையைத் தேடிக்கொண்டு ரொம்பவும் ச்ரமத்தை அடைந்துவிட்டோம். ராஜனுன ஸாக்ரீவன் எங்களுக்கு ஏற்படுத்திய காலமும் முடிந்துவிட்டது. ஸ்வயம் ப்ரபை பிலத்தில் போய் அகப்பட்டுக்கொண்டு வழி தெரியா மல் நாங்கள் முழித்துக்கொண்டிருந்த காரணத்தால், காலா திக்ரமம் ஏற்பட்டுவிட்டது. ஸீதையைப் பார்க்காமல் இனி.

யேல் ராமஸங்கிதி செல்வது ந்யாயமில்லை என்று நினைத்து ப்ராயோபவேசம் செய்து ப்ராணை த்யாகம் செய்யவேண்டுமென்ற உத்தேசத்துடன், நாங்கள் இருந்து வருகிறோம். இதுதான் எங்களுடைய உண்மையான வருத்தாந்தமாகும்” என்று அங்கதன் ஸம்பாதிக்குச் சொன்னான்.

அதைக்கேட்ட ஸம்பாதியும் ப்ராதரு வதத்தால், பரமதுக்கத்தை யனுபவித்துவிட்டு, “ஐடாயுஸ் என்னுடைய ப்ராதா. அந்த என் ப்ராதாவைக்கொன்ற ராவணையை முன் போல் நான் இருந்தால் இப்பொழுதே கொன்றுவிடுவேன். நான் வருத்தனுக இப்பொழுது இருந்து வருகிறேன். அத்துடன் ஸாம்பீ கிரணங்களால் என் இறக்கைகளும் ஏறிந்து போயின. நான் இப்போது என்ன செய்ய முடியும்? முன் காலத்தில் வருத்தராளையா வதம் நடந்த பொழுது, ஐடாயுஸ் ஸாம் நானும் வேகமாகப் போகிறவர்கள் யார் என்ற பந்த யத்தை வைத்துக்கொண்டு ஆகாசத்தில் பறந்து போனேன். மத்யான்ன காலம் வந்தவுடன், தாபம் ஸஹிக்க முடியாமல் ஐடாயுஸ் என்ற என் ப்ராதாவானவன் தபித்து ஏவ்டட்டட்டான். அப்பொழுது நான் கருணையுடன் என் னுடைய இறக்கைகளை ஈன்றுக்கப்பிரித்து என் ப்ராதாவுக்கு நிழலிக் கொடுத்தேன். அந்த ஸந்தர்ப்பத்தில் என் இறக்கைகள் ஸாம்பரச்சமிகளால் பஸ்மம் ஆகிவிட்டன. ஐடாயுஸ் ஒரு பக்கத்திலும் நான் ஒரு பக்கத்திலும் போய் விழுந்தோம். அது முதல் ப்ராதாவான ஐடாயுஸ் விருத்தாந்தமே யாதோன்றும் தெரியவில்லை.” என்று சொல்லி வருத்தப்பட்டது. அதைக்கேட்ட அங்கதன் ஸம்பாதியைப் பார்த்து, “ராவணை உடைய வருத்தாந்தம் ஏதாவது உணக்குத் தெரிந்தால் அதை நன்றாகச் சொல்லி எங்களுக்கு உபகாரம் செய்ய முடியுமா?” என்று கேட்டான். ஸம்பாதியோ பதில் சொன்ன தாவது நானேனு வருத்தன் (கிழவன்) —இறக்கைகளும் இல்லை. இப்பொழுது யாதோன்றும் செய்ய சக்தி இல்லாதவன். ஆகிலும் வாக்கினால் மட்டும் ஏதாவது ஸஹாயம் செய்

கிடேன். கொஞ்ச காலத்துக்கு முன்பு ராவணன் ஸீதையை அபரூபரித்துக்கொண்டு பேரகும்பொழுது இந்த மகிழ் சிகரம் வழியாகத்தான் சென்றுள்ளது. ஆனால் அப்பொழுது நான் ஸீதைதான் என்று விசேஷமாக அறியவில்லை. அந்த ஸ்தரீயினுடைய ரூபஸம்பத்தியை சினைக்கும் பொழுது, தாங்கள் சொன்னதையும் கேட்க, அந்த ஸ்தரீயானவள் ஸீதையாகத்தானிருக்கவேண்டும். என்று நான் சிச்சயம் செய்கிறேன். இந்த ஸமுத்ரக் கரையிலிருந்து நூறு மோஜை ணைக் கப்பாலுள்ள தவிபத்தில் விச்வகர்மாவினால் ஸிர்மாணிக் கப்பட்டு, லங்கா நகரமானது. இருந்து வருகிறது. அந்கரின் பெருமையை என்னுலோ அல்லது ஆதிசேஷனுலோ வர் ணைக்க முடியாது. அந்த லங்கா நகரத்தின் அந்தப்புரத்தில் ஸீதையானவள் ராக்ஷஸிகளால் ரக்ஷிக்கப்பட்டு விளங்கிவருகிறார்கள். சிக்ரம் அங்கு சென்று ஸீதையைப்பார்த்து வரலாம். வெகு தூரத்திய லங்கா நகரத்தின் அந்தப்புரத்திலுள்ள ஸீதையை தங்களுக்கு கண்டுபிடிக்க சக்தி எப்படி வந்தது என்று கேட்டால் அதற்கும் பதில் சொல்கிறேன். அதாவது,

ஆயः पन्थाः कुर्लिगानां ये चानये धान्यजीविनः ।

द्वितीयो बलिभोजानां ये च वृक्षफलाशिनः ॥

भासा: तृतीयं गच्छन्ति क्रौञ्चाश्च कुररैः सह ।

श्येनाः चतुर्थं गच्छन्ति गृष्माः गच्छन्ति पञ्चमम् ॥

बलवीर्योपपन्नानां रूपयौवनशालिनाम् ।

बृष्टस्तु पन्थाः हंसानां वैनतेयगतिः परा ॥

वैनतेयाच्च नो जन्म सर्वेषां वानरर्षभाः ।

इहस्थोहं प्रपश्यामि रावणं जानकीं तथा ॥

अस्माकमपि सौवर्णं दिव्यं चक्षुबलं तथा ।

तस्मात् आहारवीर्येण विसर्गेण च वानराः ।

आयोजनशतात्साम्रात् वयं पश्यमनित्यशः ॥

குந்தி: வந்தா: காடியினாம் பெ அாதெந்தி யாத்தி ஜீனித: அதீய: வெனுவெலாஜாநாம் பெ அ வர்ஷாஷம்முஶரி ந: :  
ஹாஸா: துதீயம் மதுஞி குளங்காரா சு காராபெர: ஸஹ  
ஸஹநா: அதாயாது மதுஞி மர்யா: மதுஞி பங்காடி ॥  
வெனுவீயொடுவெவநாநாம் ராமவயளவநபாயிதாடி  
ஒத்திலூ வந்தா: மஹங்காநாம் வெவநதெயமதி: வரா :  
வெவநதெதயாதி தெநா ஜநந் ஸவெதங்காம் வாநராஷி தாஹா:  
உமைலூஷம் பூவபர்யாரி ராவணா ஜாநகீ: தயா ॥  
சுவாராகங்கீ ஸளவணாது அவாறு அங்கீரவெது தயா  
தாஹாக் குஞ்மாராவி பெதுண சிலைமதுண அ வாநரா:  
குபொஜநபபதாதாமுடி வயங் வபஸ்தாநிதயபர: ॥

ஆதப்: பந்தா: குலிந்காநாம் யே சாக்யே தாந்ய ஜீவிக:  
த்திதிய: பலிபோஜாநாம் யே ச வஞ்சுபலாகிந: :  
பாஸா: த்ருதீயம் கச்சங்கி க்ரெளம்சாச்ச குரவர: ஸஹ  
சுயேந: சதார்தம் கச்சங்கி க்ருத்ரா: கச்சங்கி பஞ்சமம் ॥  
பலவீர்யோபபந்காநாம் ரூபமெனகாலிஙாம்  
தெஷ்டிடஸ்து பந்தா: ஹம்லாநாம் ஸவநதேயகதி: பரா ।  
ஸவநதேயாச்ச நோ ஜங்கம் ஸர்வேஷாம் வாநரர்வதபா:  
இஹங்தோஹம் ப்ரபஞ்யாமிராவணம் ஜாநகீ: ததா ॥  
அஸ்மாகமபி ஸளவர்ணம் திவ்யம் சகார்பலம் ததா  
தஸ்மாத் ஆஹாரவீர்யேண விஸர்க்கண ச வாநரா:  
ஆயோஜநசதாத்ஸாக்ராத் யயம் பட்யாமநிதயச: ॥

என்ற வாக்யங்களால் ஸம்பாதியானவர் தூரதேசத்திலுள்ள  
எதைதைய, தான் அறியும் காரணத்தை விவரமாகச் சொல்  
கிறார்:

அதாவது பூமியினுடைய ஸமீப பாகமான ஆகாசத்தில்  
பறக்க சக்தியுள்ள பக்கி விசேஷங்களுக்கு தான்ய ஜீவிகள்  
என்று பெயர் உண்டு. அவைகள் தான்யத்தைக்கொண்டு  
தான் ஜீவிப்பவை. அந்தப் பக்கியளுக்கு தூரதர்சன சக்தி  
உண்டு. அதைக் காட்டிலும் அதிகமாக காக்கைகளுக்கு

உண்டு. அதைக் காட்டிலும் அதிகமாக கொட்டை பருந்து கருக்கு உண்டு. அதைக் காட்டிலும் மேலாக கருடபவா னுக்கு உண்டு. அந்த கருடபவானுடைய வம்சத்தில் பிறந்த எங்களுக்கு அந்த சக்தி இருக்கக் கூடுமானதினால் தூர தேசத்திலுள்ள ஸீதையை அறிய எனக்கு சக்தி இருக்கிறது. முதல் கதி குவிங்க பாக்கினாக்கு, இரண்டாவது காக்கைகளுக்கு, முன்றுவது நீர் காக்கைகளுக்கு, நான் காவது கொட்டைப் பருந்துகளுக்கு, ஐந்தாவது கழுகுகளுக்கு, ஆறுவது ஹம்லங்களுக்கு, ஏழாவது கருடனுக்கு என்று இவ்விதம் மேல்மேலும் தூர தேசத்திலிருக்கும் வஸ்துக் களைப்பார்க்கும் சக்தி அதிகமானது என்பதுதான் மேற் கண்ட சலோகங்களின் கருத்தாகும்.

கருடனுடைய வம்சத்தில் ஸம்பாதியும் பிறக்கத்தினால் அந்த சக்தியும் நன்கு உண்டு என்பதைச் சொல்லி, சீக்ரம் ஸமுத்ரத்தை தாண்டுவதில் உபாயத்தைத் தேடிக்கொண்டு வங்கா நகரம் சென்று ஸீதையையும் பார்த்துவிட்டு கார் யத்தை முடித்துக்கொண்டு திரும்பி வாருங்கள் என்று அங்கதன் முதலான வானர வீரர்களுக்கு ஸம்பாதி என்ற க்ருதர ராஜன் உடைசம் செய்தது.

தன்னையும் ஸமுத்ர தீரத்தின் அருகில் கொண்டு சேர்த்து ப்ராதாவான ஜடாயுஸ்ஸாக்கு திலோதகம் முதலான க்ரியை களை செய்வதற்கு வேண்டிய ஸெளக்கர்யங்களை செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டது. அங்கதன் முதலான வர்களும் ஸம்பாதியை ஸமுத்திரக்கரை ஸமீபம் தூக்கிக் கொண்டு சென்று அங்கு ஸாகமாக உட்காரவைத்துப்ராதா வான ஜடாயுஸ்ஸாக்கு திலோதக தானுதிகளை விதிப்படி செய்யும்படி ஸெளக்கர்யங்களை செய்துவிட்டு, மறுபடியும் அந்த ஸம்பாதியை ழர்வ ஸ்தானத்திற்கே கொண்டுபோய் சேர்ந்துவிட்டார்கள். மறுபடியும் ஜாம்பவான் ஸீதையை னுடைய வருத்தாந்த்தை விஸ்தாரமாகத் தெரிந்துகொள்ள

வேண்டும் என்ற என்னைத்துடன் ஸம்பாதினைப் பார்த்து ராவணன் ஸீதா தேவியை எப்பொழுது அபஹரித்துக் கொண்டு போனான் என்பதைக் கேட்டார்.

ஸம்பாதியும் நான் இந்த மலையில் ஸார்ய சிரணங்களால் தடிக்கப்பட்டு இறக்கை இழந்தவானாக வெகு நாளாக வாஸம் செய்கிறேன். ஸாபார்ச்வன் என்ற பெயருடன் எனக்கு ஒரு புத்ரனுண்டு. அவன் ப்ரதிதினம் எனக்கு ஆகாசம்கொண்டு வந்து கொடுத்து என்னை ரகுபிக்கிறான். ஒரு நாள் அந்த ஸாபார்ச்வன் வழக்கம் போல் எனக்கு ஆகாரத்தைக் கொண்டு வரவில்லை. வெகு காலம் கழித்து ஆகாரம் ஒன்று மில்லாமலே எனக்கு எதிரில் வந்து நின்றபோது, நான் ரொம்பவும் கோபத்துடன் ஸாபார்ச்வனைப் பார்த்து ‘என் ஒன்றுமில்லாமல் வக்தாப், இவ்வளவு காலதாமதத்துக்குக் காரணம் என்ன?’ என்று தீட்டகுப்போழுது அந்த ஸாபார்ச்வன் சொல்ளதாவது. “இன்று ஆகாரத்திற்காக நான் வெகு ஸ்தலங்களுக்கு பறந்து போனேன். ஆகிலும் ஆகாசமார்க்கத்தில் ஒரு ஆச்சர்யத்தைப் பார்த்துவிட்டு, வக்த கார்யத்தையும் மறந்துபோய், ஸ்தப்தமாக ஒன்றுங் தெரியாமல் நின்றுவிட்டேன். அதாவது யாரோ ஒரு ராக்ஷஸன் அழுர்வமான ஒரு ஸ்திரீ ரதனத்தை அபஹரித்துக்கொண்டு வங்காநகரத்துக்கு அபிமுகமாகச் சென்றுன்; நான் எதிரில் போகும் காலத்தில் என்னையே அவன் கொன்றுவிடுவானே என்ற பயத்தால் நான் அவனையாகித்துக் கெஞ்சி தப்பித்துவரும் பாடு புனர்ஜன்மமாக ஆகிவிட்டது. பிறகு என்னை ஆகாச ஸஞ்சாரிகளான ஸித்த சாரணர்கள் கண்டு, ‘ஸாபார்ச்வா, நீ உன் பாக்யவசத்தால்தான் பிழைத்தாய், ரதத்தில்போவது ராவணன் அல்லவா! தாசரதியான ராகவனுடைய பார்யயான ஸீதாதேவியை அபஹரித்துப் போகிறான். அவனுடைய எதிரில் தெண்பட்டுவிட்டு உயிருடன் நீ திரும்பியது ரொம்பவும் ஆச்சர்யம்தான். என்று சொல்லி என்னை அவர்கள் ஸமாதானம் செய்தார்கள். இவ்விதம் எனக்கு ணங்

தர்ப்பம் நேர்ந்திருக்கும்பொழுது தங்களுக்கு ஆகாரத்தை எவ்விதம் நான் ஸம்பாதித்துவர முடியும்.' என்று என் புத்தர னை ஸாபார்ச்வன் சொன்னான். அதிலிருந்தும் ராவணன் தான் லீதாடேவியைக்கொண்டு போயிருக்கவேண்டும் என்ற தீர்மானம் எனக்கு ஏற்பட்டுவிட்டது. ஆகையால் சீக்ரம் வங்கா நகரம் சென்று லீதையை நீங்கள் பார்த்து வரவேண்டும். ராமகார்யம் என்னுடைய கார்யம்தான். ஸுர்ய னுடைய கிரணங்களால் ஏறிக்கப்பட்ட இறக்கையோடு இந்த மலையில் நான் விழுந்து கஷ்டப்பட்ட காலத்தில் நிசா கரர் என்ற மஹர்ஷியானவர் மஹா தபஸ்வியாக இங்கு இருக்கும் வந்த காரணத்தால், அவருடைய அனுக்ரஹத்தி னால்தான், தர்ம ஸ்தாபனத்திற்காக மஹா விஷ்ணுவான வர் பூலோகத்தில் தாசரதியாக அவதாரம் செய்து, பார்யையுடன் தண்டகாரண்யத்தில் வாஸம் செய்யுங்காலத் தில் ராவணன் ராமபார்யையான லீதையை அபாஹரித்துப் போவான். வாநர ஸேணைகள் ராம பார்யையான லீதை யைத் தேடி வருவார்கள், அவர்களுக்கு இப்பேர்ப்பட்ட வருத்தாந்தத்தைச் சொல்லும்படியான ஞானம் உனக்கு இருக்கட்டும். வானர ஸேணைகளுக்கு இந்த வருத்தாந்தத்தைச் சொல்லி உபகரித்ததும் முன் போலவே உனக்கு இரண்டு இறக்கைகளுக்கு முனைத்து ஸ்வேச்சையாக நீ ஸஞ்சாரம் செய்யலாம் என்று வாக்களித்தார். அந்த காலம் வந்துவிட்டது. சீக்ரம் லீதையைத் தேடிவந்து ஸாக்ஷாத் ஸ்ரீராமனிடம் அதைத் தெரிவித்து நீங்கள் ஜன்மசாபால் யத்தை அடையவேண்டும்.' என்று சொன்னவுடன் ஸம்பா திக்கு முன்போலவே இரண்டு இறக்கைகளும் முனைத்து (வளர்ந்து) விட்டன. உடன் அந்த ஸம்பாதியும் யதேச்சமாக ஆகாசத்தில் பறந்துபோய் விட்டார்.

பிறகு அங்கதன் முதலான யானர்கள் ஸமுத்ரத்தை தாண்டி வங்கா நகரம் செல்லாற்கு யார் ரொம்பவும் உத்ஸாஹ முள்ளவர்கள் என்று, கேட்க, கஜன் கவா

கண், கவயன் முதலாலை வாநர யூதர்கள் தன்தன் சக்தி யை அதாவது 30, யோஜனை 50 யோஜனை என்ற விதமான க்ரமமாக, தான் போகமுடியும் என்ற சக்தியை வெளிப்படுத்தி கடைசியில் அங்கதன்தான் 100 யோஜனை தூரம் போய்விடலாம், திரும்பி என்விதம் வந்து சேருவது என்ற பெரிய ஸங்கீதமுறைத்துடன் நின்றுவிட்டான். ஜாம்பவானே தனக்கு முன் காலத்தில் இப்பேர்ப்பட்ட சக்தியிருந்தாலும் தற்காலத்தில் இல்லை என்றதை சொல்லிவிட்டு ஆஞ்சனேய ஸ்வாமியை ரொம்பவும் ப்ளோத்ஸாலும் செய்து தங்களால் தான் இந்தக்கார்யம் நடக்கவேண்டும் என்று ரொம்பவும் சங்கேதாஷப்படுத்தினார் ஜாம்பவான் இவ்விதம் ஆஞ்ஜனேய ஸ்வாமியை உத்ஸாஹப்படுத்திவிட்டவெடன் ஆஞ்சனேய ஸ்வாமியும், மஹா புருஷனாக வருத்தியாகி, வங்கா ககரம் சென்று திருப்பிவந்து சேருவதில் உத்ஸாஹ முள்ளவராக ஆகிவிட்டார். ஜாம்பவான் அங்கதன் முதலான வானர யூதபதிகளும் ஆஞ்சனேய ஸ்வாமியினுடைய பல பிராக்ரமங்களை வெகு விதமாக ச்லாகிததுவட்டு திவ்யோபசாரங்க ளால் மேன்மையாக ஓஜித்து, மங்களாசீர்வாத புரஸ்ஸர மாக வங்கா நகரத்திற்கு அனுப்பினார்கள்.

स वेगवान् वेगसमाहितामा हरिश्चीरः परवीरहन्ता ।

मनस्समाधाय महानुभावः जगाम लंकां मनसा मनस्थी ॥

வை வெழவாநு வெழவெலூஷாலுமிதாதூ ஹரிவு<sup>१</sup>வீரः வரவீரஹஞ்சா !  
இந்வூலியாய ஒஹாநாஹாவः ஜமாச யங்கா<sup>२</sup> ஒந்வா ஒந்வீ<sup>३</sup> ॥

ஸ வேசவாந் வேகஸமாஹுதாத்மா ஹரிப்ரவீரः பரவீரஹஞ்சா !

மங்ஸமாதாய மஹாநுபாவः ஜகாம லங்காம் மங்ஸா மங்ஸலீ ॥

இவ்விதம் ஆஞ்சனேய ஸ்வாமியும் வெகு தேவகமாக வங்கா நகரம் செல்வதில் மனதை கவனமாக வைத்துக்கொண்டு நடு மத்தியில் ஏற்படும் விக்ஞானப் பத்ருக்களையும் நாசம் செய்துவிட்டுச் செல்லும் சக்தியளவரானதாலும் மஹா

தபஸ்வியானதாலும், மனதினால் வங்கா நகரத்திற்கு முன்பாகவே சென்றுவிட்டார். அதாவது அவச்யம் வங்கா நகரம் சென்று எதோதேவியைப் பார்த்துத்தான் திரும்பி வந்து சேருவது என்ற தீர்மானத்தை மனதில் த்ருடமாகச் செய்து கொண்டார்.

கிடிகந்஧ாகாண்டவேதோ ரघுபதிரநஷ: ஬்ரஹ்மூதோ மஹாத்மா  
ஸ்வாமிசுற்வப்஦ார்஥ோதூரணபடுமனே: ஸத்யரோல்மதுஷ: ।  
ஸுஶ्रீவ: தத்ஸப்தநப்ரவிஹனநஸுலாத: ஸ்஥ாபயித்வா ஸ்வராஜே  
ஸ்திராலாभாய லக்ளா பவனஸுதமஸ்மு ப்ராஹிணோதாமதுல்யஸ் ॥

கி சிப்பி மாகாங்கிலவெத்தீரா ரவை-வதிராதவ: ஸ்தூபூ ஹமுதோ  
ஸ்தோ ஹமாதா  
வீஶா ஹமிலங்கும் வாதாகேதோ கிரண வட்டாசிதோ: வாதா- ம-கோரா  
கு-தோ ஹம த-ஏதி:  
வா-ஏ-வ-த தத்வ-தூ வ-தி ஹம ந-த-வாக: ஹாவயிக்கா  
ஹ-ஏ-ரா கெஜ்ஜி  
வ-தோ கு-ஏ-ரா ஹமாய கு-ஏ-கா- வ-வ-ந-வ-த-க-ய-ம- ஹ-ஏ-ஹி கணா-தா  
த-த-ய-ஏ-டி ॥

கிழ்சிந்தாகாண்டவேத்யோ ரகுபதிரங்க: ப்ரஹ்மபூதோ மஹாத்மா  
ஸ்வாபிந்தங்கும் பதார்த்தோத்தரணபடுமதே: ஸத்குரோர்லாபதுஷ்ட: |  
ஸ-ஏ-க்க-வ-ம் த-த-ஸ-ப-த-ந் ப்ர-வ-ல-ஹ-ங-க-ம-க-ா-த் ஸ-த-ா-ப-ய-இ-த-வ-ா ஸ-வ-ர-ா-ஜ-ா-ய-  
எ-த-ா-ல-ா-ப-ா-ய வ-ங-க-ா-ம் ப-வ-ஸ-ா-த-ம-ம-ம் ப்ர-ா-ஹ-ா-ண-ா-த-ம-த-ல-்ய-ம் ||

இத்துடன்

ஶ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில்  
கிழ்சிந்தா காண்டம்

முற்றிற்று.

சுபம் !

சுபம் !!

சுபம் !!!

